

கணபதிதுளை.

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீகாபாத்திரசவாமிகளால்

அருளிச்செய்த

அத்தொய்த்போதுதீபிகை.

இஃ: து

சமிவனகேஷ்ட்திரமென்னுங் கோயிலூர்

ஸ்ரீமுத்துராமலிங்கசவாமிகளின்

ஆதினத்திற்குரிய

ஸ்ரீசிதம்பரசவாமிகள்

மாணக்கர்களிலொருவராகிய

அ-இராமசுவாமியவர்களால்

திருத்தியும் விளக்கியுங் கூட்டியும்

புதுக்கி

ரா-மநா-புதூர்-பழனியப்பசெட்டியார்,

அ-மெ-முனிசாமிமுதலியார்,

இவர்கள் வேண்டுகோளின்படி,

சென்னை:

ஸ்ரீவரசாமிர்த அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.

சர்வசித்துஞ்சு கார்த்திகைப்பன்

இதன் விலை நூ. க.

Registered Copy-right.

1887.

கணபதிதுணை.

திருச்சிற்றம்பலம்.

ஶ்ரீகுருவேநமி.

அத்தோய்த்தோத்தீடிகை.

முதலாவது,

அத்தியாரோப்பிரகரணம்.

பரமகுருவாய்ச் சகலஜகத்துக்குள்சரணமாய்ச் சமுசாரத்தை
க்கொல்லுகிறதிலேகாரணமாய் அத்திகஜமுகனையிருக்கிற விக்ஞனை
சரனுடைய பாதாரவிந்தங்களை நமஸ்காரம் பண்ணுகிறேன். . (க)

அத்தியாயிருக்கிற வஞ்ஞான மஹாமோகத்தினாலே மூடு
யிருக்கிற வெள்ளுலே யாதொருத்தருடைய கடாட்சலேசத்தினாலே
ஞானமாகிற ரத்தினமடையப்பட்டுதோ அந்தச்சிதம்பரப்பிரம
மென்கிறபெயரையுடைத்தாயும் அத்தோய்தபரமாத்மசொருபராயும்
ஆனந்தாநுபவசீலராயும் யோகசிரேட்டராயுமிருக்கிற ஶ்ரீகுருவைப்
பஜிக்கிறேன். (ங)

யாதொருத்தருடைய பாதாரவிந்த ஞானியையடைந்த ஜனங்கள் கரையில்லாத சமுசார சமுத்திரத்தைக் கண்றுக்குளம்படிபோல
யெளிதாய்க்கடக்கிறார்களோ அப்படிப்பட்ட குருவைப் பழுப்பினபன்
ஞுகிறேன். (ங)

அத்தொய்தபோத்திபினை.

அனேக ஜன்மங்களிலே வெகுதபசுகளை பண்ணி யதினாலே சகல பாவங்களும் பஸ்பமாய்ப்போய் சுத்தசித்தாளாய் நித்தியா நித்தியவஸ்து விவேகபுத்திகளா யிகாமுத்திரார்த்த பலபோக விராகி களாய் சமதம வபரதி திதீட்சை சமாதான சிரத்தாவான்களாய் மோட்ச விச்சுக்களாயுமிருக்கிற அதிகாரிகளுக்கு யெளிதாய்ப்ப ந்தங்கிரித்தியாகிறதின்பொருட்டு அத்தொய்தபோத்திபினையென்கிற கிரந்தமானது பன்னிரண்டு பிரகரணத்தினாலே ஸங்கிரகித்துத்தெரிந்தமாத்திரம் சொல்லப்படுகிறது. (க - ஞ)

அத்தொய்த கிரந்தங்கள் வெகுவிதமாய்ப்புருவந்தானே ஸீசங் கராசாரியர் ஸீவித்தியாரண்ணீயர்முதலாயிருக்கிற குருவாசாரியா ளாலே பண்ணப்பட்டிருக்கிறதுகள் அப்படி இருந்தாலும் பிதாவான வன் தன்னுடைய சிசுவின் மழுலைச்சொல் லாபாசமாயிருந்தாலும் அத்தை யெப்படி யாதரவோடே கேழ்ப்பானே வப்படி யென்னு டைய வார்த்தையு மாபாசமாயிருந்தாலு மத்தை மஹாத்மாக்களாயி ருக்கிற சத்துக்கள் கேட்கக்கடவாள். (க)

கஷ்டமாயிருக்கிற தாபத்திரயத்தினாலே வெகு கிலேசத்தை யடைந்து இந்தக்கிலேச பந்தத்திலேநின்றும் விடுபடவேண்டு மென்று அத்தியந்த மோட்சவிச்சையினாலே சாதனசதுஷ்டயங் களை நன்றாயப்பியாகித்துக்கொண்டு சிட்டாயிருக்கிற வொருசிஷிய னனவன் சற்குருவைவந்தடைந்து கேட்கிறுன். (ஏ)

வாரும்யா சற்குரோ தயாசமுத்திரமாயிருக்கிறவரே சரண மாயடைந்தவென்னை ரட்சிய மெந்தப்பயத்திலேநின்று மிரட்சிக்க வேண்டு மென்கிறோ வென்றாற் ஜனனமரணமாகிற பயத்திலே நின்று மிரட்சிக்கவேண்டுஞ் சமுசாரத்தைவிட்டுப் பயமின்றியிலே இருவென்கிறோ வென்றாற் சமுசாரமாகிற சமுத்திரத்தைக்கடக்க

மாட்டாமற் ஜனனமரணத்திலே பயப்படுகிறே வைகையினுலேசரஞ்செதனையிருக்கிற வெள்ளைரக்ஷிக்கவேண்டுமென்று சிஷ்டியன்சொல்லுகிறான்.

(அ)

வாரீர் ஏ குரோ நம்மைச்சரணமா யடைந்தால் நாமென்னே செய்வோ மென்கிறோ நீர் இரட்சிக்க வேண்டுமேயொழிய வேறே கதியில்லை அதெப்படியென்றால் லோகத்திலே தலையிலே தீப்பற்றின வனுக்கு தாகோபசமஞர்த்தமாய்ச் சலராசியைத்தவிர வேறே யெப்படிக் கதியில்லையோ வப்படித் தாபத்திரயதுக்கமாகிற அக்கினியி னலே தபிக்கிறயனக்கு உங்களைப்போலொத்த சத்துக்களன்றே கதி ஏனென்றாற் சமுசாரப் பிராந்தியில்லாமற் சாந்தாளா யாதியு மந்தமு மன்றியிலே நிரதிசயமாயிருக்கிற பிரமசுகத்திலே மூழ்கியிருக்கிறவாளன்றே நீங்க ஓரையினுலே துக்கியாயிருக்கிற யென்னை ரட்சியும்.

(க)

வாருமய்யா ஏ குரோ நீ துக்கப்பட்டதினுலே நமக்கேதென்கிறோ உங்களைப்போலிருக்கிற சாதுக்கள் புத்திரதுக்கத்தைப்பிதா யெப்படிச் சகிக்கமாட்டானாலே வப்படிப் பரதுக்கத்தைச் சகிக்கமாட்டாளன்றே நித்தகாரணமாய்ச் சகல பூதங்களிடத்திலேயுங் தயை பண்ணுகிறவாளன்றே சகலலோகத்துக்குங் குருவாயிருக்கிறவாளன்றே சமுசாரமாயிருக்கிற சமுத்திரத்துக்குஒட்டமாயிருக்கிறவாளன்றே ஆகையினுலே யிரட்சியும்.

(கா)

வாரும் ஏ குரோ னனிப்படித்தப்க்கிற யென்கிறோ கஷ்டமாயிருக்கிற சமுசாரமாகிற துஷ்டசர்ப்பத்தினுடைய விதைப்பல்களாலே கழக்கப்பட்டு மோகத்தை யடைந்து புத்திகெட்டுப்போனேன் அதினுலேதபிக்கிறேன்.

(கக)

அத்தொய்தபோத்திபிகை.

வாருமய்யா ஏ குரோ ஏ பிரபோ தாபத்திரயமாகிற அக்கினியி
வாருமய்யா ஏ குரோ ஏ பிரபோ தாபத்திரயமாகிற அக்கினியி
ஒலே சகிக்கப்படாமற்கோரமாயிருக்கிற சமுசாரமாகிற ரெளரவாது
நரகத்திலேநின்று மெப்படிநான் கரையேறுவேணே அதற்குத்தக்கவு
பாயத்தை தயையினுலே சொல்லுமென்று சிவியன் சொன்னான்.)

இப்படிச்சொல்லிக்கொண்ட சிவியனீப்பார்த்துக் குருவான
வர் சொல்லுகிறார் வாராய் சிவியா நன்றாய்ச் சொல்லிக்கொண்டாய்
நியேபுத்திமான் நியேசாது உனக்குபதேசத்திலே அதிகாரமுண்டோ
இல்லையோ வென்கிறதைப் பரிட்சிக்கத்தேவையில்லை நீசொன்ன
வாக்கியங்கள்தானே நன்றாய்ச் சாதனசம்பன்ன னென்கிறதை ஸ்பு
டமாகச் சொல்லுகிறதுகளென்று பரமார்த்தத்தைக் குருவுபதேசிக்
(கஞ்)
கிறார்.

வாராய் டோ சச்சிதானந்தமாத்திரமாயிருக்கிற பரமாத்மா
வினிடத்திலே சமுசாரியாவதார் சமுசாரமாவதேது யெவடத்திலே
இருக்கிறது யெதினாலேவந்தது யெத்திலேநின்று முண்டாயிற்று எப்
படித்தானுண்டாயிற்று அத்துவிதவஸ்துவி லேன்பிரமிக்கிற யோ
ன்றுமில்லை யானாலுஞ் சமுத்தியிலே சுகமாய்நித்திரைபண் ணுகிறவன்
தானிர்விகாராய்ச் சுகியாயிருந்தாலும் ஆகா நான்கெட்டேனென்று
விருதாவிலே பிதற்றுகின்றதுபோல நிர்விகாராய் ஒரு ஆகாரமு
மன்றியிலே பரமானந்தசொருபனையிருக்கிறங்கும் விருதாவிலே நான்
சமுசாரியென்றுங் துக்கியென்று மேன்பிதற்றுகிறய் சமுசாசமு
மில்லைச் சமுசாரியுமில்லை யொன்றுமில்லைப் பின்னையென்னிருக்க
கிறதென்றால் ஆதியந்தமன்றியிலே இரண்டாம்வஸ்துவமன்றியிலே
பரமானந்தசித்துருபமாய் ஒருக்காலும் பஞ்சமில்லாமல் நித்தியமுக்த
மாய் சுத்தமாய்ப் போதருபமாய் ஏகமாயிருக்கிற வஸ்துமாத்திரமிருக்க
கிறது வேறேயொன்று மில்லையென்று குருசொன்னார். (கச - கஞ் -
கஞ் - கள)

சீடன்கேட்கிறன் வாரீர் குரோ இப்படி யொன்றுமில்லாவி
ட்டா லேதோவாருசமுசாரப்பிராந்தியானது மகத்தாய் நிபிடமாய்
வருஷாகாலத்து மேகம்போலே அந்தகாரமாக மூடிக்கொள்ளுகிறதே
அதேது சொல்லுமென்று சீடன்கேட்டான் குருசொல்லுகிறார். (கா)

வாராய் சீடா அகோ ஆச்சரியம் உன்பிராந்திமகிழமையை
யென்னசொல்லப்போகிறோம் ஸ்தானுகைவப் புருஷனென்று பிர
மிக்கிறப்போல அத்தொய்த்துயேப்பூரணாயிருக்கிறதன்னைச் சீவஞ
யப்பிரமிக்கிறுய் பிராந்தியினாலே துக்கிக்கிறுய் இந்தப்பிராந்தி யெதி
லேவந்ததென்றுத் பொய்யாயிருக்கிற அஞ்சானமோகமாகிற நித்தி
ரையினாலே பொய்யாயிருக்கிற சமுசாரமாகிற சொப்பனப்பிராந்தி
யானது பொய்யாயுண்டாயிற்று அதினாலே பிரமிக்கிறுயென்று குரு
சொன்னார். (கக - 20)

வாராய் சீடா அஞ்சானமாவ தேதென்றுத் சொல்லுகிறோங்
கேள் சர்ரத்திலே யபிமானியாய் நானென்றுதோன்றுகிறவன் சீவன்
இந்தச்சீவன் பகிர்முகனுய்ச் சகலசமுசாரங்களுக்கு சத்தியமென்றும்
நாமே சகல கருமங்களையும் பண்ணுகிறோமென்றுஞ் சுகதுக்கமெல்
லாம் நமக்கேயென்றும் நமக் கதுவேண்டு மிதுவேண்டு மென்றும்
ஆசக்தியினாலே புத்திகெட்டுப்போ யாதிகாலத்தைத்தொட்டு நாமா
ரென்று முதலாய் ஸ்மரியாமல் நாமார் ஜகத்தாவதேதென்று விசா
ரமன்றியிலேதானே சமுசாரத்திலேதானே சதாவிவகரித்துக்கொ
ண்டு இருக்கிறனேயொழிய அத்தொய்தமாயிருக்கிற தன்னுடைய
சொருபத்தை ஸ்மரியாமற்போனு னிப்படித்தன்னுடைய சொருப
ஸ்மரண மில்லாததே யஞ்சானமென்று சொல்லப்படும். (கக-21
கா-கா)

அத்தொய்தபோத்தீரை.

கா

வாராய் சீடா சகலசாஸ்திரங்களிலேயு மாண்யயினாலே சமூ
சாரங்கற்பிக்கப்பட்டதென்றல்லோசொல்லியிருக்கிறது இப்பொழுது
அஞ்ஞானத்தினாலே கற்பிதமென்று சொல்லுகிறீர் அதெப்படியே
ந்து கேட்கிறோயோ இந்தவஞ்ஞானத்தான் மாண்யயென்றும் பிரதா
னமென்று மாண்யத்தமென்று மவித்தையென்றும் பிரகிருதியென்
றங் தமசென்று மின்னம் நானுவிதமாய்ச் சொல்லப்படுகிற தாகை
யினாலே வஞ்ஞானத்தினாலே சமூசாரமென்றார். (உந்)

வாராய் சீடா இந்தவஞ்ஞான மெப்படிச் சமூசாரத்தைக்கற்
பித்தது என்றால் அஞ்ஞானத்துக்கு ஆவரணமென்றும் விட்சேப
மென்று இரண்டுசெத்தியுண்டு அதினாலே கற்பித்தது அந்த ஆவரண
சத்தியும் அசத்தாவரணமென்றும் அபானுவரணமென்றும் இரண்டு
விதமாயிருக்குமென்றார். (உங்)

வாராய் சீடா அசத்தாவரணமாவ தேதென்றால் அஞ்ஞானிக்
கும் ஞானிக்கும் பிரசங்கம் வந்தவிடத்திலே யத்துவயாத்மா வொரு
த்தருண்டென்று ஞானிபோதித்தாலு மஞ்ஞானியானவன் அத்துவ
யாத்மாவாதார் இல்லையென்றுதானே யெண்ணுகிற னிப்படி யது
கியாயிருக்கிற சொருபமறைப்பினாலே யுண்டென்று கேட்டாலு மதி
லே சிரத்தையில்லாம் ஒதாசினமாய் விவகரிக்கிற அசிரத்தையே
அசத்தாவரணமென்றார். (உங்-உங்)

வாராய் சீடா அபானுவரணமாவதேதென்றாற் சற்சாஸ்திரத்
தினாலேயும் ஆப்த்தனுபதேசத்தினாலேயும் தெய்வாதினமாய் அத்துவ
யாத்மாவுண்டென்று சிரத்தையினாலே விசுவசித்தாலும் அவரோ நன்றா
யுய்விசாரித்துப்பாராமல் மேலெழுந்தவாரியாய்விசாரித்துப்போட்டு
ஆத்மாத்தோன்றவில்லையென்று சொல்லுகின்றான் தோன்றவில்லை

யென்கிறதை யறிகிறசித்துரூபஞ்சிருந்துந் தோன்றவில்லையென் கிற மோகமே அபானுவரணமென்றநி. (உக-ஈ०)

விட்சேபசத்தியாவ தேதென்றால் நிர்விகாரனைய் நிராகாரனைய்ப் பரமானந்தசொரூபனை யத்தொய்தனையிருக்கிற தான் காலுங்கையுமாயிருக்கிற தேகானென்றும் நான்கார்த்தா போக்தா வென்றும் நீயென்றும் அவனென்றும் இவனென்றும் இதன் றமதென்றும் விபரீதப்பிராந்தியை யடைகின்றன் இந்தவிபரீதப்பிராந்தியே விட்சேபசத்தி இதுதானே அத்தியாரோபமென்றுசொல்லப்படும்(ஊக-ஊ१).

அத்தியாரோபமாவ தேதென்றாற் சுத்தியிலே ரசிதம்போல வும் ரச்சவிலே சர்ப்பம்போலவும் தானுவிலே புருடன்போலவும் கானலிலே ஜூலம்போலவும் சுத்தியமாயிருக்கிற வஸ்துவிலே அசுத்தியமாயிருக்கிற அவஸ்துவைப் பிராந்தியினாலே ஆரோபிக்கிறதே அத்தியாரோபமென்று பெயர். (ஊஒ)

வாராய் சீடா வஸ்துவிலே பிராந்தியினாலே அவஸ்துவை ஆரோபிக்கிறது அத்தியாரோபமென்று சொன்னீரே வஸ்துவாவதே து அதிலே ஆரோபிக்கப்படுகிற அவஸ்துவேதுவென்று கேட்கிற யோ சொல்லுகிறோங் கேள் அத்தொய்தமாய் சச்சிதானந்த வகுக்கணமாயிருக்கிற பரப்பிரமமே வஸ்துவென்றறி இந்தப் பிரமவஸ்துவிலே ரச்சவிலேசர்ப்பமென்று ஒருங்காமமும் ரூபமுமாத்திரமெப்படிப்பொய்யாயாரோபிக்கப்படுகிறதோ அப்படிபோலே பிரமாதிஸ்தம்பபரியந்தம் பிராணிகளென்றும் பிருதிவியாதிசடங்களென்றும் நானுவிதமாய் நாமமும் ரூபமுமாய்த் தோன்றுகிறலூக்கத்தே ஆரோபிதமாயிருக்கிற அவஸ்துவென்றறி அத்தொய்தமாயிருக்கிற வஸ்துவிலே நாமரூபாத்மகமாயிருக்கிற பிரபஞ்சத்தை ஆரோபிக்கிறதாரன்று கேட்கிறுயோ மாயையே ஆரோபிக்கிறதென்றறி. (ஊச)

அத்தொய்தபோத்திபினை.

ஆ

மாயையாவ தேதென்றால் முன்சொன்ன பிரமத்தினுடைய அஞ்ஞானசத்தியாவ தேதென்றால் பிரமமே தானுயிருங்குந் தன்னுடைய சொருபத்தைத்தெரியவோட்டா மலிருக்கிறசாமர்த்தியமே அஞ்ஞானசத்தியென்றறி அந்தவஞ்ஞான மெப்படிச் ஜகத்தைக் கற்பிக்குமென்றால் ரச்சவைத் தெரியவோட்டாத அஞ்ஞானசத்தி சர்ப்பத்தையெப்படி யாரோபிக்குமோ வப்படுப் பிரமத்தையறியவோட்டாத அஞ்ஞானசத்தியுஞ் ஜகத்துப்பிராங்கியை யாரோபிக்குமென்றறியலாமே. (நடு)

இப்படிச் ஜகத்து ஆரோபிதமானபடியினாலேயு முன்னுமினி மேலு மில்லாதபடியினாலேயும் மித்தையென்றறியவேண்டும் முன்னு ம்தின்னு மேனில்லையென்றாற் சிருஷ்டிக்குமுன்னேஇல்லாமற் சிருஷ்டியாதியிலே யுண்டாயிற்று இனிமேலும் பிரளயத்திலே வயித்துப் போகிறது மத்தியிலெமாத்திரம் ஆகாசகந்தருவ புரம்போலே தோன் றுகிறது வர்த்தமானத்திலேயுஞ் சுமுத்தி மூற்சாசமாதிகளிலேயு மில்லாமற்போகிறதாகையினாலே ஜகத்து ஆரோபிதம் மித்தையென்கிற இலே சந்தேகம் லேசமுமில்லையென்றறி. (நகு)

சிருஷ்டிக்கு முன்னும்பின்னுஞ் ஜகத்து ஒன்றுமில்லாவிட்டாற் பின்னையென்னதானிருக்குமென்றா லொருகற்பனியுமன்றியிலே யத்தொய்தமாய்ச் சஜாதீய விஜாதீய ஸ்வகத்பேத சூனியமாய் சக்கிதானந்தமயமாய் நிர்விகற்பமாய் இருக்கிற சத்துவஸ்துமாத்தி ரஞ்சேஷித்திருக்குமென்றறி யெதினாலே யிப்படி யறிகிறதென்றாற் சதேவசோமி யெதமக்கிற ஆசிதுவென்கிற சுருதி சன்மாத்திரவஸ்துப் பூருவமிருந்ததென்று சொல்லுகிறதினாலேயும் வாசிட்ட வசனத்தினாலேயு மறியலாம் வாசிட்டவசன மெப்படிச் சொல்லுகிறதென்றாற் சொல்லுகிறோங் கேள். (நள)

பிரளயத்திலே சமஸ்தப்பிரபஞ்சமும் வயித்துப்போம் பின்பு அசையாமல் வாக்குமனதுக்கெட்டாமல் வெளிச்சமுமன்றியிலே இருட்டுமன்றியிலே பூரணமாயு மொருபெயருமன்றியிலேயு மின்ன பழயென் றநியப்படாததாய்ச் சூனியமுமன்றியிலே சன்மாத்திர மாயும் ஒருவஸ்துமீருமென்று வாசிட்டவசனஞ்சொல்லுகிறது(நக)

இப்பழ யத்தொய்தமாத்திரமாயிருந்தால் அதிலே யெப்பழப் பிரபஞ்சஞ்சிருஷ்டக்கப்பட்டதென்றாற் சொல்லுகிறோங்கேள் இப்பழயத்தொய்தவஸ்துவிலே முன்சொன்ன அஞ்ஞானசத்தியானது ரச்சவிலே அஞ்ஞானசத்தி மறைந்திருக்கிறப்போல அவ்வியத்தமாய் மறைந்திருந்தது மாயையென்று மவித்தையென்றும் விவகரிக்கப்படுகிற இந்த வஞ்ஞானசத்தி நானுவித நாமருபகற்பணக்கேதுவாயிருந்ததென்றாற். (நக)

இப்பழச் சித்துருபமாய் ஆனந்தமயமாய் அசங்கமாயிருக்கிற பரப்பிரமத்தை ஆசரித்துக்கொண்டிருக்கிற இந்தமாயைக்கு ஆவரணமென்றும் விட்சேபமென்று மிரண்டுசத்திகளுண்டு அந்தஆவரணசத்தியினாலே அத்தொய்தமாய் தனக்கு அதிஷ்டானமாயிருக்கிற பிரமத்தை மறைத்துக்கொண்டு விட்சேபசத்தியினாலே அவ்வியத்தமாயிருந்தமாயை வியத்தமாய் ஸ்புடமாய் மனதென்று பெயராய் வெளியிலே விசிரம்பனத்தையடைந்தது இப்பழ மாயை மனோருபமாய்ப்பரிணமித்திருந்துகொண்டு நானுவித வாசனைகளாகிற தன்னுடைய விலாசத்தினாலே நானுவித நாமருபப்பிரபஞ்சங்களையெல்லாங் தோற்றுவிக்கிறதென்றாற். (சா - சாக)

இப்பழ யாராகிலுஞ்சொல்லியிருக்கிறோவென்றால் ஶீவசிட்டர் இராமனுக்கு வாசிட்ட சிரந்தத்திலே விஸ்தாரமாகச் சொல்லியிருக்கிற ரைப்பழச் சொன்னுரென்று வத்தைச் சொல்லுகிறோம். ()

அத்தொய்தபோத்திப்பிகை.

கு

பிரமத்தினிடத்திலே அனந்தசத்திகளுண்டு அந்த அத்துவய
ப்பிரமமானது எந்தனந்தச் சத்தியினாலே விகாசத்தை யடைகிறதோ
அப்போ அந்தந்தச்சத்திப்ரகாசமாகிறது எந்தெந்தச்சத்தி யெதிலே
கண்டோமென்றாற் றேவதிரியக்கு மநுஷாதிருபமாயிருக்கிற சர்வங்
களிலே சிற்சத்தியும் வாயுவிலே சலனசத்தியுஞ் சிலையிலேதார்ட்டி
யசத்தியுஞ் ஜூலத்திலே திரவசத்தியும் ஆக்கினியிலே தாகசத்தியும்
ஆகாசத்திலே சூனியசத்தியும் நசிக்கிற வஸ்துவிலே நாசசத்தியும்
வியத்தமாய்ப் பிரகாசமாகிறது பூருவம் அவியத்தமாயிருந்தசத்திகள்
வியத்தமாய்ச் சலன தார்ட்டிய தாகாதிருபமாய்க் காணப்பட்டுது
இது வியத்தமாகிறதற்குமுன்னும் பிரமத்திலே சகலமும் அவ்விய
த்தமாயிருந்ததென்றறியவேண்டு மெப்படிப்போலே என்றால் முட்
டைக்குள்ளேயிருக்கிற ஜூலத்திலே மயில் சூட்சமமா யவ்வியத்த
மாயிருக்கிறுப்போலவும் வடபீசத்திலே பலமும் பத்திரமும் புஷ்ப
மும் சாகைகளும் வேர்மாய் விருட்சமிருக்கிறதுபோலவும் பிரமத்தி
னிடத்திலே சகலஜூகத்தும் அவ்வியத்தமாயிருந்தது இப்படிச் சகல
ஜூகசத்தியமிருந்தா லெல்லாமொருமிக்க யேன்வியத்தமாகவில்லை
என்றாற் பூமியிலே சகலவோஷதிகளுமிருந்தாலும் சிறிதுதேசத்திலே
சிறிதுகாலத்திலே சிறிதுழூவிதிகள் முளைக்கிறுப்போலே தேச
காலவிசித்திரத்தினாலே சிறிதுதேசத்திலே சிறிதுகாலத்திலே சிறி
தசிறிதுசத்திகள் வியத்தமாகிறதுகள் இந்தச் சகலமாயாசத்திக்கும்
அதிவ்தானமாயிருக்கிறபிரம மெந்தக்காலத்திலே அதுஇதுவென்று
மனனம்பண்ணி யெண்ணுகிறதாயிருக்கிற சத்தியை யடைகிறதோ
வதுவேமனதென்று சொல்லப்படும் இப்படிச்சர்வகாரணமாயிருக்கிற
பரப்பிரமத்திலேநின்றும் அவ்வியத்தமானமாயைவியத்தமாய் முன்
நே மனேருபமாய்ப் பரிணமித்தது இந்தமனதானது சகலஜூகத்

க-வது அத்தியாரோப்பிரகரணம்.

கக

தையுங்கற்பிக்கிறதென்று இப்படி ஸ்ரீவசிட்டர்சொன் ஞர்.(சா-சு-
சநு-சுகு-சுள-சுஅ-சுகு-ஞு)

இப்படி இந்தமனதே விட்சேபசத்தியென்று சொல்லப்படும்
இந்தமனதுக்குச் சொருபமேதன்றும் சங்கற்பமென்றும் வாசனை
யென்றுஞ் சொல்லப்படுகிற ஸ்மரணமே இதற்குச் சொருபம் வீட்
சேபமென்கிற பெயராயும் வாசனையாகிற சொருபமாயு மிருக்கிற
மனசத்தியானது அதிஷ்டானமாயிருக்கிற சாக்ஷியினிடத்திலே யக
ம்விரத்தியென்று மிதம்விரத்தியென்று மிரண்டுவிதமாய்த் தோன்
ருகிறது இரண்டுவதமேதன்றுல் நானென்கிறவாசனையே யகம்விர
த்தியென்று மிதுவது வென்றுதோன்றுகிறவாசனையே இதம்விரத்தி
யென்று மிரண்டுவிதமாயு வாசனையாகத் தோன்றிற்றென்றும் (ஞக)

வாராய் சீடா நானென்கின்ற இந்த அகம்விரத்தியானது
சாக்ஷியினிடத்திலே யத்தியாசத்தை யடைந்தது எப்படிப்போலே
யென்றும் சுத்தியிலே ரசிதமானது எப்படியத்தியாசத்தையடைந்து
சுத்தியைத்தானே ரசிதமாகத் தோற்றுவிக்கிறுப்போல சாக்ஷியினி
டத்திலே யத்தியாசத்தை யடைந்த அகம்விரத்தியுஞ் சாக்ஷியைத்
தானே நானென்று ஆகங்காரமாயதன்றுபமாயு ஆனவர்போலப் பே
தமன்றியிலே சாக்ஷியைத் தோற்றிவிக்கிறது. (ஞங)

சாக்ஷியாயிருக்கிற ஆத்மாவானவர் அகம்விரத்தியினாலே ஆவே
சப்பட்டமாத்திரத்திலே பிசாகினாலே ஆவேசிக்கப்பட்ட புருஷ ஞன
வன் பிராந்தியினாலே தன்னை பின்னையொருருபமாயன் னியன்போ
லே விபரீதமாயெப்படிக் காண்கின்றாலே அப்படிப்போல அகம்
விரத்தி ஆவேசிதராயிருக்கிற சாக்ஷியுஞ் தான் அத்தையறிகிறசாக்ஷி
சொருபமாயிருஞ்தும் பிராந்தியினாலே தன்னைத்தானே பின்னையொரு
ருபமாயன் னியன்போல விபரீதமாயு நானென்றுதோன்றினார். (ஞங)

வாராய் சீடா சாக்ஷியாயிருக்கிற தன்னை நானென்று விகாரியாய்க்கண்டது பெப்படிப்போலேயென்றாற் சொல்லுகிறோங்கேள் சுரத்தினாலே சன்னிபாதத்தையடைந்த புருடன் தன்னைப் பின்னையொருவிதமாய்க்கிறேன் போகிறவன்போலே கண்டு பிரமிக்கிறோம் போலேயும் மத்தியபானம்பண்ணினவன் றன்னைத்தானே பின்னையொருவிதமாய்க்காண்கிறதுபோலவும் உன்மத்தம்பிழத்தவன் றன்னைத்தானே பின்னையொருவிதமாய்க்கண்டு பிதற்றுகிறதுபோலவும் சமூத்தியிலே நித்திரைபண்ணுகிறவன் றன்னைச் சொற்பனப்பிராங்கியினாலே போகிறவன் வருகிறவன்போலே காண்கிறதுபோலவும் பிசாசபிழத்தவன் றன்னை விபரிதமாய்க்காண்கிறதுபோலவும் சாக்ஷியுங்கான் அசங்கராய் கிர்விகாரமாயிருந்தாலும் அந்தத் துரகங்காரமாகிற பிசாசினாலே யானிங்கனம் பண்ணப்பட்டு அதினாலே தான் ஏனேன்று விகாரியானவர்போலே ஆனார். (நீச)

சீடன்சொல்லுகிறேன் வாரும் ஏ குரோ இந்தநானென்கிற துகம்விர்த்தியாகிற சத்தியானது சாக்ஷியைத்தானிப்படி விகாரியாய்த் தோற்றுவிக்கிறதோ அன்றியிலேபோன்ற ரூண்டு னிப்படி நானென்று விகாரியாய்க் காக்ஷியினிடத்திலே தோன்றுகிறதோ விச்தச் சமூசயத்தைப் போக்கேவன்டுமென்று கேட்ட சீடனிப்பார்த்துக்குருசொல்லுகிறார். (நீஞு)

வாராய் சீடா சத்திதானே இப்படித் தோன்றுகிறதாவென்று கேட்டாயே அதுகூடாது ஏனென்றால் ஆத்மாவைத்தவிரத் தனக்கு சேறேசொருபமில்லாமற் போகிறபடியினாலே தான்றுனே தோன்ற மாட்டாது பின்னையோவென்றாற் றனக்கு அதுகூடானமான ஆத்மாவைத்தானே விகாரியாய்க் காண்பிக்கிறது அதெப்படிப்போலே

யென்றால் ரச்சவிலேயிருக்கிற சத்தியானது தான்றுனே சர்ப்பமாய் தோன்றமாட்டாமல் ரச்சவைத்தானே சர்ப்பம்போலே எப்படித் தோற்றுவிக்கிறதோ ஜலத்திலேயிருக்கிறசத்தி ஜலத்தைத்தவிரத் தான்தோன்றமாட்டாமற் ஜலத்தைத்தானே அலை நூரை குமிழி யாக யெப்படித் தோற்றுவிக்கிறதோ அக்கினியிலே யிருக்கிற சத்தி அக்கினியைத்தவிர தான்தோன்றமாட்டாம லக்கினியைத்தானே பொறியா யெப்படிக்காண்பிக்கிறதோ அப்படிப்போல சாக்ஷியினிடத்திலே இருக்கிறமாயையும் தனக்கு ஆத்மாவைத்தவிரச் சொருபமில்லாதபடியினாலே தான்தோன்றமாட்டாது மிருத்துவிலே இருக்கிற சத்தி மிருத்தைத்தானே கடாகாரமாய்த் தோற்றுவிக்கிறதுபோல ஆத்மாவைத்தானே விகாரியாய் நானென்று ஜீவனைய்த் தோற்றுவிக்கிறது.

(ஞகூ - ஞ)

வாரும் ஏ குரோ ஆத்மாவை மாயையானது ஜீவனைய்ப் பண்ணிற்றென்று சொன்னீரே அதெப்படி ஆத்மாவானால் அசங்கர் ஆகாசம்போலே வொட்டாம லொருவிகாரமுமன்றியிலே நிர்விகாரியாயிருக்கிறவரன்றே அப்படிப்பட்டவரை மாயை யெப்படித்தான் விகாரியாய்ச் ஜீவனைய்ப்பண்ணும் இத்கூடாது இதெப்படிப்போலே இருக்கிறதென்று லாகாசத்தைப்பிடித்து ஒருத்தன் புருடாகாரமாய் பண்ணினான் நான்கண்டேனென்று சொல்லுகிறோப்போலவும் வாயு வைப்பிடித்துப் பின்டமாயுருட்டிக் குதிராய்ப் பண்ணினான்கிற விசேஷம்போலவும் நீர்சொன்னவிசேஷமுங் கூடாததாய் அசங்கத மாய்க்காண்கிறது ஆகையினாலே சந்தேகமாகிற சமுத்தரத்திலே மூழ்கிப்போகிற யென்னை யுத்தாரணம் பண்ணுமென்று கேட்டசீடு னுக்குக் குருசொல்லுகிறார்.

(நிஅ-ஞகூ-ஞா)

கூடாததைக் கூட்டிவைக்கிறது மாயைக்குச் சுபாவந்தானே இல்லாமற்போன்றதற்கு மாயாசத்தியென்கிறபேயரே இல்லாமற்

கச

அத்தொப்தபோத்திபிகை.

போம் இல்லாததை உண்டான் துபோலத்தோற்றிவிக்கிறசாமர்த்தியம் யாதொன்றுண்டோ அதற்கு மாயாசத்தியென்று நாமம் நிராலம்பமா ஏருக்கிற ஆகாசமத்தியிலே கந்தருவங்கரத்தைத் தோற்றிவிக்கிற இந்திரசாலக்காரனுடைய சாமர்த்தியத்திற்கு மாயையென்று எப்படி ப்பேருண்டாயிற்றே அதெப்படிக்கூடாததைக் கூட்டிவைக்கிறதோ அப்படிப்போலே இந்த மாயாசத்தியுங் கூடாததைக் கூட்டிவைக்கிற துயுக்தமென்றார். (குக)

இதற்குத்திருஷ்டாங்தமேதன்றல் நித்திராசத்தீயஞ் சொற் பனமுமென்றாரி அதெப்படியென்றும் சொல்லுகிறே மொருஜீவனி டத்திலேஇருக்கிற நித்திராசத்தி கூடாதசொற்பனங்களைக்கற்பிக்கிற து அதெப்படியென்றும் கிரகத்துக்குள்ளே கட்டிலிலே சயனித்துக் கொண்டு நித்திரைபண்ணுகிற புருடன் சொற்பனத்திலே பசுபட்சி மிருகாகாரமாய் நானுவிததிக்கெல்லாம்போய்ப் பிரமிக்கிறோன் கிரகத் திலே சய்யையிலே சுகமாய்நித்திரைபண்ணுகிறவளைக் காசியிலேயுஞ் சேதவிலேயும் போயலைகிறவனுயேத் தோற்றுவிக்கிறது இதுமாத்தி ரமுமன்று சுகமாய்த்தூங்குகிறவன் நிர்விகாரியாயிருந்தாலுங் தான் ஆகாசத்திலே பறக்கிறவனுயுங் தலைகீழாய்விழுகிறவனுயுங் தன்தலை யைவெட்டிக் கையிலேபிடித்துக்கொண்டு போகிறவனுயுங் கூடாத தைக்காண்கிறோன் சொற்பனத்திலே இதுயுக்தம் இப்படிக்காணலாம் இது அயுக்தம் இப்படிக்காணலாகாதென் ரூருவிவஸ்தையுங் காண க்கிடையாது அதிலேயெப்படி யெப்படிக்காண்கிறோனேவதுவதேயுக் தமென்கிறதொழிய வொருவிவஸ்தையுமில்லை இப்படியற்பமாயிருக்கிறவாருநித்திராசத்திக்கே கூடாததைக் கூட்டிவைக்கிறதாய் இப்படி ப்பட்டமகிமையுண்டானால் மஹாமாயாசத்திக் கிப்படிப்பட்ட அநிர்வசனியமாயிருக்கிற மகிமையுண்டென்கிறதிலே ஆச்சரியமேது கூடாத

கு

க-வது அத்தியாரோப்பிரகரணம்.

தைக்கூட்டி வைக்கிறதே மாயைக்கிச் சொலுபமென்றறி. (கூட-கூரு-
காச-காரு-காச)

வாராய்சீடா மாயைகூடாததைக் கூட்டி வைக்குமென்கிற
இந்த வர்த்தத்திலே இன்னமுனக்குச் சந்தேகமுண்டானால் ஒருக்கதை
சொல்லுகிறோம் வாசிட்டத்திலே விஸ்தாரமாய்ச் சொல்லியிருக்கிறது
அதைச்சங்கிரகித்துச் சொல்லுகிறோம் கேள் அத்தைக்கேட்டாலு
னக்குத்தானே இந்த வர்த்தமங்குற்ற தெரியும் அதேதன்குற்ற
சொல்லுகிறோம். (காள)

இட்சவாகு வழுத்துக்குத் திலகபூதனைய் வைனமஹா
ராஜாவென்று ஒரு ராஜாவண்டு அவரைக்காற் சபையிலே சிங்
காசனத்திலே சகலமான ஜனங்களோடே இருக்கிறவேளையிலே ஒரு
இந்திரஜாலக்காரன்வந்தான் மகாவேகத்தோடேவந்து சிங்காசனத்
தில்ருக்கிற ராஜாவை நமஸ்காரம்பண்ணி யொருவார்த்தைசொன்
னன் வாரும் ராஜாவே சற்றே யொருவினேதங் காண்பிக்கிறேன்
அதைப்பாருமென்று சொல்லிப்போட்டுத் தன்கையிலிருக்கிற மயிற்
ஞேகயைச்சுற்றினுன் சுற்றினமாத்திரத்திலே அந்த ராஜாவானவன்
பிரமித்துத் தன்னிமறந்துபோய் வேறேயொருவிதமாய் விபரிதமா
ய்ச் சொற்பனங்கண்டாற்போலே யொரு பிராந்தியைக்கண்டான்
அதேதன்குறல் மனதிலே பிரமையினாலே யொருகுதிரையைக்
கண்டு வதின்மேலேறிக்கொண்டு வேட்டையாட வேண்டுமென்று
காட்டிலேபோனேன் அனேகம்போது வேட்டையாடிச் ஜலமுங்கி
டையாமற் பசிதாகத்தினாலே இளைப்பையடைந்து மஹாதுக்கிதா
யிருக்கிறபோது அவடத்திலே யொருசண்டாளக் கன்னிகையான
வள் கையிலே யொருபல்லாவிலே அன்னங்கொண்டுவந்தாள் அவ
ளைக்கண்டு பசிசுகிக்கமாட்டாமல் ஆபத்தினாலே அவளை அன்னங்
கேட்டான் அவளைன்னை விவாகம்பண்ணிக்கொண்டாற் றருகிறே

ஞன்றுசொன்னு ஸத்தைக்கேட்டு அந்தராஜா இந்தவாபத்துக்குப் பிழைத்தாற் போருமென்று அவசியமாய் விவாகம்பண்ணுகிறேன் என்று அன்னம்வாங்கிப்புசித்தா னதற்குப்பின்பு சண்டாளவாடிகை யிலேபோ யவளீவிவாகம்பண்ணி யவளோடேரமித்துக்கொண்டு அவளிடத்திலே யிரண்டுபிள்ளை மொருபெண்ணும்பெற்று வெகு நாள் அவளோடேகூடச் சண்டாளவாடிகையிலே யிருந்ததாய்க்கண் டான் சிங்காசனத்திலே யிருந்தபடிதானே யொருமுகூர்த்தத்திலே வெகுகாலஞ் சண்டாளனைய்ப்போயிருக்கிறதாய் முனைப்பிரமையிடு லேகண்டானென்றிப்படி வெகுபாக்கியானங்களினுலே இராமனு க்கு ஶ்ரீவசிட்டர் முனைசத்தியினுடைய விலாசத்தை விஸ்தாரமாய்ச் சொல்லியிருக்கிற ராகையினுலே முனைசத்தி கூடாததைக்கூட்டி வைக்குமென்றது.

(சாதி-சூக்க-எ-ஏ-க-ஏ-ஏ-ஏ-ஏ)

வாராய் சீடா முனைசத்தியானது எந்தெந்தப்பிராந்தியை தான் கற்பிக்கமாட்டா தெவனைவனைத்தான் மோகம்பண்ணிவிக்க மாட்டாது வகுத்தகடிதம்பண்ணுகிறதே விருதாயிருக்கிறமாயைக் குப் பண்ணப்படாதது எதுதானிருக்கிறது ஆகையினுலே நிர்விகார ராய் அசங்காரா யிருக்கிற ஆத்மாவையும் விகாரியாய்ப்பண்ணிற்று அசங்கமாய் நிரவயமாயிருக்கிற வாத்மா விகாரியாயைப்படித்தோன் றுவரென்றால் நிரவயமாயிருக்கிற வாகாசமானது நீலாதிருப்பமா யைப் படித்தோன்றுகிறதோ வப்படிப்போல பரமாத்மாவுக்குத்தரானு மகம்பாவனையினுலே நானென்று வவனராஜாவானவன் நீசத்துவத் தை யடைந்ததுபோலப் பிராந்தியினுலே ஜீவத்துவத்தையடைந் தாரென்று குருசொன்னார் சீடன் கேட்கிறன்.

(ஏநி-ஏக்க)

வாரிர் ஏகுரோ இப்படிநானென்கிற அகம்விர்த்தியையடைந் தந்தப்பிராந்தியினுலே ஜீவனுயானார் பரமாத்மாவென்றால் அப்போ

க-வது அத்தியாரோப்பிரகரணம்.

கள்

பரமாத்மா பிராந்தியினாலே யொரு ஜீவனையன்றே தோன்றவேண்டும் பப்படி யில்லாம் வனேகஜீவாள் தோன்றுகிறாரே யதெப்படி யொரு வாத்மாவுக்கு அனேகஜீவப்பிராந்தி யெப்படிக்கும் மிதையெனக்குத் தயையினாலே சொல்லுமென்று கேட்டசீனைப்பார்த்துக் குருசொல்லுகிறார்.

(என)

வாராய்சீடா சுத்தராயிருக்கிற பரமாத்மாவினிடத்திலே நான்கிற வொரு ஜீவப்பிராந்தி யெப்படிவந்ததோ அப்படிப்போலேதானே நான்ஜீவத்துவப்பிராந்தியும் சிதாகாச சொருபமாயிருக்கிற தன்னிடத்திலேதானே படிகமண்டபத்திலே நாய்போலத் தோ கமயமாயிருக்கின்ற மண்டபத்திலே யொருசுவானமானது வந்துது அதினுடைய சாயையானது படிகஞ் சொச்சமானபடியினாலே கல்லுக்குக்கல்லுபிரதிபல்த்துது அதைக்கண்டு சுவானமானது அனேக வப்படிப்போலே சுத்தமாய் அத்தொய்தமாய்ச் சிதாகாசசொருபமாயிருக்கிற தன்னிடத்திலே பூருவவாசலைப் பிராந்தியினாலே நானே நான்ஜீவப்பிராந்தி வந்தாற்போல நான்ஜீவப்பிராந்தியும் பூருவவாசீனையினாலே தோன்றுமென்றார்.

(எஅ-எக்க-அ஽)

இதிலே இன்னமொரு திருஷ்டாந்தங்கு சொல்லுகிறேங்கேள் சொப்பனத்திலே யொருத்தனையிருக்கிற தன்னிடத்திலே தான் தானே சாக்கிரத்து வாசனையினாலே நானேன்றும் நீயென்றும் அவனென்று மிவனென்றும் விருதாப்பிராந்தியினாலே நான்ஜீவாளையெப்படிக்காண்கிறோலே வப்படிப்போலே யிந்தச்சாக்கிரத்திலேயும் பூருவவாசனையினாலே சிதாகாசமாயிருக்கிற தன்னிடத்திலே விருதாப்பிராந்தியினாலே நீயென்றும் நானென்று மனைன்று மிவனென்றும்

அந்தொய்தபோததிபிளை.

20

ஜன்மவாசனையினாலே தோனுகிறதென்றாற் பிரளயத்திலே வாசனைக் கூடும்வாசனையினாலே யிந்தக்கற்பாதியிலே வாசனை எல்லாம் வயித்துப்போகிறபடியினாலே யிந்தக்கற்பாதியிலே வாசனை யெப்படித் தோனுமென்றாற் சுமுத்தியிலே வயித்திருக்கிற வாசனை மறுஙாளப்படித்தோனுகிறதோ வப்படிப்போலே பூர்வ பூர்வகற்ப வாசனை பிரளயத்திலே வயித்திருந்து விந்தக்கற்பத்திலே தோனு வாசனை கிறது ஆகையினாலே மாயாவாசனை யனத்தியானபடியினாலே பூருவ வாசனையே யிந்தச் ஜன்மத்திலே தோனுகிறதென்றால். (கூ)

வாருமய்யா ஏ குரோ இப்படிப்பூர்வ ஜன்மத்திலே யா வாருமய்யா ஏ குரோ இப்படிப்பூர்வ ஜன்மத்திலே யா பவித்த வாசனைக் கிரிப்போ தோனுகிறதான் வப்போ இன்றோய் இப்படி விருந்தோமென்று யிப்போ தோணவேண்டும் எதுவெது பூர் வமதுபவிக்கப்பட்டுதோ வதுவெல்லா மிப்போ நினைக்கப்படுகிறதே யாகையினாலே பூர்வ ஜன்மாநுபவ யிப்போ யேனினைக்கப்பட வில்லை யதைச் சொல்லவேண்டுமென்று கெட்டசீட்னைப்பார்த்துக் கூர சொல்லுகிறார். (கூ)

பூர்வ ஜன்மவாசனையே யிப்போ தோணினாலும் பூர்வபாவ மிப்போ நினைக்கப்படாது அதெப்படிப்போலேயென்றாற் சாக்கிரத்து வேயாதொரு யாதொரு வாசனையுண்டோ வந்தந்தவாசனை சாக்கிர கூடும்யமயமாயிருக்கிற சொப்பனத்திலே தோன்றினாலுஞ் சாக்கிரத்திலேயிருந்தபாவஞ் சொப்பனத்திலே நினைக்கப்படவில்லைப் பிரத்திலேயிருந்தபானே சுமுத்திமோ பின்னை யெப்படியென்றாற் சாக்கிரத்துவாசனைதானே சாக்கிரத்தினாலேமறந்தபோய்ச் சொப்பனத்திலே பின்னையொருபாவளை கத்தினாலே சாக்கிரதாபாவஞ் சொப்பனத்திலே யாயுண்டாகிறது ஆகையினாலே சாக்கிரதாபாவஞ் சொப்பனத்திலே யெப்படி நினைக்கப்படவில்லையோ வப்படிப்போலே பூர்வஜன்ம வாசனை யிந்தஜன்மத்திலே தோன்றினாலும் மரணமுற்சாமோகத்து கூலே பூர்வஜன்மபாவம் மறந்தபோயிந்தவாசனைதானே யிப்போ

க-வது அத்தியாரோப்பிரகரணம்.

உக

திந்தஜன்மத்திலே வெறேயொருவிதமாயிருக்கிறபாவனையாக வஞ்டாகிறதாகையினுலே பூர்வஜன்மபாவமிப்போ நினைக்கக்கூடாதென்றமியென்றுசொன்ன குருவைப்பார்த்துச்சீடன்கேட்கிறோன். கூ-கு

வாரிசு குரோயிப்படிச்சொற்பன சமானமாய் சாக்கிரத்தும் பிராந்தியென்றுசொல்லுகிறதெப்படிச்சொப்பனமானது வாசமைய மாய்த்தோன்றிச் சுதனைத்திலே யசத்தியமாய் நகித்துப்போகிறபடி யினுலே யதைப்பிராந்தியென்கிறது யுக்தஞ் சொப்பனம்போலே நகித்துப் போகாமற் பிரமாணமூலமாய்ச் சத்தியமாய்த் தோன்றுகிற சாக்கிரத்துப்பிராந்தியென்கிற தெப்படியென்றுகேட்ட சீடனைப் பார்த்துக் குரு சொல்லுகிறார்.

(கு)

வாரங்கீடா சாக்கிரத்துப் பிரமாணமூலமாய்த் தோனுகிற தென்றனையே அப்படிப்போலே சொப்பனமுஞ் சொப்பனங்கானு கிறகாலத்திலே பிரமாணமூலமாய்ச் சத்தியமாகத்தானே தோனு கிறதேயொழிய வப்போதசத்தியமாய்த்தோன்றவில்லையே விழித்த பிற்பாடு சாக்கிரத்திலே யசத்தியமாய்ப்போகிறது அப்படிப்போலே யச்சத்தியமாய்த்தேரன்றுகிறகாலத்திலே பிரமாணமூலமா திலே விழிக்கிறபோது இதுவுமசத்தியமாய்ப்போமென்றநியானத் சொப்பனத்துக்குஞ் சாக்கிரத்துக்கும் பேதமேதன்றும் சொல்லு கிறோங் கேள்.

(கு-கா)

சாக்கிரசொப்பனங்க ரீரண்டும் வாசமை மயங்களானபடியிலே யிரண்டும் பிராந்திசொருபமே சங்தேகமில்லை பேதமேதன்றும் சாக்கிரத்துஸ்திரப் பிராந்தியென்றுஞ் சொப்பனம் அத்திரப் பிராந்தியென்றுஞ் சொல்லுகிறதே பேதமன்றியிலே வெறேயொரு பேதம் லேசமூழில்லையென்றநிய.

(கு)

அத்தோய்தபோத்திபிளை.

22

சாக்கிரத்து மிப்படிச் சொப்பன் சமானமானு விந்தச்சாக்கிர
த்தாகிற சொப்பனத்தைக் காண்கிறவா ஓரென்றாற் சொல்லுகிறோங்
கேள் சிதானாந்தமயராய் அத்தோய்தராய் அசங்கராயா யிருக்கிற ஶத்
மாவினுடைய சொப்பன் மித்தனைஜகத்துமென்றாறி யானால் நித்தி
ரையினுலேயன்றோ சொப்பனம் வரவேண்டும் பரமாத்மாவுக்கு நித்
கிரையேதன்று ஸ்ரூதிகாலத்தைத்தொட்டுத் தன்னுடைய சொலு
பத்தையறியாத வஞ்ஞானமாகிற நித்திரையிலே ஜகத்தாகிற சொப்
பனமுண்டாயிற்று பரமாத்மாவானவர் தம்முடைய வஞ்ஞானப்
பிராந்தியினிலே ஜகத்தாகிற சொப்பனத்தைக் காண்கிற ராகையி
கேள் நித்திரைபண்ணுகிறவன் சொப்பனப்பிராந்தியினிலே சமுசா
மலே நித்திரைபண்ணுகிறவன் சொப்பனப்பிராந்தியினிலே சமுசா
ரத்தையடைகிறப்போல நிருவிகாரமாயிருக்கிற பரமாத்மாவும் பிரா
ந்தையடைகிறப்போல நித்திரைபண்ணுகிற சொப்பனத்தி
ந்தியினிலே ஜீவத்துவத்தையடைந்து ஜகத்தாகிற சொப்பனத்தை
கேள் சமுசாரத்தையடைகிற ரதைப்படியென்றாற் சொல்லுகிறோங்
(க௦)

ஜீவனைவன் சொப்பன பதார்த்தம்போலத் தோன்றுகிற தே
கேக்கிரியாத்திகளை மோகத்தினிலே தாழைய்க்கண்டு வதுகளோடேதா
தாண்மியவத்தியாசத்தையடைந்துவே தாழைய்க்கண்டு அதுகளோ
டேயொன்றுய்ப்போல ஒகையினிலே தேகத்திரயங்களுடைய அவ
யடைகிறன். (க௦க)

சாக்கிரத்தாவதேதென்றால் அகம்விர்த்தியாதி சகல விர்த்திக
ஞ்சுகள் விடயங்களோடேகூடத் தோன்றுகிறதே சாக்கிரத்தென்றன்
அந்த ரூபெயர் தூலசரிரத்திலே நானென்று அபிமானித்துக்கொண்டு அந்த
அவத்தாபிமானத்தினிலே விச்வனைன்று பெயராய்த் தூலவிடய
போகங்களைப்புசிக்கிறார்கள் சொப்பனமாவதேதென்றாற் பாகியேங்கிரி

*அடைந்து தத்துவரா - என்றும்பாடும்.

க-வ து அத்தியாரோப்பிரகரணம்.

உங்

யங்களெல்லா மொழிக்குபோன பிற்பாடு முனேவிர்த்தியினுடைய சாக்ஞீரத்துவிடய சமஸ்காரமே சொப்பன் மதிலே யபிமானித்துக்கொண்டு தைசத்தினன்று பெயராய்ச் சூட்சமபோகங்களைப் புசிக்கிறோன் சூழத்தியாவதேதென்றாற் சகல விர்த்திகளுங் காரணமாயிருக்கின்ற வஞ்ஞானத்திலே வித்திருக்கிறதே சூழத்தியதிலே இந்தக் ஜீவன்றுனே பிராஞ்ஞனென்று பெயராய் அந்த அவத்தாபிமானியாய்ப் பிரமானந்த போகத்தைப் புசிக்கிறோன். (கங்-கங்-கங்)

இந்தப்பிரகாரமாய்ச் ஜீவனுணவனிந்த அவத்தாத்திரயங்களையும் அடிக்கடி திரும்பித்திரும்பியடைகிறோன் எதனாலே யென்றாற் ஜன்மாந்திர கன்மயோகத்தினாலென்றால் யதெப்படியென்றாற் சாக்கிரத்துப்போகங் கொடுக்கிறதாயிருக்கிற கருமழுற்பவமா யாகிறபோது சாக்கிரத்தை யடைகிறோன் சொப்பனபோகங்கொடுக்கிறதாயிருக்கிற கருமழுற்புகிறபோது சொப்பனத்தை யடைகிறோன் சூழத்யடைகிறோன் அடிக்கடி யின்தப்படி கருமவசத்தினாலே யவத்தைகளையடைந்து சமுசாரிக்கிற னிப்படிப்போலேதானே கருமவசத்தினாலேதானே ஜனனமரணங்களை யடைகிறுன்றார். (கங்)

வாராய் சீடா ஜனனமரணத்தியாயிருக்கிற சமுசாரமும் அவத்தாத்திரயங்கள் தோன்றுகிறுப்போல முனேப்பிராந்தியினுலே தோன்றுகிறதுமாத்திரமேயன்றிப்பலே பரமார்த்தமாயில்லையென்றால் ஜனி க்கிறவன்போலேயுமரிக்கிறவன்போலேயுங் தோன்றுகிறதுமாத்திரம் அதெப்படித்தோன்றுமென்றாற் ஜனனமரணங் தோன்றுகிறகிரமத்துதச்சொல்லுகிறோம் சூட்சமபுத்தியினுலே கேள். (கங்)

ஜீவனுணவன் ஈணந்திலே நித்திரா மோகத்தையடைந்து சாக்கிரபாவனையெல்லா மறந்துபோய் வேறேயொரு பாவனையெசொப்பனத்திலே காணுகிறுப்போல ஈணந்திலே மரணமூர்ச்சை

அத்தூப்தபோதிப்பிகை.

(குள-குள-குள)
 ஜனனக்கிரம மெப்படித்தோணுகிறதோ வப்படிப்போலே
 லோகாந்தர கெமஞ்சிகளு மவனவன் கருமாணுசாரமாய்த் தோன்று
 கிறதுமாத்திரம் அதெப்படியென்றும் பொய்யான மரணமுர்ச்சை
 யடைந்த அந்தக்குணத்திலே யிதோ சுவர்க்கம் மகாரம்மியமாயிருக்
 கிறதென்றுங் தான்போகிறதாயு மிதோ நாமதிசுந்தராகிருதியாய்த்
 தேவலேமேமென்று மிதோ அக்கரஸ்திரீகளதிமேலேகரியளாய் நமக்
 கிருக்கிறுள்ளன்று மிதோ நமக்கு * அதிகாசமாய் அமிர்தமிருக்கிற

* அகிகரசமாய் - என்றும்பாடும்.

தென்றும் இதோவைவசதபுரம் இதோவிதுநரகம் இதோயமன் இதோயமபடா எதிகுகுஞ்சாளாயிருக்கிறுள் நம்மை நரகத்திலே போட்டா வளன்று மிதோபிதூர்லோகமென்று மிதசத்தியலோகமென்று மிது மதேசரமாயிருக்கிற வைகுண்டமென்று மிதுசிவலோகமென்று மேவமாதியாய்ச்சுவசுவகருமானுசாரமாய்வாசனையினாலேதோனுகிறது மாத்திர மிப்படிச் ஜனன மரண வோகாந்தர கெமணங்கள் சமுசாரங்களெல்லாஞ்சிதாகாசசொருபமாய் இருக்கிறதன்னிடத்திலேமனேவாசனுப் பிராந்தியினாலே தோனுகிறதேயன்றியிலே பரமார்த்தமாவான்றுமில்லை யென்றார்.

(கங்க-ககக-ககக-ககங)

சிதாகாசமாயிருக்கிறதன்னிடத்திலேஜகத்தாகிற கந்தருவங்கரமானது பிரதீதிமாத்திர சத்தாகமாய்த்தோனுகிறதுமாத்திரமேயன்றியிலே சிசமாகச் சொருபமில்லை நாமருபமாத்திரமாயிந்திரசாலம் போலே தோனுகிறதுமாத்திரமென்றார்.

(ககச)

சீடன்கேட்கிறுன் வாரும் ஏ குரோபிரத்தியக்ஷமாய்ப் பிரமானமுலமாய்ச் சத்தியமாய்ச் சராசராத்மகமாயனேவிதமாய்ச் சகலானபோலும் பிரத்தியக்ஷமாய் அநுபவிக்கப்படுகிற இந்தச் ஜகத்துதயசத்தியமென்றெப்படிச்சொல்லுகிறதென்று கேட்ட சீடனைப்பார்த்துக் குரு சொல்லுகிறார்.

(ககந)

வாராய் சீடா இப்படிச் சராசராத்மகமாய் நானைவிதமாயிருக்கிற சகலஜகத்துஞ் சிதாகாசமாயிருக்கிற தன்னிடத்திலே யாரோபிக்கப்பட்டுத் தோனுகிறதென்றார் யெதினுலேயாரோபிக்கப்பட்டத்தோனுகிறதென்றாற்றன்னுடைய சொருபத்தையறியாத வஞ்சானப்பிராந்தியினாலே யாரோபிக்கப்பட்டுது அதெப்படிப்போலேயன்று வொருபித்தியிலே சராசராத்மகமாயிருக்கிற சித்திரமாரோபிக்கப்பட்டாப் போலென்றார்.

(ககக)

சீடன் கேட்கிறுன் வாரீர் ஏகுரோ ஸ்காரணவர் சுங்கற்பத்
திடலே சகலஜகத்தையும் தான்தானே கற்பித்தாரென்றன்றே சுரு
திசொல்லுகிறது அப்பழயன்றியிலே யிங்கே நீரானால் தன் னுடைய
வஞ்ஞானப்பிராந்தியிலே சகலஜகச்துஞ் சிருஷ்டிக்கப்பட்டதெ
ன்று சொல்லுகிறீர் அதெப்பழக்குமென்று சீடன்கேட்டான் குரு
சொல்லுகிறார்.

சுருதி ஈசுரன்சிருஷ்டத்தாரென்று சொல்லுகிறது நாமிப்
படியிப்போசொன்னாலே மதிலேதோவையில்லை யேனென்றாற்சுருதிக்கு
விரோதமில்லாதபடியினாலேயென்றால் யேதன்று லீசுரன்மாயையில்
காதியண்டாந்த ஜகத்தைச்சிருஷ்டத்தாரென்றுசொல்லுகிற சுருதி
பொய்யென்றைப்படிச் சொல்லுகிறதென்றாற் பாலாஞ்சுக்குப்போதிக்
கிற கிழித்தமாய்ச் சொல்லுகிறதேயன்றியிலே யெதார்த்தமாய் சுரு
திக்கது அபிப்பிராயமன்று அதைப்படி யென்றால் அதுதியஞ்ஞான
த்தினாலே பரிச்சின்னாய்த் தேகாகாராயிருக்கிற மூடனுக்குன்னு
டைய பிராந்தியினாலே யித்தனை ஜகத்து முண்டாயிற்றென்ற
சொன்ன வவனுக்கு நாமாவது பரிச்சின்னாயிருக்கிற நாமெப்படி
வித்தனை ஜகத்துக்குங் காரணமாகப்போகிறோமென்று விபரித
பிராந்திவருகிற படியினாலே அதற்காக ஈசுவரவெருத்தனுண்
அவர் சிருஷ்டத்தாரென்று சுருதியானது வஞ்ஞானத்தினாலே
மூடனையச் சிதாகாசசொஞ்சமாய்ப் பரிசூரணாயிருக்கிற தன்னு
டைய சொபாவத்தை யறியாமற் பிரமிக்கிற பாலனுக்குப் போதிக்க
றதென்றால் பரமார்த்தமாய்த் தன்னுடைய பிராந்தியினாலே கற்பிக்க
ப்பட்டுதேயன்றியிலே வேறே யொன்றுமில்லை யென்று ரகசியார்

தமாய்ப்பரமார்த்தத்தை யதிகாரிக்கிப்பொதிக்கிறது ஆகையினாலே பாலபோதனற்தமாய்ப் பொய்யாய்ச்சொல்லுகிற விருத்தாந்த முன் க்கு மோகத்தினாலே சத்தியம்போலே தோனுகிறது அதெப்படிப்போலேயன்று பாலகாக்ஞாயிகைபோலேயன்று யென்றுசான்ன குருவைப்பார்த்துச் சீடன் சொல்லுகிறான். (ககா)

வாரும் ஏ குரோ பாலகாக்ஞாயிகையாவதேது மஹா வதிசய மாயிருக்கிறது இந்தச் ஜகத்தை யில்லையென்று பிரதிபாதிக்கிறதிலே திருஷ்டாந்தமாயிருக்கிறதைச் சொல்லவேண்டும் தயையினாலென்று சீடன் கேட்டான் குரு சொல்லுகிறார். (கக்க)

வாராய் சீடா பாலகாவுபாக்கியானமாவ தேதென்றால் வாசிட்டத்திலே வெகு பிரகாரமாய்ச் சொல்லியிருக்கின்றது அதை யெல்லாஞ் சங்கிரகித்துச் சொல்லுகிறோங் கேள் அதைக்கேட்டமாத்திரத்திலே ஜகத்துச்சத்தியமென்றும் ஸ்கவரன் சிருஷ்டித்தாரென்றுந் தோன்றுகிற விபரிதப்பிராந்தியெல்லாம் போய்விடுமென்று குருக்கதை சொல்லுகிறார். (கக்க)

வாராய் சீடாழுடனயிருக்கிற வொருபாலன் ஸ்தன்னியபானங்கொடுக்கிற தாத்திரியைப்பார்த்து விணேதமாயொருக்கதை சொல்லென்று கேட்டான் அவனுக்கு விணேதார்த்தமாய் தாத்திரியானவள் மஹாமஞ்சோமா யொருக்கதை சொன்னள் அதே தென்றுற் சொல்லுகிறோங் கேள். (கக்க - கக.2)

மகா பராக்கிரமசாலியாய் மூன்றுலோகத்திலேயும் பிரசித்தஞ் யொரு ராஜாவுண்டு அவனுக்குப்பெயரே தென்றால் வந்தியசுதனென்று பெயர் அவனுடைய ஆக்கினையைச் சகலலோகத்திலேயுமிருக்கிற ராஜாக்கஞ்சு சூடாமணிபோலே சிரசிலே வகிப்பாள்

ஆந்த வந்தியாசதனென்கிற ராஜாவானவன் மகாமாயாவியா யிருப்
பன் மாணையினாலே ஒக்த்தமுதலாய்ச் சிருஷ்டிக்க ரத்திக்க சங்கரி
க்கத்தக்க சாமரத்தியமுன்டு அவனுக்குப் பீதவர்ணமாயுங் சிருஷ்ண
வர்ணமாயுஞ் சுவேதவர்ணமாயு முன்று தேகமுன்டு அவனெந்தப்பீத
வர்ணமாயிருக்கிற தேகத்தையெப்போ வடைகிறுமே அப்போ அவ
னுக்கு ஓரிச்சையுண்டாகிற தந்தவிச்சையினாலே இந்திரசாலக்காரன்
போலே மாணையின லொருபட்டணத்தைச் சிருஷ்டத்தான். (குற-
குச-குறு-குச)

அந்தப்பட்டண மெங்கே நிர்மித்தானென்றால் ஆகாசத்திலே நிர்
மித்தானதற்குப்பேரேதன்று வத்தியந்த மசத்தென்று பெயர் இங்
வத்தியந்தவசத்தென்கிற பட்டண மெப்பழ யிருக்கிறதென்றும் பதி
ன்கு ராஜாவிதிகளோடே கட்டியிருக்கும் அந்தப்பதினெங்கு வீதியும்
ஆன்று விபாகமாயிருக்கு மதிலே யுத்தியானவனங்கள் அனேகமா
யிருக்கும் அனேக வுப்பரிச்கை யுண்டு முத்து மாலையினாலே தோர
ணங்கள் கட்டியிருக்கும் ஏழுநடைவாவியினாலே அலங்காரமாயிருக்கு
மந்தப்பட்டணமெல்லாங் தெரிய அனையாத்திப்பமாய்ச் சீதமாயு
குஷ்டண மாயுமிரண்டு திபம் வைத்திருக்கு மிப்பழப்பட்ட பட்ட
ணத்திலே அந்த ராஜாவானவன் மஞ்சைரமா யனேககிரகங்கள்
கட்டிட ணத்திலே யுன்னததேசத்திலே சிறிது கிரகங்களும் அதோ
தேசத்திலே தாழூச்சிறிது கிரகங்களும் மத்தியிலே சிறிது கிரகங்க
ளுமாய் நிர்மித்தா ணந்தக் கிரகத்துக்கெல்லா மேலுக்கு கிருஷ்ணவர்
ணமாயிருக்கிற கத்தைபோட்டுக் கட்டியிருக்கும் ஒவ்வொரு கிரகத்
துக்கு ஒன்பது வாசல் விட்டிருக்குஞ் சார்வகாலமுங் காற்று வரத்
தக்கதாக அனேக பலகணிவாசலுண்டு ஜந்து திபங்கள் வைத்திருக்க
கும் ஒவ்வொரு கிரகத்துக்குச் சுக்கில வர்ணமாய் மும்முன்று தம்பம்
காட்டியிருக்கும் மேலே மிருதுவாய் நன்றூய்ப்புசியிருக்கு மிப்பழப்

பட்ட கிரகங்களை ரட்சிக்கிறதற் கொவ்வொரு கிரகத்துக் கொவ் வொரு யெட்சஸைமாயையினாலே மஹா பயங்களாய்ச் சிருஷ்டத்தி ரட்சிக்கிறவர்களாய் வைத்தா னிப்பழச் சிருஷ்டத்துக்கொண்டந்த ராஜாவானவன் அந்தக்கிரகங்களிலே பகுதி கூட்டிலே பிரவேசிக்கி ரூப்போலே பிரவேசித்துக்கொண்டு நானுவித லீலையை யடைகிறீன். (கங்க-கங்கு-கங்கு-கங்கு-கங்கு-கங்கு-கங்கு)

அந்த ராஜாவானவன் கிருஷ்ணவர்ணமாயிருக்கிற தேகத்தை யடைகிறபோது தன்னாலே சிருஷ்டக்கப்பட்ட வந்த யெட்சக்கள் பட்டணமெல்லாத்தையு மிரங்கிறீன் அவன் ரூனே சுவேதவர்ண மாயிருக்கிற தேகத்தையடைகிறபோது யெல்லாத்தையுஞ் சூணைத் திலே பஸ்பமாய்ப்பண்ணுகிற னிந்தப்பழ தான்தானேசிருஷ்டத் திரும்பி இந்தப்பழ மூற்கண்போல மஹா கெறுவிஷ்ட மே இருக்கிற அந்த வந்தியாசத ராஜாவானவன் மஹா பிரயாசத்தினாலே தாகத்தி னலே கானற் ஜலமாகிற சரசிலே மூழ்கி யந்தக் கானற்ஜலத்தை இதேட்டமாய்ப் பானம்பண்ணித் திருப்தி யடைந்து ஆகாசத்திலே புட்பித்திருக்கிற ககன புட்பங்களினாலே யலங்காரம் பண்ணிக் கொண்டு-ருக்கிறீன் நான் கண்டேன் அவனும் இங்கே வருகிறீன் வளையலோட்டு ரத்தின மாலையிலே நாலுமாலையுஞ் சுத்திகா ரசிதத் திலே பண்ணியிருக்கிற கிங்கிணிகளுங்கொண்டு உனக்குத்தரவருகிற னிப்போனிவடத்திலே யென்று இந்தக்கதையைத் தாத்திரியானவள் பாலகனுக்குச்சொன்னால் அதைக்கேட்டுப் பாலகனைவன் சத்திய மென்று சமுசயமன்றியிலே யெப்பழ யெண்ணுகிறோமே வப்பழப் போலேயிந்தச்ஜூகத்துக்கதையுஞ் சத்தியமாய்த்தோன்றுகிறது அஞ்ஞானத்தினாலே மூடுமையிருக்கிறவனுக்கென்றறி. (கங்கு-கங்கு-கங்க-கங்கு-கங்கு-கங்கு)

அத்தொய்தபோததிபிகை.

சீடன் கேட்கிறுன் வாரும் ஏ குரோ யிந்தக்கதையாகிற திரு
ஷ்டாந்தஞ்சொன்னீரே யிப்படித் தாஷ்டாந்தத்திலே ராஜாவாவ
தார் பாலகுவதார் தாத்திரியானவளார் இதையெல்லாங் கேழ்க்க
வேண்டுமென்று இச்சிக்கிறேன் இத்தைத் தத்துவமாய்ச்சொல்லு
மென்று சீடன் கேட்டான் குரு சொல்லுகிறார். (கசக)
மென்று சீடன் கேட்டான் குரு சொல்லுகிறார்.

வாராய் சீடா தாஷ்டாந்தத்தைச் சொல்லுகிறோங் கேள்
இங்கே பாலகுவதாரென்றால் முன்னே சௌன்ன வஞ்ஞானியே
பாலகனென்று வர்ணிக்கப்படுகிறதென்றால் தாத்திரியாவ தாரென்
குல ஈசுரனைப் பிரதிபாதிக்கிற சுருதியே தாத்திரியென்றால் வந்தியா
ரால் ஈசுரனைப் பிரதிபாதிக்கிற சுருதியே தாத்திரியென்றால் மாயாகற்பிதனுபிருக்
சுதமையிருக்கிற ராஜாவானவன் யாரென்றால் மாயாகற்பிதனுபிருக்
கிற ஈசுரனைன்றால் அவனுக்கு முன்றுதேகமுண்டென்ற தேதென்
கிற ஈசுரனைன்றால் அவனுக்கு முன்றுதேகமுண்டென்ற தேதென்
கிற பிரம தேகாபிமானத்தினாலே பிரமாவென்று பெயராய்ச் சூத்தி
கிற பிரம தேகாபிமானத்தினாலே பிரமாவென்று பெயராய்ச் சூத்தி
ராத்மாவென்று சொல்லப்படுவன் இந்த ஈசுரன் ஆகாசத்திலே யத்
இயந்தம் அசத்தென்கிறபட்டன நிர்மித்தானென்ற தேதென்றால்
கிதாகாசத்திலே ஜகத்தாகிற அசத்துப்பட்டனத்தை நிர்மித்தானென்
கிதாகாசத்திலே பதினாலுவீதியென்ற தேதென்றால் பதி
நால் அந்தப்பட்டனத்திலே பதினாலுவீதியென்ற தேதென்றால் பதி
ஒலுவோகங்களாகிற வத்தியானவனங்கள் உப்பரிகையாவ தே
ஒலுவோகங்களாகிற வத்தியானவனங்கள் உப்பரிகையாவ தே
தென்றால் சய்யமந்திரமேமுதலான பருவதங்களாகிற வப்பரிக்கை
கள் வாய்வினாலே யனையாமற் சீதமாயு முஷணமாயு மிரண்டிப்
மாவ தேதென்றால் சந்திர சூரியாளாகிற கீபங்கள் முத்துமாலைத்
தோரணமேதென்றால் கங்காதி நதிகளாகிற தோரணங்கள் ஏழுநட

க-வது அத்தியாரோப்பிரகரணம்.

நக

வாலிகளேதன்று விக்டாசிராஜி சமித்திரங்களென்றறி.(காடு-கந
-கசந-கசநு-கசகு-கந-கந)

அந்த ஈசரன் கிரகங்கள்கட்டின தேதென்றும் ரேகங்களா
கிற கிரகங்களென்றறி ஊர்த்துவதேசத்திலே கட்டின கிரகங்களே
தன்றுல் தேவசரீரங்கள் அதோதேசத்திலேகட்டின கிரகங்களே
தன்றுல் பாதாளத்சலேயிருக்கிற நாகாதிசரீரங்கள் மத்தியத்திலே
கட்டின கிரகங்களேதன்றுல் மநுடாதிசரீரங்களென்றறி யதற்கு
மாமிசங்களாகிற பித்திகை அஸ்திகளாகிற தம்பங்கள் துவக்காகிற
பூச்சப்புசியிருக்கிறது கேசங்களாகிற கறுப்புக்கத்தை போட்டிருக்
கிறது கரணைக்கி நாசயாதியாயிருக்கிற வைத்துவாரங்களாகிற வொன்
பதுஷாசல் ஞானேந்திரியங்களாகிற வைத்துதிபங்க ஸிப்படிப்பட்
டிருக்கிற தேகங்களாகிற கிரகங்களுக்கு ரக்ஷகாளாயிருக்கிற யெட்
சக்களென்னவென்றுல் அகங்காரமாகிற யெட்சுக்க ஸிப்படி ஈசர
ஞகிற வந்தியாசத் ராஜாவானவன் தேகங்களாகிற கிரகங்களைக்கட்
டியதிலே ஜீவரூபமாய்ப் பிரவேசித்து அகங்காரமாகிற வெச்சோடே
கூடக் கிரிடித்துக்கொண்டு வியர்த்தமாய்ச் சமுசாரம்பண்ணுகிறுன்.
(கசகை-கநிள-கநிக-கநுட-கநுந-கநுச-கநுந)

அவன்றுனே கிருஷ்ணதேகத்தையடைந்து சகலத்தைய
மிரகவிசிக்கிறுனென்ற தேதென்றுல் விஷ்ணுமூர்த்தி யமிமானத்திலே
விஷ்ணுவென்றும் விராட்டரூபமென்றும் பெயராய் ஸ்திதி
யாகிற ரகைத் பண்ணுகிறென்றறி சவேததேகத்தை யடைந்து
சகலத்தையுஞ் சங்கரிக்கிறதென்ற தேதென்றும் சவேதவர்ணமா
யிருக்கிற ருத்திரதேகாமீமானத்தினாலே ருத்திரனென்றும் அந்தரி
யாமியென்றும் பெயராய்ச் சகலத்தையும் பிரளயத்திலே லயம்பண்

அத்தூய்தபோக்கியினை.

இப்படிச்சொன்ன குவைப்பார்த்துச் சீடன் கேட்கிறேன்
வாரும் ஏ குரோ சுவர்க்காதுலோகங்களு மிப்படிச் சுத்திகாலுப்பிய
நெண்ணிகளென்று சாலோக்கியாதிமுத்திகள் காசமணிமாலைகளை
நீஷு மிப்படிப்பரிகாசமாய் அசுத்தியமானல் அப்போ வதற்குச்
நாதன்மாய்ச் சோதிவ்டோமாதியாயிருக்கிற கருமகாண்டத்தையும்
சுசாத்தியானதியாயிருக்கிற உபாசகோண்டத்தையும் சுருதிப்ரதி
பாதிப்பானேன் அதைச் சொல்லுமென்றுசீடன்கேட்டான் குரு
கோல்லுகிறார்,

வாராய் சீடா கருதிபொய்யாய்க் கருமாதிகளை யேன்சொல்
ஆகிறதன்றும் தீவனங்வன் அதை யவித்தையிடலே பிராங்க
பைப்போய்க் கொப்பன பதார்த்தம்போலே பொய்யாயிருக்கிற
பாலை விடயங்களைச் சுத்தியமாய் என்னிக்கொண்டு அதுகளை இச்
நித்துக்கொண்டு சுதா வெகிர்முகஞ்சப்போய்ப் பிரமிக்கிறபடியிடல்
லே யல்லை மென்றா ஆத்தொய்தப்பிரமத்தைப்போதிக்கவேண்டுமே
க்ருபிப்பிராயம்வைத்துக்கொண்டு தயையிடலே சுவர்க்காதிகளுண்
டென்றுமதற்குக்கருமங்களையேபண்ணென்று உஞ்சொல்லி வஞ்சிக்கிற
தென்றாதி ஆதெப்படிப்போலேயன்றுல் மாதாவானவள் வயிற்றுவ
விழிலேயழுகுகிறதன் குழந்தைக்கந்தரோகம்போகிற நிமித்தியமாய்
மிளாகைப்புகட்டவேண்டு வெல்லத்தைக்காட்டி வஞ்சிக்கிறுள் மிள
கூரைத்திற்கிதமாலூம் உறைக்கிறபடியிடலே அத்தைக்குடியா
மல் வெல்லஞ்சிரத்திற் காகாமல்ருந்தாலும் ருசியானபடியிடலே
அதை மிச்சிக்கிறுன்பாலன் மாதாவுக்கிதமான மிளாகைப்பொகட்டு
நூதை ஆயிப்பிராயமானபடியிடலே அவனுக்கு இந்தமாயிருக்கிற
கூத்தைக்காட்டி வஞ்சிக்கிறுப்போலே சமுசாரதாபத்திடிடலே தபி
க்கிறதீவாலை இதமாயிருக்கிற அத்தொய்த்தைப்போதித்தால் அது
அவனுக்கு மஹாகஷனமாய்ப் பிரயாசமானபடியிடலே மனதிலே
யேறுமல் விடயத்திலே யாசையிடலே அத்தொய்த்தை இச்சி
யாம ஹபேகநித்துப்போட்டிருக்கிற பிராங்கனுக்கு இதமாயிருக்கிற
அத்தொய்த்தைப்போதிக்கவேண்டுமென்கிற வபிப்பிராயத்திடலே
கலியாணியாயிருக்கிற சுருதிமாதாவானவள் அவனுக்கிதமாய்த்தோ
கூகிற சுவர்க்காதிகளைச் சொல்லி வஞ்சிக்கிறதென்றாதி. (ககூ-ககூ-
ககூ)

வேர்க்காடிகளைச் சொன்னதிலே அத்தொய்த்தைப்போகிட
கிற தெப்பழயன்குலம் நடவடிக்கை வெள்ளுக்கிணறு என்று

அத்தூய்தபோதுமிகை.

ஈடு

ஆகிருரேன்று இந்தப்படி யடிக்கடி சிருஷ்டித்து ரண்டித்து சங்களித்து திருப்தராயிருக்கிறார் கானற்றலத்திலே பானம்பண்ணி திருப்பதியடைந்ததென்ற தேதென்று லீசரானந்தமாகிற கானற்றலத் தைப் பானம்பண்ணி நாமே சகல ஜகத்சூரனென்கிற கெறுவத்தையடைந்திருக்கிறார் ஆகாசகுசமங்களினாலே யலங்காரமென்ற தேதை ஸ்ரூற் சர்வஞ்ஞத்துவ சர்வேசரத்துவாகி குணங்களாகிற வாகாசகு சுமங்களினாலே யலங்காரம் பண்ணப்பட்டிருக்கிறார் அவர் சுத்திகார சுமங்களினாலே நிர்மித்திருக்கிற சிங்கிணிகளைன்ற தேதென்றுற் சுவர்க் கிடத்தினாலே நிர்மித்திருக்கிற சிங்கிணிகள் வளையளோடு ரத்தினத்தினாலே காலிலோகங்களாகிற சிங்கிணிகள் வளையளோடு ரத்தினத்தினாலே நிர்மித்திருக்கிற நாலுமாலையென்ற தேதென்றுற் சாலோக சாமிப் பாருப்பிய சாயுச்சியமென்கிற நாலுமுத்தியும் நாலுமாலையென்றும் இவைகளைத் தரவருகிற விங்கே யென்ற தேதென்றுல் ஈசரன் மிருத்திகை சிலை தாரு தாம்பிரங்களினாலே வருவர் வந்து வேண்டிய அப்பட்டுமெல்லாங் கொடுப்பரென் நிப்படிச்சொல்லுகிற சுருதியைக் கேட்டுச் சத்தியமா யெண்ணிக்கொண்டு அவித்தையினாலே மோகிக் கட்டும் பலன்போலே மெய்யென்று பிரமிக்கிறான். (கடுகு-கிருமுடன் பலன்போலே)

கடுகு-கடுகு-அ-கடுகு-கடுகு) இப்படிச்சொன்ன குருவைப்பார்த்துச் சீடன் கேட்கிறான் வாரும் ஏ குரோ சுவர்க்காலிலோகங்களு யிப்படிச் சுத்திகாருப்பிய ஜிங்கிணிகளைன்றுஞ் சாலோக்கியாகிமுத்திகள் காசமணிமாலைகளை நிறு மிப்படிப்பரிகாசமாய் அசத்தியமானால் அப்போ வதற்குச் சாதனமாய்ச் சோதிவ்டோமாதியாயிருக்கிற கருமகாண்டத்தையும் பூசாத்தியானதியாயிருக்கிற உபாசகைாண்டத்தையுஞ் சுருதிப்ரதி பாதிப்பானேன் அதைச் சொல்லுமென்றுசீடன்கேட்டான் குருசொல்லுகிறார். (கக்கு)

வாராய் கூட சுருதிபொய்யாய்க் கருமாதிகளை யேன்சொல்
ஷுக்ரதென்றும் கீவுடுங்கவன் அதை யவித்தையிடலே பிராந்த
ஷப்போய்க் கொப்பன பதார்த்தம்போலே பொய்யாயிருக்கிற
பாலை விடபங்களைச் சுத்தியமாய் என்னிக்கொண்டு அதுகளை இச்
கிட்டுக்கிறோன்று சுதா வெகிரமுகனம்ப்போய்ப் பிரமிக்கிறபடியிலே
யெலைன மெள்ள அத்தொய்தப்பிரமத்தைப்போதிக்கவேண்டுமே
ஒருவிப்பிராயங்களுத்துக்கிகாண்டு தயையிடலே சுவர்க்காதிகளுண்
டுன் ரூமதற்குக்கருமங்களையேபண்ணேன்றுஞ்சொல்லி வஞ்சிக்கிற
தென்றும் அதெப்படிப்போலேயென்றால் மாதாவானவள் வயிற்றுவ
கிட்டுவேம்முகிறதன் குழுங்கைத்தக்கந்தரோகம்போகிற நிமித்தியமாய்
மிகிடுவேம்முகிறதன் குழுங்கைத்தக்கந்தரோகம்போகிற நிமித்தியமாய்
கோரத்திற்கிதமாலும் உறைக்கிறபடியிடலே அத்தைக்குடியா
மால் வெல்லஞ்சரிரத்திற் காகாமல்ருந்தாலும் குசியானபடியிடலே
அதை மிச்சிக்கிறுன்பாலன் மாதாவுக்கிதமான மிளங்கப்பொகட்டு
இருதே அபிப்பிராயமானபடியிடலே அவனுக்கு இஷ்டமாயிருக்கிற
குளத்தைக்காட்டி வஞ்சிக்கிறுப்போலே சமுசாரதாபத்தினாலே தபி
கிறதீவிலை இதமாயிருக்கிற அத்தொய்தத்தைப்போதித்தால் அது
அவனுக்கு மஹாகஷனமாய்ப் பிரயாசமானபடியிடலே மனதிலே
யேறுமல் விடயத்திலே யாசையிடலே அத்தொய்தத்தை இச்சியே
யாம ஹபேக்ஷித்துப்போட்டிருக்கிற பிராந்தனுக்கு இதமாயிருக்கிற
அத்தொய்தத்தைப் போதிக்கவேண்டுமென்கிற வபிப்பிராயத்தினாலே
கலியாணியாயிருக்கிற கருதிமாதாவானவள் அவனுக்கிதமாய்த்தேச
ங்கிற சுவர்க்காதிகளைச்சொல்லி வஞ்சிக்கிறதென்றாறி. (கஸூ-கஸூ-
கஸூ)

குவாக்காதிகளைக் கொள்ள அதிலே அத்தொய்த்தைப்போகிட
கிற தெப்படியன்றுல் தபங்கி சூரியன் வீசும் வீசும் வீசும்

ஈச

அத்தொய்தபோத்திபிகை.

காதிலோகமுண்டென்றும் விஷ்ணுவாதிமூர்த்திகளை யுபாசித்தாற் சாலோக்கியாதி முக்தியண்டென்றுஞ் சொல்லுகிறபோது அதினாலே தபசகருமோபாசனைகளைப்பண்ணுவன் அனேக ஜன்மங்களிலே பண்ணினாலதினாலே சித்தஞ்சுத்தமாம் அதற்குமேல் விடயபோகங்களிலே வைராக்கியம் வந்தவுடனே இத்தனையும் பொய்யென்று காண்பித்து அதற்குமேல் அத்தொய்தத்தைப்போதிக்குஞ் சுருதி யென்றார். (ககுந)

சிடன் கேட்டிருங்காரும் ஏ குரோ இப்படியாற்ற சுவர்க்காதிலைக்குத்தான் போய்யிடக்கீடும் பிராந்தியினாலேதோனுகிறது மாத்திர மாணபடியிலே யப்படிப்போலே ஈசுரனையும் பொய்யென்கிறதெப்படிச் சுருதிகளைல்லாஞ்சொல்லுகிறதே ஆகவினாலே எப்படி ஈசுரன்கூட அசத்தியமென்றுகேட்ட சிடனப்பார்த்துக் குரு சொல்லுகிறார். (ககுக)

இப்படி யிந்தச்சுருதிமாத்திரங் கேட்டதொழிந்து மாயையுமலித்தையுஞ் ஜீவேசுராளைன்கிற வாபாசங்களைக்கற்பித்ததென்கிற சுருதியை கேட்கவில்லையோ வாற்ற சுருதிஇரண்டுஞ்சொல்லுவானேனன்றால் எப்படியாற்ற சுவர்க்காதிகளைச்சொல்லி வஞ்சிக்கிறதோவட்படிப்போலே கருமபலப்பிரதரா யொரு ஈசுரனுண்டென்று சொல்லி வஞ்சிக்கிறது அதிகாரிக்குச் ஜீவேசுர ஜகத்தெல்லாம் பொய்யென்று பரமார்த்தத்தைச் சொல்லுகிறதென்றார். (ககுங)

ஈசுரனையுஞ் ஜீவனைப்போலே பொய்யென்று யெதினாலே சொல்லுகிறதென்று லீசரனுஞ் சொப்பனபுருடன்போலே பிராந்திகற்பிதனைபடியிலேயென்றால் யெப்படியென்றால் ஜீவன்றன் ஆடைய சொருபத்தையறியாத வஞ்ஞானமோகத்தினாலே யெப்படிக்கற்கப்பட்டாலே வப்படிப்போலே தன்னையறியாத வஞ்ஞ

ஞானப்பிராந்தியிலே சொப்பன் புருடன்போலே கற்பிதனைப்படி பின்னாலே ஈசுரனும் வஸ்துவன்று பொய்யென்றறி. (கண்ண)

தன்னாஞ்ஞானத்தினாலே ஈசுரனைப்படிகற்பிக்கப்பட்டான் மாயாகற்பிதரென்றன்றே சுருதிசொல்லுகிறதென்றால் சொல்லுகிறேங் தன்னையறியாதவஞ்ஞானம் யாதொன்றுண்டோ வந்தவஞ்ஞானங்தானேசமட்டிவியட்டி பேதத்தினு லேகமென்று மனேகமென்றுஞ்சொல்லப்படு மெப்படியானத் சமட்டியாய்வனமென்று சொல்லுகிறபோ தேகமாயும் வியட்டியாய்விருஷ்டங்களன்று சொல்லுகிறபோ தனேகமாயுஞ் சொல்லப்படுகிறதோ வப்படிப்போலே வஞ்ஞானமு மேகமாயு மனேகமாயு மிருக்கு மதிலே யேகமாய்ச்சமட்டியா யிருக்கிற வஞ்ஞானத்திற்குத்தானே மாயையென்றுபெயர் அதினு மிருக்கிற வஞ்ஞானத்திற்குத்தானே சமட்டிசாக்கிரதாதி யவத் லேகற்பிக்கப்பட்டவர் ஈசுரனிவர்தானே சமட்டிசாக்கிரதாதி யவத்தாத்திரயாபிமானத்தினாலே விராட்டென்று மிரணியகர்ப்பரென்று மந்தரியாமியென்றுஞ் சொல்லப்படுவர் சர்வஞ்ஞத்துவ சர்வேசுரத்து வாதி குணத்தோடேகூடினவர் ஈஷ்வரத்திப்பிரவேசாந்த சிருஷ்டியே யவருக்குச் சமுசாரமென்று சொல்லப்படுமென்றறி வியட்டியாய தென்னைக்கிற வஞ்ஞானமே அவித்தையென்றுசொல்லப்படு மதினேகமாயிருக்கிற வஞ்ஞானமே அவித்தையென்றுசொல்லப்படு மதினாலேகற்பிக்கப்பட்டவன் ஜீவன் அந்தவ்வத்தாத்திரயாபிமானத்தினாலே விசுவதைசத்தப்ராஞ்ஞனென்று சொல்லப்படுவன் கிஞ்சிக்ஞத்தே விசுவதைசத்தப்ராஞ்ஞனென்று போக்குருத்துவ பிரமாத்துருத்துவாதி குணங்குதுவ கார்த்துருத்துவ போக்குருத்துவ பிரமாத்துருத்துவாதி குணங்குதுவ காரமென்றுச்சுருதியிலே சொல்லப்படுகிற தாகையினாலே தன்னுசாரமென்றுச்சுருதியிலே சொல்லப்படுகிற தாகையினாலே தன்னுசாரமென்றுச்சுருதியிலே ஜீவேசுரஜுகத்துக்கள்மூன்றுங்கற்கடைய வஞ்ஞானப்பிராந்தியினாலே ஜீவேசுரஜுகத்துக்கள்மூன்றுங்கற்கடைய பிக்கப்பட்டதுக் ளாகையினாலே ஈசுவரனும் வஸ்துவன்றென்றறி. (ஈசுகூ-ஈலய-ஈகூ-ஈஉ-ஈஞ-ஈசு)

கீட்டங்கேட்டிருள் வாரும் ஏ குரோ தன் பீணயறியாதவஞ்சோ
ஏங் தனக்குச் ஜீவத்துவபிராந்தியை வண்டாக்கிறாலே காரணமாக
ஒரு விடப்படிப்போலென்றால் ரச்சவையறியாதவஞ்சோன் சுர்ப்பப்பு
ஊராந்திக்குமாத்திரமன்றேகாரணமாக மப்படிப்போல தன் னுடைய
உடலோன்று நைக்கு ஜீவத்துவப் பிராந்தியிலோத்திரங் காரணமாக
ஏவோமாப்பித்து ரச்சகப்பிராந்திக்கு எப்படிக்காரணமாமென்று
கீட்டங்கேட்டான் கூட சொல்லுகிறார்.

(m6:15)

எதிலே தன்னுடைய வஞ்சானமானது மூன்றுக்கும் காரணமானது சொல்வதென்றால் அஞ்சானத்திலே மூன்றுவிதப்பிராக்கி யுண்டாயிற்று ஆலீவிளைனன்று சீசரனென்று ஒரு ஜகத்தென்றும் இப்படி மூன்றுவிதப்பிராக்கி யொருமிக்கத்தொல்தத்திலே யுண்டாயிற்று அன்றுவிதப்பிராக்கிய மொருமிக்க நண்டாயிம்ரைன்று பெற்றிலே சொல்லுவதென்றால் ஆலீவிப்பிராக்கி யெப்போதுண்டாமெதோ என்று சொல்லுவதென்றால் மூன்டாகிறது ஆலீவிப்பிராக்கி யெப்போவ எப்பிகிறதோ எப்போ ஈசரஜகப்பிராக்கிகளும்தா லயிக்கிறது இப்படி மேல்கொண்டோமின்று சாக்கிரசொப்பனங்களிலே ஆலீவிப்பிராக்குப்போது ஈசரஜகப்பிராக்கியும் கூட வருகிறது சொல்லுவதென்றால் ஆலீவிப்பிராக்கியிலே ஆலீவிப்பிராக்கி போகிறபோது கூட வருகிறது இப்படி என்றோம் அதுவுமன்றியிலே சூன்றுகிறது ஆலீவிப்பிராக்கி ஆக்கியும்தீக நிவாச்தியாகிறபோது ஈசரஜகப்பிராக்கி ஆக்கியும்தீக நிவாச்தியாகிறது சொச்சொஞ்சுப் போன்று அஞ்சான சங்கடமைப் பிராக்கி நிவாச்தானா யிருக்கிற ஆக்கியும்கூடுதலாக பிரத்தியங்குமாய் அத்தொய்த ஞானத்தை பழுப் போன்றுபடியிலே நன்னெயறியாத வஞ்சானமே ஆலீவெக்கு ஆக்கியும்கூடுதலாக பிராக்கித்திரயத்திற்குங் காரணமாகவா இம்

($\text{के वर्तमान} - \text{उत्तरवर्तमान} - \text{के वर्तमान} + \text{उत्तरवर्तमान}$)

வாரும் ஏ குரோ இப்படி ஈசுரன் தன்பிராந்தி கற்பிதராலும் ஆப்போ தன்பிராந்தியின்றல்லோ தோன்வேண்டு மப்படியில்லாம் ஈசுரன் சர்வகாரணரென்று மவராலே நான் கற்பிக்கப்பட்டோமென்று தோன்னுகிற தானையிலுலே தன்னுடைய பிராந்தியிலுலே ஈசுராஜந்துக்கள்கூட கற்பிக்கப்பட்டதென்கிறது யெப்படிச்சுடும் விருத்தமாயன்றே யிருக்கிறதென்று கீடன் கேட்டான் குரு சொல்லுகிறீர்.

(காடு)

வாராய் கீடா ஈசுரன் சொப்பிராந்தி கற்பிதராலும் விருத்தான் நான் சிருஷ்டிக்கப்பட்டோமென்று தேர்னுகிறது விரோதமன்றேவன்றுல் விரோதமில்லை யப்படி விபரிதாநுபவங் கண்டபடுமிகிலே தோன்வாமே எங்கே கண்டோமென்றால் வெகுநாளைக்குழுன்னே மரித்துப்போன பிதாவைச் சொப்பனத்திலே கானுகிற அந்தப் பிதாதன்னுடைய சொப்பனப்பிராந்தியிலுலே கற்பிக்கப்பட்டா அப்படியாலும் மனமக்குப் பிதா வவனிடத்திலே கிண்ற நாழுஷ்டாக்குமென்று தன்பிராந்திகற்பித பிதா தனக்குக்காரணமாய்ப்பிராந்தியிலுலேதோனுகிறது சொப்பனத்திலே தோனுகிறகட்கேத்திராகி ஜகத்தெல்லாங் தன் சொப்பனப்பிராந்தியிலுலே தோனினாலுஞ் சொப்பனப்பிதாவிலுலே சம்பாதிக்கப்பட்டதாய்ப் பிதா நமக்குத் தேழுவைத்தாரென்று விபரிதமாய்த்தோனுகிறது தன் சொப்பனப்பிராந்தியிலுலே பிதா கிரகட்கேத்திரங்கள் கற்பிக்கப்பட்டாலும் பிதாவிலுலே தானுங் தன்னுடைய கிரகட்கேத்திராகி குணங் கற்பிக்கப்பட்டதாய்ச் சொப்பனதாலத்திலே எப்படித்தோனுகிறதோ ஆப்படிப்போலே தன் பிராந்தியிலுலே ஈசுரஜகத்துக்குஞ்சு கற்பிக்கப்பட்டாலும் மீசுரனுலே தானுஞ் ஜகத்தும் கற்பிக்கப்பட்டதாய் விபரிதமாய்த் தோன்வாம் தோஷமில்லையென்றறி ஏனென்றால் ஆகந்த கடிதத்திலே சமர்த்தையாயிருக்கிற மாயையினுடைய விலாச

அத்தொய்தபோததீபிகை.

கீடன்கேட்டிருன் வாரும் ஏ குரோ தன் வினயறியாதவஞ்ஞா
வாங் தனக்குச் சீவத்துவபிராந்தியை வுண்டாக்கிறதிலே காரணமாக
வாமெப்பழப்போவென்றால் ரச்சலையறியாதவஞ்ஞான் ஞகர்ப்பப்பிழ
ன்ராந்திக்குமாக்கிரமன்றேகாரணமாகு மப்பழப்போல தன் ஆடைய
வஞ்ஞானங்தனக்கு ஜீவத்துவப் பிராந்தியிலேமாக்கிரங் காரணமா
கலாமொழிக்கு சுகரசகப்பிராந்திக்கு எப்பழக்காரணமாமென்று
கீடன்கேட்டான் குருசொல்லுகிறார். (நாளு)

எதிரைவே தன் ஆடைய வஞ்ஞானமானது மூன்றுக்குங் காரண
விமங்கு சொல்வதென்றால் அஞ்ஞானத்தினாலே மூன்றுவிதப்பிரா
ந்தி யுண்டாயிற்று ஜீவனென்று மீசரனென்று உஞ்ஜகத்தென்றும் இப்பழ
மூன்றுவிதப்பிராந்தி யொருமித் தெக்காலத்திலே யுண்டாயிற்று
மூன்றுவிதப்பிராந்தியு மொருமித் தன்டாயிற்றென்று யெதிரைவே
கொல்லுகிறதென்றால் ஜீவப்பிராந்தி யெப்போதன்டாகிறதோ வட்பே
போகாந்துகப்பிராந்திக்கு மூண்டாகிறது ஜீவப்பிராந்தி யெப்போவ
வயிக்கிறதோ வட்போகாந்துகப்பிராந்திக்கும்கூட வயிக்கிறது இப்பழ
பேங்கேகன்டோமின்கும் சாக்கிரசொப்பனங்களிலே ஜீவப்பிராந்திலுகிறபோது சுகரசகப்பிராந்தியுக் கடவுருகிறது கவா
டெப் காக்கிரசொக்காசமாகிகளிலே ஜீவப்பிராந்தி போகிறபோது
கூதுக்கும்கூட போகிறது கண்டோம் அதைமன்றியிலே ஞானத்
தினால் ஜீவப்பிராந்தி ஆச்சியக்கிக சிவர்த்தியாகிறபோது சுகரசக
பேங்கேக்கும்கூட மாத்தியக்கிக சிவர்த்தியாகிறது கொச்சொருப் ஞான
த்தினாலே அஞ்ஞான கல்லூரிய் போக்கி சிவர்த்தாளர் விருக்கிற
கூதுக்கும்கூக்கள் பிரத்தியக்குமாய் அத்தொய்த ஞானத்தை யானுப
கூத்துக்கும்கூலே தன் வினயறியாத வஞ்ஞானமே ஜீவேகா
கூத்துக்கும்கூக்கிற பிராந்தித்திரயத்திற்குங் காரணமாகலா சீம
ங்குறி.

(காக்க-கங்க-கங்கு-கங்கங்க)

வாராய் ஏ குரோ இப்படி ஈசுரன் தன்பிராங்கி கற்பிதராலே ஆப்போ ஈசுராங்கியென்றல்லோ தோணவேண்டும்பட்படியில்லாமலீசுரன் சுரியகாரணரென்று மவராலே நான் கற்பிக்கப்பட்டோமென்றும் தோண இங்கிற நானையினாலே தன்னுடைய பிராங்கியினாலே ஈசுராங்கத்துக்காக்கப்பட்டதென்கிறது யெப்படிக்குமே விருத்தமாயன்கீரு விருக்கிறதென்று கீடன் கேட்டான் குரு சொல்லுகிறீர். (கஷீ)

வாராய் டோ ஈசுரன் சொப்பிராங்கி கற்பிதராலும்வாரே கோட்டோன் நாஞ்சிருந்துக்கப்பட்டோமென்று தேர்னுகிறது விரோதமான்கீருவன்றுல் விரோதமில்லையப்படி விபரிதாநுபவங்கன்டப்படுவிடுவேலே தோணலாமே எங்கே கண்டோமிமன்றுல் வெகுநாளைக்குமூன்தே மாநித்துப்போன பிதாவைச் சொப்பனத்திலே கானுகிற சீதா அந்தப்பிதாதன்னுடைய சொப்பனப்பிராங்கியினாலே கற்பிக்கப்பட்டா சொப்படியாலும் மவனமக்குப் பிதா வவனிடத்திலே நின்று நாமுன்டாக்குமிமன்று தன்பிராங்கிகற்பித பிதா தனைக்குக்காரணமாய்ப்போ பிராங்கியினாலேதோனுகிறது சொப்பனத்திலே கோணுகிறகட்டுக்கூத்திராகி ஒழுந்தெல்லாம் நான் சொப்பனப்பிராங்கியினாலே தோணி குறுவுஞ்சு சொப்பனப்பிதாவினாலே சம்பாநிக்கப்பட்டதாய்ப் பிதா ஏற்குத் தேழவைத்தாரென்று விபரிதமாய்த்தோனுகிறது நான் சொப்பனப்பிராங்கியினாலே பிதா கிரகட்கேஷத்திரங்கள் கற்பிக்கப்பட்டாலும் பிதாவினாலே தானுங்கு நான்னுடைய கிரகட்கேஷத்திராகுக்குங்கு அத்தியிக்கப்பட்டதாய்க் கொப்பனகாலத்திலே எப்படித்தோனுகிறதோ அப்படிப்போலே நான்பிராங்கியினாலே ஈசுராஜக்குத்துக்குஞ்சு கற்பிக்கப்பட்டாலும் மீசுராலே தானுஞ்சுக்கும் கற்பிக்கப்பட்டதாய் விபரிதமாய்த் தோணலாம் தோஷமில்லையென்றநி ஏனென்றுல் அகழத் தாநுகிறதோ சமர்த்தயாயிருக்கிற மாண்யமினுடைய விலாச

ஈ அ

அத்தொய்தபோதுதிபிகை.

ஷுதமாயிருஞ் ஜீவேஸர ஐகத்தாகாரமாயியுங் தோனுகிற வாசனை யாதை
யானைபடியினாலே பூருவ பூருவ வாசனைப்பிராந்தி தோனுகிறதிலே
விரோதமில்லையென்றதி. (கஅக-கஆல-காந)

வாருமையா ஏ குரோ இந்த மாண்பினுடைய மகிழை மஹா
வாச்சரியமாயிருக்கிற தேனென்றால் அசத்தியமாயிருக்கிற மாண்ப
சத்தியம்போல விளங்குகிறது இதுக்கு இப்படிப்பட்ட சத்தி எங்கே
யுண்டாயிற்று தொல்லுமென்று செடன்கேட்டான் குரு சொல்லு
கிறார். (கஅச)

வாராய் சீடா தீர்க்கடகாரியாயிருக்கிற மாண்பிலே அதிசய
மேது இந்தச்சாமர்த்தியம் அதுக்கு சுபாவமேயன்றியிலே ஒன்றிட
லே வந்ததன்று ஒருஇந்திரஜாவக்கார கோசத்திலே நகரங் காண்பி
க்கவில்லையோ நித்திரமுதலாய்ச் சொப்பனத்திலே ஜீவேஸர ஐகத்
ஷதச் சிருஷ்டக்கவில்லையோ அதுகளுக்குத்தானே யித்தனைச்சாமர்த்திய
முண்டானல் சர்வோபதான காரணமாயிருக்கிற இந்த மஹா மா
ண்புக்கி இப்படிப்பட்ட சாமர்த்திய முண்டென்கிறதிலே கேட்கவேண்
கேமோ சந்தேகமில்லை ஆகையினாலே தன்னுடையபிராந்தியினாலே
ஜீவேஸரஜத்தெல்லாங் தோனுகிறதுமாத்திரமேயாழிய பரமார்த்த
மாய்ச் சத்தியமன்று இப்படிவஸ்தவாயிருக்கிற வாத்மாவினிடத்
திலே யவஸ்தவாயிருக்கிற ஐகத்தவரோவிக்கப்பட்ட தென்கிற
அத்தியாரோபஞ் சொல்லப்பட்டது. (கஅநு)

இந்த வத்தியாரோபப் பிரகரணத்தை யாதொருவித்துவானை
உண் நன்றாய்ப்பராமரிசுத்துப்பார்க்கிறுமே அவன் இத்தனைஐகத்துஞ்
சகலசம்சாரமும் ஆகியவளைத்தும் மாயாமயம் மித்தை தோனுகிறது
மாத்திரஞ் சொப்பனம்போலேபிராந்தியினாலே யென்றறிந்து இதை
ப்பிருவம்போலே சத்தியமாயனைமை விது யெப்படிப்போமெ
ன்று அதற்கு அபவாதத்தையிச்சிப்பன். (கஅசு)

2-வது அபவாதப்பிரகரணம்.

५२-५३

ஸ்ரீகுருகடாட்சங் ஸ்ரீகரபாத்திரசவாமிகள்தயையினுலே வநுக்
கிரகம்பண்ணீய ஞானபோதமாகிய வேதாந்த தரிசனம். (காள)

முதலாவது அத்தியாரோப் பிரகரணமுற்றிற்று.

ஓர்ட்டாவது அபவாதப்பிரகாணம்.

சிடன் கேட்கிறுன் வாரீர் ஏ குரோ அவித்தையானது அதை
யன்றன்றே சொல்லப்பட்டது ஆகையினாலே அதற்கு அபவாதமே
படிச்சொல்லப்படும் எனக்குச்சமூச்சமாயிருக்கிறது இந்தச் சமூச்சம்
த்தைப் போக்கவேண்டும் தேவீர் தயாசமுத்திரமாயிருக்கிறவரன்
ரே ஆதியில்லாதமானையக்கந்தமெப்படிவருஞ் சொல்லுமென்று கே
ட்ட சிடனைப்பார்த்துக் குரு சொல்லுகிறார். (க)

வாராய் சீடா ஏ வித்துவான் நீசொன்னது சத்தியந்தான் அவி
த்தை அதீதான் சந்தேகமில்லை அப்படியானாலும் அதற்கு அவ
தியண்டு ஏதென்றால் வித்தியோதயமே யவித்தைக்கு அவதியென்று
சகல சாஸ்திரங்களிலேயுஞ் சொல்லப்பட்டிருக்கிறதன்றே ஆகையிப்
கேலே பிரகாசம்வந்தா வந்தகார மெப்படி அவதியாமோ அப்படிப்
போலே ஞானம்வந்தா வஞ்ஞானம் அவதியையடைந்து நகித்தப்
போமென்கிறதைச் சொல்லுகிறோங் கேள்.

இவ்விடத்திலே சகல வஸ்துக்களுக்கும் ஏதுவென்றுஞ் சொலு
படிமன்றங் காரியமென்றும் அவத்தியென்றும் பலமென்றும் இப்
படி ஐந்துவிதமாய் அசங்கிரமாகிய பிரிச்சல் சொல்லப்படுகிறது ஏது
வாதியாயிருக்கிற இத் ஐந்துவித அசங்கரங்களும் அத்தொய்தமா
யிருக்கிற பரமாத்துமாவுக்குமாத்திரஞ் சொல்லக்கூடாது அவரிடத்
கூலே பொய்யாய்க் கற்பிதமாயிருக்கிற மாயாதி அண்டபரியங்தமா

அந்தூய்தபோதுதீவிளை.

யிருக்கிற வஸ்துக்களுக்கெல்லாம் ஏதுமுதலான ஒருக்குவித அசங்கர முன்னிடன்றி. (ஏ-ஏ)

வாராய் சீடா இந்த மாணைக்கு ஏதுமாத்திர மில்லை யேனே ஸ்ரீ விதுவான்ஸி குலே அண்டாக்கப்பட்டதன்று சொத்துத்தமா யாத்தியாய்ப் பிரமத்தினிடத்திலே யிருக்கிறது சிருஷ்டயாதியிலே இது விசிரம்பனமாகிறதற்கு ஒருவேதுவுமில்லை தான்றூனே விசிரம்பனத்தையடைகிறது ஆகையினாலே யேதுவில்லையென்று இது ம்கூப் பிரமாணமேதன்றால் ஸ்ரீவசிட்டரிப்பழச்சொல்லியிருக்கிறது வே பிரமாணம். (ஏ)

அனந்தசத்திமானய்ப் பூரணரா யிருக்கிற பரமாத்தமாவினிடத்திலே நின்றும் நாமருப விபாகங்களைக் கற்பிக்கிறதா யொரு சுதா சினம்பித்த ஐலத்திலேநின்று மொரு குழிழிகளம்பினு வெப்பமுபோ வப்படுப்போலோதானே சினம்பித்தன்று ஸ்ரீவசிட்டரிசான் அர். (ஏ)

மாணைக்கேது வில்லையென்றிரது கூடாது யேவென்றாலும் மன்றத்திருக்கானமாய் வியத்தமாகிறதற்குக் குலாலவிபாரா மே அவாக்கிப்போவில் பிரமத்தினிடத்திலே யஞ்சியத்தமாயிருக்கிறது சுதா சியத்தமாகிறதற்கு சுசரசங்கற்படும் யேவென்றாலும் கூடாது பிரமத்திருக்கிற மிருக்கிறப்பு என்கில் சுசரசங்கற்படுமேதுவாகமாட்டாது பிரமாயத்திலே சுசரன் கிஞ்சியாகிருதா ஏருக்கிறேன்று வப்போ சுகலஜீவானும் ஒக்கு உடல்யாகிருதா ஏருக்குமென்றநியவேண்டும் ஆப்போ ஜீவான் அடிக்கிறுப்போலே வயித்திருக்கிற சுசரலூக்குக் கங்கற்பங்கு சூத சித்திராசத்தியானது சொப்பனமாய் விசிரிம்பிக்கிறுப்போலே பிரமாயத்திலே வயித்திருக்கிற மாயாசத்தி தான்றூனே விபாககற்

வ.வது அபவாதப்பிரகரணம்.

பனைக்கேற்பட்டு விசிரிம்பிக்கிறபோது ஈசுரனென்றுள்ள சங்கற்பமே யவருடைய வீயாபாரமென்றுள்ள ஜகத்தென்றுள்ள ஜீவாளென்றும் நானுவிதாகாரமாய் வியத்தமாகிறது இப்படி மாண்யதானே அவ்வியாகிருதராயிருக்கிற ஈசுரனையுங் தரன் விசிரிம்பத்து வியத்தமாய்ப் பன்னுகிறபடியிலுலே ஈசுரசங்கற்பங் தன்னை யுண்டாக்கின மாண்ணுகிறபடியிலுலே ஈசுரசங்கற்பங் தன்னை யுண்டாக்கின மாண்யக் கேதுவாகமாட்டாது ஆகையிலுலே பிரளயத்திலே சன்மாத் திரமாய்ச் சேஷித் தோரிச்சையுமன்றியிலே நிர்விகற்பமாய்ச் சுத்த மாயிருக்கிற பிரமத்தினிடத்திலே அவ்வியத்தமாயிருஞ் த மாண்ய கிருஷ்ணயாதியிலே விசிரிம்பிக்கிறபோது மனதென்கிற பெயராய் வியத்தமாயிற்று அந்த மனதேசத்தில்லாசத்திலுலே ஈசுரனென்றுள்ள ஜீவாளென்றுள்ள ஜகத்தென்றும் நானுவிதப்பிராந்தியான திருக்கிராவுக்கிறபடியிலுலே தோனுகிறது இப்படி மாண்யயுல்லாசத்தை யடைகி சாலங்போலே தோனுகிறது இப்படி மாண்யயுல்லாசத்தை யடைகி ரதே யுற்பத்தியென்றுள்ள சங்கோசத்தையடைகிறதே பிரளயமென்றுதே சொல்லப்படு மிப்படி மாண்ய தான்றுனே யுண்டாய்ச் சுத்த தரன் ருநே மறைகிறபடியிலுலேயும் அதேதியானபடியிலுலேயும் மாண்ய கேதுவில்லையென்கிறது சொல்லப்பட்டிது. (எ-ஆ-க)

மாண்பக்குச்சொலுபமேதன்றுல் அநிர்வசனீயமே சொலுபம் ஏவினென்றால் வானிக்கப்பட்டுபோகிறதிலுலே சுத்துமன்று திரிசியமாய் ஏவினென்றால் வானிக்கப்பட்டுபோகிறதிலுலே சுத்துமன்று விருத்தமானபடியிலுலே க்காணப்படுகிறபடியிலுலே யசத்துமன்று விருத்தமானபடியிலுலே யுபயாந்தகழுமன்று ஆகையிலுலே யகிர்வசனீயமென்று வித்துவாம் யுபயாந்தகழுமன்று சுத்தாலதே தசத்தால தேதென்றால் மாசனாலே சொல்லப்படுக் கூட்டுத்தாலதே தசத்தால தேதென்றால் மாசனாலே அதிக்கானமாய்ச் சன்மாத்திரமாய் அத்தொய்தமாயிருக்கு யைக்கு அதிக்கானமாய்ச் சன்மாத்திரமாய் அத்தொய்தமாயிருக்கு சகல நபிரமே சுத்த மாண்பகாரியமாய் நாமக்குபாத்மகமாயிருக்கிற சகல ஜகத்தும் அசுத்துமாண்பகாத்தியாவதேதென்றால் இரண்டுமன்று காரி யுகத்தும் அசுத்துமாண்பகாத்தியாவதேதென்றால் இரண்டுமன்று காரி யத்திற்கு மதிவூடானத்திற்கும் விலக்கணமாயிருக்கும் அதெப்படிப் போலவென்றும் சொல்லுகிறோம். (ஏ-இ-க)

அக்கினி அதிவீடானம் அதிலே கிளம்புகிற பொறிகாரியம் இரண்டுமென்றியிலே அக்கினியிலே இருந்துகொண்டு பொறியாகிற காரியத்தையுண்டாக்கிற சத்தியின்து காரியங்கண்டபடியினாலே இதற்குக்காரணமாயோரு சத்தியுண்டென் ரெப்படி அனுமானத்தினாலேயறியப்படுகிறதோ மிருத்திகைஅதிவீடானம் பெருத்து வர்த்து எாகாரமாயிருக்கிற கடங்காரியம் இந்த மிருத்திகையுமன்றியிலே கடமுமன்றியிலே இரண்டுக்கும் விலக்ஷணமாய்க்காரியங்கண்டபடியிலே சத்தியுண்டென் ரெப்படி யநுமானம் பண்ணப்படுகிறதோ ஜில மத்திவீடானங் குழித்திகாரியம் இரண்டுக்கும் விலக்ஷணமாய்ச் சத்திகாரியத்தினாலே யெப்படியநீமானம் பண்ணப்படுகிறதோ பாம் குழுடையதிவீடானம் பாம்புகாரியம் அதிலே சத்தியெப்படி அனுமானம் பண்ணப்படுகிறதோ விரையதிவீடானம் மரங்காரியம் அதிலே சத்தி யெப்படி யநுமானம் பண்ணப் படுகிறதோ சுழுத்து யிலே நிருவிகாரனம் நித்திரைபண்ணுகிற ஜீவன் அதிவீடானஞ் சொப்பனப்பிராந்தி காரியம் அதிலே சொப்பனத்தைக் கற்பிக்கிற நித்திராசத்தி யதிவீடானமுமன்றியிலே காரியமுமன்றியிலே விழித் தபிரகுண்டாகிற நினைவிலே வெப்படியநியப்படுகிறதோ அப்படிப் போலே பிரமத்தினிடத்திலே யிருக்கிறசத்தியானது ஐகப்பிராந்தி யைக் கற்பிக்கிறது அந்தச்சத்திக்கு பிரமம் அதிவீடானஞ் ஐகத் துக்காரியம் இந்த இரண்டுமென்றியிலே சத்திக்குச் சொருபங் காலை விட்டாலுஞ் ஐகத்தாகிற காரியங் கண்டபடியினாலே இதற்குக்காரணமாயோரு சத்தி யுண்டென் றநுமானத்தினாலே அறியப்படுகிறது ஆகையினாலே சத்தி பிரமமுமன்று ஐகத்துமன்று பின்னை அதற்குச் சொருபங்தா னேதென்றால் இரண்டுமென்றியிலே யேதோ யெப்படியோ அதுதான் சொருபம் ஆகையினாலே இன்ன திப்படிப்

பட்டதன்று சிங்கிக்கப்படாதபடியிலே மாயைக்குச் சொருபம் அனிரவசநியமென்று சொல்லப்பட்டது. (கட-கந்-கச-கந்-கஜ-கள்)

இப்படி மனக்கற்பிதாளானபடியிடையிலே ஜீவேசராளுக்குத்
தைப்போலே கற்பிதாளன்று சொல்லுகிறதிலே சந்தேகமில்லை
யெடுத்திடையிலே யென்றால் மாயை ஜீவேசராளன் கிற யாபாசங்களைக் கற்

அத்தொய்தபோத்தியினக்.

பித்ததென்கிற சுருதியிடலேயு ஸ்மிருதியிடலேயு மனைக் கற்பிதா
வென்கிறதறியலாம் ஸ்மிருதி யாவதேதென்றால்மேற்கொல்லுகிறோம்
வாசிட்டவசனம் அவனென்றும் நானென்று மிகுவென்று மதுவெ
ன்று மென்புத்திரவென்று மென்றனமென்றும் நானோவிகுமாய்
முடிவு வாசனைதானே பிர்திரஜாலம்போலே நிர்த்தனம் பண்ணாகிற
தென்று கொல்லுகிறது.

(உ.ஏ.ஒ.ஏ.ஏ.ஏ.ஏ.)

இந்தஸ்மிருதி ஸ்ரீவேசர ஜகத்து மூன்றையு விஷ்ணுகேள்கொல்லு
கிறதென்றால் சோகமிதமென்கிற பதங்கன் மூன்றிடலேயும் ஸ்ரீவே
சர ஜகத்தக்கள் மூன்றும் கொல்லப்பட்டுது எப்பழுயன்றால் ஓர்
யென்கிற நற்சப்தத்திடலே யவனென்று பரோகாந்த்ரவாதி குரை
வாக்கிருக்கிற சுசான் கொல்லப்பட்டான் அகமென்கிற பதத்திடலே
ஏ காவெனன்றப்பிடானியாய்க் கார்த்தத்துவாதிகளாகு விருந்திற
ஜீவன் கொல்லப்பட்டான் இதுமென்கிற பகுதிகளை வித்வென்று
மீன்காவிதன்றும் போக்கிய குபமாரிகுக்கிற கால ஜகத்துஞ் கொல்
லப்பட்டுத் சீகைமிடலே இப்பழுக் கருதி ஸ்மிருதிகளிடுவேயும்.
ஏக்கிள்ளேயு மதுபவத்திடலேயுத் ஸ்ரீவேசர ஜகத்துக்கள் முனிவ
ஏவாசகத்திடங்களென்கிறது இத்தமாக்கு.

(உ.ஏ.ஏ.ஏ.ஏ.)

இதிலே யதுபவமேதென்றும் சாக்கிராஞ் கொப்பளைகளிலே
மகிழ்வாக்கள் குணித்தமாத்திரத்திலே ஸ்ரீவேசர ஜகத்துக்கள் கா
கப்படுகிறதுகள் சுமுத்தி மூக்காதிகளிலே வாசனைகள் மறைந்து
போகிறபோது தொழுமற்போகிறதுகள் இது யெல்லாராலேயு மது
பவிக்கப்படுகிறது குருநத்திலே வாசனைகளைல்லாம் என்றும் நிவர்த்தியாகிறது. இது
ஏன்கிறும்மிடலே அத்தொய்த னானிகளாயிருக்கிற மஹாத்து
மாக்கள் ஸ்ரீவேசர ஜகத்தையெல்லாம் விட்டு அத்தொய்தத்தை யதுப

விக்கிரம் எரகையினாலே மனோவாசன கற்பிதங்களென்று சத்திக் குக்காரியஞ்சொல்லப்பட்டிருது. (உ-ஏ-உ)

மாண்யக்கவாதி ஏதென்றால் மஹாவாக்ஷியார்த்த விசாரத்தினாலே யுங்டாகிற நூனே மே அவதியென்று சொல்லப்படும் ஏனென்றால் என் தானே அவிசாரத்தை யுபழீவித்துக்கொண்டிருக்கிறபடியினாலே விசாரம்வாருகிறபோது நகிழ்துப்போகிற தானையினாலே வித்தையே அவதி அதெப்படிப்போலேன்றால் சோல்லுகிறோம். (உ-ஏ)

கராதியாதியாயிருக்கிற ரோகங்கள் கருமவசத்தினாலே யுங்டாகிறதன் அருகன் அபத்தியத்தை யுபழீவித்துக்கொண்டுவிருத்தி யாண்டிற்குனன் எப்படி அபத்தியம் விருத்தி ஆக ஆக ரோகமும் விருத்தியடைகிறதோ ரக்கவாதியிலே யிருக்கிற மாண்யயானது ரக்கவொருபத்தை விசாரியாத அவிசாரத்தை யுபழீவித்துக்கொண்டு விருத்தி அடைந்து எப்படி சர்ப்பாதிகளைக்காண்டித்துக்கொண்டு நிபிடமாகிறதோ அப்படிப்போலே மாண்யமும் அகேதுவாய்ச் சொத்திருக்கிறதோ அப்படிப்போலே மாண்யமும் நித்திவிசாருபத்தை விசாரியாத அவிசாரமாக நிடுத்தியாகிறார்களே நித்திவிசாருபத்தை விசாரியாத அவிசாரத்தை யுபழீவித்துக்கொண்டு நித்திவிசாருபத்தை விசாரியாத அவிசாரமாய் நன்றாகப்போலே விருத்தியடையும். (உ-ஏ-உ)

இப்படி அவிசாரத்தினாலே காடாந்தகாரமாய் விருத்தியடை நிருக்கிற மாண்ய விசார முண்டானமாத்திரத்திலே அவிசாரமாகிற நிவாணம் நகிக்க மாண்யமுந் தன்னுடைய விசாலமாகிறக்கிற ஒகத்தாதிகளோடேகூடாகித்துப்போம் எப்படிப்போலேயென்றால் ஒகத்தாதிகளோடேகூடாகித்துப்போம் நகிக்கிறதோ அப்படிப்போலே விசாரத்திற்குமுன்னே சர்ப்பாதிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிற சத்தி விசாரத்தினாலெப்படி நகிக்கிறதோ அப்படிப்போலே விசாரத்தினாலே மாண்யமும் நகிக்கும் எப்படியானால் விசாரி

அத்தொய்தபோதுக்கிழவை.

பித்ததென்கிற சுருதியிடலேயு ஸ்மிருதியிடலேயு மனசு கற்றினா
வளன்கிறதறியலாம் ஸ்மிருதி யாவதே தாங்குல்பேர்மீதால் ஒன்றிடையும்
வாசிட்டவசனம் அவனென்றும் நானைன்று விதுவென்று வழக்கு
ன்று மென்புத்திரனென்று மென்றனமென்றும் காலால்பூமிய்
10 வாசனைதானே பிச்திரஜாலப்போலே வீர்த்தங்கள் பால்வாக்கிற
தென்று சொல்லுகிறது. (உ.க-உ.க-உ.க)

இந்தஸ்மிருதி ஸ்ரீவேசர ஐகத்து மூன்றைடு கீட்டுக்கேள்வால் கு
கிறதென்றும் சோகமிதமென்கிற பதங்களை முன்றிடுவேயும் குலே
சர ஐகத்துக்கள் மூன்றும் சொல்லப்பட்டது எப்படியென்றால் குக
வியன்கிற தற்சப்தத்திடலே யவனென்று பரோஷத்துவானி குவ
வாக்குக்கிற ஈசுரன் சொல்லப்பட்டிரன் அவெண்கிற பதங்கிடு
வே ஓனென்றடிமானியாய்க் காத்தத்துவாக்குவோவே விதுவாக்கிற
ஸ்ரீவன் சொல்லப்பட்டான் இதுமென்கிற பதங்கிடுவே விதுவாக்கிற
வெமன்வதென்றும் போக்கிய சூபமாகிறுக்கிற கஙல இந்தாக்கு ஏந்து
லப்பட்டது ஆகையிடலே இப்படிச் சுருதி ஸ்மிருதிகளிடுவேயும்
ஏக்கிடுவேயு மறுபவத்திடலேயுஞ் ஸ்ரீவேசர ஐகத்துக்கள் பரேஷ
விவாசகற்பிதங்களென்கிறது சித்தமாக்கது. (உ.க-உ.க-உ.க)

இதிலே யதுபவமேதன்றுத் சாக்கிரஞ் சொப்பளவுகளிடலே
யினுவாசனைகள் மூனைத்தமாக்கிரத்திலே ஸ்ரீவேசர ஐகத்துக்கள் கா
ணப்படுகிறதுகள் சுமுத்தி மூச்சாதிகளிலே வாசனைகள் மறைக்க
போகிறபோது தோழுமறபோகிறதுகள் இது யெல்லாராலேயு மற
பவிக்கப்படுகிறது ஞானத்திடலே வாசனைகளெல்லாம் கண்ணுயிர் விவர
த்தியாகிறபோது ஸ்ரீவேசர ஐகத்துக்கரும் விவரத்தியாகிறது இது
உரணத்திருஷ்டியிடலே அத்தொய்த ஞானிகளாகிறுக்கிற மஹாத்து
மாக்கள் ஸ்ரீவேசர ஐகத்தையெல்லாம் விட்டு அத்தொய்தத்தை யநுப

கால்களை ஏற்றுக்கொண்டு விடப்படும் போது அது கால்களை விடுவது என்று சொல்லும் நீர்மானம் ஆகும்.

கால்வாய் கூடும் போது நீண்ட முறையில் தீவிரமாக விரிவு விடுவது என்று சொல்ல வேண்டும்.

குடியிருப்பு கூட்டுரை விதிவிளையாக நிறைவேற்றப்படும் சம்பந்தமாக அதை விவரிதிசெய்து கொள்ள விரும்புகிறேன். எனவே முன்னால் கூட்டுரை விதிவிளையாக நிறைவேற்றப்படும் சம்பந்தமாக அதை விவரிதிசெய்து கொள்ள விரும்புகிறேன். எனவே முன்னால் கூட்டுரை விதிவிளையாக நிறைவேற்றப்படும் சம்பந்தமாக அதை விவரிதிசெய்து கொள்ள விரும்புகிறேன்.

அத்தொய்தபோதுமிகை.

பித்ததென்கிற சுருதியினாலேயு ஸ்மிருதியினாலேயு மனக் கற்பிதா
ளன்கிறதறியலாம் ஸ்மிருதி யாவதேதென்றால்மேற்கொல்லுகிறேன்
வாசிட்டவசனம் அவனென்றும் நானென்று மிகுவென்று மதுவெ
ன்று மென்புத்திரனென்று மென்றனமென்றும் நானேவிதமாய்
மட்டு வாசனைதானே யிர்திரஜாலம்போலே நிர்த்தனம் பண்ணுகிற
தென்று கொல்லுகிறது. (உக-உங-உங-உங)

இந்தஸ்மிருதி ஜீவேசர ஐகத்து மூன்றாறு மெங்கேகொல்லு
கிறதென்றால் கோகமிதமென்கிற பதங்கள் மூன்றினாலேயும் ஜீவே
சர ஐகத்துக்கள் மூன்றும் சொல்லப்பட்டது எப்பழியன்றால் ஒக
யென்கிற தற்சப்தத்தினாலே யவனென்று பரோகஷத்துவாதி குட
வாக்கிருக்கிற ஈசரன் சொல்லப்பட்டான் அவெமன்கிற பதந்தினா
லே நானென்றபிமானியாய்க் காந்த தத்துவாகிழோவாலே விடுவிடும்
ஜீவன் சொல்லப்பட்டான் இதுமென்கிற பதந்தினாலே இதுவேன்று
மென்றுகெதன்றும் போக்கிய ஞபமாயிருக்கிற கங்க ஐகத்துக்குள் கொல்ல
ப்பட்டது ஆகையினாலே இப்பட்டி சுருதி ஸ்மிருதிகளினாலேயும்
யக்தினாலேயு மதுபவத்தினாலேயும் ஜீவேசர ஐகத்துக்கள் மட்டு
விளாசகற்பிதங்களென்கிறது நித்தமாக்கு. (உகு-உங-உங)

இதுலே யதுபவமேதன்றும் காக்கிராந்த சொப்பனங்களினே
முக்குவாசனைகள் மூலைத்தமாத்திரத்திலே ஜீவேசர ஐகத்துக்கள் கா
ணப்படுகிறதுகள் கடுத்தி மூக்காதிகளினே வாசனைகள் மறைக்கு
போகிறபோது தொழுமற்பிபாகிறதுகள் இது யெல்லாராலேயு மது
பலிக்கப்படுகிறது கொத்தினிலே வாசனைகளைல்லாம் கன்றுய் விவர
த்தியாகிறபோது ஜீவேசர ஐகத்துக்களும் விவர்த்தியாகிறது இது
சுரணதிக்குமினாலே அத்தொய்த கொனிகளாயிருக்கிற மஹாத்து
மாக்கள் ஜீவேசர ஐகத்தையெல்லாம் விட்டு அத்தொய்தத்தை யதுப

விக்ரியாக அரசுக்குமினும் முடிவுவர்களுக்குப்போன்று சீத்தி
உத்தாரியத்தினால்லப்பட்டிரு.

ஏன் என்று கீழ்க்கண்ட சொல்லிகளைப் படித்து விடக் கூடியது
ஏன் என்று கீழ்க்கண்ட சொல்லிகளைப் படித்து விடக் கூடியது

22

அத்தொய்தபோதுமிகை.

க்கிறத்தற்கு முன்னே ரச்சவிலே தோன்றின சர்ப்பமுன் சுத்தியும் விசாரித்தபிற்பாடு ரச்சவெத்தவிரயில்லை பின்னையோ ரச்சமாத் திரங்காணப்படுகிறதோ அப்படிப்போலே விசாரத்திற்கு முன்னே தோன்றினமாயையும் மாயாவிலாசமாயிருக்கிற ஐகத்தும் விசாரித்தபிற்பாடு பிரமத்தைத் தவிரவில்லைப் பின்னையோ பிரமமாத்திரங் காணப்படுகிறது.

(நஞ்-நஞ்-நஞ்)

ஒருவஸ்துத்தானே யெப்படி பிரண்டுவிதமாய்த் தோனு மென்றால் அத்தொய்தமாய்ச் சன்மாத்திரமாயிருக்கிற பிரமமொன்று தானே விசாரத்திற்கு முன்னே பன்னியதாவாய்ச் ஐகத்தாகாரமாய்த் தோணித்து விசாரித்தவிற்பாடு சொபாவமாய்த் தோனுகிற தெப்படி ப்போலென்றால் மிருத்துத்தானே விசாரத்திற்குமுன்னே கடமாய்த் தோனுகிறது விசாரத்தினாலே மிருத்திகையாய்த் தோனுகிறது விசாரத்திற்குமுன்னே கனகந்தானே கடகமகுட குண்டலமாய்த் தோனுகிறது விசாரத்தினாலே கனகமா யெப்படித் தோனுகிறதோ அப்படிப்போலே விசாரத்தினாலே பிரமமாத்திரம்தோனும் இப்படியதார்ச்தமாயிருக்கிற பிரமசொருபம் விசாரத்தினாலே ஏகமாய் அத்தொய்தமாய்ச் சுஜாதீய விஜாதீய ஸ்வகதபேத குணியமாயிருக்கிற பிரமமொன்றும் வஸ்து அதுலே காலத்திரயத்திலு மிருக்கிறது அதிலே மாயையென்றுஞ் ஐகத்தென்று மொருகற்பனையு மொருக்காலு மில்லவேஇல்லையன் றிப்படியிருக்கிறபுத்தியே வித்தையென்று பெயர் இந்தவித்தையே அவித்தைக்கவதியாகலாமே இப்படி மாயைக் கவதிசொல்லப்பட்டது.

(நஞ்-நஞ்-நஞ்)

மாயைக்குப் பலமேதன்றுற் நிவ்பலமாய்ச் குணியமாய்ப் போ ஹதே பலம் ஏனென்றால் சச்சிருங்கமென்று சொன்னால் சொல்லுகிற நாமமாத்திரமேயன்றியிலே அதற்குச் சொருப மெப்படிச்சுனி

யமோ அப்படி மாயையென்று சொல்லுகிறதுமாத்திரமொழிந்து அதற்குச் சொலுப்பேயில்லையென்று விசாரத்தினாலே தத்துவத்தையறிந்த ஞானிகள் சச்சிருங்கம் போலே மாயையென்றுசொல்லுகிற பழவினாலே ஞானத்தினாலே ஞானியமாய்ப்போகிறதே மாயைக்குப் பலம். (ஏக)

இப்படியான வெல்லாரு மேனிப்படிச் சொல்லவில்லையென்றால் அஞ்ஞானிகள் மாயை சத்தியமென்றுசொல்லுவார்கள் விஜாரிக்கிறபேர் அங்கிரங்கியமென்றுசொல்லுவார்கள் ஞானிகள் சச்சிருங்கமானமென்றுசொல்லுவார்களைப்படி மூன்றுவிதமாய்த்தோன்றும் அவாளவான் திருஷ்டிக்குத்தக்கதாய்ச் சொல்லுவார்கள் அஞ்றும் அவாளவான் எதினாலே சத்தியமென்பாளன்றால் விசாரமில்லாத ஞானிகள் எதினாலே சத்தியமென்பாளன்றால் விசாரமில்லாத பாலர்களுக்கு இதோபேயிருக்கிறதென்று பொய்யாய்ச்சொன்னுள் சத்தியமென்றெப்படிப்பயப்படுவார்களோ அப்படிப்போலே விசாரமில்லாத அஞ்ஞானிகளும் அந்தப் பொய்யாயிருக்கிறமாயை யினாலே மோகத்தையடைந்து அதை மெய்யென்றுசொல்லுவார்கள் விஜாரிக்கிறபேர்கள் சாஸ்திரத்தினாலே சத்தாயிருக்கிற பிரமதன் விதம் அசத்தாயிருக்கிற ஜகத்தையும் விஜாரிக்கிறபோது இரண்டையும் அசத்தாயிருக்கிற ஜகத்தையும் விஜாரிக்கிறபோது இரண்டுக்கும் விலக்கணமாயிருக்கிறமாயை இன்னதென்றுநிச்சயம்பண்ண மாட்டாமல் அங்கிரங்கியமென்று சொல்வார்கள் விஜாரித்த நன்றாயறிந்த ஞானிகள் மரித்துப்போன மாதாவானவள் புத்திரியினாலே தகிக்கப்பட்டால் எப்படியோ அப்படிப்போலே வித்தையினாலே மாயை தகிக்கப்பட்டுப் பஸ்மமாய்ப்போனபடியினாலே காலத்திரயத்திலேயும் மாயையில்லையென்றுசொல்லுவார்கள். (சங்க-சு-ஈ)

புத்திரியினாலே மாதா தகிக்கப்பட்டாப்போலே வித்தையினாலே மாயை தகிக்கப்பட்டதென்ற தேதென்றால் மாயைதானே விசா

நத்திலுலே சுத்தமாய்த் தெளிவிறப்போது வித்தையாய்ப்பரிவை விடுவது
பழுவினாலேயும் மாணையிலே ஞானமுண்டானிறப்பது நிலேயும் மா
ணைக்கு வித்தையைப் புத்திரியென்று வர்ணிக்கப்பட்டுத் து அவிசாரத்
நிலை ஜிவித்துக்கொண்டிருந்த மாணைக்குவிசாரத்திலே ஆக்ஷிய
காலம்வந்தது விசாரமாகிற ஆக்ஷியகாலத்திலே என்பது தனக்கு நாசார்த்
வமாய்ப்பி ரசவிக்கிருப்போலே மாணையுங் தனக்கு நாசார்த்தமாய் வித்
தையாகிற கண்ணிகையைப் பிரசவித்து நகிஞ்துப்போயிற்று உடலை
வித்தையாகிற புத்திரியானவள் தகனம்பண்ணிப் பஸ்பமாய்ப்புவான்
நீப்போட்டான் அதிலேயுண்டானது அதைதானே யெப்பழுத்துக்கிட
குமென்றால் மரத்தோடேமரமுரசுகிறபோது நிலேயுண்டாகிற வாடு
னீயான தத்தை யெப்பழுத்தகிக்கிறதோ அப்பழுப்போலே மாணை
யிலே யுண்டான வித்தை மாணையைத்தகிக்கும் ஆகையினாலே இப்பழு
வித்தையினாலே தகிக்கப்பட்டுப் பஸ்பமாய்ப் போனபழுவினாலே
லே மாணை சுசிருங்கம்போலே நாமமாத்திரமிருக்கிறப்பதுவினாலே
போய்வென்று சொல்லுவார்கள்ஞானிகள் இதுமாத்திரமன்று அவித்
தைமாணையென்கிற நாமத்தினாலேயும் பொய்வென்றநியாம் எட்டு
ஏன்றால் யானவித்தியா தேசானவித்தியா யரமாசாமாயா வேண்டும்
யாதொன்றுமில்லையோ அது அவித்தைமாணையென்று நாம
த்தினாலேதானே ஸ்புடமாயறியலாம் ஆகையினாலே இப்பழு வித்
தையினாலே தகிக்கப்பட்டு வியர்த்தமாய் நிஷ்பலமாய்ச் சுனீயமா
வில்லாமற் பொய்யாய்ப்போகிறதே மாணைக்குப்பலம் இப்பழு மாணை
க்கப்பலஞ் சொல்லப்பட்டுத் (சு-சு-நு-சு-சு)

இப்பழு நிஷ்பலமாய்ச் சுனீயமாய்ப்போகிறதே பலமென்று
சொல்லக்கூடாது ஏனென்றால் அவித்தைதானே விசாரத்தினாலே
வித்தையாய்ப்பரினமீக்கிற தாகையினாலே அதுதானே வித்தையான

2-வது அபவாதப்பீர்கரணம்.

மாச்சுக்கு. .
இப்படி வித்தையும்பொய்யாலும் அதினாலே அவித்தியாகா ஸி
யமாயிருக்கிற சமூகாரதுக்கம் எப்படி நிவர்த்தியாமென்றால் வித்தை
யமாயிருக்கிற சமூகாரதுக்கம் எப்படி நிவர்த்தியாமென்றால் வித்தை
போலே அந்தஅவித்தையாகாரியமும் பொய்யானபடியிலோ அந்தப்
போலே அந்தஅவித்தையாகாரியமும் பொய்யானபடியிலோ அதெப்படிப்போ
போய்யைப்போக்கிறதற்கு இந்தப்பொய் போரும் அதெப்படிப்போ
போக்கிறதற்கு இந்தப்பொக்கிறதற்கு சுத்து பாதித்தால் அந்தச்சுத்தைப்
வேயென்றால் சொப்பனத்திலே சுத்து பாதித்தால் அந்தச்சுத்தைப்
போக்கிறதற்குச் சொப்பனத்திலே பண்ணுகிறபோசனமே போரும்
இரண்டும் பொய்யானபடியிலோ பொய்யான பகிளையப்போக்கப்
பொய்யாயிருக்கிற சொப்பனபோசனம் எப்படிப்போருமோ அப்ப
முப்போலே வித்தைபொய்யாலும் இதுவேபோரும் குதங்கிறது
லே அத்தொய்த் வஸ்துவினிடத்திலே பந்தமேக்கங்களிரண்டும்
பொய்யாய்க்கற்பிக்கப்பட்டதுகள் எப்படியாலுல் ரச்சுவிலே சர்ப்பும்

வக்தும் சர்ப்பம்போனது மிரண்டும் பிராந்திகற்பிதமேயன்றியிலே சொபாவமாயில்லையோ அப்படிப்பிரமத்திலே பந்தமோகங்களும் பிராந்திகற்பிதங்களன்றியிலே சொபாவமாயில்லை. (ஞ-ஞ-ஞ)

சித்தாந்த மேதென்றுத் பரமார்த்தமாய் அத்தொய்தமாயிருக்கிற பிரமமாத்திரம் வஸ்து அதற்கன்னியமாயிருக்கிற சகலமும் அவஸ்து காலத்திரயத்திலேயு மில்லையென்று சித்தாந்தம் இப்படியே சுருதிசொல்லுகிறது எப்படியென்றால் ஒன்று மொருக்காலும் முற்பத்தியாகவுமில்லை நகிக்கவுமில்லை பந்தமுமில்லை பந்தப்படிக்கிற துமில்லை மேக்ஷமுமில்லை மோக்ஷவிச்சவுமில்லை மோக்ஷார்த்தமாய்ச் சிரவணத்திகளைப் பண்ணுகிறவனுமில்லை முக்தனுமில்லை இதுவே பரமார்த்தமென் நிப்படிச் சுருதிசித்தாந்தம். (ஞ-ஞ-ஞ)

இப்படிச் சொன்ன பிரகாரமாய் மாண்ய மாயாகாரியம் ஒன்று மன்றியிலே சன்மாத்திரமாயிருக்கிற வஸ்துவையறிகிற அத்தொய்த ஞானமே அபவாதமென்று சொல்லப்படும் இந்தகிள்கையே ஜீவன் முக்கியென்று சொல்லப்படும். (ஞ)

இந்த அவவாதப்பிரகரணத்தை யாதொரு வித்துவான் கண ஒருங்ப் பராமரிசித்தறிக்கிறுகே அவனே இந்தமாண்யையை அபவாதம் பண்ணுகிறதற்குச் சாதனமாயிருக்கிற சுவாத்மவிசாரத்தை இச்சிப்பன் விசாரத்திற்குச் சாதனசதுஷ்டயமுள்ளவனே அதிகாரியானபடி விழுலே மேற்பிரகரணத்திலே அதிகாரிலக்ஷணங்களைசொல்லி அதற்கு மேல் அதிகாரிக்கு விசாரங்கு சொல்லப்படுகிறது ஆகையினாலே அதிகாரியாய்ச் சிரவணத்தி விசாரம்பண்ணி மாண்யையை அபவாதம் பண்ணவேண்டியபடியினாலே இந்த அத்தியாரோப அபவாதங்களை அறிக்கவன் விசாரம்பண்ணவேண்டுமென் நிச்சிப்பனென் நிப்படி அபவாதங்கு சொல்லப்பட்டுது. (ஞ)

(இரண்டாவது அபவாதப்பிரகரணம் முற்றிற்று.)

முன் வது சாதனப்பிரகரணம்.

பரமாத்மாவனவர் தான் நிருவிகாரகாயிருந்தாலும் இந்த மன
தோடே அத்தியாசத்திலே கூழனப்படியிலே விகாரத்துவத்தை
அடைந்தார் அதெப்படிப்போலென்றால் மத்தியபானம்பண்ணி அந்த
தமத்தோடேகூடின பிராமணங்களை எப்படி விகாரியாக்கிறதே
அப்படி ஆத்மாவுக்கு கொத்தா நிருவிகாரியாக்கலும் மனோயோகத்திலும்
வே விகாரியாய்ச் சீலமுறையும் சமுசாரத்தை ஆடைகிறார் ஆகையிலும்

அத்தொய்தபோதத்திப்பிகை.

லே மனதே ஆத்மாவுக்குச் சமுசார மிதற்குப்பிரமாணையெதன்று
சுருதியே பிரமாணம்.

(ஷ)

புரூபுக்கு சித்தமேசமுசார மாகையினாலே சித்தத்தைச் சோ
நிக்கவேண்டும் ஏனென்றால் புரூபனந்தெந்த விடயமாயிருக்கிற
சித்தத்தையடைகிறதே அதன்த விடயமாய்த் தத்தன்மயமாய்
சித்தம் எப்படியெப்படி யாகிறதோ அப்படிஅப்படி யாகிறன் இது
வே அதீசித்தமாயிருக்கிற அதிரகசியமென்று மைத்திராய்ணிய
சாகை சொல்லுகிறது அப்படியே அன்னுவயவிதிரேக் யுக்தியினு
லேயுமநுபவத்தினாலேயுஞ் சித்தமாச்சது. (ஞ)

அநுபவமேதன்று சமூத்தியிலே மனோவிசிரிம்பனமில்லாம்
வொழிந்திருக்கிறபோது ஆத்மா நிருவிகாரமாய்ச் சமுசாரமில்லாமல்
ருக்கிறார் சாக்கிரசொப்பனங்களிலே மனது விசிரிம்பிக்கிறபோது
விக்கிறார் ஆகையினாலே இப்படிச் சுருதி ஸ்மிருதி யுக்தி அநுபவங்க
ளினாலே மனதே ஆத்மாவுக்குச் சமுசாரமென்று சித்தமாச்ச இப்
படி மனதே சமுசாரமென்கிற இந்த அர்த்தத்திலே புத்தியானிருக்
* விப்பிரதிபத்தியில்லை சித்தம்.

(ஞ-ஏ)

ஆத்மா மனோயோகத்தினால் எப்படிச் சமுசாரத்தையடைகிற
ரென்றால் அதுவிதை வென்று சதாமனளிக்கிறதே சொருபமாயிருக்கிற
மனது அகம்விரத்தியென்றும் இதம்விரத்தியென்றும் இரண்டு
விதவிரத்தியாத்மகார யிருக்குமென்கிறது புருவந்தானே அத்தியா

* விற்பிரதிபத்தி என்றும்பாடும். விப்பிரதிபத்தி
என்றது-சந்தேகம்.

ந-வது சாதனப்பிரகரணம்.

ரோபப்பிரகரணத்திலே சொல்லப்பட்டது அதிலே அகம்விர்த்தியாத் மகமாயிருக்கிற மனதினுடைய அம்சமானது நானென்றேகருபமாயி ருக்கும் இதம்விர்த்தியாத்மகமாயிருக்கிற பின்னையொரு அழுசம் சத்துவரசத்தோடு குணபேதங்களினாலே நானுவிதாகாரமாய்ப் பரினைமிக் கிருத இப்படி ஆர் சொன்னார்களென்றால் ஸ்ரீவித்தியாரண்ணியசுவா (அ-க) மிகள் சொல்லியிருக்கிறார்கள்.

எப்படிச் சொன்னார்களென்றால் சத்துவரசத்மசகள் ஒன்றும் மனதினுடைய குணங்கள் அந்தக்குணத்திரயங்களினாலே மனது விகாரத்தை அடைகிறது எப்படியடைகிறதென்றால் சத்துவகுணத்து கூலே வைராக்கிய சாந்தியதாரமுதலான விகாரத்தை அடைகிறது ரசோகுணத்தினாலே காமக்குரோத லோபபய யத்தாதிகளாயிருக்கிற விகாரத்தை அடைகிறது தமோகுணத்தினாலே ஆலசியம் பிராங்கிற விகாரத்தை அடைகிறது விகாரத்தை அடைகிறதென்று சொல்கிற தந்திரியாதிகளாயிருக்கிற விகாரத்தை அடைகிறதென்று சொல்லியிருக்கிறார்கள். (ஏ-க)

பரமாத்மாவானவர் நிருவிகாரியாய்க் கூத்தனின்மாத்திர சொருப ராயிருந்தாலும் குணத்திரயத்தினாலே யுண்டான முனைவிகாரங்களேயன்றால் நிருமலஜுலமானது தான் சுத்தமாய்க் கீதமாயிருந்தாலேயென்றால் உறைப்பு புளிப்பு கசப்பதித்திப்பு முதலான ரசங்களும் உண்ணம் உறைப்பு புளிப்பு கசப்பதித்திப்பு முதலான ரசங்களேயோடு கூடுகிறபோது எப்படி யதன்மயமாயாறிறதோ அப்படிப் போலே சொத்தா சச்சிதானாந்த சொருபராயிருக்கிற ஆத்மாவும் அகம்போலே சொத்தா சச்சிதானாந்த சொருபராயிருக்கிற வீர்த்தியோடு கூடுகிறபோது நானென்றகங்காரமயராய்த்தோ ஆத்தியோடு கூடுகிறபோது அக்கிளிகையோகத்தினாலே உண்ணமாகிறார் கீதமாயிருக்கிற ஜலம் அக்கிளிகையோகத்தினாலே உண்ணமாக யானப்போலே ஆனாந்தருபராயிருக்கிற ஆத்மாவும் அகங்காரயோக த்தினாலே நானென்று துக்கருபராஞ்சுர் சுத்த ஜலங்காரத்தல் தித்தித்தினாலே நானென்று

நூ

அத்தொய்தபோததிப்பிகை.

தலாநிரசங்களோடே கூடினால் அதன் மயமா யெப்படியாகிறதோ அப்படிப்போலே சித்துருபராயிருக்கிற ஆத்மாவும் வைராக்கியாகியாயும் காமக்குரோதாதியாயும் ஆலகியாதியாயும் இருக்கிற மனோவம்சமான இதம்விருத்தியோடே கூடினபடியிடுவே தத்தமயராய்த்தோனுக்கிறார்.

(யூ-யந-யூ)

ஆத்மா தத்தமயரானாரென்று சுருதியுஞ்சொல்லுகிறது எப்படியென்றால் இந்தவாத்மாத்தானே பிராண்தியோகத்திடுவே பிராணமயராயும் மனோமயராயும் புத்திமயராயும் பிருதிவியாதிபுதமயராயுங்காமக்குரோதாதிமயராயும் வைராக்யாதிமயராயும் ஆனாரென்று சுருதி சொல்லுகிறது.

(யந)

இப்படிச்சொன்ன பிரகாரமாய் ஆத்மாவானவர் மனோயோக வசத்திடுவே விகாரியாய்ச் சீவனுறையானென்றும் நீயன்றுமிடதன்றும் மதின்று மென்னதென்று முன்னதென்று நானுவிதப்பிராந்தியிடுவே விஸ்த்தாரமாய் அபாரமாயிருக்கிற சமுசாரசாகரத்திலே முழுகிப்போய்த்துக்கீக்கிறார்.

(யங)

இப்படியாத்மாவுக்குச் சமுசாரம் வந்துள்ளவிலே இந்தச்சமுசார மெப்படிப்போமென்றால் இந்தமனது உபசாந்தியை அடைந்தால் அப்போது சகலசம்சாரமும் சிச்சேஷமாய் திவிர்த்தியாம் அதன்றியிலே யன்னியதாவாய்க் கற்பகோடிகாலத்திலேயும் சமுசாரமங்கிவிர்த்தியாகாது.

(யங)

மனசாந்தியிடுவே சமுசாரம் நிவிர்த்தியாகவேண்டுமேயொழியப்படுவின்னையான்றிடுவேயும் ஆகாதோவென்றால் ஆகாது வேதங்கள் சாஸ்திரங்கள் தபசீகள் கருமங்கள் விரதங்கள் தானங்கள் செபங்கள் உபாசிகீகள் புராணங்கள் இதுமுதலான வொன்றிடுவேயுஞ் சமுசாரம் நிவிர்த்தியாகாது மனசமனமான்றுமே நிவிர்த்திபண்ணுகிற

ஞா

ந-வது சாதனப்பிரகரணம்.

து அதைத்தவிர வேறேயொன்றுஞ் சமுசாரங்விர்த்தி பண்ணமாட
(இ)

ஞானமன்றே சமுசாரத்தை நிவிர்த்திபண்ணுகிறதென்று
சாஸ்திரங்குசொல்லுகிறது அப்படியன்றியிலே மனசமனத்தினாலே
சமுசாரங்விர்த்தி சொல்லுகிற தெப்படியென்று விந்த மனசாந்தியே
ஞானமன்றம் முக்தியென்றுஞ் சகல சாஸ்திரங்களிலேயு நானுப்
படி யார்சொன்னாரென்றால் ஸ்ரீ வசிட்டர்சொன்னார் எப்படியென்
(கக) ருல் மேற்சொல்லுகிறோம்.

மனதை அப்பியாசயோகத்தினாலே நிரோதம்பண்ணினால்
சமுசாரப்பிரமையல்லாது சாந்திஅடையும் எப்படிபோலேயே
ஞால் அமிர்தமதனம்பண்ணுகிறபோது மந்தரபருவவேதத்தினாலே
குழம்பினசீரசமுத்திரம் மந்தரபருவத்தையெத்துப்போட்டாலே
ஞாபடித்தெளிந்து கலக்கமெல்லாம் போமோ அப்படிப்போலே மன
ஞாபடித்தெளிந்து கலக்கமெல்லாம் மனசாந்தி யெதினாலே வருமென்
சாந்தியினாலே சமுசாரசாந்தியாம் மனசாந்தி யெதினாலே வருமென்
ஞால் வைராக்கியத்தினாலே இஷ்டவஸ்துக்கஜையல்லாம் தியாகம்
பண்ணிப்போட்டுத் தன்னுடையபுருடயத்தனத்தினாலே யெளிதாய்
ச்சாதிக்கலாம் இப்படிபிருக்கிற மனசமனமான்றுஞ்தவிர வொருக்
காலும் மோக்கமில்லை பிரமத்தைத்தவிர அன்னியமாயிருக்கிற
திரிசயப்பிரபஞ்சம் காலத்திரயத்திலு மில்லையென்கிற விவேகபலத்
நினைவுதோனுகிற சகலதிரிசியங்களும்
நினைவும் மோக்கமில்லை அன்றைக்கு நிரதிசப
அன்றைக்கு நன்றாய்த் தொடைப்பட்டதோ அன்றைக்கு நிரதிசப
கூக்கத்தை அடைவன் அன்னியதாவாய் மனசாந்தியைத்தவிர சாஸ்தி
கூக்கானாகிற படிக்குழியிலேகிடங்குபுரங்கிற அஞ்ஞானிகளுக் கொ
ரங்களாகிற காட்டியினாலேயும் மோக்ககமில்லை ஆகையினாலே
காட்டியினாலேயும் மோக்ககமில்லை ஆகையினாலே
நியாசயோகத்தினாலே சகலவாசனைகளைச்

அத்தொய்தபோத்திடிகை.

தலாறிரசங்களோடே கூடினால் அதன் மயமா யெப்படியாகிறதோ அப்படிப்போலே சித்துநுபராயிருக்கிற ஆத்மாவும் வைராக்கியாகி யாயும் காமக்குரோதாதியாயும் ஆலசியாதியாயும் இருக்கிற மனோ ம்சமான இதம்விருத்தியோடே கூடினபடியிடலே தத்தமயராய் தகோணுக்கிறார்.

(மூ-யந-மூ)

ஆத்மா தத்தமயரானாரன்று சுருதியுஞ்சொல்லுகிறது எப்படி யென்றால் இந்தவாத்மாத்தானே பிராண்தியோகத்தினாலே பிராண மயராயும் மனோமயராயும் புத்தமயராயும் பிருதிவியாதிஷ்டமயராயுங் காமக்குரோதாதிமயராயும் வைராக்யாதிமயராயும் ஆனாரன்று சுருதி சொல்லுகிறது.

(மந)

இப்படிச்சொன்ன பிரகாரமாய் ஆத்மாவானவர் மனோயோக வசத்தினாலே விகாரியாய்ச் சீவனுய்நானென்றும் நீயன்றுமிதென் றும் மதன்று மென்னதென்று முன்னதென்று நானவிதப்பிராந்தி வினாலே விஸ்த்தாரமாய் அபாரமாயிருக்கிற சமுசாரசாகரத்திலே முழுகிப்போய்த்துக்கொள்கிறார்.

(மக)

இப்படி யாத்மாவுக்குச் சமுசாரம் வந்துள்ளவிலே இந்தச்சமு சாரமெப்படிப்போமென்றால் இந்தமனது உபசாந்தியை அடைந்த ஸ் அப்போது சகலசம்சாரமும் சிச்சேஷமாய் நிவிர்த்தியாம் அதன்றி யிலேயன்னியதாவாய்க் கற்பகோடுகாலத்திலேயும் சமுசாரமங்விரத்தியாகாது.

(மன)

மனசாந்தியிடலே சமுசாரம் நிவிர்த்தியாகவேண்டுமேயோழியப் ப்பின்னையான்றினாலேயும் ஆகாதோவென்றால் ஆகாது வேதங்கள் சாஸ்திரங்கள் தபசகள் கருமங்கள் விரதங்கள் தானங்கள் செபங்கள் உபாசனைகள் புராணங்கள் இதுமுதலான வொன்றினாலேயுள்ள சமு சாரம் நிவிர்த்தியாகாது மனசமனமொன்றுமே நிவிர்த்திபண்ணுகிற

ஈ-வது சாதனப்பிரகரணம்.

து அதைத்தவிர வேறோயான்றுக் கமுசாரவிவர்த்தி பண்ணமாட
(இடு)

அஷ்டாயத்பாதத்திலை.

ஸம் நகித்து நிர்வாசனோய்ச் சாஞ்சவியமன்றியிலே நிவாதஸ்தா
ஞக்கிலே கும்பத்திலேவைத்திருக்கிற திபம்போலே யிருக்கிறதோ
அதுவே மிருதமனதென்று சொல்லப்படும் இப்படிமுறைமரணமே
புருடார்த்தம் எப்படியென்று விந்த மதோசத்தானே மோக்கமே
ன்று சகல வேதசாஸ்திர சித்தாந்தம் இந்த மதையத்தைத்தவிர
தனங்கள் பெஞ்சுக்கள் மித்திரர்களாலேயும் பிரயோசனமில்லை
அத்தபாதசலனம்பண்ணுகிற கருமங்களினாலேயும் பிரயேர்சனமில்லை
அங்கு தேசாந்திரத்திலே போன்றும் எந்தவோகத்திலே போன்
யும் கங்காதீர்த்தயாத்திரை பண்ணி அங்கு காயக்கிலேசத்தினாலே
தினாலேயே முத்தியை அடையலாமென்று ஏவுமதியா யிப்படி வெகு
கிற மதோசத்தினாலேயே வெகுவாய்ச்சௌல்லுகிறது சமுசாரமுலமாயிருக்
வாசிட்டத்திலேயும் வெகுவாய்க் கோஷிக்கப்பட்டிருக்கிறது. (20-
உக-உங-உச-உஞ-உக-உள)

சொன்னபிரகாரமாய்ச் சுருதியுக்தி யதுபவங்களினாலே மதை
நாசமாகிற வித்தையே சமுசார நிவர்த்தகம் அதைத்தவிர புருடா
ஞக்குச் சமுசாரதுக்கம் யெதினாலே உபசாந்தியை அடையப்போகி
போலேயென்றால் தான் விழித்தாலொழிய தாங்கண்ட சொப்பனை
மெப்படிப்போகாதோ வியாக்கிராதியனர்த்தமு மெப்படிப் போகா
தோ அப்படிப்போலே தன்னுடையமதைபிராந்தி போனலொழி
யச் சம்சாரதுக்கம்போகாது ஆகையினாலே மனசமனமே பண்ண
வேண்டும் அதுவே புருடார்த்தம்.

(உட)

இந்த மனசமனத்திற்க் குபாயமேதன்று சாங்கியமென்கிற
விசாரமே யுபாயம் ஏனென்றால் மனதிற்கவிசாரமே மூலமானபடி

ஈ-வது சாதனப்பிரகாணம்.

ரம்துத வசாரம் மனம் சாங்கியமன்றியிலேபோன்ற யோகத்
 பின்னினையொருபக்கூட்டு சாங்கியமன்றியிலேபோன்ற யோகத்
 நான் மனசாங்கிக் குபாயமாகலாம் யோகமாவ தேதைன்றல் நிர்க்கு
 ணவஸ்துத்தியானமே யோகமென்று சொல்லப்படும் இப்படியோக
 மனசாங்கிக் குபாயமென் நெங்கே யார்சொன்னுளென்றும்
 கீழையிலே பகவான் சொல்லியிருக்கிறார் எப்படிசொன்னுரைன்று
 சாங்கியத்தினுல் எந்தத்தான் மடையப்படுகிறதோ யோகத்தினுலே
 யும் அந்தஸ்தானத்தை அடையலாத்து சாங்கியமுயோகமும் மூடவிலே
 பலம் இரண்டுக்கு மொன்றென் நியாவனநிறுத்துமே அவனே யறிந்த
 வனைன்று பகவான் சொன்னார். (நக-ந2)

விசாரத்திற் கதிகாரியாரென்றும் பூரண சாதனஸம்பள்ள
யிருக்கிறவனே அதிகாரி அவனுக்கே சாங்கியவிசாரத் தித்திக்குட
அன்னியனுக்குச் சித்தியாது. (ந-ட)

அத்தூய்தபோதுதிபிகை.

சாதனமாவ தெதன்றுல் முன்னே நித்தியாநித்தியவஸ்து விவேகமென்றும் இகாமுத்திரார்த்த பலபோகவிராகமென்றுப் பொதுமையென்றும் மோட்சேச்சையென்றும் இப்படிச் சாதனங்கள் சாலுவிதமாய் வித்துவாமிஷாளாலே சொல்லப்படும் இந்த நாலுசாதனங்களுமன்றியலேபோன்ற வெகுயத்தனம் பண்ணினாலும் விசாரண நித்தியாகாது ஆகையினாலே இதச் சாதனசதுஷ்டயங்களே விசாரத்திற்குச் சாதனம்.

(நட-நள)

சாதனசதுஷ்டயங்கள் நாலுக்கும் ஏதுசொருபாதிகளாயிருக்கிற அசங்கரத்தை முன்னே யறியவேண்டும் சுவாத்மவிசாரம் பண்ணவேண்டுமென்கிறவன் முன்னே சாதனங்களுக்கேதுவாகிய அசங்கரத்தை அறிந்துகொண்டு பின்னே விஜூரிக்கவேண்டும் ஆகையினாலே நித்தியாநித்தியவஸ்துவிவேகாதி சாதனங்களுக்கும் ஏதுசொருபங்காரியமென்கிற அசங்கரமும் அவதியும் இதுகளுக்கு பலமும் மேற் சொல்லப்படுகிறது.

(நட)

அதில் ஏதுசொருபங்காரியமேதன்றுல் நித்தியாநித்தியவஸ்துவிவேகத்திற்குச் சித்தசுத்தியே ஏதுபிரம்மாத்திரங்க் சத்தியம் அன்னியமெல்லாம் அசத்தியமென்று சாஸ்திரங்களினாலே நிச்சயிக்கிறது சொருபம் அதைத்தானே சதாசிந்திக்கிறது காரியம் இகாமுத்திரார்த்த பலபோகவிராகத்திற்கு விடயங்களிலே தோஷத்திருஷ்டியே ஒது ஆசையில்லாமல் விஷயங்களீவிடுகிறதேசொருபம் திரும்பித்தேவியவார போசுத்திபோகத்தினாலேயும் வாந்தாசனம்போலே ஆசவாராமலிருக்கிறதே காரியம் உபரதிக்கி இயமம்நியமம் ஆசனம் பிராணையாமம் பிரத்தியாகாரங் தாரணை தியானம் சமாதியங்கிற அட்டாங்கயோகமே ஏது சித்தங்கிரோதமே சொருபம் வியவகாரக்கூயமே காரியம் மோட்சேச்சைக்கிச் சற்சங்கமே ஏது மோகங்மாத்திரத்திலே இச்சிக்கிறதே சொருபம் குருவை அளவிறதே காரி

ஈ-வது சாதனப்பிரகரணம்.

உம் இப்படி நித்தியாநித்தியவஸ்துவிவேகாதிகளுக்குச் சாதாரணங்கு
வாதி அங்கரமாகிய பிரிச்சல் சொல்லப்பட்டுது (ஞகூ-ஈ-ஈ-ஈ)

நித்தியாநித்தியவஸ்துவிவேகத்திற் கவதியேதன்றுற் பிரம
நாத்திரம் நித்தியம் அன்னியமெல்லாம் அநித்தியமென்றிருக்கிற விச
ய மொன்றினாலும்போகாமல் நன்றாய்த்திடமாயிருக்கிறது வைராக்
தமாயிருக்கிற சகல போகங்களிலேயும் ஆசையில்லாமற் நிரணம்
போலேயும் காந்தாசனம்போலேயுங் காலாக்கிணிபோலேயும் ரகம்
போலேயும் காந்தாசனம்போலேயும் காணுகிறது உபரதிக்கவதி யேதன்றுற் பிரவிருத்தி
போலேயும் காணுகிறது உபரதிக்கவதி யேதன்றுற் பிரவிருத்தி மோகங்
பற்றபட்டியினாலே சுழுத்திபோலே விடயங்களை மறக்கிறது மோகங்
விச்சைக் கவதியேதன்றுற் சகலசாஸ்திரங்கள் கருமங்களெல்லாக்
தியாகம்பண்ணுகிறது இப்படி நாலு சாதனங்களுக்கும் அவதி சொல்
பெப்பட்டுத் தீந்தாலும் அவதிபரியந்தமானால் பூரணசாதனங்களை
(ஈ-ஈ-ஈ)
ந்று சொல்லப்படும்.

இப்படிப் பூரணமாயிருக்கிற சாதனங்களுக்கும் பலமே
தென்றுல் நாலுமொருமித்துக்கூடாமல் வேறுவேறுப் பிரிச்திருக்
தாற் சுவர்க்காதியாயிருக்கிற புண்ணிய லோகப்பூராப்தியே பலம்
நாலுமொருமித்துக்கூடியிருந்தாலிங்கேதானே கீக்கிரஞ் ஜித்தியைக்
கொடுக்கிறபடியினாலே ஆத்மவிசாரமே பலமென்று தத்துவவித்துக்
களாயிருக்கிற மஹாத்மாக்களாலே சொல்லப்படும். (ஈ-ஈ-ஈ)

இந்த நாலுசாதனங்களு மொருமித் தொருத்தனிடத்திலே
கூடித்தென்றுல் அப்போது ஆத்மவிசாரஞ் ஜித்திக்கும் இதிலே யே
ருசாதனமானிலும் கூடாவிட்டால் விசாரம் பிரதிபந்திக்கப்படும்
(ஈ-ஈ)

கைப்படியென்றுற் மேற்சொல்லுகிறோம்.

அந்தாய்த்போதுதியினை.

நித்தியாஷ்த்தியவிவேகமாத்திரம் பூரணமானாலும் வைராக்கியாத்திரயமு மில்லாமற்போன்ற ஆத்மவிசாரம் பிரதிபஞ்சிக்கப்படும் ஏனென்ற லோகத்திலேவேதாந்தசாஸ்திரம் படித்தவர்களைம் நித்தியாஷ்த்தியவஸ்துவிவேகிகள்தான் படித்தவாளெல்லாம் விவேகிகளானாலும் வைராக்கியாதிக ஸில்லாமற்போனபடியிலே பெல்லவாருஞ் சித்தியை அடையவில்லை வைராக்கியாகியுள்ளவனே சித்தியையடைகிறான் ஆகையிலே விவேகமாத்திரம்போராது வைராக்கியாதிகளும் வேண்டும்.

(ஐ-ஆ-க)

வேதாந்தம் படித்தும் வைராரக்கிய மில்லாததினாலே விசாரித்தியையேண்டயவில்லையன்றால் வேதாந்தத்தைச் சதாப்படித்தாலுஞ் சீடருக்குப்பாடஞ்சொல்லிவைத்த" ஆம் வைராக்கிய மில்லாவிட்டால் வேதாந்தத்திற் கூறிய அநுட்டானத்தைப் பண்ணவில்லை பின்னே யெண்ணசெய்வாளென்றாற் சிரிப்பிள்ளோபாலே வாயில் ஜேலமாத்திரம் வேதாந்த சப்தங்களைச் சொல்லுவாளன்றியிலே சாஸ்திரார்த்தத்தை அனுட்டிக்க மாட்டாள் வேதாந்தசாஸ்திரமென்ன சொல்லுகிறதென்றால் அத்தொய்த்ப்பிரமத்தைத்தவிர அன்னியமெல்லாந் துக்கஞ்சுமென்றுகண்டு வொன்றிலேயும் ஆசையற்று ராக்கத்துவேதாதிகளைவிட்டு நானென்கிற அகங்காரக்கிரந்தியை நிச்சேஷமாய் நாசம்பண்ணி நானென்றும் நீயென்றும் அவனென்றும் இவனென்றும் அதன்றும் இதன்றும் என்னதென்றும் உன் அபிமானங்கள் விகற்பங்களொல்லாம் விட்டு என்னதென்கிற லாப சிதோஷ்ண சுகதுக்காதி தொந்தங்களொல்லாம் விட்டுச் சமடித்தியாய்ப் பூரணதிருஷ்டியை அடைந்து பேதப்பிரதிதியன்றியிலே காலத்திரயத்தலேயும் பிரமத்தைத்தவிர அன்னியவஸ்துவைக்கங்கைமல் அத்தொய்த்பிரமானந்தாருபவத்தைச் சதா அநுபவிக்கச்

வீ - வது சாதனப்பிரகரணம்.

ஒர் அதை மேற்கொல்லுகின்று—
யாதோருப்புடாள் சுகலசாஸ்திரம்படித்துஞ் சுகலத்திலேயு
ஞ்சமர்த்தாளாயிருந்து நாமே சமர்த்தாள் நாமே
பெரியவாளன்று அகங்கார தூரபிமானத்தை அடைந்து ராகத்தை
வேஷமயர்களாயிருக்கிறார்களோ அவாள் மாண்ணியர்த்தாள் வெகு
நூர்க்கும்மையைக்கிறதாய் வெகுவிலைபெற்ற பெரியகழுதைகள்
அவர்களை அத்தோய்த்தகதையிலே நினைக்கவே ஒகாதேன்று ஸ்ரீவிஜிட்
நூர்களை அத்தோய்த்தகதையிலே நினைக்கவே ஒகாதேன்று ஸ்ரீவிஜிட்
(ஒ) அவர்களை அத்தோய்த்தகதையிலே நினைக்கவே ஒகாதேன்று ஸ்ரீவிஜிட்

அத்தொய்தபோதத்திட்டை.

இப்பழசாஸ்திரத்தைப்படித்தும் சாஸ்திரத்திற்குறிய அனுட்டானமில்லாமற் போனவர்களுண்டோ வென்றால் அனேகம்பே பிரமசர்மாவன்கிற பிராமணன் முதலான அனேகம்பேர் வேதங்கள் வேதாந்தங்கள் முதலாய் அறிந்து சமர்த்தாளாயிருக்கிறவர்கள் அத்சசாஸ்திரத்திற்குறிய அனுட்டானத்தைப் பண்ணுமற் பராகுக்குபதேசித்துக்கொண் டிராகத்துவேஷ புஷ்டாளாய் ஆச்சிரம ஆசார மரியாதயைமுதலாய்க்கடந்து போசுதை போகங்களிலே ஆசையிடுவே தர்ப்போசுதைகளைத் தர்ப்பிரிவிருத்திகளைப் பண்ணி அப்படியே லோகத்திலேயுஞ் சகல சாஸ்திரங்களாயும் ராகத்து வேஷ துரகங்கார துரபிமானிகளாயிருக்கவுங் கண்டோம் ஆகையினாலே வேதாந்தத்தைப்படித்து நித்தியாநித்தியவஸ்துவிலேகம்வங் தாலும் வைராக்கியமில்லாமற்போனால் அந்த விவேகமும் நித்திபலம் விசாரங்கித்தியாகாது.

(நூ)

ஆனால் நித்தியாநித்தியவிலேகம் வைராக்கியம் இரண்டும் வங்காந்தபோராதோவன்றும் பேர்ராது இரண்டும் வந்தாலும் உபரதியன்றியிலே போனால் விசாரங்கித்தியாகாது ஏனென்றாலும் உபரதியில்லாமல் வைராக்கியமாத்திரம் வந்தவன் தன்னை விசாரிக்கிறதற்கே இச்சிக்கவில்லை அவனுக்கு விசாரங்கியவன்கிறகதைதான் எங்கு இச்சியாமற் பின்னை யென்னசெய்வானன்றால் ஒழிவுதல் வாக்கிறதினாலேயும் பிரமாணந்தத்திலே விசிராந்தியை அடையாமலிருத்தினாலேயும் போகத்திலேயும் வாந்தாசனம்போலே அருசிவங்கத்தினாலும் மொன்றிலேயும் ரமியாமற் விரகட்சேத்திராதிகள் சத்தாதி விடயங்களையும் தேகத்திற் குபயோகமாயிருக்கிற சகல போகங்

கனியும் விட்டவிலென் அன்றியலேபோலைலுள் சுந்தகவெராக்கிய
சாரிகளாயிருக்கிறவர்கள் ஸிர்ச்சனமாயிருக்கிற வனத்திலேபோய்த்
தவசபண்ணவேண்டுமென்று யத்தனம் பண்ணுவார்கள் இதற்கொர
கொமேதன்றுற் கிகித்துவசனென்கிற ராஜாமுதலானபேர்கள் சுந்தக
வெவராக்கியத்தினாலே வனத்திலேபோலைன்று கதை வாசிட்டா
கிடாலே சொல்லியிருக்கிறதுவே யுதாரணம். (ஞை-ஞட-ஞக)

திகளிடை சொல்லமுகருக்காறதுடன் ஆன
ஆனால் சித்தியாநித்தியவேகம் வைராக்கிய மூபாதி மூன்
ஹம்வந்தாற் போராதோவென்றாற் போராது ஏனென்றால் விவேக
வைராக்கியோபரதிமுன்றும் வந்தாலு மோக்ஷவிச்சையன்றியலே
போனால் விசாரங்கித்தியாகாது ஏனென்றால் மோக்ஷம்வேண்டுமெ
போனால் விசாரங்கித்தியாகாது ஏனென்றாலே வீசாரத்தை
ஞ் ரூசையில்லாமல் மோக்ஷவிச்சைவாராதபடியினாலே வீசாரத்தை
ப்பண்ணுண்டு பின்னை யென்னசெய்வானென்று லொருவிடயத்தை
யும் பிரவிருத்தியற்று உதாசினதையிருப்பன் இப்படி விவேகவைரா
க்கியமூபரதிவந்து மோக்ஷவிச்சைவாராமல் விசாரியாமலிருந்தா
ருண்டோவென்று ஹுண்டு லோகத்திலே தபசிகளுக்கெல்லாம் வை
ராக்கியமூழன்டு சித்தமோக்கிரமாகிறவுபரதியமூழன்டு உண்டா
னுலும் அந்தத்தபசிகள் ஆத்மவிசாரம்பண்ணவில்லை பின்னையென்
னுலும் அந்தத்தபசிகள் ஆத்மவிசாரம்பண்ணவில்லை பின்னையென்
னுலும் அந்தத்தபசிகள் ஆத்மவிசாரம்பண்ணவில்லை பின்னையென்
நூங்கினைவன்போலே நிரந்தரங் தபசைப்பண்ணுவான்
கிரமாய்த் தூங்கினைவன்போலே நிரந்தரங் தபசைப்பண்ணுவான்
பின்னையென்று மோக்ஷவிச்சையில்லாதபடியினாலே இப்ப
ஆத்மவிசாரம்பண்ணான் மோக்ஷவிச்சையில்லாதபடியினால் சித்திக்க
டி வுபரதியடைந்த தபசிகளுக்குமுதலாய் ஆத்மவிசாரங் சித்திக்க
டி வுபரதாளுக்குச் சுவர்க்காதிகளை அடைந்தாரென்று
இராமாயங்கிளைசொல்லியிருக்கிறக்கதையே யிதற்குச் சம்மதி
வைராமாயங்கிளைசொல்லியிருக்கிறக்கதையே யிதற்குச் சம்மதி
வைராமாயங்கிளைசொல்லியிருக்கிறக்கதையே யிதற்குச் சம்மதி

அத்தொய்தபோததிடிகை.

இப்படிச்சாஸ்திரத்தைப்படித்தும் சாஸ்திரத்திற்குறிய ஆட்டானமில்லாமற் போனவர்களுண்டோ வென்றால் அனேகம்பேர் பிரமசர்மாவன்கிற பிராமணன் முதலாய் அமிக்கு சமர்த்தாளாயிருக்கிறவர்கள் கன் வேதாந்தங்கள் முதலாய் அமிக்கு சமர்த்தாளாயிருக்கிறவர்கள் அந்தச் சாஸ்திரத்திற்குறிய அனுட்டானத்தைப் பண்ணுமற் புரூசார மரியாதயைமுதலாய்க்கடங்கு போசுதி போகங்களிலே குக்குபதேசித்துக்கொண் டிராகத்துவேஷ புஷ்டாளாய் ஆச்சிரு ஆசையிலே தூப்போசுதிகளைத் தூப்பிரவிருத்திகளைப் பண்ணி அப்படியே வேஷத்திலேயுஞ் சகல சாஸ்திரஞ்ஜாளாயும் ராகத்து வேஷ துரகங்கார துரபிமானிகளாயிருக்கவுங் கண்டோம் ஆகையிடாலும் வைராக்கியமில்லாமறபோனால் அந்த விவேகமும் நின்டபலம் விசாரஞ்சித்தியாகாது.

(க)

இந்த நித்தியாநித்தியவிவேகம் வைராக்கியம் இரண்டிம் வந்தபோராதோவன்றும் பேர்சாது இரண்டும் வந்தாலும் உபநியில்லாமல் வைராக்கியமாத்திரம் வந்தவன் தன்னை விசாரிக்கிறதற்கே இச்சிக்கவில்லை அவனுக்கு விசாரித்தியென்கிறக்கத்தான் என்ற இச்சியாமத் பின்னை யென்னசெய்வானன்றால் ஒழிவுதல் வாக்கிறதிலேயும் போகத்திலேயும் விசிராந்தியை அடையாமல்கூட சதினாலும் மொன்றிலேயும் சமியாமற சிரகட்சேத்திராதிகள் சத்தாதி விடுவங்களையும் தேகத்திற் குபயோகமாயிருக்கிற சகல போகன்

இந்தித்தவருக்கு ஜனனாங்கள் லோகாந்தரங்களில்லாமல் முக்கிய யன்றே அடையவேண்டும் அப்படியன்றியிலே லோகாந்தரங்களும் வந்தபடிகிடுவே பெராதாளாலும் விசாரசித்தியாகவில்லையன்று நன்றாயறியலாமே ஆகையினாலே விவேகவைராக்கிய முபரதிமுன்றும் வந்தாலும் மோக்ஷவிச்சையில்லாமற்போன்ற ஆத்மவிசாரஞ் சித்தியாகாது. (நில-நிற-நிக)

இந்த மோக்ஷவிச்சைவந்தாலும் வைராக்கிய வுபரதிகளில்லாமற்போன்ற விசாரஞ்சித்தியாகாது ஏனென்றால் வைராக்கிய வுபரதிகளன்றியிலே மோக்ஷவிச்சைமாத்திரம்வந்தவாள் விசாரசித்தியை அடையாட்டாள் பின்னே யன்னசெய்வாளன்றால் மோக்ஷம்வேண்டுமென்று அத்தியந்தம் ஆசையிருக்கிறபடியினாலேயும் விசாரித்தாலும் வைராக்கியாதியில்லாததினாலே விசாரசித்தியாகாததினாலேயும் முடவன் கொம்புதேனுக் காசைப்பட்டாற்போலே அசாத்தியத்திலே ஆசைவந்தபடியினாலே சதாதுக்கிப்பாளன்றியிலே போன்ற மோக்ஷவிச்சாதி ஜெயத்தினாலே குருவையடைந்து குருவினிடத்திலே சிரத்தாலுக்களாய்ச் சகலத்தையும்விட்டுப்போட்டுக் குருவுபதேசத்தினாலே சித்தியைஅடைகிறதற்குத்தக்கதா யத்தனம் பண்ணுவாள் இப்படி முழுடசுக்கள் வைராக்கியாதியில்லாவிட்டாற் றுக்கிப்பாளன்றித்திலே பிரமாணமேதன்றும் சூதசங்கிதாவசனமே பிரமாணம் அதைமேற்சொல்லுகிறோம். (காங-காக)

யாதொருமனுடாள் வித்யாசக்த்தாளாயிருந்துகொண்டு முக்கிவேண்டுமென் றிச்சிக்கிருர்களோ அவர்கள் சமுச்சாரமாகிற மஹாகோரசர்ப்பத்தினாலே கடிபட்டவர்கள் சமுச்சயமில்லையென்று சொல்லியிருக்கிற புராணமே இதற்குப்பிரமாணம் ஆகையினாலே இப்படிச் சுருதியுக்கி அனுபவங்களினாலே சாதனசதுஷ்டங்களை வீம் பூரணமாயாருமித்துக் கடியிருக்கவேண்டும் அன்றியிலே

ஈ-வது சாதனப்பிரகரணம்.

அதிகாரி. இதிலே அதிகாரிக்கேமயில்லையோவன்றுல் ஆத்மவிசாரண
கிற்குச் சாதிவர்ணக்கிரும் ஆசாரநியமங்களிலே யொன்றுமில்லை
அசேஷாஸ்கிரக்ஞக்ட்டும் வித்துவாணக்ட்டும் ரூட்னக்ட்டும்
வாவாக்ட்டும் விர்த்தங்கட்டும் பிரமச்சாரியாக்ட்
பால்னக்

இத்தித்துவமுறைக்கு ஜூன் தேதியின் லோகாந்தரகமணங்களில்லாமல் முக்கியமாக மாண்பேரூ அலையமீவெண்டும் அப்படியன்றியிலே லோகாந்தரகமணங்கு வந்துபடித்தினாலே வுபரதாளாது ஒம் விசாரசித்தியாகவில்லையான்று நன்றாயறியலாமே ஆகையினாலே விவேகவைராக்கிய முயற்சிமுன்றும் வந்தாலும் மோக்ஷவிச்சையில்லாமற்போன்று ஆத்மவிரும்பும் வந்தாலும் விசாரசித்தியாகவில்லையாக கூட சிற்றியாகாது. (குள-நுடி-நுக)

இந்த மோக்ஷவிச்சைவந்தாலும் வைராக்கிய வுபரதிகளில்லாமற்போன்று விசாரஞ்சித்தியாகாது ஏனென்றால் வைராக்கிய வுபரதிகளன்றியிலே மோக்ஷவிச்சைமாத்திரம்வந்தவான் விசாரசித்திய அஸ்தயமாட்டாள் பின்னே யென்னசெய்வாளென்றால் மோக்ஷம்வேண்டுமென்று அத்தியந்தம் ஆசையிருக்கிறபடியினாலேயும் விசாரித்தாலும் வைராக்கியாதியில்லாததினாலே விசாரசித்தியாகாததினாலேயும் முடவன் கொம்புதேனுக் காசைப்பட்டாற்போலே சாத்தியத்திலே ஆசைவந்தபடியினாலே சதாதுக்கிப்பாளன்றியிலேபோன்ற மோக்ஷவிச்சாதி தெய்த்தினாலே குருவையடைந்து குருவினிடத்திலே சிரத்தாலுக்களாய்ச் சகலத்தையும்விட்டுப்போட்டுக் குருவுபதேசத்தினாலே சித்தியைஅடைகிறதற்குத்தக்கதா யத்தனம்பண்ணுவாள் இப்படி முழுட்சுக்கள் வைராக்கியாதியில்லாவிட்டாற் றக்கிப்பாளன்றித்திலே பிரமாணமேதன்றுற் குதசங்கிதாவசனமே பிரமாணம் அதைமேற்சொல்லுகிறோம். (குஞ-கங்க)

யாதொருமனுடாள் வித்யாசக்த்தாளாயிருந்துகொண்டு முக்கிவேண்டுமென் றிச்சிக்கிறார்களோ அவர்கள் சமுசாரமாகிற மஹாகோரசர்ப்பத்தினாலே கழப்பட்டவர்கள் சமுசயமில்லையென்று சொல்லியிருக்கிற புராணமே இதற்குப்பிரமாணம் ஆகையினாலே இப்படிச் சுருதியுக்கி அனுபவங்களினாலே சாதனசதுஷ்டங்களை ஒம் புராணமாப்பாருமித்துக் கழபிருக்கவேண்டும் அன்றியிலே

ந-வது சாதனப்பிரகரணம்:

யொன்றுகிலுமில்லாமற்போலே விசாரஞ்சித்தியாகாது ஆகையினால் இதுகளுக்குப் புண்ணெனியலோகமே பலம் ஒருமித்துக்கூடியிருங்கே தால் ஆத்மவிசாரசித்தியே பலமென்று சொல்லப்பட்டிருத்து. (கு2)

இப்படிச் சொன்னைப்பிரகாரமால் ஆத்மவிசாரத்திற்கு ஆகையினால் வியன்றுகித்தாந்தமாச்சுதென்றுல் பூரணமாயிருக்கிற சாதனசதுவுட்டு யெசுப்பத்தியுள்ளவனே அதிகாரி நாலுவேதமும்வந்தவனுள் சகல சாஸ்திரபாண்டித்தியத்தினாலே சமர்த்தனையிருக்கிறவனுஞ் தபசிகளுக்கு சார்வதாகருமானுட்டானபரனுஞ் செபோபாசனைகள் பண்ணுகிற அதிகாரியல்ல அதெப்படிப்போலென்றும் சூத்திராதிகளுக்கு வனும் அதிகாரியல்ல அதெப்படிப்போலென்றும் சூத்திராதிகளில் எப்படி அதிகாரமில்லையோ அப்படிப்போலச் வேதயாகாதிகளில் எப்படி அதிகாரமில்லையோ அதிகாரமில் சாதனசதுவுட்டயமில்லாதவனுக்கு ஆத்மவிசாரத்திலே அதிகாரமில் சூதனசதுவுட்டயமில்லாததினாலே சாஸ்திரபாண்டித்தியமுள்ள ஜீ சாதனசதுவுட்டயமில்லாததினாலே ஏனென்றாலும் அசேஷாஸ்திர வனுக்கதிகாரமில்லையோவன்றுவில்லை ஏனென்றாலும் அசேஷாஸ்திர ரபாண்டித்தியவானுயத்தாகெட்டும் ஒருசாஸ்திரமும்வாராதவனுயத் தாகெட்டும் எவன் சாஸ்திரத்திற்கூறியிருக்கிற சாதனசதுவுட்டயஅனுட்டானமுள்ளவதை அவனே அதிகாரிசாஸ்திரபாண்டித்தியமுள்ள அனுட்டானமுள்ளவதை அவனே அதிகாரிசாஸ்திரத்திற்கூறியிருக்கிற சுருதி வனல்ல ஏனென்றாலும் சாந்தோதாந்த வபரதிதிட்சவென்கிற சுருதி வைராக்கியோபரதி முதலான சாதனமுள்ள அதிகாரிக்கே ஆத்ம வைராக்கியோபரதி இதிலே பின்னேயாருத்தனுக்கு விசாரத்தைச் சொல்லுகிறதேயன்றியிலே பின்னேயாருத்தனுக்கு ஆகையினாலே சாதனசதுவுட்டயசம்பந்னனே ஆகையினாலே சொல்லவில்லை (குந-குச-குரு-குசு-குள-குஅ-குகு) அதிகாரி.

இதிலே அதிகாரிமேமில்லையோவன்றால் ஆத்மவிசாரத்திற்குச் சாதிவர்ணுக்கிறம் ஆசாரங்பமங்களிலே யொன்றுமில்லை அசேஷாஸ்திரக்ணுகெட்டும் வித்துவாகெட்டும் மூடுகெட்டுப் பாலகெட்டும் உவாவாகெட்டும் விரத்துகெட்டும் பிரமச்சாரியாகட

அக்தோப்போததீடிகை.

உங் சிரக்ஸ்தனைகட்டும் வானப்பிரஸ்தனைகட்டுஞ் சந்னியாசியாகட்டு;
பிராமணாகைட்டுஞ் சத்திரியாகைட்டும் வைசியாகைட்டுஞ் சுத்திர
ாகட்டும் ஸ்திரியாகட்டும் அஞ்சியஜனமுதலான யெவன் சாஸ்திரத்
திற்குறிப்பிருக்கிற நெசதுஷ்டயானுட்டாக்கிலையிருக்கிறுதே
அவனே ஆத்மவிசாரத்திலே யோக்கியாத்காரியென்று வேதசாஸ்
திர சித்தாந்தம்.

(எ)

இப்படிச் சாஸ்திரம்படியாதமூடாஞ்கும் ஸ்திரீகுத்திராதி
களுக்கும் அதிகாரஞ்சொல்லக்கூடாது எனென்றால் சாஸ்திரங்களைப்
படித்துச் சகலத்தையும் அறிந்தவனென்றே அதிகாரியென்றால் சாஸ்
திரத்தையறிந்தவன் திகாரியென்று சாஸ்திரவிகிதமாயிருக்கிற சாத
னெசதுஷ்டயாப்பியாசமுள்ளவனே அதிகாரி சாஸ்திரம்படியாதவனு
க்குச் சாதனெசதுஷ்டயமெப்படிவருமென்றால் சாஸ்திரம்படித்தவனு
க்குத்தான் எப்படிவரும் சாஸ்திரார்த்தத்தை அறிந்திருக்கிறபடியிலே
எசுரார்ப்பணகருமங்களைப்பண்ணிச் சுத்தசித்தாந்தம் வைராக்கி
யாதிசாதனங்களைக்கிரமமாயடைவன் சாஸ்திரார்த்தத்தை அறியா
தவன் எப்படிஅடைவனென்றால் அடைவன் தெப்படியென்
ருல் இந்தச்ஜன்மத்திலே சாஸ்திராத்தியயனமில்லோமற்போனாலும்
பூருவஜன்மத்திலே சாஸ்திரஞ்ஞானேய் எசுரார்ப்பணகருமத்தைப்ப
ண்ணி யுந்தச்சற்கருமபுஞ்சபரிவாகவசத்தினிலே இச்ஜன்மத்திலே
சாதனெசதுஷ்டயமெளிதாய் யத்தனமன்றியிலேவரும் ஆகையினிலே
இச்ஜன்மத்திலே சாஸ்திரம்படியாதவனுக்கும் அதிகாரமுண்டு.(எக)

இப்படிப் பூருவஜன்மாப்பியாச சமஸ்காரத்தினிலே இச்ஜன்மத்திலே சாதனெசதுஷ்டயம்வரும் ஆனால் அப்படிச் சாஸ்திராத்தியயனமும் பூருவஜன்மசமஸ்காரத்தினிலே இந்தச்ஜன்மத்திலேவரவேண்டும் அதுமாத்திரம் வாராமற்போவானேனென்றால் சாஸ்திராத்தியயனமாத்திரஞ் சிறிதுபேர்க்குச்சிறிதுகருமவிசேடத்தினிலே பிரதி

ஈ-வது சாதனப்பிரகரணம்.

பந்திக்கப்படும் ஆகையினாலே சாஸ்திராத்தியயனம் இச்ஜூன்மத்தி வேவாராது ஆறுற் சாஸ்திரம்வாராவிட்டாற் சாதனமெப்படிவருமென்றுற் சாஸ்திரம்வாராமற் பிரதிபந்திக்கப்பட்டபோனமாத்திரத் திடுலே பூருவஜன்மத்திலே வெகுசற்கரும்பண்ணி பாக்னியசாவி யாழிருக்கிறவனுக்குச் சாதனசதுஷ்டய அதிகாரமில்லாமற்போமோ போகாது. (எட.)

இப்படிச் சாஸ்திரபாடமாத்திரங் கருமவசத்திடுலே பிரதி பந்திக்கப்பட்டாற்போலே சாதனசதுஷ்டயமும் கருமவசத்திடுலே பிரதிபந்திக்கப்பட்டாலோவன்றால் அப்போ சாதனம்பிரதிபந்தி கப்பட்டாற் சாஸ்திரம்படித்தவனுக்கும் படியாதவனுக்கும் இரண் பேர்க்கும் அதிகாரமில்லை சாஸ்திரம்படித்தும் சாதனமில்லாவிடபோர்க்கும் அதிகாரமில்லை இரண்டுபே பந்திக்கப்பட்டால் இரண்டுபேர்க்கும் அதிகாரமில்லை இரண்டுபே ருஞ் சரிதான். (எஞ.)

இப்படி இரண்டுபேருஞ் சரியென்றுசொல்லக்கூடாதெனே ஸ்திரம்படித்தவனுக்குச் சாதனம் பூருவஞ்சித்தியாமற் றாற் சாஸ்திரம்படித்தவனுக்குச் சாதனம் பூருவஞ்சித்தியாமற் றால் போலே சாஸ்திரார்த்தத்தைஅறிந்திருக்கிறபடியினாலே இனி போன்றுஞ் சாஸ்திரார்த்தத்தைஅறியாதபடியினாலே அவனுக்குப் பூரு யாதவன் சாஸ்திரார்த்தத்தைஅறியாதபடியினாலே அவனுக்குப் பூரு வஞ்சாதனஞ்சித்தியாகாமற்போனால் இனிமேல் எப்படி அப்பியாசித் துச் சித்தியைஅடையப்போருஞ் அடையமாட்டானென்றாற் சொல் லுகிழேஞ் கேள் சாஸ்திரம்படியாத பேர்களும் மோகந்விச்சையினு கேட்கேஞ் சிரத்தையினாலே சாஸ்திரார்த்தத்தைக்கேட்டுச் சிரத்தையினாலே சாதனப்பியாசம்பண்ணி சித்தியை வேகுருவையடைந்து குருவினிடத்திலேநின்றுஞ் சாஸ்திரார்த்தத்தைக்கேட்டுச் சிரத்தையினாலே சாதனப்பியாசம்பண்ணி சித்தியை அடைவாள் அதெப்படிப்போலென்றால் லோகத்திலே கருமசாஸ்திர த்தைஅறியாமல்ருக்கிறவனுக்கும் பரலோகத்திலே நல்லக்கிவேண் கீ

ஈ

அத்தொப்போத்திப்பை.

மென்கிறசிரத்தையினாலே குரு உபதேசத்தாற் கருமோபாசத்தை
அனுஷ்டானங்கள் எப்படிச்சித்திக்கிறதோ அப்படிப்போலே குரு
உபதேசத்தினாலே சாதனப்பியாசமுஞ் சாஸ்திரங்ஞானப்போலே
சாஸ்திரத்தையறியாதவனுக்குஞ் சந்தேகமில்லை. (எ-ஏ-ஏ-ஏ)

குரு உபதேசத்தினாலே கருமானுஷ்டானம்போலேசாதனப்
பியாசமுஞ் சித்திக்குமென்றால் சிரத்தாலுவாயிருக்கிறவனுக்கன்றே
கருமாதி அனுஷ்டானமுஞ் சித்திக்கவேண்டுஞ் சிரத்தையில்லாதவ
னுக்கு எப்படியென்றால் கருமசாஸ்திரமெல்லாமறிந்தாலும் அதிலே
சிரத்தையுள்ளவனுக்கே கருமாதியனுஷ்டானஞ்சித்திக்கிறது சாஸ்
திரத்தையறிந்தும் அதிலே சிரத்தையில்லாதவனுக்குச் சாஸ்திரத்
தையறிந்தமாத்திரத்தினாலே பிரயோசனமேதான்றுமில்லை. ஆகை
யினாலே சாஸ்திரத்தையறிந்தாலும் அறியாவிட்டாலும் எவன் கரு
மாதி அனுஷ்டானத்தை அனுஷ்டிக்கிறாலே அவனே நற்கதியடை
வன். ஆகையினாலே சிரத்தையில்லாதவனுடைய அவிசவாசத்தை
இங்கே * யதாரிக்கிறது யோக்கியமன்று சிரத்தாலுவாயிருக்கிறவனு
க்கே சர்வத்திர வைதீகத்திலே அதிகாரம். (எ-ஏ-ஏ)

இப்படிச் சொன்னபிரகாரமாய்ச் சாஸ்திரம்படித்தவனுக்கும் படியாதவனுக்கும் பூருவஞ்சாதனஞ்சித்தியாமற்போன்ற இனி
மேலாகிலும் மோக்ஷம்வேண்டுமென் றிச்சாதிசயத்தினாலே சிரத்தாலுவாயிருக்கிறவனுக்கே சாதனப்பியாசத்தினாலேயும் விசாரத்திலேயும் அதிகாரங்கு சித்திக்கவேண்டும் ஆகையினாலே சாதனப்பியாசத்தினாலேயும் விசாரத்திலேயும் அதிகாரங்கு சித்திக்கிற திரண்டுபேர்க்குஞ் சரிதான் பேதமில்லை. (எக)

இப்படியாயுள்ளவில் இரண்டுபேர்க்கும் பேதமேதன்றால்
சாஸ்திரம்படித்ததும்படியாததும் பேதமன்றியிலே சாதனப்பியா
*விவகரிக்கிறதுள்ளன்றும்-பாடம்.

ஈ-வது சாதனப்பிரகரணம்.

கத்திலாருபேதமுமில்லை விசாரத்திலேயு மொருபேதமுமில்லை. ()
இப்படி இரண்டுபேர்க்குள் சாதனப்பியாசத்திலே பேதமில்லை இரண்டுபேர்க்கும்பேதமுண்டு
ல்லாமற்போன்றும் விசாரத்திலே இரண்டுபேர்க்கும்பேதமுண்டு
அதேதன்றுல் ஆத்மவிசாரத்திற்குச் சாதனமாயிருக்கிற சாஸ்திரபா
ண்டித்தியமிருக்கிறபடியிடலே சாஸ்திரங்களுக்கு விசாரத்திலே
அதிகாரம் அதிகமென்றுசங்கைவர அதுகூடாது ஏனென்றால் சாஸ்திரம் விசாரசாதனமான்றன்றால் பின்னை ஏதென்றால் வைராக்கி
யாதிகுணங்களே சாதனமென்றுசொல்லப்பட்டிருக்கிறபடியிடலே
சாதனமுள்ளவனுக்கேஅதிகாரமென்கிற திரண்டுபேர்க்குள் சமஞ்ச
சாதனங்களை அதிகாராதிக்க மொன்றுமில்லை.
சாஸ்திரங்களுக்கு விசாரத்திலே அதிகாராதிக்க மொன்றுமில்லை.

(୨୫-୨୧)

(அக-அல) ஆத்மவிசாரத்திற்கு வைராக்கியாதிகுணங்களே சாதனத்தான் ஆத்மவிசாரத்திற்கு வைராக்கியாதிகுணங்களே சாதனத்தான் சாஸ்திர சந்தேகமில்லை அப்படியானாலும் சாதனம்வந்தாலும் சாஸ்திர த்தினாலேயன்றே ஆத்மாவைவிசாரித்தறியவேண்டும் ஆகையிடு வே சாஸ்திரபாடம்வேண்டுமென்றுசங்கைவர அதிகூடாது ஏனோ ணருல் தன்னை அறிகிறதற்குச் சாஸ்திரங்தேவையில்லை யெவஞ்சிது தன்னையறிகிறது தச்சாஸ்திரத்தை அபேக்ஷிப்பானே யொருத்தனும் அபேக்ஷியான் ஆகையிடலே ஆத்மவிசாரத்திற்குச் சாஸ்திரங்தேவை பில்லையானல்தன்னையறிந்தாற்றேவையில்லை பிராந்தியங்கைதன் ஆ கையத்துவத்தை அறியாமல் அஞ்ஞானியாயிருக்கிறவன் ஆத்மசீர குபத்தை பிரதிபாதிக்கிறசாஸ்திரத்தை விசாரியாமல் ஆத்மசீராகுபத் தை அப்ரோக்ஷமாய்க்கப்படியறிவான் அறியமாட்டாலகையிடலேசா ஸ்திரத்தினாலேதானே ஆத்மத்துவத்தை அறியவேண்டுமென்று சங்கைது அப்ரோக்ஷமாய்க்கப்படியறிவானே ஆத்மத்துவத்தையறி சாஸ்திரத்தினாலே சாஸ்திரத்தினாலே சாஸ்திரம் அப்போ சாஸ்திரத்தினாலே சாஸ்திரம் அப்போ வே யறியலா கைவந்தால் அப்போ சாஸ்திரத்தினாலே சாஸ்திரம் அப்போ வே யறியலா மேயன்றியலே அஞ்ஞானியதாவாய்ப்பிரத்தியக்ஷமாய் அறியக்கூடா மேயன்றியலே

அறங்காயத்பாதத்திப்பகை.

தெனென்றால் சாஸ்திரத்தினாலே அறிகிறதெல்லாம் பரோக்ஷமே யொழிய அபரோக்ஷஞ்சமன்று அதெப்படிப்போலேயென்று விஷ்ணுவாதிமூர்த்திகளை அறிகிறவிடத்தில் விஷ்ணுவாதிமூர்த்திகளைப் பிரதிபாதிக்கிற சாஸ்திரத்தினாலே பரோக்ஷமாயறிகிறதேயன் நியிலே பிரத்தியக்ஷமாய் எப்படி யறியப்படவில்லையோ சுவர்க்காதிகளை பிரதிபாதிக்கிற சாஸ்திரத்தினாலேசுவர்க்காதிகளை யெப்படி பிரத்தியக்ஷமாயறியப்படவில்லையோ அப்படிப்போலே ஆத்துமதத்துவத்தை அறியாதவனுக்கும் ஆத்துமதத்துவத்தைப்பிரதிபாதிக்கிற சாஸ்திரத்தினாலேபிரத்தியக்ஷமாய்யறியக்கூடாது அநுபவத்தினாலேயறிகிறதே அபரோக்ஷஞ்சமானபடியினாலே ஆத்மதத்துவத்தையும் அநுபவத்தினாலேபிரத்தியக்ஷமாயறியவேண்டும். (அங்-அச-அரு)

இப்படி யார்சொல்லியிருக்கிறார்களென்றால் ஸீவித்தியாரண்ணீயசுவாமிகள் தியானத்திப்பகையிலே சொல்லியிருக்கிறார்கள் அதெப்படியென்றால் மூர்த்திப்பிரதிபாதகசாஸ்திரத்தினாலே சதுரப்புசராய்ச் சங்குசக்கிராதிதாரியாயிருக்கிற விஷ்ணுமூர்த்தியை யறிந்தாலும் அது பரோக்ஷஞ்சமேயல்லாமல் அபரோக்ஷஞ்சமன்று ஏனென்றால் சாஸ்திரத்தினாலே இப்படியிருப்பரென்று மனதிலே நிச்சயிக்கிறதேயொழிய அந்தமூர்த்தியைப்பிரத்தியக்ஷமாய்க்கண்ணலேகாணவில்லை அப்படிப்போலே ஆத்மதத்துவப்பிரதிபாதகமாயிருக்கிற வேதாந்தசாஸ்திரத்தினாலே சச்சிதானந்த சொருபமாயிருக்கிற ஆத்மதத்துவந்தோணினாலும் அது பரோக்ஷ ஞானந்தானே ஏனென்றால் பஞ்சகோசசாக்ஷியாயிருக்கிற பிரத்தியகாத்மப்பிரமத்தை சொற்சொருபமாய்ப் பிரத்தியக்ஷமாய்க் காணவில்லையே ஆகையினாலே பிரத்தியக்ஷமாய் அநுபவியாமல் சாஸ்திரத்தினாலே இப்படியிருக்குமென்று சாமாணியமாயறிகிறபடியினாலே பரோக்ஷஞ்சானந்தானேயானால் விஷ்ணுவாதிமூர்த்திகள் தனக்கண்ணீயமானபடியிருக்கிறார்களை பிரத்தியக்ஷமாய்யறிகிறதேயன் நியிலே பிரத்தியக்ஷமாய்யறியப்படவில்லையோ சுவர்க்காதிகளை பிரதிபாதிக்கிற சாஸ்திரத்தினாலேசுவர்க்காதிகளை யெப்படி பிரத்தியக்ஷமாயறியப்படவில்லையோ அப்படிப்போலே ஆத்துமதத்துவத்தை அறியாதவனுக்கும் ஆத்துமதத்துவத்தைப்பிரதிபாதிக்கிற சாஸ்திரத்தினாலேபிரத்தியக்ஷமாய்யறியவேண்டும். (அங்-அச-அரு)

ந-வது சாதனப்பிரகரணம்.

ப்ரோக்ஷமாயேயறியவேண்டும்
இலே அதைச்சாஸ்திரத்தினாலே அப்படி இங்கே ஆத்மா தனக்கன்றியமாகாதபடியினாலே சாஸ்திரத்தினாலேயறிந்தாலும் தன்னைப் பிரோக்ஷமாயறியக்கூடாது தான் பங்கொற்சொருபமாயிருக்கிற தன் ஞுடையசொருபத்தை சாஸ்திரத்தினாலேதானே பிரத்தியக்ஷமாயறியலாமென்று சங்கிக்கக்கூடாது எனன்றுல் வேதாந்தசாஸ்திரத்திலே மஹாவாக்கியங்கிளினிடலே பிரமதத்துவம் பிரத்தியக்சொருபமாய்த் தானுப்த் தான் * பிராய்னப்பிரத்தியக்ஷமாய் கீயே பிரமமென்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது சங்தேகமில்லை அப்படியானாலும் அதைச்சாஸ்திரத்தினாலே யறிந்தாலும் ஆத்மவிசாரம்பண்ணதவனுக் கப்படுப்பிரத்தியக்ஷமாயறியபடாது சாஸ்திரத்தினாலே வருகிறஞானமெல்லாம் பிரோக்ஷமே அப்ரோக்ஷமென்று சொல்லியிருவிசாரத்தினாலே அதுபவிக்கிறதே அப்ரோக்ஷமென்று விசாரத்தினாலே அதுபவிக்கிறதே அப்ரோக்ஷமென்று சொல்லியிருக்கிறார்.

१५३

* പിന്നീടെ കാലം - എന്ത് ചുമ്പ് പാടാം.

அத்தெழுவில் கூரத்துப்பிளை.

ஆகையிடுவே தன்னுடைய சொருப விசாரத்தைத்தவிரு
சாஸ்திரத்தையறிந்து இடுவே காலே தன்னுடைய சொருபத்தை
ஏப்ரோஷஸ் மூர் யொருங்காலும் மறியக்கூடாது.

(கூகு)
சாஸ்திரத்தை விஜாரித்தன்றே ஆத்மசொருபத்தையறிய வேண்டும் அப்படி யன்றியலே சாஸ்திரவிசாரத்தைத்தவிர ஆத்ம விசாரமாவ தேதென்றாற் சொல்லுகிறோம் கேள். (கூகு)

(கூ)

ஆத்மவிசாரமாவதேதன்றுல் தேகேங்கிரியாதிகளிலே நா
னேன் ருதோஹுகிற நாமாராவோமென்று ஏகாக்கிரமாய் அந்தர்முக
மாயிருக்கிற புத்தி யொன்றிடுவேயுடன் சார்வதாப்பஞ்சகோசங்களுக்கு
ஒன்னே ஆத்மாவை விஜாரித்துத் தேடுகிறதே ஆத்மவிசாரமென்று
பெயர் தேகுத்திற்கு வெளியிலே தேடுகிற விசாரம் விசாரமென்று வெ
ளியிலே பாவதேதன்றுல் வாக்கிடுவே வேதாந்த சாஸ்திரங்களைப்
படிக்கிறதும் விசாரமென்று விற்பத்தியிடுவே சாஸ்திரசப்தங்களுக்கு
அர்த்தத்தை அறிகிறதுமென்று பின்னைத்தா னேதென்றுல் புத்தியிடு
வே ஆத்மசொருபத்தை பராமரிசுத்துப்பார்க்கிறதே விசாரமென்று சால்லப்படும்.

(கூட) சாஸ்திரத்தைப் பழக்கத்தினாலேயும் அதன்த்தத்தையறிந்த
திடுலேயும் ஆத்மாவை யறியப்படாதோவென்று வறியப்படாது
வனென்றாலும் ஆத்மா சச்சிதானந்தசொருபர்தேகத்திரய விலக்ஷி ஜீர்
அவத்தாத்திரய சாவநியன்றுசொல்லுகிற சப்தங்களைவளியலே
வாக்குலேசதாப்பழக்தாலும் வியாகரணவிற்பத்தியினாலே அதற்கு
அர்த்தத்தையறிந்தாலும் ஆத்மசொருபத்தை பிரத்தியக்ஷமாய் கா
ணவில்லையன்றாலும் பின்னையெதிடுலேதான் கானுகிறதென்றும்
ஞகோசங்களுடைய சொருபத்தைப் புத்தியினாலே பராமரிசுக்குக்

கண்டு நன்றாய் அருபவித்து இதுவும் ஆத்மாவன் நிதுவும் ஆத்மா
வன் றென்று நேதிநேதி வாக்கியத்தாற் கோசங்களைத்தள்ளி அதற்கு
ம் அதீதமாயிருக்கிற சாஸ்திரசாருபத்தை சூக்ஷ்மபுத்தியினாலே வி
ஜாரித்துக்காணவேண்டும் பிரத்தியசங்மாய் அதன்றியிலே வெளியிழ^க
வேகாணப்படாது ஏனென்றாற் கோசங்களினாலே மறைபட்டு யெல்
லாத்திற்கும் ஆந்தரமாயிருக்கிற ஆத்மாவை கோசங்களுக்குள்ளே பு
த்தியினாலே தேடவேண்டுமேயொழிப் சாஸ்திரங்களிலே தேடக்கூ
டாது அஃதைப்படிப்போலென்றாற் கிரகத்திலே கெட்டுப்போனவ
ஸ்துவை வனத்திலேபோய் எந்தப்புத்திமான்றுன் தேடியடைவன்
கோசங்களுக்குள்ளே கெட்டுப்போன ஆத்மாவை கோசங்களுக்குள்
கோசங்களுக்குள்ளே கெட்டுப்போன ஆத்மாவை கோசங்களுக்குள் யெவ
னே தேடவேண்டுமேயொழியிச் சாஸ்திரங்களுக்குள்ளேதேடி யெவ
ன்றுன் எப்படிக்காண்பன் காணமாட்டான். (கச-க்ரு-கா)

சாஸ்திரத்திலே காணப்படாவிட்டாலும் சாஸ்திரத்தினாலே
கோசங்களுடைய வகைணத்தையறிந்துகொண்டு புத்தியினாலே அது
பவித்துத்தள்ளி ஆத்மசொருபத்தைவுஜாரித்துப் பிரத்தியசங்மாயிக்
காணபன் சாஸ்திரங்களை சாஸ்திரம்படியாதவன் கோசலக்ஷண
ம் ஆத்மலக்ஷணங்களை அறியாதபடியினாலே யெப்படிப்புத்தியினாலே
யறியப்போகிறுனென்றால் அவன் சாஸ்திரத்தினாலே அறிகிறுப்போ
னேயிவனுங்குருவினிடத்திலேநின்றும் அறிந்து விஜாரிப்பன். (கா)

சாஸ்திரம்படியாதவனுக்குக் குருவை அபேக்ஷிக்கவேண்டும்
சாஸ்திரங்களுக்குக் குருவை அபேக்ஷிக்கத்தேவையில்லையே யெ
ன்றால் சர்வசாஸ்திரங்களுடைய குருவையன்றியிலே ஆத்மத.
த்துவத்தை யொருத்தனும் அறியவேமாட்டான் குருவஞ்சவசாஸ்

எசு

அத்தூய்தபோதனீபிளை.

திரவித்துக்களாயிருக்கிறபேர்கள் முதலாய்க் குருவையன்றியிலே அறியமாட்டாமற் குருவையிடைந்தாள் யார் ஆரையடைந்தாளென் மற் சர்வக்ஞராயிருக்கிறஙாராற் சனந்துமாரரைக் குருவாயடைந்தார் இந்திரன்பிரமாவை அடைந்தான் சுகர்ஜூனகமஹாராஜாவைக்கு குவாயடைந்தார் இப்படியனேகம்பேர் குருவையடைந்தேத்தத்துவத் தைஅறிந்திருக்கிறேனேயொழியக் குருவையன்றியிலே யறிந்தவாளி ஸ்லை.

(கஷ-க்க)

சாஸ்திரம்படியாதவாளும் இப்படிக் குருவினிடத்திலே கேட்டுப் பிரமத்தையறிவாள் அப்படியாராகிழுங் குருஉபதேசத்திலே லேயறிந்தவாளுண்டோவன்றுல்யாக்கியவல்கியர் தம்முடைய பெண்சாதி மைத்திரிக்குபதேசித்தார் அதிமுடைகளாயிருக்கிறஸ்தீர்கள்முதலாய் ஸ்லை சூடாலை இத்தியாதியாய் அனேகம்பேர் சாஸ்திரமறியாதபேர் ஆத்மக்ஞானசித்தியைஅடைந்தார்கள் ஆகையினாலே சாஸ்திரம்படியாதவர்களுக்கும் ஆத்மவிசாரத்திலே அதிகாரமுண்டு சந்தேகமில்லை.

(ந-ாக)

இப்படியாயுள்ளவில் அதிகாரியாரென்றால் நித்தியாங்கித்திய வஸ்துவிலேவகத்தினாலே அநித்தியமாயிருக்கிறதேகாதிப்ரமலோகபரியந்தமாயிருக்கிற சகலபோக்கியவஸ்துக்களிலேயும்நாய்க்கக்கினபாயசத்திலேதிவேஷம்டோலே அத்தியந்தவைராக்கியத்தையடைந்துசகலவிடயங்களையும் விடம்போலேயும் ஆக்கினிபோலேயும் நரகம்போலேயங்கண்டு வொருவிடயத்திலேயும் பிரவிருத்தியற்று நிவிரத்தியடைந்து சுமுத்திபோலொழிந்தும் உபரதனையும் அப்படியும் இருக்கப்ப

* யாக்கிஞாவற்கார்தம்முடையமயித்தரைக்கு என்றும் பாடம்.

நாமல் அத்தியாத்மீகா தியாயிருக்கிற தாபத்திரயத்தினாலே கிரசிலே
அக்கினிபற்றினவனைப்போலே ஒருவிடத்திலேயுள்ளகத்தையடை
யாமல்ஒருஷ்ணகாலமுஞ்சுக்கத்தைச்சகிக்கமாட்டாமல்எப்போதிங்த
ச்சமுசாரபந்தத்திலேநின்றும் விடுபடப்போகிறோம் யெப்படித்தான்
விடுபடப்போகிறோம் யெதானாலே இந்ததுக்கத்திலேநின்றும் விடுபட
வோ மென்று இப்படி அத்தியந்த மோக்கவிச்சையோடேயுங்கூடி
யிருக்கிறபுருடன் ஆத்மத்துவவிசாரத்திலே உத்தமோத்தம அதிகாரியன்றுபெயர் நன்றாய்அவதிபரியந்தம்பூரணமாயிருக்கறவிலே
காரியன்றுபெயன் காதிசாதனசதுஷ்டயமுள்ளவனே உத்தமோத்தம அதிகாரியன்று
(காஷ-காந-காச-காஞ-காஷ)
சொல்லப்படுவன்.

சொல்லப்படுவன். காரியபரியந்தம் பூரணமாயிருக்கிற விவேகாதிசாதனசதுஷ்டயமுள்ளவன் உத்தமஅதிகாரியென்று சொல்லப்படுவன் சொருப்பரியந்தமாயிருக்கிறசாதனசதுஷ்டயமுள்ளவன் மந்தஅதிகாரியென்று சொல்லப்படுவன் ஏதுமாத்திரமாயிருக்கிற சாதனசதுஷ்டயமுள்ளவன் மத்திமஅதிகாரியென்று சொல்லப்படுவன் இந்த நாலுவிதஅதிகாரிகளுக்கும் ஆத்மவிசாரங் தாரதன்மியமாய்ச்சித்தியாம். (கங்கா)

கா) உத்தமோத்தம் அதிகாரிக்குச் சிக்கிரம்சித்தியாம் உத்தமை
உத்தமோத்தம் அதிகாரிக்குச் சிக்கிரம்சித்தியாம் உத்தமை
அதிகாரிக்கு நாட்சேன் ருசித்தி
திகாரிக்கு மெள்ளச்சித்தியாம் மந்த அதிகாரிக்கு நாட்சேன் ருசித்தி
யாம் அந்த மத்திமாதிகாரிகளுக்குச் சாவிசாரம் பண்ணப்பண்ண
கொடுக்கும். (கா)

ப்பரிபக்குவமாய்ச் சித்தியைக்கொடுக்கு
விசாரமன்றியிலேபோன்மெந்தமத்திமஅதிகாரிகளுக்குச்சித்
தம் வியாக்கலமானபடியிலேயும் அதிகாரம் மந்தமாய்ப்போனபடி
யிலேயும் யோகந்தான் எளிதாய்ச்சித்தவிர்த்தியையுபசமனம்பண்

அதிகாரப்போது திட்டமிடலை.

இன்றைய நேரத்திலே மந்தமத்திமாளுக்கு யோகம் முக்கியம் யோகத் திட்டமிடலே சிற்றோபசமானத்துவாரா எல்லப்பமாய்ச் சித்தியை அடைகிறப் பெற்று விசாரத்தைக்காட்டி இரும் யோகம் முக்கியமென்று சொல்லப்படும் முன்சொன்ன உத்திரமோத்தமனே உத்தமனென்கிற இரண்டாலே யோகத்தைக்காட்டி இரும் விசாரமே முக்கியம் இப்படி முன்று நீட்டிபேர்க்கும் விசாரமே முக்கியமென்றும் மந்தமத்திமாளுக்கு யோகத்தியாரண்ணியசவாமிகள் தியானத்திட்டமைலே சொல்லியிருக்கிறார்கள்-ஏகா-ஏக்க-ஏகல்)

வெகு வியாக்கலசித்தாளா யிருக்கிற மந்த அதிகாரிகளுக்கு விஜாரத்தினேலே ஞானசித்திவாரா து ஆகையினேலே அவர்களுக்குப் புத்தியினுடைய கெறுவத்தை அடக்குகிற யோகமே முக்கியம் பூரணதாளாயும் மோகமாத்திரத்தினேலே மறைப்பட்டு ஆத்மசொலுபமறி சித்தியைக் கொடுக்கிறபடியினேலே விசாரங்குதியிலே யரண்ணியசவாமிகள் சொன்னார்.

(க்கந்-க்கச்)

இந்த யோகமும் வெகு காலம் நிரந்தரம் ஆதாவோடே பிரமாதத்தையடையாமற் சாவதானமாய்க் கேத்ப்படாமல் அப்பியாசித்தாற் ஸபலமாய்க் கித்தியைக் கொடுக்கும் இந்த யோகத்திலே இத்தனை சாவு மனதானது வித்துவானுய்த் தீரமேயிருக்கிறவனையும் இந்திரியத் துவாராச்சத்தாதிவிடயங்களிலே இழுக்கிறது சொத்தா சஞ்சலமாய்

ந-வது சாதனப்பிரகரணம்.

மஹாபெலவத்தாய்த் தான்போன்றேவழியாம் நிக்கிரகம்பண்ணட்ட
படாமற் றிமாயிருக்கிறது சொதகா சஞ்சலசபாவுக்கு கூணமாகி
லும் ஒருவிடத்திலேபிராது சாவதா நாலுதிக்கிலேயும் ஓடிக்கொண்
டேயிருக்குஞ் கூணத்திலேபாதாளத்திலேபோய்விழிஞ் கூணத்திலே
ஆகாயத்திலேபோஞ் கூணத்திலே தேசாந்திரங்கள்திக்குவிதுக்களி
லே ஒடும் இப்படி மனது மற்கடம்போலே சஞ்சலசொபாவமாகையி
லே மனதைநிறுத்துகிறது அதிப்பிரயாசம் ஆகையினாலே பிரமாதங்
தை அடையாமற் சாவதானமாய் நிறுத்தவேண்டும் இப்படி மனது
சஞ்சலமென்கிறதிற் பிரமாணமேதன்றும் கீதாவசனமும் வாசிட்ட
வசனமும் பிரமாணம். (ககு-ககக-ககள-ககஶ)

வாரும் ஏ கிருஷ்ண மனதானது சஞ்சலசபாவமன்றே 40
கப்படுகிறதன்றே மஹாபெலவத்தன்றே ஒருத்தராலேமறிக்
டுனைக் கலைக்கிறதன்றே மஹாபெலவத்தன்றே ஒருத்தராலேமறிக்
கப்படுகிறதன்றே இப்படிப்பட்ட இந்தமனதை நிக்கிரகிக்கிறது வாயு
வைப் பிடிக்கிறதைக்காட்டி இந்தமனதை நிக்கிரகிக்கிறது வாயு
ந்றருச்சனன் ஸ்ரீகிருஷ்ணசுவாமியைப்பார்த்துப் பிரசனம்பண்ணி
நென்றிராகவர்ஸ்ரீவசிட்டாப்பார்த்து ஏ சாதோ வாருமையாஸ்ரீவசி
ஷ்டா மனேஷிக்கிரங்கடினமன்றேசமுத்திரத்தைப்பானம்பண்ணி
நெலும் மகாமேருவைப் பிடிவினையும் அக்கினியை யெத்து
விழுங்கினையுஞ் சித்தங்கிரகங் கடினம் மனதை நிக்கிரகிக்கப்படா
தென்று இராகவர் சொன்னார் இப்படி இராமார்ச்சஞ்சுக்கையை வாக்
கியத்தினையேயும் அப்படியே அங்பவழுங்கண்டபடியினையேயும் எத்
தைசெமர்த்தலையுஞ் தீரங்கொலும் மனேஷிக்கிரகம்பண்ணைகிறது
அத்தியந்தம் மஹாகடினாஞ் சங்கெதக்மில்லை. (ஏகை-ஏஉ-ஏஉ)

இப்படி மனதை நிக்கிரகிக்கப்படாவிட்டால் யோகத்தை அ
ப்படியாகிக்கிறதெப்படியென்றும் இப்படி மனது நிக்கிரகிக்கப்படாவில்
அப்படியாசபெலத்தினையேயும் வைராக்கியபெலத்தினைலே
ப்படாலும் அப்படியாசபெலத்தினையேயும் வைராக்கியபெலத்தினைலே

அக்தொப்தபோத்திபினை.

மென்று வெகுவிஸ்தாரமா யர்ச்சன னுக்கு பகவான் சொல்லியிருக்கிறார். (நடக்கார)

இப்படியோகத்தினாலே யடைகிறப்போலே விசாரத்தினாலேயும் மனசாந்தியினாலேயுஞ் சமாதியை யெளிதாயடையலாம் அதினாலே பிரமாணந்தத்தை யெளிதாய்ப்பெறலாம் விசாரத்தினாலேயடைகிறவழி ஏதென்றால் வேதாந்தங்களிலே சச்சிதானந்தமாய்ப்பிரமசொருபமாய்ச் சொல்லப்பட்டிருக்கிற தன்னுடைய ஆத்மசௌபத்தைக் குருவினிடத்திலேங்கின்றும் சிரவனம்பண்ணிக்கேட்டுப்பரோக்தமாயறிந்துகொண்டு பிற்பாடு மனனம்பண்ணியுக்தியாய்ப்புத்தியினாலே ஈன்றாய் விஜாரித்துத் திருக்குருபமாயிருக்கிற ஆத்மாவையும் திரிசியருபமாயிருக்கிற அகங்காராது சடங்களையும் விவேகித்துப்பிரித்துஇவர் சாட்சி இதுதிரிசியமென்று ஈன்றாய்வேறுகண் டபரோக்தமாயறிந்துகொண்டு பின்பு நிதித்தியாசனத்தினாலே திரிசயங்களையம்பண்ணிப்போட்டுஅத்தொய்தனைய்ச்சேஷித்திருக்கிற தன்னிடத்திலே மனதைச் சமாதானம்பண்ணிநிரதிசயமாயிருக்கிற பிரமாணந்தத்தை யதுபவிக்கலாமென்றுசுகலசாஸ்திரங்களிலேயுஞ்சொலிருக்கிற அர்த்தத்தைச் சங்கிரகித்துச் சொல்லப்பட்டுது. (கநக-கநங்-கநங்)

இப்படிச் சாதனப்பிரகரணத்திலேமனசாந்திக்குபாயமாயிருக்கிற சாங்கியமோகங்களிரண்டின்சொல்லப்பட்டுது இந்தவிரண்டிலேயும் யெதுவெதிலே தனக்கதிகாரமுண்டோ அதை யோகமாகட்டும் சாங்கியமாகட்டும் அதிகாரமுள்ளதைப் புத்திமான்களாயுள்ளபேர் அப்பியாசிக்கக்கடவர்கள். (கநக)

இத்தச் சாதனப்பிரகரணத்தை யாதொருவித்துவான் பராமரிசித்துப்பார்க்கிறாலே அவன் தனக்குச் சாதனஞ்சித்தித்த திவ்வளவு இனிமேற் சித்திக்கவேண்டிய திவ்வளவென்று நன்றாய்த் தன்னு

நான்காவது சிரவணப்பிரகரணம்.

முங்கிள பிரகரணத்திலே மந்த அதிகாரிகளுக்கு யோகவிம
நிலைய அதிகாரிகளுக்குச் சாங்கியவிசாரமென்றும் விஸ்தார
நிலைய அதிகாரிகளுக்குச் சாங்கியவிசாரமென்றும் விஸ்தார
மாய்ச் சொல்லப்பட்டது இனிமே விந்தப்பிரகரணத்திலே அதிகாரிக
நக்கு யாதூருவிசாரத்தினுடே எளிதாய் யத்தனமின்றியிடே பிர
மலித்தையானது உத்திக்குமோ அப்பழப்பட்டிருக்கிற சாங்கிய
விசாரத்தை நிறுவிக்கிறோம்.

* இதே அதிகாரமாய் என்றும்படிடி.

அடு

அத்தொப்போத்திடிகை.

ஞரென்றால் அகம்பிரமாஸ்மியென்கிற வாக்கியார்த்தஞானம் நன்றாய்த்திடமாகிறமட்டுஞ் சிரவஞ்சிகளை அப்பியாசிக்கவேண்டுமென்று சொன்னார்.

(ஏ-க)

ஆகையினாலே சிரவஞ்சிகளே ஞானவேதுவாயிருக்கிறவிசாரமென்று ஸ்ரீவித்தியாரண்ணியசவாமிகளுஞ் சித்திரதீபிகையிலே ஞானத்திற்கேதுவாதிகளையும் நிருபித்திருக்கிறார் அதெப்படியென்றால்ஞானத்திற்குச்சிரவணமானானிதித்தியாசனங்களே ஏதுபிரமமாத்திரமே தத்துவமாயுள்ளதாகவும் அன்னியமெல்லாம் இல்லாததாகவும் அறிக்கிருக்கிற சமாதியவத்தையே சொருபம் நஷ்டமாய் அத்தியமாய்ப்போன நானென்கிற அகங்காரக்கிரங்கி திரும்பி யொருக்காலும் வாராமவிருக்கிறதே காரியம் பூருவங் தேகமேதானம்புசமுச்யவிபரிதமன்றியிலேயிருந்தாப்போலே பரமாத்மாவேதானம்புத்திடமாயிருக்கிறதே அவதி முக்கியே பலமென்று சொல்லியிருக்கிறார் ஆகையினாலே சிரவஞ்சிகளே விசாரமென்று சித்தமாச்சது (ஏ-க-ஏ)

இப்படிச்சொன்னபிரகாரமாய்ச் சிரவஞ்சிகளே விசாரமென்று சித்தித்தவளவில் இனிமேற்சொல்லட்போகிறசிரவஞ்சிகளுக்கு ஏதுவாதிகள் மேற்சொல்லப்போகிறதுகள் அதிலேசிரவணமானானிதித்தியாசனசமாதிகள் நாலுக்கும் ஏதுவேதன்றால் மூன்சொன்னசாதனசதுஷ்டயம் நாலும் சிரவஞ்சிகள் நாலுக்கும் ஏதுவாகவேண்டும் காலுக்கு நாலுங்கிரமமாய் ஏதுவாமோ அன்னியதாய் ஆமோவென்றால் எதெதற் கெஞ்சக்சாதனமுசிதமோ அதுவது அதெற்கேதுவாமாதுகளெல்லாம் கிரமமாய்ச்சொல்லுகிறவிடத்திலே மேற்சொல்லுகிறோம் இங்கே முன்னேசிரவணத்தைச்சொல்லுகிறோங் கேள். (ஆ-க)

சூ-வது சிரவணப்பிரகரணம்.

ஈ

சிரவணமாவதேதென்றால் சகல வேதாந்தங்களுக்குள் சடவில் சிரவணமாவதேதென்றால் அத்தொய்தப்பிரமத்தினிடத்திலே தாற்பரியத்தின்கங்களிலோ அத்தொய்தப்பிரமத்தினிடத்திலே தாற்பரிய (க)

மொன்று நிர்ணயிக்கிறதே சிரவணம்.

இந்தச் சிரவணத்திற் கேதுவாதிகளேதென்றால் ஸ்விரதரமாயி ருக்கிற முழுகுதாத்தவமே எது அத்தொய்தமாயிருக்கிற ஆத்மசொரு பந்தைதுச் சுதா சிரவணம்பண்ணுகிறதே சொருபம் ஆத்மாவில்லைய நகிக்கிறதேகாரியம் நக்டமாய்ப்போன நகிற அசத்தாவரணம் நகிக்கிறதேகாரியம் நக்டமாய்ப்போன அசத்தாவரணங் திரும்பி வாரமலிருக்கிறதே அவதி திடமாயிருக்கிற பூராந்தர்க்குரானமீம் பலம். (கக-கு)

சிரவணத்திற்கு மோகேஷ்சஸ எதுவென் தெதினந் சொல் குகிறதென்றாற் சடேவசோமமி ஏதமக்கிற ஆசிதுவென்று ஏவமாதி குகிறதென்றாற் சடேவசோமமி ஏதமக்கிற ஆசிதுவென்று ஏவமாதி சுருதிகளிலோ சிருஷ்டிக்குமுன் பிரளாயத்திலே சன்மாத்திரமாய் அத்தொய்தமாயிருக்கிற வஸ்துமாத்திரமிருந்ததென்றுபிரதிபாதிக்க படுகிற ஆத்மசொருபத்தைச் சிரவணம்பண்ணுகிறதற்குத் தீவிர படுகிற ஆத்மசொருபத்தைச் சிரவணம்பண்ணுகிறதற்குத் தீவிர தாமோகேஷ்சஸயுள்ளபுருடனே இச்சிக்கிருநேயொழியப் பின்னை வயாருத்தனுமிக்கிக்கவில்லை ஆகையிலோ மோகேஷ்சஸயே சிர வணத்திற்கேதுவென்று சித்தமாச்சது. (கந)

அத்தொய்த ஆத்மசிரவணமே சொருபமென்று சொல்லப்படுதே அத்தொய்த ஆத்மாவாவதாரென்றாற் சரீரத்திரய விலக்ஷனர் பஞ்சகோசவிதிரித்தர் அவத்தாத்திரய சாக்ஷியன்று சாஸ்த்திரங்க விலே பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறவரே ஆத்மா. (கச)

இதிற் சரீரத்திரய விலக்ஷனத்துவமாவ தெதென்றாற் ருவக் கிரத்தம் மாமிசம் மேதக அஸ்தி மச்சை சுக்கிலமென்கிற சத்தாதுக்

ஏ

அத்தொய்தபோதுக்கிழவை.

கள் முதலானதினாலே நிர்மாணப்பண்ணப்பட்டு விட்டா முத்திர
பாத்திரமாய்ச் சூனித்துமரித்துக்கொண்டு குட்டியம்போலே சட^க
மாய்க் கடாதிகள்போலே பிரத்தியக்ஷமாய்க் காணப்படுகிறதேஸ்தாவ
சரீரம் அந்தக்கரணமென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிற யா
தொருமனதுண்டோ அகம்விர்த்தி இதம்விர்த்தியென்றும் இரண்டு
ரூபமாயிருக்கிற அந்தமனதே பிரான்திபஞ்சகமூம் கானேந்திரிய
பஞ்சகமூங் கண்மேங்கிரியபஞ்சகமூம் ஆகப் பதினெந்தோடேயுங்க
காதிபோகங்களுக்குச் சாதனமாய்த் தூலசரீரதிற்குள்ளே அக்ஷம
மாய்த் தோனுகிறதே சூக்ஷ்மசரீரம்.

(கடு-கடு)

அனுதியாய்ச் சத்தென்றும் அசுத்தென்றுஞ் சொல்லப்படா
மல் அநிர்வசநீயமாய் யாதொருவஞ்ஞானமுண்டோ அந்தவஞ்ஞான
முமே தூலகுஷ்மசரீரங்களை யுண்டாக்கிற காரணமானபடியினா
லே காரணசரீரம்.

(க)

இந்தத் தேகத்திரயங்களும் ஆத்மலக்ஷணமல்லாமல் அதற்கு
விபரதலக்ஷணமாய்த் தூலதேகஞ் சடமாயுஞ் சூக்ஷ்மதேகங் துக்
கமாயுங் காரணதேகம் அநிர்தமாயுமிருக்கிறபடியினாலே இதுகள் ஆத்
மாவன்று சந்தேகமன்று சச்சிதானாந்த லக்ஷணராய்த் தேகத்திரயத்
திற்கும் விலக்ஷணரே ஆத்மாவென்று சொல்லப்படும்.

(கஷு)

இனிப்பஞ்சகோச விதிரித்தமாவதேதென்றால் அன்னமயம்
பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆனந்தமயங்களே பஞ்ச
கோசங்கள் ஸ்தூலசரீரந்தானே அன்னத்தினாலேயுண்டாய் அன்னத்
தினாலேவிருத்திஅடைந்து அன்னவிகாரமாயிருக்கிறபடியினாலேஅன்

சு-வது சிரவணப்பிரகரணம்.

னமயகோசமென்றுங்கத்தியைக்கறையானதுமறைக்கிறப்போலேஆ
ந்மாவைத் தெரியவொட்டாமல் மறைக்கிறபடியினாலே கோசமென்
ரும் ஆத்தியங்கத்தாய் நகிக்கிறபடியினாலே ஆத்மாவன்றென்றும்
பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயங்களாகிய குஷ்ணமசீரத்திற்
சரிரத்திற்குள்ளே நாட்மார்க்கத்திலே வாயுவருபமாய்ச் சஞ்சரித்துக்
கொண்டு பஞ்சவிரத்தி ஆத்மகமாய் விரத்திபேதத்தினாலே பிராண
பானவியானதோன சமானனென்று சொல்லப்படுகிற யாதொரு
ராணுண்டோ அந்தப்பிராணன்றுனே கருமேங்திரியங்களைக்கொ
டேயுங்கூடி ஆத்மாவமறைக்கிறபடியினாலே பிராணமய கோசமெ
ன்றும் இதுசடமானபடியினாலே ஆத்மாவன்றென்றும் காமக்குரோ
தாதிகளோடுகூடி இதுவதுவென்று வாசனைகளைச் சங்கற்பிக்கிற
தாய் யாதொரு இதம்விரத்தியண்டோ அந்த இதம்விரத்தியே ஞா
னேந்திரியங்களைக்கொடுக்கும் மனோமயகோசமென்றும் இது
மானபடியினாலே ஆத்மாவன்றென்றும் மனதினாலே அதுவிதுவெ
ன்று சங்கற்பிக்கிறதை இன்னதுகடம் இன்னதுபடமென்று நிச்சயி
த்தறிகிறதாயும் தேகேந்திரியாதிகளிலே நானென்றும் கிரகட்சேஷன்
கிராதிகளிலே யென்னதென்றும் அபிமானிக்கிறதாயும் யாதோரகம்
விரத்தியண்டோ அந்தவகம்விரத்தியே ஞானேந்திரியங்களைக்கொ
டேயுங்கூடி விஞ்ஞானமயகோசமென்றும் இது சாக்கிறசொப்பன
ங்களிலேயுண்டாய்ப் பாதமத்தக தேகமெல்லாமறிவருபமாய்க்கல
ந்து வியாபித்திருந்து சுமுத்தி மூர்ச்சாதிகளிலே வயித்துப்போகிறப
டியினாலே ஆத்மாவன்றென்றுஞ் சுமுத்தியிலோன்றையும் அறியே
னென்றும் யாதொருவஞ்ஞானமறுபவிக்கப்படுகிறதோ அந்தவஞ்
ஞானமே ஈகமாய் கித்திரைபண்ணினேனேனேன்று ஆனந்தமயமாயி

அக

அத்தொய்தபோதத்திபிகை.

கள் முதலானதினாலே நிர்மாணம்பண்ணப்பட்டு விட்டா மூத்திர பாத்திரமாய்ச் சூனித்துமரித்துக்கொண்டு குட்டியம்போலே சடமாய்க் கடாதிகள்போலே பிரத்தியக்ஷமாய்க் காணப்படுகிறதே ஸ்தூலசரிரம் அத்தக்கரணமென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிற யாதொருமனதுண்டோ அகம்விர்த்தி இதம்விர்த்தியென்றும் இரண்டு ரூபமாயிருக்கிற அந்தமனதே பிரானைதிபஞ்சகமும் ஞானேந்திரிய பஞ்சகமுங் கண்மேங்திரியபஞ்சகமும் ஆகப் பதினெந்தோடேயுங்கு திக்கொண்டு லோகாந்திர கமலதிகளைப் பண்ணுகிறதாய்ச் சுகதுக்காதுபோகங்களுக்குச் சாதனமாய்த் தூலசரிரதிற்குள்ளே சூக்ஷ்டமாய்த் தோணுகிறதே சூக்ஷ்டாமசரிரம்.

(கரு-கச)

அனுதியாய்ச் சத்தென்றும் அசத்தென்றுஞ் சொல்லப்படாமல் அங்கிருஷ்ணமாய் யாதொருவஞ்ஞானமுண்டோ அந்தவஞ்ஞானமுமே தூலசூக்ஷ்டாமசரிரங்களை யுண்டாக்கிற காரணமானபடியினாலே காரணசரிரம்.

(கன)

இந்தத் தேகத்திரயங்களும் ஆத்மலக்ஷணமல்லாமல் அதற்கு விபரிதலக்ஷணமாய்த் தூலதேகஞ் சடமாயுஞ் சூக்ஷ்டாமதேகங் துக்கமாயுங் காரணதேகம் அங்கமாயுமிருக்கிறபடியினாலே இதுகள் ஆத்மாவன்று சந்தேகமன்று சச்சிதானாந்த லக்ஷணராய்த் தேகத்திரயத் திற்கும் விலக்ஷணரே ஆத்மாவன்று சொல்லப்படும்.

(கஷ)

இனிப்பஞ்சகோச விதினித்தமாவதேதென்றால் அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆனந்தமயங்களே பஞ்சகோசங்கள் ஸ்தூலசரிரந்தானே அன்னத்தினாலேயுண்டாய் அன்னத்தினாலேவிருத்திஅடைந்து அன்னவிகாரமாயிருக்கிறபடியினாலேஅன்

த-வது சிரவணப்பிரகரணம்.

னமயகோசமென்றுங்கத்தியைறையானதுமறைக்கிறப்போலேஆ
த்மாவைத் தெரியவொட்டாமல் மறைக்கிறபடியிடுலே கோசமென்
றும் ஆத்தியங் தவஸ்தாய் நகிக்கிறபடியிடுலே ஆத்மாவன்றென்றும்
பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயங்களாகிய சூக்ஷ்மசரீரத்திற்
சரீரத்திற்குள்ளே நாடிமார்க்கத்திலே வாயுவுளப்பமாய்ச் சஞ்சரித்துக்
கொண்டு பஞ்சவிரத்தி ஆத்மகமாய் விரத்திபேதத்திடுலே பிராண
பானவியாடேதான சமானனென்று சொல்லப்படுகிற யாதொருபி
ராணுவுண்டோ அந்தப்பிராணன்றுனே கருமேங்திரியங்களைத்தோ
டேயுங்கூடி ஆத்மாவைமறைக்கிறபடியிடுலே பிராணமய கோசமெ
ன்றும் இதுசடமானபடியிடுலே ஆத்மாவன்றென்றுங் காமக்குரோ
தாதிகளோடேகூடி இதுவதுவென்று வாசனைகளைச் சங்கற்பிக்கிற
தாய் யாதொரு இதம்விரத்தியுண்டோ அந்த இதம்விரத்தியே ஞா
னேந்திரியங்களைத்தோடேயுங்கூடி மனோமயகோசமென்றும் இதுச
டமானபடியிடுலே ஆத்மாவன்றென்றும் மனதிடுலே அதுவிதுவெ
ன்று சங்கற்பிக்கிறதை இன்னதுகடம் இன்னதுபடமென்று நிச்சயி
த்தறிகிறதாயுங் தேகேந்திரியாதிகளிலே நானென்றுங் கிரகட்கேஷத்
திராதிகளிலே யென்னதென்றும் அபிமானிக்கிறதாயும் யாதோரகம்
விரத்தியுண்டோ அந்தவகம்விரத்தியே ஞானேந்திரியங்களைத்தே
டேயுங்கூடி விஞ்ஞானமயகோசமென்றும் இது சாக்கிறசொப்பன
ங்களிலேயுண்டாய்ப் பாதமத்தக தேகமெல்லாமறிவுளப்பமாய்க்கல
ந்து வியாபித்திருந்து சுமுத்தி மூர்ச்சாதிகளிலே வயித்துப்போகிறப
னும் ஆத்மாவன்றென்றுங் சுமுத்தியிலொன்றையும் அறியே
னேன்றும் யாதொருவஞ்ஞானமதுபவிக்கப்படுகிறதோ அந்தவள்
ஞானமே சுகமாய் நித்திரைபண்ணினேனென்று ஆனந்தமயமாயி

ஆக

அத்தொய்த்போத்தியினை.

ருக்கிறபடியினாலே ஆனந்தமயகோசமென்றும் இதுவொன்றுங்கொள்கிறீர்கள் சடமாயநுபவிக்கப்படுகிறபடியினாலே ஆத்மாவன்றென்றுங்கடாதிகளை அனுபவிக்கிறவன் அந்தக்கடாதிகளைக்காட்டி வூம் பின்னே அப்படிப்போலே பஞ்சகோசங்களையுமநுபவிக்கிற ஆத்மாவும் அந்தகோசங்களைக்காட்டி வூம் பின்னரென்கிறதிலே சந்தேகமில்லை யென்றும் இப்படி ஆத்மாவுக்குப் பஞ்சகோசவிதிரித்துவஞ் சொல்லப்பட்டது. (கக-20-க-உட-உந-உச-உட)

அவத்தாத்திரயசாஷ்வி ஆத்மாவென்று சொல்லப்பட்டுதே அவத்தாத்திரயங்களாவ தேதென்றால் நானென்று ஜீவனைய்விவகிரிக்கிற அகங்காரமானது தேகத்திரயங்களிலேயும் அபிமானிக்கிறபோத தேகத்திரயாபிமான அவத்தைகள்மூன்றுஞ் சாக்கிரசொப்பனசு முத்திகளென்றுசொல்லப்படும் எந்தத்தேகாபிமானத்தினாலே யெந்த அவத்தைசொல்லப்படுமென்றால் அகங்காரமானது ஸ்தூலதேகத்தை அபிமானிக்கிறபோது சாக்கிராவத்தையென்றுஞ் சூக்ஷ்மதேகத்தையபிமானிக்கிறபோது சுமுத்தியென்றுஞ் சொல்லப்படும் ஆத்மாவானால் இந்த அவத்தாத்திரயங்களுக்குஞ் சாஷ்வியாயிருக்கிறவரேயொழிய அவருக்கு இந்த அவத்தைகளில் ஏதொன்றுமில்லை. (உசு)

ஆத்துமாவுக்கு இந்த அவத்தைகளொன்று மில்லையென்றும் பின்னையாருக்குத்தான் இந்த அவத்தைகளென்றால் யாதொருத்தன் இந்த அவத்தைகளை அபிமானிக்கிறேனே அவனுக்கே இந்த அவத்தைகளெல்லாம் மற்றவனுக்கன்று ஆகையினாலே நானென்றபிமானிக்கிறயதொருவகங்காரனுண்டோ அவனே அவத்தாவான் அவன்று

நோக்கிர அவத்தாட்மானத்தினாலே விசுவனைன்று பெயராய்த் தூலங்களாயிருக்கிற விடயபோகங்களைப் புசிக்கிறோன் அவன்றுள்ள சொப்பது அவத்தாபிமானத்தினாலே தைசதனைன்றுபெயராய்ச் சொப்பது அவத்தாபிமானத்தினாலே அவன்றுள்ள சூழ்த்தி அவத்தாபிகூஷாமபோகங்களைப்புசிக்கிறோன் அவன்றுள்ள சூழ்த்தி அவத்தாபிமானத்தினாலே பிராஞ்சுனைன்றுபெயராய் அஞ்ஞானபோகத்தைப் புசிக்கிறோன் ஆகையிடலே யகங்காரனே அவத்தாவான் ஆத்மாவ ந்று. (2)

அகங்காரனே அவத்தாவானைன்று சொல்லுவானேன் ஆத்மாத்தான் அவத்தாத்திரயபோகங்களைப்புசிக்கிறவராய் அவத்தாவா மாத்தான் அவத்தாத்திரயபோகங்களைப்புசிக்கிறவராய் அவத்தாவா அம் ஆகட்டுமென்றால் அப்படிச் சொல்லக்கூடாது ஏனென்றால் அகங்காரஞ்சுமுத்தியிலே வயிக்கிறபோது தூலகுஷாமரூபமாயிருக்கிற அகங்காரஞ்சுமுத்தியிலே வயிக்கிறபோது தூலகுஷாமரூபமாயிருக்கிற போகங்களொன்றுமில்லை போக்தாவு மொருத்தருமில்லை அவனுண் டானடிற்பாடு போக்தாவும் போகமுங்காணப்படுகிறது ஆகையிடலே அவனே போக்தா சாக்கிரசொப்பனங்கள் இரண்டும் அவனுடைய அவத்தைகள்தானே ஆத்மாவினுடைய அவத்தைகளைன்று இப்படியாற்ற சுழித்தியவத்தை ஆருக்கென்றால் அதுவும் அகங்காரனுயாறு அவத்தைகள்தானே ஏனென்றால் நான் விழித்தேன் நான் சொப்பை அவத்தைத்தானே ஏனென்றால் நான் விழித்தேன் நான் சொப்பனங்கண்டெனன்று சாக்கிரசொப்பனங்களை அபிமானிக்கிறேப் போலே நான் நித்திகாபண்ணினேனென்றுசமுத்தியையும் அவனே அபிமானிக்கிறபடியிடலே சமுத்தியவத்தையும் அகங்காரனுக்கே ஆத்மாவுக்கண்று ஏனென்றால் அவத்தைகளிலே அபிமானமில்லாமல் ஆத்மாவுக்கண்று ஏனென்றால் அவத்தையை அபிமானித்துக்கொண்டு நான் அவத்தைகளுக்கும் அவத்தையை அபிமானித்துக்கொண்டு நான் விழித்தேன் நான் சொப்பனங்கண்டேன் நான் தூங்கினே எனன் விழித்தேன் நான் சொப்பனங்கண்டேன் நான் தூங்கினே எனன் விழித்தேன் நான் சாஷ்டியாயிருக்கிற ஆத்மாவுக்கோடு நிருக்கிற அவத்தாவானுக்குஞ் சாஷ்டியாயிருக்கிற ஆத்மாவுக்கோடு வத்தையுமில்லை. (2-3-2-க)

அஅ

அத்தொய்தபோததிபிகை,

சுமுத்திகூட அகங்காரனுடைய அவத்தையென்று சொல்ல கூடாது ஒன்னஞ்ருற் சுமுத்தியிலே அகங்காரன் இல்லாதபடியிடலே அவனுடைய அவத்தையென்று எப்படிச் சொல்லுகிறது சாக்கிரசொப்பனங்களிலே அபிமானியாயிருக்கிறபடியிடலே அந்த இரண்டு மிவனுடைய அவத்தைகள் சுமுத்தியிலே அவன் இல்லாதபடியிடலே சுமுத்தி அவனுடைய அவத்தையென்று ஆத்மாவினுடைய அவத்தைதானேயென்று சங்கைவந்தால் அப்படி சங்கிக்கக்கூடாது ஒன்றால் நானேன்று ஜீவஞ்சிவகரிக்கிற யாதொரு அகங்காரன்டோ அவன்றுனே சாக்கிர சொப்பனங்களிலே விஞ்ஞானமயாகாரனுய்த் தூலகுக்ஷாம போகங்களைப்புகிக்கிறுன் அவன்றுனே சுமுத்தியிலே லயா அவத்தையையடைந்து ஆனந்தமயாகாரனுய்ச் சுமுத்தியை அபிமானித்துக்கொண்டு நானேன்றும் அறியேன் சுகமாய் நித்திரைபண்ணினேனென்று அஞ்ஞானசுகங்களைப் புசித்துக்கொண்டு சுழித்தியிலே அகங்காரன் லயா அவத்தையையடைந்து சமஸ்காரரூபமாயிருக்கிறுனே சுமுத்தியிலே இல்லாமற்போனானேன்று லப்போ விழித்தபிற்பாடு இத்தனைபோது நானேன்றுமறியேன் சுகமாய் நித்திரைபண்ணினேனென்ற ரகங்காரன் ஸ்மரியாமற்போகவேண்டும் ஏனென்றால் எவன் அநுபவித்தாலே அவனன்றே தான் அபவித்ததை ஸ்மரிக்கவேண்டும் ஒருத்தன் அநுபவித்ததைப் பின் இனமொருத்தன் ஸ்மரிக்கக்கூடாதே அநுபவியாததையும் ஸ்மரிக்கக்கூடாதே ஆகையினாலே விழித்தபிற்பாடு நானேன்றும் அறியேன் சுகமாய் நித்திரைபண்ணினேனென்று ஸ்மரிக்கிறபடியிடலே அஞ்ஞானசுகங்களைப்புகித்துக்கொண்டு சுமுத்தியிலே அகங்காரனிருக்கிறுனே அந்த அஞ்ஞானசுகங்களை அபிமரனித்துக்கொண்டிருக்கிறபடியிடலே அந்தச்சுமுத்தியவத்தையும் அகங்காரனுக்கேயோ ஸ்ரிய ஆத்மாவுக்கன்று.

(ஈ-நக)

இப்படியாற்ற சுமுத்தியபிமானியாயிருக்கிற ஆன்தமய கீத்தவிர வேறோக்கியாயிருக்கிற ஆத்மாவாவ தெங்கேயிருக்கிற ரென்றுல் அந்தவானந்தமயனையறிகிறவராய் வேறே யொருசாக்கிய ஸ்டென் றங்கீகரிக்கவேண்டும் ஏனென்றால் ஆன்தமய ஞென்றும் நியேனென் றறியாதவரை யிருந்ததைக்கண்டு சொல்லுகிறபடியிலே அறியாதவரையிருந்த அவத்தையை யறிகிறவளைருத்தன்சேன் மே ஆனந்தமயனிருக்கிறனே அவன்றுனே யறியட்டுமென்றால் அந்தவானந்தமயன் சுமுத்தமைய் ஜாட்டியா அவத்தையையடைந் தொன்றுமறியேனென் றறியாதவரையப் போனபடியிலே அறி யாததாயிருக்கிற தன்னுடையவஞ்ஞானவாத்தையைத் தான்றுனே அறியமாட்டானன்றோ ஆகையிலே யறியாதவரையிருக்கிற ஆனந் தமயனையறிகிறவர் சாக்கியொருத்தர் அங்கீகரிக்கவேண்டுமே ஆகை ரூபித்துப்போய்ச் ஜாட்டியாவவத்தையை அடைந்துள் சாக்கி யொருத்தர் லோபியாமலிருக்கிறதென்கிறதிலே பிரமாணமேதன் எல்லாம் லோபித்தாலுள் சுமுத்தியிலே திருஷ்டாவாய் அதைக் காண்கிறசாக்கிக்கு லோபமில்லையென்று சொல்லுகிறதேபிரமாணம்.

(ஈ-ஈ)

சுமுத்தியிலே ஜாட்டியாவவத்தையை அறிகிறதற்கொருத்த ரூபில்லாதபடியிலே அதையறிகிற ஆத்மாவே சாக்கியாகட்டுள்ள சாக்கிரசொப்பனங்களிலே அறிகிறவரைய விஞ்ஞானமயனிருக்கிறப சாக்கிரசொப்பனங்கள் இரண்டிக்கும் விஞ்ஞானமயனே டியிலே சாக்கிரசொப்பனங்கள் இரண்டிக்கும் விஞ்ஞானமயனே சாக்கிரசொப்பனங்கள் ஆத்மாவென்கிறது கூடாதென்று சங்கைந்தால் சாக்கியாகட்டும் ஆத்மாவென்கிறது கூடாதென்று சங்கைந்தால்

அத்தொய்தபோத்திபிளை.

அப்படிச்சங்கிக்கூடாது ஏனென்றால் சுமுத்தியிலே அறியாததாயிருக்கிற ஹாட்டியாவவத்தையை அறிகிற ஆத்மாத்தானே யெப்படிச்சாக்ஷியோ அப்படிப்போலே சாக்கிர சொப்பனங்களிலேயும் விழித்தேன் சொப்பனங்கண்டேன் போனேன் வந்தேன் கண்டேன் கேட்டேன் அறிந்தேனென் றறிகிறவனுயிருங்கிற விஞ்ஞான வாத்தையையும் அறிகிறவரேசாக்ஷி அறியேனென்கிறதை அறிகிறுப்போலே அறிந்தேனென்கிறதை அறிகிறவர்தானே சாக்ஷியாகவேண்டுமேயொழிய வொருக்காலறிகிறவனுய மொருக்காலறியாதவனுயுங் தோனுகிற விஞ்ஞானமயன் சாக்ஷியன்று அப்படியானால் விஞ்ஞானவவத்தையையறிகிற ஆத்மாவக்குத்தானே சாக்கிரசொப்பனங்கள் இரண்டாவத்தையும் ஆகட்டுமென்றால் அதுகூடாது ஏனென்றால் சுமுத்தியிலவத்தை சுமுத்தியிலவத்தாவான் இரண்டுக்குக்குஞ் சாக்ஷியானபடிலே ஆத்மா சாக்கிரசொப்பனவத்தாவானென்று சொல்லக்கூடாது ஆத்மா சுமுத்தியிலவத்தாவானுக்குச் சாக்ஷியானால் சாக்கிரசொப்பனவத்தாவ ஞகலாகாதோவென்று லாகாது ஏனென்றால் யாதொருத்தன் தூங்கினாலே அவனென்றே விழிக்கவேண்டுஞ் சொப்பனமுங்காணவேண்டும் ஆகையினாலே யொருக்காலுந்தூங்காமல் நித்தியஞ்சாக்கருபராய்ச் சர்வசாக்ஷியாய்த் தூங்கினேன் சொப்மனங்கண்டேன் விழித்தேனென்கிற அவத்தாவான் அவத்தைகளொல்லாத்திருக்குஞ்சொ சாக்ஷியாமிருக்கிற ஆத்மா அவத்தாவானயாகாரோ இந்தஅவத்தைகளொன்றும் அவருக்கில்லையென்கிறதிலே சந்தேகம்லேசமுமீல்லையென்று நன்றாயறியலாமே.

(ஈச-ஈ)

ஆத்மா சாக்ஷியானாலும் அவத்தாவானுய மாகட்டுமென்று வதுகூடாது ஏனென்றால் யாதொருத்தன் அவத்தாவானே அவனுக்குச்சாக்ஷித்தவங்கூடாது யெவன்சாக்ஷியோஅவன் அவத்தாவானக்கூடாது யெப்படிப்போலென்றால் இரண்டுபேராய்ச் சண்டைக்க்குஞ்சிற்

க-வரு சிரவனப்பிரகரணம்.

55

கிறவிடத்தி வொருத்துன் சாக்ஷியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாற்
சாக்ஷியாயிருக்கிறவனுக்குச் சன்னடப்படுகிற அவத்தையில்லை சன்ன
டப்படுகிறவனுக்குச் சாக்ஷித்துவம் இல்லையென்கிறுப்போலே சா
க்ஷிக்கவத்தாத்துவமில்லை அவத்தாவானுக்குசாக்ஷித்துவமில்லாதபடி
ஒவ்வொரு ஆத்மாவுக்குத்தானே அவத்தாத்துவமும் சாக்ஷித்துவமும்
இரண்டுங்கூடாது சித்தாந்தமேதாயிற்றென்றால் அபிமானியாயிருக்
கிறவனேஅவத்தாவான் அவத்தை அவத்தாவான்களைக் காண்கிறவரே
(ஏக்)
சாக்ஷியென்று சித்தாந்தம்.

சாக்ஷியன்று சுத்தாந்தம்.
இப்படியானால் அவத்தாத்திரயங்கள் மூன்றுக்குஞ் சாக்ஷியும்
ஒருபேரோ வொருத்தரோவன்றும் சாக்ஷியாருத்தானே அவ
த்தைகள்மாத்திரம் பேதித்துப் பேதித்துப் போகிறது அவற்றைக்கா
ண்திற சாக்ஷி பேதிக்கவில்லை அவத்தைகள்வருகிறதற்கும் மிகுக்கிற
தற்கும் போகிறதற்குஞ் சாக்ஷியா யெல்லாவுவத்தையலேயும் அது
குத்தராயிருக்கிற சாக்ஷியாருத்தானே ஆகையினாலே அவத்தாத்திர
யத்துக்குஞ்சாக்ஷி ஆத்மாவன்று ஆத்மாவுக்கவத்தாத்திரயசாக்ஷித்
துவஞ் சொல்லப்பட்டது. (ந.எ.)

துவஞ் சொல்லப்பட்டது.
இப்படித் தடத்தல்கூடினேஞ் சொல்லப்பட்டது இனி ஆத்மாவ
க்குச் சொபாவலங்கூடினேமேதென்றுற் சொபாவமாய் ஆத்மா சக்கிதான
தொய்தர் என்று இப்படி ஏழால்கூடினமுண்டு எத்தனை ஏழால்கூடின
(நட)

ஞால்வப்படுது தோறு
ஆத்மாவக்குச் சத்துருபமெதனுவேயன்றுற் றம்மிடத்திலே
யாரோபிக்கப்பட்டிருக்கிற சகல அவத்தைகளே முன்டாகிறதற்கு
அழிகிறதற்கும் எப்போதுஞ் சாக்ஷியாயிருக்கிறபடியினாலே சத்து
பர் இந்த வாத்மா சாக்கிரதாசி அவத்தாச்சிரயத்திற்குமாத்திரால் சா

அத்தொய்தபோதுதிட்டைக்.

ஈடியோவென்றாற் பாலியாதி அவத்தைக் கொண்றுபோயோன்று ஒன்றுபொயொன்றும் வருகிற அவத்தைகளுக்குஞ் கெதம்போன் ஜனனமரஞ்சி அவத்தைகளுக்கும் வர்த்தமானத்திலே ஜன்மாதி வாஸிய வெவ்வடையியவத்தைகளுக்கு மினிமேலும் வரப்போகிற ஜன னமரணவாலியாதி யவத்தைகளுக்கும் குதபெளச்சுயவர்த்தமான கா வொருத்தர்தானே ஆகையினாலே எப்போதுஞ் சாக்ஷியாயிருக்கிறபடி பினாலே ஆத்மாச் சத்துஞ்சுபரென்று சொல்லப்பட்டுது. (நக-ச-0)

ஆத்மாவுக்குச் சித்தருபத்துவ மெதஞ்சோலையென்றால் முன் சொன்னபிரகாரமாய்க் கலமாயிருக்கிற அவத்தைகள் அவத்தாபி மானிக கொல்லாவற்றையும் மெப்போதும் பிரகாசித்துதோற்றிவிக்கிற படியினாலே சித்தருபத்துவமுஞ் சித்திக்கிறது. (ஏக)

ஆத்மாவுக் காணந்தருபத்துவ மெதிஞ்சோலையென்றாற் சர்வத் தைக்காட்டி அஞ்சி சர்வதாப் பரமப்பிரீதி விஷயராய் நிரதிசயமாய்ப் பிரியசொருபராயிருக்கிறபடியினாலே ஆணந்தருபரே யாத்மா ஆத்மா வைத்தவிரஅன்னியமெல்லாம் பிரியமன்றேவென்றால் வன்றே அதை தகிரக சித்குசுந்தருத்திகொயிருக்கிற சகலவிடயங்களும் ஆத்மாவுக் குப்போகர்த்தமாய்ப் பிரியமாயிற்றேயன்றியிலே அதுகள் சொத்தாப் பிரியசொருபங்களன்று எதனாலே பிரியங்களன்றெறன்றால் அதுகள் பிரியங்களே ஆனால் எப்போதும் பிரியங்களாகத்தானே யிருக்கவே வேக்காலப்பிரியமாயும் போகக் காணப்படுகிறதே சர்வதாப் பிரியமா காமலைப்போதப்பிரியமாகிறதேன்றாற் பத்தாவுக்கு ஸ்திரியினிடத்தி வே மூப்போதிச்சைவருகிறதோ அப்பமாத்திரம்பிரியமாகிறான் சுரா

திகளிலே துக்கமநுபவிக்கிறபோதுந்த ஸ்திரீதானே அப்பிரியமாய்
ப்போகிறன் அந்தஸ்திரீதானே விரக்தனுக்குத் திரட்டபோலே யபே
யொருள்ளிப்பட்டப்போகிறன் இப்படி யொருஸ்திரீதானே பிரியமாயும்
ஒரிக்கப்பட்டப்போகிறன் இப்படி யொருஸ்திரீதானே அப்படிப்போ
யூப்பிரியமாயும் உபேலையாயும் மூன்றுவிதமாகிறன் அப்படிப்போ
யூப்பிரியமாயும் உபேலையாயும் மூன்றுவிதமாகிறது ஆகையினாலே யெப்போ
லே சகலவிடயங்களும் மூன்றுவிதமாகிறது ஆகையினாலே யெப்போ
யூப்பிரியமாயிராதபடியினாலே ஆத்மாவுக் கன்னியமெல்லாம் பிரிய
மாயும் பிரியமாயிராதபடியினாலே (சு-சங்-சங்-சஞ்-சங்)

ஆத்மா யெப்போதும் பிரியமாயிருக்கிறோவென்று வேப்
யோதும் பிரியசொருபந்தானே அதுகளைப்போலே யொருக்கால்
உப்பிரியராயு முபேகுதியராயுங் காணப்படாதபடியிடுலே யொருக்க
காலும் அப்பிரியரன்று. (ச.ஏ)

சௌபாலமாக்கிகாள்ளவன்றே துக்கரூபமாயிருக்கிற தேகாதிகளைத் துவேஷிக்கிறுன் அதெப்படிப்போலேயென்றாற் றுக்கரூபமாயிருக்கிற வியாதிமுதலானதுகள் தனக்கெப்போதுமில்லாம் லொருக்கால் ஆக்குவுமாய் வருகிறதுகளைத் தனக்குச் சொபாவமாகாதபடிக்கில் துவேஷிக்கிறுன் தனக்குத் துக்கரூபமாயிருக்கிற வியாதிமுதிகள் சொபாவமாலை அதுகளைத் துவேஷியானே ஆகையினாலே தனக்கண்ணியமாய்த் துக்கமாய் ஆக்குவுமாயிருக்கிற வியாதிமுதி ஆகாத்தங்களைத் துவேஷிக்கிறபடியினாலே அதுகள்தனக்குச் சொபாவமானதென் நேப்படியறியலாமோ அப்படிப்போலே தேகாதிகளைத் துவேஷிக்கிறபடியினாலே அதுகள் தனக்குச் சொபாவமான்று *ஆக்குவுமாய்வுத்தத் தனக்குப்பிரியசௌரூபமே யெப்போதுஞ் சொபாவமேச்சுறுறியலாமே ஆகையினாலே யொருக்காற் றோதிகளைத் துகைக்கிறபடியினாலே அதுகள் துக்கசொருபங்கள் அதுகளைவிடுகிறுனையுன்றிடுவே ஆக்கமாவவ விடவில்லையே அதுகளை விடுகிறதுதான் தேகாதிகள் ஆக்கமாவன் றஞ்சமாவன் றப்பேத்திக்கிற தெய்வாருக்கும் ஆகையினாலே ஆக்மாவொருக்காலுங் துவேஷிக்கப்படுகிற உருள்ள.

(சுஅ-சுக)

ஆக்கு துவேஷியாகாமற்போல ஒப்பேஷ்யாகட்டுமென்று விடபடுகிறோல்க்கூடாது உனைன்று ஒப்பேஷ்யிக்கிறவன்றுள்ள பூட்டுவே தனக்கண்ணியமாயிருக்கிற திரணவோடாதிகளை யுடையிக்கிறுனையன்றிடுவே யபேஷ்யிக்கிறவனையிருக்கிற தன்னை யபேஷ்யிக்கூடாது ஆகையினாலே தேகம் ஸ்திரிமுதலானதுகளைப்போலே யொருக்காலப்பிரியராய் ஆகவில்லைத் திரணவோடாதிகளைப்போலே

* ஆக்குவுமாய் என்றும் பாடும்.

உபேதிபராகவுமில்லை யெப்போதும் பிரியசொலுபராக ஆத்மாவுக்கு நீத்திலே
நீஞ்கிறூர் மற்றதுகளன்று. (கீ-ஒ-க)

ஆத்மா யெப்போதும் பிரியரென்றால் ஆத்மாவுக்கு அன்னிய
ஏகாராயிருக்கிற விடயங்களிலேயுஞ் சுகாதுபவகாலத்திலே பிரியங்க
ஏனாப்படுகிறபடியிலே யதுகளும்பிரியமாகட்டுக்கொண்டால் அதை
ஏதேலுக்கானாலுகிற பிரிதி யெப்போது மிருக்கவில்லை யோன்றிலே இது
காற்பிதி அதிசயமாய்ப் பின்னையொன்றைக்கண்டது எதிலே மதிக
மாய் ஒன்றைவிட்டோன்றிலேபோய் விபசாரத்தை மடைகிறபடி
ஏலே யோன்றிலேதானே யெப்போதும் பிரிதிகாலுகபடி இல்லை
அந்தப்பிதி சாதிசயமாய்த் திரமன்றியிலேபோகிறது ஆவைட்டிலே
அதுகளிலே மோகத்திலே பிரிதின்டுதேயன்றியிலே சொபாவாய
பட பிரிதியேயில்லை எப்படிப்போலென்றால் சிச்சாரமாயிருக்கிற மாய்
பட லும்பிலே சுவானமானது மோகத்திலே தன் அடையவாட்டதை
தலைக் கண்டு பிரிதியை அடைகிறதோ அந்தக்கம்போன்று பிரிதியே
நீனையோரோலும்பைக் கண்டதுடனே கைதலிட்டுடனே
எது மஹாப்பிரியமாய்க் காணுகிறப்போலே மாபாகந்தமாய்க் காக்க
சொலுபமே சொபாவமாயிருக்கிற அன்னியவஸ்துக்களிலே மோகத்
திலே ஆத்மாவுக்குச் சொபாவமாயிருக்கிற தன் அடைய பிரியத்தை
வத்தை அதுகளிலே ஆரோபித்துக்கொண்டதுகள் மஹாப்பிரியம்
ன்று காணுகிறதன்றியிலே சொபாவமாய்ப்பிரியமன்று துக்கவிடுதே
கள்ளதானே இப்படி மோகத்திலேகாணுகிற விடுதலைப்பிரிய
வீரன்றிலேதானேயோடு வீரன்றைவிட்டுத்தான்றி விப்பாரிக்கிற
உடல் அந்தவிடயப்படி திருச்சியெடுப்பதும் அடைப்போன்று
ஆத்மாவினிடத்திலேருக்கிற பிரிதியோவேன்றால் அடைப்போன்று
யோன்றிலேயும் விபசாரத்தையடையாட்டு தோகாதிகளைவிட்டது

ஆத்மா துவேஷியாகாமறபோன ஹபேஷியாந் ④ மென் ④
 லட்படிச்சொல்லக்கூடாது ஏனென் ④ ஹபபேஷிக்கிறவன் ④ எனே
 பழாயினலே தனக்கன்னியமாயிருக்கிற திரணோவாடாதிகளை யுபே
 காக்கிறுனேயன் நிடிலே யுபேஷிக்கிறவனுயிருக்கிற ஏன் பீனா யுபேஷிக
 க்கூடாது ஆகையினுலே தேகம் ஸ்திரிமுதலான தகளைப்போனே
 யொருக்காலப்பிரியராப் ரூகவில்லைத் திரணோவாடாதிகளைப்போனே

கீ. கு. வி. விவகாரப் பேரவையின் படிப்பு.

யுத்திப்போகவுமில்லை யெப்போதும் பிரியசொலுபராக ஆத்மாவே
யிருக்கிறார் மற்ற துகள் என்று. (ஞ-ஞக)

ஆத்மா யெப்போதும் பிரியான்றுல் ஆத்மாவுக்கு அன்னிய
ங்களாயிருக்கிற விடயங்களிலேயுஞ் சுகாநுபவகாலத்திலே பிரியங்
கானப்படுகிறபடியிலுலே யதுகளும்பிரியமாகட்டிமன்றுல் அதை
விடிலகாதுகிற பிரிதி யெப்போது மிருக்கவில்லை யொன்றிலேயிருக்
கிறவிரிதி அதிசயமாய்ப் பின்னையொன்றைக்கண்டா வதிலே யதிக
மாய் ஒன்றைவிட்டொன்றிலேபோய் விபசாரத்தை யடைகிறபடிய
தீவில் யொன்றிலேதானே யெப்போதும் பிரிதிகானதபடியிலுலே
அந்தப்பிரிதி சாதிசயமாய்த் திரமன்றியிலேபோகிறது ஆகையிலுலே
அதுகளிலே மோகத்தினுலே பிரிதிகண்டுதேயன்றியிலே சொபாவமா.
ம்ப் பிரிதியேயில்லை எப்படிப்போலென்றுல் நிச்சாரமாயிருக்கிற மாட
டெலும்பிலே சுவானமானது மோகத்தினுலே தன் னுடையவாயிரத்த
தூத அதிகுடையசாரமிமன்றென்னிக்கொண்டதையெப்படிப்பிழ
ரியமாய்க்கண்டு பிரிதியை அடைகிறதோ அந்தரத்தம்போன்றிப்பாடு
ஏன்னையோலோ ஒம்பைக் கங்டவுடனே யிடைவிட்டுப்போட உ
ஒதுக்காப்பிரியமாய்க் காதுகிறப்போலே மாயாகற்பிதமாய்த் துக்க
ஒதுக்காப்பிரோபிரியமாய்க் காதுகிறப்போலே மோகத்
சொலுப்பே சொபாவமாயிருக்கிற அன்னியவஸ்துக்களிலே மோகத்
தினுலே ஆத்மாவுக்குச் சொபாவமாயிருக்கிற தன் னுடைய பிரியத்து
வத்தை அதுகளிலே ஆரோபித்துக்கொண்டதுகள் மஹாப்பிரியமே
ன்று காதுகிறதன்றியிலே சுபாவமாய்ப்பிரியமன்று துக்கசொலுப
க்கு காதுகிறதன்றியிலே விடயப்பிரிதியான
ங்கள்தானே இப்படி மோகத்தினுலேகாதுகிற விடயப்பிரிதியான
தொன்றிலேதானேயிராம லொன்றைவிட்டொன்றிலே விபசரிக்கிற
படியிலே அந்தவிடயப்பிரிதி சாதிசயமேயோழிய நிரதிசயமன்று
ஆத்மாவினிடத்திலேயிருக்கிற பிரிதியோவன்றுல் அதைப்போலே
யோன்றிலேயும் விபசாரத்தையடையாமற் றேகாதிகளைவிட்டாலும்
யோன்றிலேயும் விபசாரத்தையடையாமற் றேகாதிகளைவிட்டாலும்

தன்னைவிடப்படாம் வெப்போதுக் கண்ணிடத்திலே பிரிக்கானுக்கிற பழயினுலே நிரதிசயமாயிருக்கிறது ஆத்மாவினிடத்திலே பிரிதி யெல் லாருக்குமிருக்கும் ஆகையினுலே ஆத்மா பரமானந்தரூபர் இப்பழ ஆத்மாவுக்குச் சுச்சிதானந்த ரூபத்துவஞ்சொல்லப்பட்டது。(ஏ-ஏ)

இந்தச் சுச்சிதானந்தங்கள் மூன்றும் ஆத்மாவுக்குக்கணமோ
ஈபாவமோவென்றால் சொல்லுகிறீர்க்கு சுச்சிதானந்தங்கள் ஆத்மாவுக்
சுபாவமேயன்றியிலே குணங்களன்று அதெப்படிப்போலேயெ
குச் சுபாவமேயன்றியிலே குணங்களன்று அதெப்படிப்போலேயெ
ன்றால் அக்கினியிடத்திலேயிருக்கிற வோகிதோஷணப் பிரகாசங்கள்
மூன்றும் அக்கினிக்குச் சுபாவமேயன்றியி வெப்படிக்குணங்களன்
றே அப்படிப்போலே ஆத்மாவுக்குச் சுபாவமென்றால். (ஏச)

சத்துருபமென்றுக் சித்துருபமென்றும் ஆனந்தருபமென்றும் ஆத்மாவுக்கு மூன்றுசொருபங்களுண்டாலே ஆத்மாச்சத்துருபும் ஆத்மாவுக்கு மூன்றுசொருபங்களுண்டாலே ஆத்மாச்சத்துருபும் ஆனந்தருபமொன்றும் மூன்றுத்மாவுண்டோன்றுக் கொன்று ஆனந்தருபமொன்றும் ஆனந்தருபமொன்றும் மூன்றுத்மாவுண்டோவன்றுல் ஆத்மாவொருத்தர்தானே யெப்படிப்போலென்றால் லோகிதோஷ்ணப்பிரகாசங்கள் மூன்றையுக்கு சுபாவமாயிடைத்தாயிருக்கிற அக்கினி யெப்படியொன்றேயோழிய மூன்றன்றே ரசசயித்தியதிரவங்களே சுபாவமாயிருக்கிற ஜலம் யெப்படியொன்றே அப்படிப்போலே சுச்சிதானேந்தங்களைச் சுபாவமாயிடைத்தாயிருக்கிற ஆத்மாவொருத்தோயோழிய மூன்றுத்மாவன்று. (நு)

இப்படி ஆத்மாவொருத்தரானாற் சர்வஷ்டங்களிலேயுமிருக்கிறான்று சர்வகைத்துவஞ்சொல்லப்படுகிறதே அதெப்படி யோகிறான்று சர்வத்தீவஞ்சொல்லப்படுகிறதே நன்றால் ஒரு ராத்மாத்தானே யெல்லாத்திலேயுமிருக்கிறான்று நன்றாய்ச்சொல்ல ஆத்மாத்தானே யெல்லாத்திலேயுமிருக்கிறான்று நன்றாய்ச்சொல்ல மொத்தமே யெதிலேயன்றுற் சர்வஞ்சூராய்ச்சு சர்வத்தையுமறிறப்படி மொத்தமே சர்வத்திலேயுமிருக்கிறாரன் உறியலாமே ஆத்மாவுக்குச் சிறாலே

சாவஞ்ஞத்துவந்தா னெப்படிக் கோச்சாஸ்தியாயிருக்கிற பிரத்தியகங்கா
த்மா சாவத்தையு மறிக்கிறோவென்று வறிகிறே அதெப்படியென்
ருற் சகலமாயிருக்கிற புதபெளதிகங்களையெல்லாங் தானேயறிகிற
னேயன்றியிலே பின்னை யொன்றுமறியவில்லை என்றால் ஆத்மா
வுக்கன்னியமெல்லாஞ் சடமானபடியினாலே அதுகளாறியமாட்டாது
அறியுமென்றுசொல்லாமென்றாற் கடாதிசடங்களு மறியவேண்டு
ம் அப்படிக்கானதைபடியினாலே சாவத்தையுங் தானேயறிகிறனேயன்
ம் தன்னையதுகளாறியவில்லை ஆகையினாலே சாவத்தையு மறியிலே
கிறவன் தான்றுனேயென்றறியலாமே இந்திரியசங்நிதானத்திலேயிரு
க்கிற சடங்களைத்தான் ஆத்மாவறிகிறார் வெகுயோசனைதூரத்திலே
மகாமேருமுதலானதுகளையுஞ் சுவர்க்காதிகளையுங் தானெங்கேயறிகி
ருரென்று வறிகிறார் எப்படியென்றாற் சொல்லுகிறோஞ் சிதாகாசசோ
அருபமாயறிவாயிருக்கிற தன்னிடத்திலே அறியப்படாததாகவும் அ
யியப்பட்டதாகவும் இரண்டுவிதமாய்ச் சுவர்சடங்களுஞ்தோனுகிறது
இந்திரியப் பிரத்தியக்ஷமாயிருக்கிற தேக்க கிரகட்கோத்திர கிராம
புரதேசாதிகளெல்லா மறியப்பட்டதா யெப்படித் தன்னிடத்திலே
யறிவிலே தோனுகிறதோ அப்படிட்போலே அப்பிரத்தியக்ஷமாயறி
யப்படாததாயிருக்கிற மேரு சுவர்க்காதி சடங்களுஞ் தன்னுடைய அ
யெப்படாததாயோழி அப்பாலே தோன்றவில்லை யறியப்
றிவிலே தோனுகிறதேயோழி அப்பாலே தோன்றவில்லை யெப்படியென்
படாத தெங்கேதோனுகிற தென்றாற் ரேனுகிறதே யெப்படியென்
ருல் வந்தியாபத்திர சமானமாயிருக்கிறகிராமபுரதேசாதிக ரீல்லாம
லூல் உள்ளதுபோலே மாலோசனையினாலே கற்றி
கைத்தாயிருந்தாலும் உள்ளதுபோலே மாலோசனையினாலே கற்றி
க்கப்பட்டுக்கொண்டறியப்படாததாய் அறிவிலே தோனுகிறப்போ
லே அசத்தாயிருக்கிறமேருவாதிகளும் அறியப்படாததாய் மாலேந்
பிதமாயறிவிலே தோனுகிறதென் றறியவேண்டும் அதெப்படிப்போ

அத்தொய்தபோதுமிகை.

ஷா

வென்றும் சொப்பனத்திலே மனோகற்பிதமாயிருக்கிற சிராமபுராத்திக் காலியப்பட்டதாயும் மேருவாதிகள் நியப்படாததாகவும் இரண்டுவித மாய்ச் சகல சொப்பனபதார்த்தங்களும் மனோகற்பிதமாய்ச் சொப்பமாய்ச் சகல சொப்பனபதார்த்தங்களும் மனோகற்பிதமாய்ச் சொப்பனசாக்கியாயிருக்கிற தன்னுடைய அறிவிலே யெப்படித் தோனுகி நதோ அப்படிப்போலே சாக்கிரத்திலேயுமூள்ள சகலபதார்த்தங்களும் இரண்டுவிதமாய்ச் சமேகற்பணியிலை தன்னிடத்திலேதான் தோனுகிறது அன்றியிலேபோனால் நான் மேருசுவர்க்காதிகளை நே தோனுகிறது அன்றியிலேபோனால் நான் மேருசுவர்க்காதிகளை யறியேனன்று லோகத்திலே சொல்லாமலிருக்கவேண்டும் அப்படியன்றியிலே மேருவாதிகளை யறியேனன் வறியாததாய் மேருவாதிகள் தோனுகிறதே ஆகையினாலே மேருமுதலான சகலசடங்களையும் அறிகிற ஆத்மாத்தானே இந்தஆத்மா சகலத்திலேயுமிராமற் கோச சாக்ஷியாய்த் தேகத்திலேமாத்திர மிருக்கிருரேயான வெல்லாத்தை யும் எப்படியறிவார் அறியமாட்டார் சமீபமாயுங் தூரமாயும் பிரத்தியக்ஷமாயும் அப்பிரத்தியக்ஷமாயும் அறியப்பட்டதாயும் அறியப்படாததாயுங் தன்னிடத்திலே மனதானது கற்பிக்கிறது ஆகையினாலே யதுகளுக்கெல்லாம் அதிஷ்டானமா யெல்லாத்திலேயு மிருக்கிறபடியினாலே யெல்லாத்தையு மறிகிறார் ஆகையினாலே ஆத்மாவுக்குச் சர்வத்திலேயு மிருக்கிறார் சந்தேகமில்லை. (நூ-நூ-நூ)

ஆத்மாச்சர்வகெதரானால் சர்வத்திலேயுமிருக்கிறபடியினாலே யதுகளோடே யாத்மாவுக்குச் சங்கம்வருமே சங்கியாயாவரென்று உல்லே அப்படிச் சொல்லக்கூடாது ஏனென்றால் யெல்லாத்திலேயுமிருங்காலும் ஆகாசம்போலே நிரம்ஸரானபடியினாலே யதுகளோடே யா

த்மாவுக்குச் சங்கமில்லை ஆகாசம்போலே அசங்கராய்ஆகாசத்திற்கு
ம் அதிதராய்ச் சிதாகாசசொருபரா யிருக்கிறபடியினாலே ஆத்மா
ங்கரென்று அசங்கோகி அயம்புருஷ இத்தியாதிசுருதிகளுஞ்சொ
(நுக)
ல்லுகிறது.

ஆத்மா அசங்கராடு வொன்றிலேயு மொட்டாதபடியினாலே
சர்வத்திற்கும் அதிதராய் அப்பாலே யதாசினரா யிருந்தால் அப்போ
து பரிச்சின்னரா யன்றே ஆகவேண்டு மென்றால் அப்படிச் சங்கிக்
கக்கூடாது யேனென்றாற் றிரிவிதபரிச்சேத குளியரானபடியின
லே ஆத்மாப் பரிச்சின்னரன்று பின்னையோ பூரணசொருபரே ஆ
காசம்போலே யொன்றிலேயு மொட்டாம விருந்தாலும் பூரணர்தா
னே பரிச்சின்னரன்றென்கிற தத்தினாலேயென்றால் ஒருதேசத்திலே
யிருக்கிறாத்மா வொருதேசத்திலே இல்லையென்கிற தில்லாமற்
சர்வவியாபியா யெல்லாத் தேசத்திலேயு மெங்கும் வியாபித்திருக்கிற
படியினாலே தேசத்தினாலே பரிச்சின்னரன்று ஒருக்கா விருக்கிற
மாவைத்தவிர வேறேயொருவஸ்துவ மில்லாமற் சர்வாத்மக சொரு
பரா யெல்லாந் தானேயிருக்கிறபடியினாலே வஸ்துக்களிலேயும் பரிச்
சின்னரன்று இப்படி மூன்றுவித பரிச்சேதமன்றியிலே வியாபகரா
யிருக்கிறபடியினாலே பூரணத்துவம் ஆத்மாவுக்குச் சித்தித்தது. (கு)

ஆத்மா வியாபகரானால் ஆகாசம்போலே யெல்லாத்தையும்
வியாபிக்கிறபடியினாலே விகாரியாகவேண்டு மென்றால் அப்படி விகா
ரியாகாரென்றால் அஸ்தி சாயதே வர்த்ததே பர்ணமதே அபக்ஷிய
தே நகியதே யென்கிற சட்பாவ விகாரவான்களாயிருக்கிற ஆகா

அத்தொய்தபோத்திபிகை.

குப

ஈடு பூதங்களையெல்லா மறிகிறவரானபடியினாலே சட்பாவலிகார ந்க ளாத்மாவுக்கில்லை விகாரியானால் ஆத்மாவும் ஆகாசாதிகளைப்போ வே யற்பத்திநாசங்களை யடையவேண்டும் உற்பத்திநாசங்களை யடை வே யற்பத்திநாசங்களை யடையவேண்டும் அப்படியன்றி ந்தாற் சடமா யொன்றையு மறியாமற்போகவேண்டும் அப்படியன்றி யிலே சர்வப்பிரபஞ்சமும் உன்டாகிறதற்கும் இருக்கிறதற்கும் நகிக்கி யிலே சர்வப்பிரபஞ்சமும் உன்டாகிறதற்கும் இருக்கிறபடியினாலேயும் நிரம்ஸ றதற்குஞ் சாக்ஷியா யறிந்துகொண் டிருக்கிறபடியினாலேயும் நிரம்ஸ வஸ்துவானபடியினாலேயும் நிருவிகாரர்தானே. (குக)

ஆத்மா நிருவிகாரியென்றால் விகாரிவஸ்துக்கள் சிறிது வே ரேயுண்டென்று வருகிறபடியினாலே ஆத்மா அத்தொய்தரென்கிறது கூடாது இரண்டாம் வஸ்துவோடே கூடினபடியினாலே சத்துவயரெ கூடாது இரண்டாம் வஸ்துவோடே கூடினபடியினாலே சத்துவயரெ கூடாது சொல்லவேண்டுமென்றால் அப்படிக்கூடாது ஏனென்றால் ஆத் தன்று சொல்லவேண்டுமென்றால் அப்படிக்கூடாது ஏனென்றால் ஆத்மாவைத்தவிர வேறே இரண்டாம்வஸ்து வொன்றுமில்லாதபடியினாலே யெல்லாம் அவரே யானபடியினாலே சத்துவிதியரன்று அத்தொய்தர்தானே ஆத்மாவைத்தவிர யெல்லாம் அன்னியமாகாவிட்டால் அத்தொய்தர்தான் சந்தேகமில்லை சகலமும் ஏன் ஆத்மாவைத்தவிர அன்னியமன்றென்றாற் சர்வத்திற்குங்காரணனானபடியினாலே அர அன்னியமன்றென்றாற் சர்வகாரணரானால் அன்னியமகாமற் போமோவென்றால் அன்னியமன்று சர்வகாரணரானால் அன்னியமகாமற் போமோவென்றால் அன்னியமாகாதே அதெப்படியென்றாற் காரியகாரணங்களுக்குப் பேதமில்லையே காரணத்தைத்தவிரக் காரியம் வேறன்றே இப்படிப் போகத்திலே காரியகாரணங்களுக்குப் பேதமோரிடத்திலேயு மில்லாதபடியினாலே ஆத்மகாரியமாயிருக்கிற சர்வமும் ஆத்மாவைத்தவிர அன்னியமன்றென்ற நறியலாமே. (குட-காந)

ஆத்மாச் சர்வகாரணரானபடியினாலே சர்வமு மாத்மாவுக் கண்ணியமன்றென்று சொல்லப்பட்டது ஆத்மாவுக்குச் சர்வகாரணத் துவ மெப்படி இந்த ஆத்மாத்தானே சர்வத்திற்குங்காரணரென்கிற

ததினாலேயன்றும் சர்வதிருஷ்டாவாய்ச் சர்வத்தையுங் காணுகிற
வரானபடியினாலே சர்வகாரணரென்று சொல்லாமே சர்வத்தையு
ங் காணுகிறவராற்ற சர்வகாரணராக வேண்டுமோவென்றால் ஆகலா
மே அதெப்படியென்றால் லோகத்திலே மித்தியாபதார்த்தங்களுக்
கெல்லாங் காணுகிறவனே காரணமாகக் கண்டோமே யெதினாலே
கண்டோமென்றும் சுத்தியிலே தோனுகிற ரசிதப்பிராந்திக் கஃதை
கண்டோமென்றும் சுத்தியிலே தோனுகிற சர்வஜகப்பிராந்திக்குக்
படிப்போலே சாக்கிரத்திலே தோனுகிற சர்வஜகப்பிராந்திக்குக்
திருஷ்டாவாயிருக்கிற ஆத்மாவே யுபாதானகாரணமாகக் கண்டோம் அப்
பிரமைக்குத் திருஷ்டாவே யுபாதானகாரணமாகக் கண்டோம் அப்
பிரமைக்குத் திருஷ்டாவே யுபாதானகாரணமாகக் கண்டோம் இப்
திருஷ்டாவாயிருக்கிற ஆத்மாவே யுபாதானகாரணமாகலாமே இப்
படிச் சர்வஜகத்தும் பிராந்தியானால் ஆத்மாக்காரணமாகட்டுஞ் சர்வ
ஜகத்தும் பிராந்தியென்கிற தெப்படியென்றும் பிரளயத்திலே அத்
தொய்தராயிருக்கிற ஆத்மாவினி-த்திலே ரச்சசர்ப்பம்போலே மா
யையினாலே நாமரூபங்கள் கற்பிக்கப்பட்டுதென்று சுருதிசொல்லு
கண்டிறபடியினாலேயும் யுக்தியினாலேயுஞ் சொப்பனம்போலே கண்ட
மிக்குபோகிற வநுபவத்தினாலேயும் பிராந்தியென் றறியலாம் பின்
கீழேயுள்ள பிரமமாத்திர மிருக்கிறதென்று தத்துவஞா
நேயோன்றுமில்லைப் பிரமமாத்திர மேயன்றியிலே கூபாவமாய் வே
க்கிணிகளும் பிரத்தியகூதமாய்க் கண்டநுபவித்துச் சொல்லுகிறபடியினிகளும்
கீழே சர்வமுங்பிராந்திதானே சந்தேகமில்லை ஆகையினாலே ஆத்மா
கீழே சர்வமுங்பிராந்திதானே சர்வகாரணராகலாமே சர்வமுங்
சர்வதிருஷ்டாவாயிருக்கிறதினாலே சர்வகாரணராகலாமே சர்வமுங்
தன்னுடைய பிரமையினாலே தன்னிடத்திலே தோனுகிறபடியினாலே
ஆத்மாவினுடைய காரியமாகலாமே ஆனபடியினாலே ஆத்ம
போலே ஆத்மாவினுடைய காரியமாகலாமே ஆத்மாவுக் கண்ணியமன்றே யெப்படிப்
காரியமாயிருக்கிற சர்வமும் ஆத்மாவுக் கண்ணியமன்றே யெப்படிப்
போலே யென்றும் சமுத்திரத்திலே யுண்டான அலைதுரைகுகிழி

முதலானதுகள் சமுத்திரகாரியமானபடியினாலே சமுத்திரத்தைவிட அன்னியமன்றியிலே சமுத்திரஜ்ஜலமாத்திரமா யெப்படியிருக்கிற தோ அப்படிப்போலே ஆத்மகாரியமாயிருக்கிற சர்வமும் ஆத்மா வைத்தவிர அன்னியமன்று ஆத்மமாத்திரந்தானென்ற நறியலாமே ஆனபடியினாலே ஆத்மா சத்தொய்தரன்றே அத்தொய்தர்தானே சந்தேகமில்லையென்று நன்றாயறியலாமே. (கு-கு-கு-கு)

இப்படிச் சொன்னபிரகாரமாய் அத்தொய்தராயிருக்கிற ஆத்மசொருபத்தைப் பிரதிபாதிக்கிற வேதாந்தசாஸ்திரத்தைக் குருசன்னிதான்திலேயிருந்து சர்வதாப் படித் தந்த வர்த்தத்தை மனலே அவதானம் பண்ணுகிறதே சிரவணத்திற்குச் சொருபமென்று சொல்லப்படும். (கு)

இப்படி இந்தச் சிரவணத்தைச் சர்வதா அப்டியாகிக்கவேண்டும் வரப்பண்ணீனதினாலே யஃதென்னசெய்ய மென்றால் நன்றாய் வரப்பண்ணுகிறபோது பூருவம் அத்தொய்த ஆத்மாவாவு தெங்கேயிருக்கிறு ரில்லையென்றுவரித்துக்கொண்டு இருந்த அசத்தாவர்ணத்தை நாசம்பண்ணுகிறதே சிரவணத்திற்குக் காரியமென்று சொல்லப்படும். (கு)

இந்தச் சிரவண மெத்தனைநாட்பண்ணுகிறதென்றால் நஷ்டமாய்ப்போன அசத்தாவரணாந் திரும்பி வாராமலிருக்கிறதே சிரவணத்திற்கு அவதியென்று சொல்லப்பட்டபடியினாலே அவ்வளவுபரியந்தஞ்சிரவணம் பண்ணவேண்டும் நஷ்டமான ஆவரணாந் திரும்பியும் வருமோவென்றால் வருமே யெதினாலே வருமென்றாற் சுருதி நானுவிதமாய்த் தொய்தங்களையும் பிரதிபாதிக்கிறபடியினாலே தொய்தமும் பிரமாணமாய்த் தோனும் யெப்படியானால் விஷ்ணுப்பிரதிபாதகமாயிருக்கிற சாஸ்திரத்தைப் பரிசீலனம்பண்ணீனதினாலே அந்த விஷ்ட

ஆமூர்த்தியிலேதானே சிரத்தையோடே கூடியிருந்தாலும் பின்னே
யொரு மூர்த்தியைப் பிரதிபாதிக்கிற சாஸ்திரப்பிரமாணத்தைக்
யொரு மூர்த்தியைப் பிரதிபாதிக்கிற சாஸ்திரப்பிரமாணத்தைக்
கண்டதிலே அசிரத்தை யெப்படிவருகிறதோ அப்படிப்போலே அத்
தொய்தசாஸ்திரப் பிரமாணத்திடுலே அத்தொய்த ஆத்மாவில்லை
யென்கிற அசிரத்தைபோயுண்டென்று சிரத்தை அடைந்திருந்தா
அம் அன்னியமாயிருக்கிற தொய்தப்பிரமாணங்களிடுலே திரும்பி
யாருக்கால் அசிரத்தைவந்துவிடும் ஆகையிடுலே சுருதி நானுத்தவ
ங்களிடுலே யெவ்வளவுபரியந்த மொருக்காலும் அசிரத்தை வாராம
விருக்கிறதோ அவ்வளவுபரியந்தஞ்சிரவணம் பண்ணவேண்டும் இப்
படிப் பண்ணீன சிரவணத்திடுலே பிரயோசன மேதென்றால் அத்
தொய்த ஆத்மா வில்லையென்கிற அசிரத்தையாகிற அசத்தாவர்ணம்
நஷ்டமானவட்டேன அன்னியப் பிரமாணங்களோன்றிடுலேயுங் கெ
உக்கப்படாம் வொருப்பதிபந்தமு மன்றியிலேதிடமாய்ப் பரோக்கக்
ஞக்கப்படாம் அதுவே இந்தச் சிரவணத்திற்குப் பலமென்று
(க்க-எ0)
சொல்லப்படும்.

மாய்நிகிறது பரோக்ஷகருளன்டமலை இப்படி வேதாந்த சிரவணத்தினாலே வந்தான் பரோக்ஷ
மென்று சொல்லுவானேன் அபரோக்ஷமாக லாகாதோவன்று லா

காது ஏனென்றால் அபானவரணமிருந்து பிரத்தியக்ஷமா யாத்மா வைத் தெரியவொட்டாமல் மறைக்கிறபடியினாலே அபரோக்ஷமன்று பரோக்ஷந்தானே இதற்குப் பிரமாணமேதன்றும் ஸ்ரீவித்தியாரண் ணியசுவாமிகள் சொல்லியிருக்கிறார் அதுவேபிரமாணம். (எ)

ஸ்ரீவித்தியாரண்ணியசுவாமிக ஸெப்படிச்சொல்லியிருக்கிற ரென்றும் சிரவணத்தினாலேதானே சச்சிதானந்த சொருபமாயிருக்கிற பிரமசொருபங் தோன்றினாலும் பஞ்சகோச சாக்ஷியாய்த் தானும்ப் பிரத்தியக்ஷமாய்ப் பிரமத்தைக்காணவில்லை அதெப்படிப்போலே யென்றும் சதுரப்புயராய்ச் சங்கு சக்கர கதாபாணியா யிருப்பர் விஷ்ணுவென்று சாஸ்திரத்தினாலே அறிந்தாலும் தியானத்தினாலே மனதிலே தோணி நாலுங் கண்ணி நாலே பிரத்தியக்ஷமாய்க் காணத் படியினாலே மூர்த்திப்பிரதிபாதக சாஸ்திரசென்னியஞானம் பரோக்ஷமன்றியிலே யெப்படி அபரோக்ஷமன்றூ அப்படிச் சிரவணசென்னியஞானமும் அபரோக்ஷமன்று இனிமேற் சங்கை விஷ்ணுமூர்த்தி தானுகாமற் றனக்கண்ணியமானடியினாலே அதைச் சாஸ்திரத்தினாலே அறிந்தாலும் பரோக்ஷமாய்ப் போயிற் றப்படியிங்கேகூடாது ஏனென்றும் பிரமங் தனக்கண்ணியமாகாமற் றுமையிருக்கிற கை அறியாம விருக்கிறவனுக்கு நீயே பிரமமென்று தத்துவமசியாதி மஹாவாக்கியங்கள் பிரதிபாதிக்கிறதைக்கேட்டறிந்தவுடனே பிரமத்தைத் தானும்ப் பிரத்தியக்ஷமா யறியலாமே தனக்கண்ணியமாயிருக்கிற சுவர்க்காதிகளைப்போலே சாஸ்திரத்தினாலே பரோக்ஷமாயாகாதே ஆகையினாலே தன்னுடைய சொருபத்தைச் சுவர்க்காதிபோலே பரோக்ஷமாயறியவேண்டாஞ் சிரவணத்தினாலே அபரோக்ஷமாயறியலாமென்று சங்கைவந்தால் அப்படிக்கூடாது ஏனென்றும் சாஸ்திரங்களிலே மஹாவாக்கியங்களினாலே நீயே பிரமமென்று தா

ந-வது மனப்பிரகரணம்.

நேபிரமமாய்ச் சொல்லப்படுகிறது சந்தேகமில்லை அப்படியாலோ மஃதைச் சிரவணம் பண்ணினமாத்திரத்திலே தானே தன்னுடைய சொருபத்தைப் பிரத்தியக்ஷமாய்க் காணப்படவில்லை ஆகையினாலே விஜாரியாமற் சிரவணத்தினாலே அபரோக்ஷக்ஞானம் வாராதென்று ஶீவித்தியாரண்ணியசுவாமிகள் தியானத்திலே சொல்லியிருக் கிறார் ஆகையினாலே சிரவணம்பண்ணிப் பரோக்ஷமாய் ஆத்மசொரு க்கிரு ஆகையினாலே சிரவணம்பண்ணிப் பரோக்ஷமாய் யநிகிறதற்கு மனன பத்தை அறிந்தவனுக்குச் சாக்ஷாதபரோக்ஷமா யநிகிறதற்கு மனன ம்பண்ணவேண்டும். (எந-எசு-எஞ்சு-எசு)

இப்படிச் சிரவணப் பிரகரணஞ் சொல்லப்பட்டது இந்தச் சிரவணப்பிரகரணத்தை யாதொருவித்துவான் பராமரிசுத்துப் பார் க்கிறுமே அவ அத்மசொருபத்தைப் பரோக்ஷமாயநின்துகொண்ட பரோக்ஷமா யநிகிறதற்குச் சாதனமாயிருக்கிற மனனத்தை அபே கஷ்டிப்பன். (எங)

நாலாவது-சிரவணப்பிரகரணம் முற்றிற்று.

ஐந்தாவது - மனப்பிரகரணம்.

சீடன்கேட்கிறுன் வாருமையா ஏ குரோ ஆத்மசொருபத் தைச் சிரவணத்தினாலே நன்றாய்ப் பரோக்ஷமா யநிந்தேன் இனி மேல் மனனத்தைச் சொல்லும் யாதொரு மனனத்தைப் பண்ணின தினாலே அவித்தையாகிற அந்தகார ஆவரணம் நசித்து அபரோக்ஷக் ஞானஞ் சித்திக்குமோ அப்படிப்பட்டிருக்கிற மனனத்தைச் சொல்

கஞ்ச

அத்தொய்தபோதத்தியிகை.

லவேண்டுமென்று கேட்ட சீடனுக்கு மனனத்தைக் குரு சொல்லுகிறபிரகாரம். (க)

மனனமாவ தேதென்றாற் சிரவணத்தினாலே பரோக்ஷமாயறிந்திருக்கிற அத்தொய்த ஆத்மவஸ்துவைச் சூக்ஷ்மமாயிருக்கிற முகத்தினாலே சர்வதாச் சிந்திக்கிறதே மனனமென்று சொல்லப்படும். (ங)

இத்த மனதிற் கேதுசொருபகாரிய அவதிபலங்க ளேதென்றால் நித்தியாங்தியவஸ்துவைகமே ஏது அத்தொய்த ஆத்மதத்து வத்தை விஜாரிக்கிறதே சொருபம் அபானுவர்ணத்தை நாசம்பண்ணுகிறதே காரியம் நஷ்டமான ஆவரணங் திரும்பி வாராதிருப்பதே அவதி அபரோக்ஷக்ஞானமே பலமென்று தத்துவவித்துக்களாலே சோல்லப்படும். (ஈ-ஈ)

மனனத்திற்கு நித்தியாங்தியவஸ்துவைகமே யேதுவை என்று சொல்லுகிறதெத்தினாலேயென்றால் இதுநித்தியவஸ்து இதுஅங்க்தியவஸ்துவை என்று நித்தியாங்தியவஸ்துக்களைப் பரோக்ஷமாய் விவேகித் தறிந்தவணன்றே அபரோக்ஷமாய்விழாரிக்கிறதற்கு அதிகாரி மற்றவனன்று. (ஞ)

மோக்ஷச்சைதான் மனனத்திற் கேதுவாகட்டுமென்றால் ஆகாது ஏனென்றாற் கேவலம் மோக்ஷவிச்சைமாத்திர முள்ளபுருடன் விழாரத்திற்கு யோக்கியனேயன்று ஏனென்றாற் சிரவணம் பண்ணதுபடியினாலேபரோக்ஷக்ஞானமில்லையே பரோக்ஷமாய் ஆத்மசோநபத்தை யறியாதவனுக்கு விழார மெப்படிக்கூடும் ஆத்மசோருபம் இன்னபடியிருக்குமென்று கேட்டறிந்துகொண்டன்றே பிற்பா

டதைவிஜாரிக்கவேண்டும் கேட்டறியாமற் றுனே மெப்படி விஜார
ஞ்சித்திக்கும் மோக்ஷம்வேண்டுமென்கிற ஆசையினுலேதானே கூ
(க) டாது.

மோக்ஷவிச்சையினுலே விஜாரமேன்கூடாது மோக்ஷவிச்சை
வாச்தவுடனே சிரவணம்பண்ணிப் பரோக்ஷக்ஞானம் வருகிறபடியிர
ஙலே விசாரங்குடுமேயென்றுற் சிரவணம்பண்ணிப் பரோக்ஷக்ஞா
னம் வந்துதேயென்றால் அப்போதவன் நித்தியாங்கித்தியவஸ்து விவே
கியோமானன் அவனைக் கேவல முழுக்காவன்றுமாத்திரஞ் சொல்
லப்படாது நித்தியாங்கித்தியவஸ்து விவேகியென்றே சொல்லவேண்
மும் ஏனென்றால் சிரவணம்பண்ணி நித்தியாங்கித்தியங்களாயிருக்கிற
ஆத்மா அத்மாக்களைப் பரோக்ஷமாய் விவேகித் தறித்தன்றே ப
ரோக்ஷக்ஞானமென்று சொல்லப்படுகிறது அந்தப்பரோக்ஷக்ஞானஞ்சா
னே நித்தியாங்கித்திய வஸ்துவிலேகமன்று சொல்லப்படுகிறது சகல
வேதாந்தங்களிலேயும் பரோக்ஷக்ஞானியே நித்தியாங்கித்திய விவேகி
யானபடியினுலே பரோக்ஷக்ஞானியானவன் விஜாரத்திற்கு யோக்கி
யன்றுனே சந்தேகமில்லை ஆகையினுலே வஸ்து அவஸ்துகளைப் ப
ரோக்ஷமாயறிந்த நித்தியாங்கித்தியவிலேகியே விஜாரயோக்கியன் மற்
(க) றவனன்று.

மோக்ஷவிச்சைதான் மனனத்திற்கு அசாதாரண வேதவாகா
மற்போற்போகட்டும் வைராக்கியங்கான் உபரதிதான் சீகட்டு
மன்றால் அதுகளுக்கு சாதாரணவேதவேயன்றிடலே பிரதானவே
பரோக்ஷக்ஞானமில்லாதபடியினுலே விஜாரயோக்கியமில்லை ஏனென்
பரோக்ஷக்ஞானமில்லாதபடியினுலே விஜாரயோக்கியமில்லை ஏனென்
ந்றுற்றபசிகளுக்கு வைராக்கிய உபரதிகள் இரண்டாலும் மோக்ஷ

அத்தொய்தபோதத்திபிகை.

ஆத்மாவை யெப்படியடைகிறதென்றால் அசத்துருபங்களாயிருக்கிற கோசங்களை விஜாரித்தே ஆத்மாவை யடையவேண்டு மேனென்றாற் சத்துருபராயிருக்கிற ஆத்மாவினிடத்திலே ஆரோவிக்கப்பட்டிருக்கிற பஞ்சகோசங்களை விஜாரித்துப்பார்த்து அதுகளை அசத்தென்று தள்ளி அப்பாலே அதுகளுக்கு அதிவ்டானமாயிருக்கிற ஆத்மாவை அறியலாம் மற்றபடி யாரோபிதங்களாயிருக்கிற கோசங்களை விசாரியாமல் அதிவ்டானமாயிருக்கிற ஆத்மாவை அடையப்படாது லோகத்திலே யெங்கேயாகிலும் ரச்சவிலே யாரோமிக்கப்பட்ட சர்ப்பம் அசத்தாலும் சர்ப்பத்தை இன்னதென் நற்றுப்பார்த்து விசாரியாமல் ரச்சவைக் கண்டபேருண்டோ ஆரோபிதசர்ப்பத்தை விஜாரித்ததிவ்டான ரச்சவையடையாத பேர்தானுண்டோ வில்லையே அப்படிப்போலே ஆரோபிதமான பஞ்சகோசங்களையும் முன் சிரவனத்தினாலே பரோக்ஷமாயறிந்திருக்கிறபடியினாலே தூலமாய்ச் சாமான்னியமாயறிந்திருக்கிற அதுகளுடைய சொருபங்களைச் சூக்ஷ்மபுத்தியினாலே தானேவிஜாரித் தாராய்ந்துபார்த்து நன்றாய்க்கண்டநுபவித்து முன் குருவினாலேயுங் சாஸ்திரத்தினாலேயுங் கேட்டறிந்திருக்கிறதுகளைப் பிரத்தியக்ஷமாயிருக்கிற ஸ்தூலசரீரத்தை அன்னமயமானபடியினாலே அன்னமயகோசமென் றப்படி நன்றாய்நியப்படுகிறதோ அப்படி எல்லாருக்குந்தெரியாமற் சூக்ஷ்மமங்களாய்ப் பிராணமயாதிகளாயிருக்கிற நாலுகோசங்களையுங்குருசாஸ்திரங்களினாலே யறிந்திருக்கிற வகூணங்களைப் பிடித்துக்கொண்டு நன்றாய்ப் பிரத்தியக்ஷமாய்ப் புத்தியினாலே கண்டநுபவித் தொன்றீருள்ளாய்த் தள்ளி அப்பாற் கோசசாக்ஷியாய்ச் சூக்ஷ்மமாயிருக்கிற ஆத்மாவை விஜாரிக்கவேண்டும்.

(கழு-ககை)

இப்படிக் கோசங்களை விஜாரித்துத்தள்ளி அப்பால் ஆத்மா

⑮ - வசூ மனனப்பிரகரணம்.

வை விஜாரித்தால் விஜாரத்திடுலே ஆத்மா வெப்படி தெரியுமென்
இந்த விஜாரமாகிற மனனத்திற் காவரணாசமே காரியம் கூறா
படியிடுலே நிரந்தரம் அக்கோசங்களுக் கப்பாற்பட்டிருக்கிற ஆத்
மாவைச் சிகித்திக்கிறபோது யுக்தியிடுலே அந்தவிசாரமானது அபா
வை வெப்படும் எப்படியென்றால் ரச்சு சுப்பத்
தை விஜாரித்தால் ரச்சுவைத் தெரியவோட்டாமல் மறைத்திருக்க
ஆவரணம் எப்படிநஷ்டமோ அப்படிப்போலே கோசசாக்ஷியாயிருக்
கிற ஆத்மாவை உற்றுவிஜாரித்தால் ஆத்மாவைக்காணும் ஆத்மாத்
தோணவில்லையென்று மறைத்துக்கொண்டிருந்த ஆவரணம் இன்ன
விடமன்று காணுமற்போம் ஆவரணம் நஷ்டமானவுடனே சூரிய
கீழமென்று அப்பாலேபோற்கு சூரியனெப்படி ஸ்புட
கீணமறைத்திருந்தமேகம் அப்பாலேபோற்கு சூரியனெப்படி ஸ்புட
மாய்த்தெரியுமோ அப்படி ஆத்மா ஸ்புடமாய்த்தெரியுங் கோசசாக்ஷி
யாய் ஆத்மாத்தோனுவார் ஆகையிடுலே விஜாரிக்கவேண்டும். (20)

இப்படி யெல்வாவுபரியந்தம் விஜாரிக்கிறதென்றால் நஷ்ட
மாய்ப்போன அபாஹவரணங் திரும்பிவாராமவிருக்கிறதே மனதைத்
நஞ்சு அவதியென்றுசொல்லப்பட்டது ஆவரணங் திரும்பிவாராமவிரு
க்கிற பரியந்தம் மனதம்பண்ணவேண்டும். (உக)

நஷ்டமான ஆவரணங் திரும்பிவருமோவன்றுல் வருமே ஏ
னேன்றும் நிரும்பிச் சமுசயம்வருகிறபடியினாலே வரும் ஆவரணம்
னேன்றும் நிரும்பிச் சமுசயமேதன்றும் பள்ளகோ
போய் ஆத்மாவைக்கண்டுந் திரும்பிச் சமுசயமேதன்றும் பள்ளகோ
சங்களையும் விஜாரித்துத் தானன்றென்றுதள்ளி அப்பால் இவைகளை
க்குச் சாஞ்சியாயிருக்கிற ஆத்மாவைக்காணுகிறபோதுஅந்தவாத்மாவில்
னிடத்திலே யொன்றுமன்றியலே ஆகாசத்தைக்காட்டி வூங் கோடி
மடங்கு குக்கூடம்மாய்ச்சுனியமாய்க்கண்டபடியினாலே கோசங்களை

அத்தொய்தபோதீயிலை.

த்தள்ளினால் நாஞ் குளியமாயன்றே மீறவோமன்று பயம்வரும் அனென்று சர்வாதிதமாயிருக்கிற ஆத்மாவினிடத்திலே பிரபஞ்சவிய வகார கதைகளொன்றுமில்லாமல் அதிகுளியமாயிருக்கிறபடியிலே அவைக்கமாய்க்கண் டி-துதான் ஆத்மாவோ அன்றே இதுவே ஆத்மாவானால் யெப்படி நாமோன்றுமில்லாமற் போவோமன்று நிரம் வைஸ்துவைக்கண்டும் அதிலே விசுவாசமன்றியிலே அசம்பாவணை குகிறபடியினாலே சமூசயம்வருமே ஆகையினாலே அசம்பாவணையினாலே ஆராணங் திரும்பிவருமே ஆனபடியினாலே அசம்பாவணை போ கிறநிமித்தமாய் மனனத்தைப் புனகப்புணக்கப் பண்ணவேண்டும் இந்த அர்த்தத்தை மனதிலேவைத்துக்கொண்டு வியாசரும் ஆவிர்த் திரசகிறுதுபதேசாதன்று குத்திரம்பண்ணீரே சிரவணமனத்திக் கொன்றும் திரும்பித்திரும்பி அப்பியாகிக்கச் சொன்னார். (22-உந்-உங)

இப்படி விசாரம்பண்ணீனாற் பலமேதென்றால் புனப்புணக் விசாரம்பண்ணீ நன்றாய் ஆவரணம் நஷ்டமான ஸ்போது அசம்பா வலுதிகளாயிருக்கிற வொருபிரதி பந்தமுமன்றியிலே நன்றாய்க் கரத் லாமலகம்போலே அபரோக்ஷக்ஞானமுன்டாம் அதுவே பலம். ()

அபரோக்ஷக்ஞானமாவ தேதென்றால் விகாரியாயிருக்கிற இதுஅகங்காரஞ் சாக்ஷியாயிருக்கிற இவர் ஆத்மாவென்று பிரித்து இது மேகம் இவர் சூரியரன்று வேறேபிரத்தியக்ஷமாய்க் காலைகிழுப் போலே ஆத்மாவகங்காரங்களை வேறூய்க்கண்டு இவரே ஆத்மாவென் படும் இதுவே மனனத்திற்குப் பலம். (2க)

சீடனீப்பார்த்துக் குரு சொல்லுகிறார் வாரும்பிள்ளாய் சுமதே யுனக்கு மனனலக்ஷணம் நன்றாய்ச் சொல்லப்பட்டதே நியும் இந்தப்பிரகாரமாய் அவஸ்துக்களாயிருக்கிற பஞ்சகோசங்களை விஜூரி

அத்தூய்தோத்திப்பிகை.

எப்பிரும்கிறதையும் எழுத்திப்பிலே இல்லாமல் வயித்துப்போயிருக்கும் சட்டமானுவத்தையும் எல்லாவற்றையும் பிரகாசித்துக்கொண்டு அப்போதும் ஏதுபடி யெல்லாவற்றையும் தோற்றிவிக்கிற நிறுத்தமின்னியிலே சாம்பியாவிருக்கிற ஆத்மா இவரை விவேகித்தியென்று குரு சொன்னார்.

(உண்மை)

ஒசான்னீரே அதை வித்தமாவன்றென்று தன்றுக்கிறபோது அப்பாலோன்றுமில்லை குரியமாத்திரம் மிருத்தெயாழிய வேறேறன்றுங்காலேயும் ஆத்மாவாக தெங்கேயென்றுகேட்ட சிலைப்பார்த்துக் குரு சொல்லுகிறார்.

(ஈ)

புஞ்சகோசங்களுக்கப்பா ஸான்றுமில்லையென்று நீசொன்போலே நன்றாயிருந்தது ஏனென்றால் நாக்கில்லையென்று சொல்லுகிறது கீயென் மெப்படிச் சொல்லக்கூடாதோ அப்படிப்போலே யொன்று மில்லையென்கிறதையும் அறிகிறவ தெருத்தனிருந்தன்றே வொன்றுமில்லையென்று கண்டு சொல்லவேண்டும் இல்லாமற்போலே ஒன்றெயான்றுமில்லையென்று தோணிச்சொல்லுகிறபடியிடுமே யொன்று மில்லையென்கிறதைத்தோற்றிவிக்கிறவராயிருக்கிறாரே ஆத்மாஇப்படிருந்தால் ஏன்காணப்படவில்லை யென்றால் எல்லாத்தையுங்கானுகினை யெப்படி அறிகிறதென்றால் யெல்லாத்தையுங்கான்றே வெரன்றியிடுமே அவரொன்றிடுமேயுங்கானப்படுகிறவரன்று பின்றுசாதனமன்றியிடுமே தானே சொப்பிரகாசமாயறிகிறபடியிடுமே யொன்றிடுமேயறியப்படுகிறவரன்று தான்றுனே யெல்லாத்தையும் அறிகிறவர் ஆத்மா ஆகையிடுமே யொன்றுமில்லையென்கிறதை அறி

கிறவராய் எல்லாத்திற்கும் ஆந்தரராய்க் கேவல ஆகாசசித்துருபரா
யொன்றினாலேயு மறியப்படாமல் நிரவயவராய் எல்லாத்தையு மறி
கிற சித்துருபரா யிருக்கிறாரே. (உஞ்ச-உஞ்ச-உஞ்ச)

ஒன்றினாலேயு மறியப்படாம வெல்லாத்தையு மறிகிறவராய்
எப்படி யிருக்கிறாரென்றாற் பாவளுபங்களா யுண்டானதாய்த்தோனு
கிற கோசங்களும் அதுகளைத்தள்ளினு லொன்றுமில்லாமற் ரேஞ்சுகி
ரகுணியமுஞ் சகலமுஞ் இன்னுஞ் தோனுகிறதெல்லாஞ் சடமேயானப
டியினாலே கானுகிறவ வெஞ்சுத்தனன்றியிலே தானே காணப்படாது
ஒருத்தனாலே காணப்படுகிற தென்றறியவேண்டுஞ் கானுகிறவனில்
கூயென்றால் அப்போ தொன்றுங்கானுமற்போமே அதெப்படிப்போ
லே யென்றாற் கடாதிகளைக் கானுகிறவ னிருக்கிறபோது கடாதிகள்
காணப்படுகிறதன்றியிலே கானுகிறவனில்லாமற் ரூனே யெப்படிக்
காணப்படவில்லையோ அப்படிப்போலே சூனியத்தைக் கானுகிறவ
ன் இருக்கிறபடியினாலே சூனியந்தோனுகிறது கானுகிறசாக்கி இல்
லாவிட்டா லொன்று மில்லையென்று சூனியமெப்படித்தோனுஞ் சுய
மாய்த் தோற்றறிவில்லாமற் சடமானபடியினாலே கானுகிற சாக்கிய
ன்றியிலே தான்றானே தோணமாட்டாதே சடமானுலுஞ் தானேதோ
னுமென்றால் அப்போ சடங்களாயிருக்கிற கடாதிகளுஞ் கானுகிறவ
னன்றியிலே தான்றானே தோணவேண்டும் அப்படிக் கானுதபடி
யினாலே யொன்றுமில்லையென்று தோனுகிற சூனியமுஞ் சொத்கா
பானமில்லாதபடியினாலே தானே தோணமாட்டாது பின்னை யெப்ப
டித்தோனுகிறதென்றால் அதற்கும் அதீதமாயிருக்கிற சாக்கியினாலே
தோற்றுவிக்கப்படுகிறபடியினாலே தோனுகிறதென்றறியவேண்டும்
அதெப்படிப்போலேயென்றாற் சொத்காப் பிரகாசமன்றியிலே அப்ப
ரகாசங்களாயிருக்கிற மேகமுதலானதுகள் பூமியிலேயிருக்கிற கடாதி

அுத்தொய்தபோத்தீபிகை.

கக்க

டாயிருக்கிறதையுஞ் சுமுத்தியிலே இல்லாமல் வயித்துப்போயிருக்
கிற சாட்டியா அவத்தையும் எல்லாவற்றையும் பிரகாசித்துக்கொண்டு
தாம் எப்போதும் ஏகரூபமா யெல்லாவற்றையுஞ் தோற்றிவிக்கிற சிரு
விகார சைதன்னியமே சாக்ஷியாயிருக்கிறஆத்மா இவரை விவேகித்
தழியென்று குரு சொன்னார். (உக-நட-நக)

சிடன் சங்கிக்கிருன் பஞ்சகோசங்களை விஜாரித்துத் தள்ளச்
சொன்னிரே அதுகளை ஆத்மாவன்றென்று தள்ளுகிறபோது அப்பா
விலான்றுமில்லை குனியமாத்திரம் மீருதேயொழிய வேறென்றுங்கா
கேம் ஆத்மாவாவு தெங்கேயென்றுகேட்ட சிடனப்பார்த்துக் குரு
சொல்லுகிறீர். (ஏ2)

பஞ்சகோசங்களுக் கப்பா லொன்றுமில்லையென்று நீசொன்
னது வார்த்தைசொல்ல யெனக்கு நாக்கில்லையென்று சொல்லுகிறது
போலே நன்றாயிருந்தது ஏனென்றால் நாக்கில்லாமற்போனால் நாக்கில்
லையென் நெப்படிச் சொல்லக்கூடாதோ அப்படிப்போலே யொன்று
மில்லையென்கிறதையும் அறிகிறவு ஏற்றுத்தனிகுந்தன்றே வொன்
றுமில்லையென்று கண்டு சொல்லவேண்டும் இல்லாமற்போனால் ஒன்
றுமில்லையென்று சொல்லாமலிருக்கவேண்டும் அப்படியன்றியிலே
யோன்றுமில்லையென்று தோணிச்சொல்லுகிறபடியினாலே யொன்று
மில்லையென்கிறதைத்தோற்றிவிக்கிறவரா யிருக்கிறீரோ ஆத்மா இப்படி
யிருந்தால் ஏன்காணப்படவில்லை யென்றால் எல்லாத்தையுஞ் காணுகி
றவரன்றியிலே அவரோன்றினாலேயென் காணப்படுகிறவரன்று பின்
கீரை யெப்படி அறிகிறதென்றால் யெல்லாத்தையுஞ் தான்றுநே யோ
குசாதனமன்றியிலே தானே சொப்பிரகாசமா யறிகிறபடியினாலே
யோன்றினாலே யறியப்படுகிறவரன்று தான்றுநே யெல்லாத்தையும்
அறிகிறவர் ஆத்மா ஆகையினாலே யோன்றுமில்லையென்கிறதை அறி

ஏ-வது மன்னப்பிரகரணம்.

ந்த சிற்பிரகாசத்தினாலே தோனுகிறதன் நியிலே ஆத்
ந்த சிற்பிரகாசத்தினாலே தோனுகிறதன் நியிலே இல்லாவிட்டால்
வீலையொருபாவவிகாரங்களுமில்லை இல்லாவிட்டால்
த்திலே ஸ்தாலோகங் கிறுசோகமென்று தூலாதிவிகா
நுவானே னெண்கிறிரோ ஆவரணசத் திவசத்தினாலே
நம் ஆத்மசொருபத்தைத் தெரியவொட்டாமல் ஆவரண
படியினாலே ஆத்மாவைக்காணுமற் கோசங்களையே ஆத்
நவெருகிறபடியினாலே தூலாதிவிகாரங்கள் ஆத்மாவினி
காணுகிறது அவவேகத்தினாலே சுபாவமா யொருவிகார
ஃப்பெட்டப்போலேயன்றுல் ஆகாசங் கறுப்பாயிருக்கி
ஃத்தப்படிப்போலே எப்படி நீலாதிவர்ணங்
சுத்தமாயிருக்கிற ஆகாசத்திலே எப்படி நீலாதிவர்ணங்
உகத்தினாலே தோனுகிறதோ அப்படிப்போலே ஆத்மாவி
நா ஆவரணத்தினாலே விகாரிபோலே தோன்றினதன்நியி
நு ஆவரணத்தினாலே விகாரியே அன் ரெப்போதுஞ் சுத்தராயேயிருக்
க்காலும் விகாரியே அன் ரெப்போது மிருக்கிறுர் ஒருக்காலில்லா
ஞா பிரத்தியங்கமா யெப்போது மிருக்கிறுர் ஒருக்காலில்லா
நில்லை அகோ ஆச்சரியமன்றே இது இதோ ஆத்மாத் தான்
நு மிருக்கிறதிலேயும் ஆத்மாவைக்காணுமென்று மகத்
நு மிருக்கிறதிலேயும் ஆத்மாவைக்காணுமென்று மகத்
நு விருதாமோகம்வந்துதே யெப்படியானல் மத்தியானத்தி
நு விருதாமோகம்வந்துதே யெப்படியானல் மத்தியானத்தி
நு பிரகாசிக்கிறதிலே கோட்டானுக்கு விருதாவிலே இரு
நு பிரகாசிக்கிறதிலே அப்படிப்போலே ஆத்மா சொப்பிரகாசர் இ
நு பிரகாசிக்கிறதிலே அப்படிப்போலே ஆத்மா சொப்பிரகாசர் இ
நு பிரகாசிக்கிறதிலே நமக் கொருபிராந்தியினாலே
நு பிரகாசிக்கிறதிலே இருட்டண்டோ இதோ நித்தியப்பிரகா
நு பம் மத்தியானத்திலே இருட்டண்டோ இதோ நித்தியப்பிரகா
நு ஸ்புரிக்கிற ஆத்மாவினிடத்திலே ஆவரணமாவதே துளங்கேயிரு
நு குதுஅந்தக்கைதயேது விருதாப்பிரமையினாலே ஆவரணமென்று
நு குதுஅந்தக்கைதயேது விருதாப்பிரமையினாலே ஆவரணமென்று
நு குதுஅந்தக்கைதயேது விருதாப்பிரமையினாலே ஆவரணமென்று

ககச

அத்தொய்தபோத்திபிகை.

டாயிருக்கிறதையுஞ் சுமுத்தியிலே இல்லாமல் வயித்துப்போயிருக் கிற சாட்டியா அவத்தையும் எல்லாவற்றையும் பிரகாசித்துக்கொண்டு தாம் எப்போதும் ஏகரூபமா யெல்லாவற்றையுங் தோற்றிவிக்கிற நிரு விகார சைதன்னியமே சாக்ஷியாயிருக்கிற ஆத்மா இவரை விவேகித் தறியென்று குரு சொன்னார். (உகூ-உகூ-உகூ)

சீடன் சங்கிக்கிறஞ் பஞ்சகோசங்களை விஜாரித்துத் தள்ளச் சொன்னிரே அதுகளை ஆத்மாவன்றென்று தள்ளுகிறபோது அப்பா வொன்றுமில்லை குனியமாத்திரம் மீருதேயொழிய வேறொன்றுங்கா கேம் ஆத்மாவாவ தெங்கேயென்றுகேட்ட சீடனைப்பார்த்துக் குரு சொல்லுகிறார். (ஏ2)

பஞ்சகோசங்களுக் கப்பா வொன்றுமில்லையென்று நீசொன் னது வார்த்தைசொல்ல யெனக்கு நாக்கில்லையென்று சொல்லுகிறது போலே நன்றாயிருந்தது ஏனென்றால் நாக்கில்லாமற்போனால் நாக்கில் லையென் றப்படிச் சொல்லக்கூடாதோ அப்படிப்போலே யொன்று மில்லையென்கிறதையும் அறிகிறவ தெருத்தனிருந்தன்றே வொன்றுமில்லையென்று கண்டு சொல்லவேண்டும் இல்லாமற்போனால் ஒன்றுமில்லையென்று சொல்லாமலிருக்கவேண்டும் அப்படியன்றியிலே யொன்றுமில்லையென்று தோணிச்சொல்லுகிறபடியினாலே யொன்று மில்லையென்கிறதைத்தோற்றிவிக்கிறவரா யிருக்கிறாரே ஆத்மாஇப்படியிருந்தால் ஏன்காணப்படவில்லை யென்றால் எல்லாத்தையுங் கானுகிறவரன்றியிலே அவரொன்றினாலேயுங் காணப்படுகிறவரன்று பின்னை யெப்படி அறிகிறதென்றால் யெல்லாத்தையுங் தான்றுனே யோருசாதனமன்றியிலே தானே சொப்பிரகாசமா யறிகிறபடியினாலே யொன்றினாலே யறியப்படுகிறவரன்று தான்றுனே யெல்லாத்தையும் அறிகிறவர் ஆத்மா ஆகையினாலே யொன்றுமில்லையென்கிறதை அறி

இறவராய் எல்லாத்திற்கும் ஆந்தரராய்க் கேவல ஆகாசசித்துருபரா
யொன்றிடுவேயு மறியப்படாமல் நிரவயவராய் எல்லாத்தையு மறி
கிற சித்துருபரா யிருக்கிறாரே. (நந-நஷ-நநி)

ஒன்றிடுவேயு மறியப்படாம வெல்லாத்தையு மறிகிறவராய்
ஏப்படி யிருக்கிறாரன்றுற் பாவருபங்களா யுண்டானதாய்த்தோனு
கிற கோசங்களும் அதுகளைத்தள்ளிடு லொன்றுமில்லாமற் ரேணுகி
ருக்கியமுஞ்சகலமுங் இன்னுங் தோனுகிறதெல்லாஞ் சடமேயானப
தியிடுவே காணுகிறவ நெருத்தனன்றியிலே தானே காணப்படாது
ஒருத்தனவே காணப்படுகிற தென்றறியவேண்டுங் காணுகிறவனில்
கையென்றால் அப்போ தொன்றுங்காணுமற்போமே அதெப்படிப்போ
லே யென்றாக் கடாதிகளைக் காணுகிறவ னிருக்கிறபோது கடாதிகள்
லே யென்றாக் கடாதிகளைக் காணுகிறவனில்லாமற் ரூனே யெப்படிக்
காணப்படுகிறதன்றியிலே காணுகிறவனில்லாமற் ரூனே யெப்படிக்
காணப்படவில்லையோ அப்படிப்போலே சூனியத்தைக் காணுகிறவ
ன் இருக்கிறபடியிடுவே சூனியந்தோனுகிறது காணுகிறசாக்கி இல்
வாவிட்டா லொன்றுமில்லையென்று சூனியமெப்படித்தோனுஞ் சய
மாய்த் தோற்றுவில்லாமற் சடமானபடியிடுவே காணுகிற சாக்கிய
ன்றியிலே தான்றுனே தோணமாட்டாதே சடமானாலுங் தானேதோ
னுமென்றால் அப்போ சடங்களாயிருக்கிற கடாதிகளுங் காணுகிறவ
னன்றியிலே தான்றுதானே தோணவேண்டும் அப்படிக் காணுபடியிடு
யிடுவே யொன்றுமில்லையென்று தோனுகிற சூனியமுஞ் சொத்தா
பிடுவே தானே தோணமாட்டாது பிண்ணை யெப்ப
பானமில்லாதபடியிடுவே தானே தோணமாட்டாது பிண்ணை யெப்ப
நித்தோனுகிறதென்றால் அதற்கும் அதீமாயிருக்கிற சாக்கியிடுவே
தோற்றுவிக்கப்படுகிறபடியிடுவே தோனுகிறதென்றறியவேண்டும்
தோற்றுவிக்கப்படுகிறபடியிடுவே சொத்தாப்பிரகாசமன்றியிலே அப்பி
அதெப்படிப்போலேயென்றால் சொத்தாப்பிரகாசமன்றியிலே அப்பி
அதெப்படிப்போலேயென்றால் சொத்தாப்பிரகாசமன்றியிலே அப்பி
அதெப்படிப்போலேயென்றால் சொத்தாப்பிரகாசமன்றியிலே அப்பி

அத்தொய்தபோதுதிபிகை.

கக்க

களெல்லாங் தானேதோனுமல் இதுகளுக்கு அதீதமாய் வெகுயோச
னைதூரத்திலேயிருஞ்சுசொப்பிரகாசராய் விளங்குகிற சூரியனுலேபிர
காசிக்கப்பட்டுக்கொண்டு சொட்சமாய் எப்படித் தோனுகிறதோ அப்
படிப்போலே புத்திகற்பிதமாய் புத்திக்கிவெளியிலிருக்கிற சூனியமுத
லான சகல திரிசியசமுகங்களுக்கு சொத்தா சட்மாய்த்தானே தோன்
மாட்டாதபடியினாலே இதுகளுக்கு கதீதமாய்ச் சொப்பிரகாசமாயிருக்க
கிற இத்தினாலே தோற்றுவிக்கப்பட்டுக்கொண்டு தோனுகிறது ஆ
கையினாலே சூனியத்திற்கதீதமாய்ச் சூனியவிலக்ஷணராய்ச் சூனிய
த்தையறிகிறவராயிருக்கிற சாக்ஷியை யெல்லாத்தையும் அறிகிறவரா
யோன்றினாலே அறியப்படாதவராயிருக்கிற ஆத்மாவாக வறியலா
மே ஆகையினாலே நியுஞ்சுக்ஷ-மபுத்தியினாலே ஆத்மாவை அறி.
(ஈ-உ-ங-உ-ங-ஈ-ஈ-ஈ-ஈ-ஈ-ஈ)

முன்சொன்னபிரகாரமாய் ஆத்மசொருபத்தைக் கரதலாமல
கம்போலே காண்டிக்கிற குருவாக்கியத்தினாலே ஆத்மசொருபத்தை
ப்பிரத்தியக்ஷமாய்க்கண் டநுபவித்த சந்தோடத்தைச் சீடன் சொ
ல்லுகிற பிரகாரம் அகோஞ் குரோ ஆத்மசொருபத்தைப் பிரத்தியக்ஷ
மாயறிந்தேன் நன்றாய்க்கண்டேன் ஜயா ஆத்மா எப்படியிருக்கிற
தென்றுற் சூனியமுதலான சர்வதிரிசியங்களுக்குஞ் சாக்ஷியாய்ச் சர்
வத்தையு மறிகிற சித்துருபராய் அதிகெம்பீரராய் இவ்வளவு அவ்வ
ளவு இன்னபடியென்று அறியப்படாமல் அகாத்மாய் மனோபுத்தியா
தி இங்கிரியங்களுக்கும் அதீதராய் அசங்கராய் ஒன்றிலுமொட்டாம
ல் சிராகாரமாய்த் தூலமுஞ் சூக்ஷ்மமும் அனுமகத்தும் வெளுப்புக்
கறுப்பு முதலான வர்ணமும் இருட்டும் வெளிச்சமுதலானது மன்றி
இலே ஆகாசத்தைக்காட்டிலும் அத்தியந்தங் கேவலராய்ச் சுத்தராயிக்
ருக்கிறார் ஆத்மா அவரிடத்திலே யொருவிகார லேசமூழில்லை புத்திக்
கிவெளியிலே வெகுதூரத்திலே விகாரிகளாயிருக்கிற பாவாபாவாதி

ககஅ

அத்தொய்தபோத்திபிகை.

ஆம் விஜாரியாமலிருந்த அவிசாரத்தினாலே யுபஜீவித்துக்கொண் டிரு
ந்துது ரச்சவைச்சர்ப்பத்திலே விஜாரியாத அவிசாரமே ஆவரண
மாய் ரச்சவைத்தெரியாமல் மறைத்தாப்போல் ஆத்மாவையும் விஜா
ரியாமற் றெரியவில்லையென்று மயங்கினதே ஆவரணமாச்சது அந்த
ஆவரண மிப்போ ஆத்மாவை யற்றுப்பார்க்கிறபோ தெங்கே நஷ்ட
மாய்ப்போனதோ ஆவரணத்தை இன்னவிடமென்று காண்மே இ
தோ திருஷ்டாவாய் நித்தியப்பிரகாசராயிருக்கிற ஆத்மாத்தோனுகி
ரூர் ஆச்சரியம் ஆச்சரியம் ஆத்மாவை உள்ளங்கை நெல்லிடபழும்போ
லே நன்றாயறிந்தென் ஐயா ஏ குரோ ஏ பகவான் வாருமையா குரோ
உம்முகடய பிரசாதத்தினாலே தன்னியஞனேன் கிருதார்த்தஞனே
ன் கிருதகிருத்தியஞனேனென்று தன்னுடைய அநுபவத்தைச் சொ
ல்லீச் சந்தோஷத்தைஅடைந்தான் சீடன். (சுக-சுரு)

ஆத்மசொருபத்தையறிந்து சந்தோஷித்த சீடனைப்பார்த்துக்
கே குசலப்பிரசினம்பண்ணிச்சந்தோஷப்படுகிறூர் வாராய் ஏ சுமதே
ஏ வித்துவான் ஏ சீடா தெய்வாதீனமாயறியவேண்டியவஸ்துவை அறி
ந்தனேயே தெய்வாதீனமாய் ஆவரணம் நஷ்டமானதோ யாதொருஆ
வரணத்தினாலே வித்துவானுயிருக்கிறவன் முதல் ஆத்மாவை அறிய
மாட்டாமற் பிரமிக்கிறுனே அப்படிப்பட்ட வஸ்துவை அறிந்தனே
யே வெகுஜன்மங்களிலே பண்ணின சுகிர்தங்களெல்லாம் இன்றைக்
கன்றே பலித்தது எந்தச்சுகிர்தந்தான் பலித்ததோவனக்கு நீயேதன்
னியன் நீயேகிருதார்த்தன் நீயேகிருதகிருத்தியன் ஏனென்றால் அறிய
வேண்டியவஸ்துவை அறிந்தனேயே லோகத்திலே அதிமகத்துக்களா
யிருக்கிற கருமங்கள் விரதங்கள் தபசுகள் உபாசனைகள் யோகங்கள்
முதலான சகல மஹாப்பிரயாசங்களும் இதுங்மித்தமன்றே அறிய
வேண்டியதை அறிகிறங்மித்தமன்றே சமஸ்தபிரயாசங்களும் இத்த

⑯-வது மன்னப்பிரகரணம்.

சௌத்து
சங-சா அ-சக-நு) வாச்சியம் சாஷி வகை
தொம்பத்திற்குப் பஞ்சகோசங்கள் வாச்சியம் சாஷி வகை
யமென் றநியப்பட்டாப்போலே தற்பத்திற்கு வாச்சியல்லவியங்க
ளேதன்றுற் குரு சொல்லுகிறார் அத்திபாதிப்பிரியம் நாம ரூபமே
ன் றைந்தம்ஸத்தோடே கூடியிருக்கும் பஞ்சகோசங்களுக்கும்பாகிய
மாயிருக்கிற கடாதிசகலபிரபஞ்சமும் பாகியப்பிரபஞ்சத்திலே அத்தி
பாதிமுதலான வைந்தம்ஸங்களும் ஏதன்றுற் கடமிருக்கிற தென்தி
நபோ திருக்கிற அத்தியம்ஸமுங் கடங்கோண்டிரதென்கிறபோதி
பாலம்ஸமுங் கடம்பிரியமென்கிறபோது பிரியம்ஸமுங் கடமீடன்
கிற நாமமுங் கடாகாரமாயிருக்கிறகுபலும் இப்பூட்டமீடதம் ஸவ் கட
த்திலே கண்டாப்போலே சகலவிடயத்திலேயும் ஜந்தம்ஸங்களே
முன்டதிலே முந்தின அத்திபாதிப்பிரியமென்கிற ஒன்றம்ஸங்களே

அ ஜகத்தினுடையசொருபங் தற்பதத்திற்குப் பிரமசொருபங்களாயிருக்கிற அத்திபாதிப்பிரியங்களே வகுப்பியார்த்தன் ஜகத்துருபங்களாயிருக்கிற நாமருபங்களேவாச்சியார்த்தங் கோசங்களுக்குஞ் சாக்ஷிக்குஞ் சொத்தித்தமாயிருக்கிற பேதத்தை ஆவரணசத்தி யெப்படிமறைக்கிறதோ அப்படி இங்கேயும் அத்திபாதிப்பிரியங்களும் நாமருபங்களும் வேறுயிருக்தாலும் இரண்டுகளுக்குஞ் சொத்தித்தமாயிருக்கிற பேதத்தை ஆவரணசத்திமறைக்கிற திங்கேயும் விஜாரிக்கிறபோதாவரணம் நஷ்டமானவடனே சச்சிதானந்தங்களும் நாமருபங்களும் வேறுய்த்தோனும். (ஞக-ஞு)

தத்துவம்பதங்களுக்கு வாச்சியார்த்தமும் லக்ஷ்யார்த்தமும் வேறுயறிந்ததினாலே பிரயோசனமேதன்றுல் தத்துவமசியாதிகளாயிருக்கிற மஹாவாக்கியங்கள் பஞ்சகோசங்களுக்கன்னியராய்த் தெரம்பதத்திற்கு லக்ஷ்யார்த்தமாயிருக்கிற சாக்ஷிக்கும் நாமருபங்களுக்கன்னியமாய்த் தற்பதலக்ஷ்யார்த்தமாயிருக்கிற பிரமத்திற்கும் ஜயிக்கியத்தைச்சொல்லுகிறதுகள் வாச்சியார்த்தங்களாயிருக்கிற கோசங்களுக்கும் நாமருபங்களுக்கும் ஜயிக்கியங்கொல்லவில்லை ஆகையினாலே கோசங்களும் நாமருபங்களும் மாயாகாரியங்கள் சாக்ஷிப்பிரமங்கள் இரண்டு மொன்றென்றறநிகிறதே பிரயோசனங் சாக்ஷிப்பிரமங்களிரண்டு மெப்படியொன்றுமென்றால் இரண்டுஞ் சச்சிதானந்தசொருபங்களாயிருக்கிறபடியினாலே இரண்டுமொன்றுக்கலாமே அதெப்படிப்போலேயென்றுற் கடாகாசமும் மஹாகாசமும் ஏகலக்ஷணமாயிருக்கிறபடியினாலே இரண்டாகாசமும் எப்படியொன்றுதானேயோ அப்படிப்போலே சாக்ஷியும்பிரமுஞ் சச்சிதானந்தருபங்களாயேகலக்ஷணமாயிருக்கிறபடியினாலே இரண்டுமொன்றுதானே கடாகாசமே மஹாகாசம் மஹாகாசமே கடாகாசமென் றறிக்கிறப்போலே சாக்ஷியேபிரம் பிரமமேசாக்ஷியென்று நன்றுயறியலாமே. (ஞஞ-ஞஞ)

சாக்ஷியேபிரமமென்று முன்சொன்ன பிரகாரமாய்ப் பஞ்ச
கோசசாங்கியாயிருக்கிற ஆத்மாவுக் ககண்டபரிபூரணமாயிருக்கிற பி
ரமத்துவஞ் சித்தித்தளவில் வகண்டபரிபூரணத்துவமுஞ் சித்தித்த
தே ஆகையிடுலே இப்படிச்சாக்ஷியே பிரமமென்றநிகிறபோ தாத்
மாவொருத்தராய் அகண்டேகரசாயிருக்கிறுரென்று நன்றாயறியலா
மே இப்படியநிந்ததற்குப் பலமேதன்றால் அநிர்வசநியங்களாப் ஆ
ரோடிதங்களாய் இருக்கிற கோசங்களையும்நாமருபங்களையும் மாயாகா
சியங்களென் றபேஷ்த்துப்போட்டுச்சர்வாதித்தான்ருபமாய்ச் சச்
சிதானந்தலுபராயிருக்கிற பிரமமே நாமென் றப்பியாசித்து நாமேபிர
(நு-நுகு)
நெந்தத்தை யதுபவிக்கடவா விப்படி மனனப்பிரகரணஞ் சொல்
லப்பட்டது.

இந்த மனனப்பிரகரணத்தை யாதாமொருவித்துவான் பரா
மரிசித்தறிகிறுலே அவன் றன்னைச்சச்சிதானந்தப் பிரமசொருப
மாக அமிந் ததுபவிப்பன்.
(நு)

*பரிபூரண சொபாவசொருப சுயம்பிரகாசப் பிரஞ்சையே
தத்துவமாகி சற்குருவென் றநியும்படி குருமயம்.

*இச்சோகம் சிலப்பிரதிகளில் இப்பிரகரண ஆதியில் உள்
வாயும் சிலப்பிரதிகளில் இலவாயும் இருக்கின்றமையால் இப்பிரகர
ண அந்தத்தில் வைக்கப்பட்டது.

ஐந்தாவது-மனனப்பிரகரணம் முற்றிற்று.

ஆறுவது - வாசஞ்சலையப்பிரகரணம்.

இப்படி ஐந்துப்பிரகரணமாகிய அத்தியாரோப அபவாத சாதன சிரவண மனனமாகிய வைந்து ஒரு சொல்லி இனிவாசஞ்சலையப்பிரகரணஞ் சொல்லப்போகிறது மனனத்திடீலே ஆத்மசூரியபத் தை அபரோக்ஷமாயறிந்த சீடனப்பார்த்துக் குருவாளவர் இதையு முபதேசிக்கிறார். (க)

வாராய் ஏ சுமதே யுனக்குச் சாஸ்திரவிசாரம்முடிந்து விஜூ ரித்ததுபோரும் இனிமேல் கர்த்தவ்வியமாயிருக்கிற நிதித்தியாசனத் தைப்பண்ணு மனனமீபண்ணிமுடிந்தவனுக்கு நிதித்தியாசனம் பண்ணச்சொல்லி ஆத்மாவாரே சுரோதவ்வியோ மந்தவ்வியோ நிதித்தியாசிதவ்விய வெங்கிற சுருதியானது விதிக்கிறது ஆகையினாலே நீயுஞ் சாஸ்திர விசாரங்களையெல்லாம் விட்டுவிட சாஸ்திரவாத் தை விடலாமோவென்றால் விடலாமே எதிருமேயென்றால் விசாரத் தினாலே யறியவேண்டியவஸ்துவை நீரன்றுயறிந்துள்ளேய ஆகையினாலே சாஸ்திரங்களையெல்லாந் தூரத்திலேவிட்டுப்போடு அறியவேண்டியவஸ்துவை யறிந்தாலும் மரணபரியந்தம் விஜாரித்தச்சொல்லி யிருக்கிறபடியினாலே சாஸ்திரங்களை விடுகிறதெப்படி யென்று சங்கித்தால் அப்படிச்சங்கிக்கூடாது ஏனென்றால் சாஸ்திரங்களினாலே அறியவேண்டினதாய்ச் சகலவேதாந்தங்களுக்குஞ் சாரமாயிருக்கிறவஸ்துவை அறிந்துவிட்டால் அறிகிறதற்குச் சாதனமாயிருக்கிற வேதாந்தசாஸ்திரங்களினாலேதான் வியற்தமாயிருக்கிற விசாரங்களினாலேதான் பிரயோசனமே தில்லையே ஆகையினாலே சகலவேதாந்தங்களையு நன்றாய்த் தூரத்திலேவிடவேண்டுமே விட்டுப்போட்டுச் சார்வதாப் பிரமத்தியானத்தைத்தானே பண்ணவேண்டும் இப்படிச் சொன்ன விதற்குப்பிரமாணமேதன்றும் சுருதிகளே பிரமாணம் (2)

சுருதி யெப்படிச்சொல்லுகிறதென்றால் முழுக்காவாயிருக் கிறவன் சகல வேதாந்தசாஸ்திரங்களையும் குருவினிடத்திலேகின் கிற அப்பியாசித்துப் புனைப்புங்களை விஜாரித்துப் பரமமாயிருக்கிற பிரஹம் அப்பியாசித்துப் புனைப்புங்களை விஜாரித்துப் பரமமாயிருக்கிற பிரஹமத்தை அடரோக்கமாயறிந்தபிற்பாடு சாஸ்திரங்களையும் பின்னஞ்சுடு தழுபோலே விட்டிப்போடக் கடவன் முழுக்காவானவன் வேதாந்த தழுபோலே விட்டிப்போடக் கடவன் முழுக்காவானவன் வேதாந்த கிரங்தங்களை அப்பியாசித்து ஆத்மாவைப் பரோக்கமாயறிந்தபிற்பாடு விசாரம்பண்ணி அப்பியாசித்து கொண்டு தானியாற்தி வேலை சாரமாயிருக்கிற வைக்கோலை யெறிந்துபோடுகிறுப்போ கொண்டு நிச்சாரமாயிருக்கிற வைக்கோலை யெறிந்துகொண்டு நிச்சாரமாயிருக்கிற வேலை சாரமாயிருக்கிறவஸ்துவை யெறிந்துகொண்டு நிச்சாரமாயிருக்கிற வன் முழுக்காவானவன் சாஸ்திரசாரமாயிருக்கிற வஸ்துவைமாத்து வன் முழுக்காவானவன் சாஸ்திரசாரமாயிருக்கிற வஸ்துவைமாத்து கிரமறிந்து அதைமாத்திரங் தியானம்பண்ணிக்கொண்டு இருக்கவே வேதாந்தசப்தங்களையும் வெகுவாயிருக்கிற வேதாந்தசப்தங்களை வாண்டும் நாடுவிதங்களாய் வெகுவாயிருக்கிற வேதாந்தசப்தங்களை வாணிது வீலேசொல்லவு மாகாது மனதிலேயும்நினைக்கவு மாகாது ஏனை யினைலேசொல்லவு மாகாது மனதிலேயும்நினைக்கவு மாகாது ஏனை யெத்தனைநாடு சொல்லிக்கொண்டிருந்தாலும் ஸ்ரூல் வாயினைலே யெத்தனைநாடு சொல்லிக்கொண்டிருந்தாலும் வாய்க்களைப்புமாத்திரம் நினைத்தாலும் மனதுக்களைப்புமாத்திரமே யொழியப் பிரயோசனமில்லை ஆகையினைலே அறியவேண்டிய வஸ்து வொன்றையும் அறியுங்கோள் அன்னியமாயிருக்கிற சகலசாஸ்திர வொன்றையும் அறியுங்கோள் அன்னியமாயிருக்கிற சகலசாஸ்திர வாக்குக்களையெல்லாம் விட்டுவிடுங்கோளன்றும் பிராக்கியனிருக்கிற வாக்குக்களையெல்லாம் விட்டுவிடுங்கோளன்றும் பிராக்கியனிருக்கிற வாக்குக்களையெல்லாம் வாக்கு மனதிரண்டுகளையும் அடக்கிப் பிரஹம முழுக்காவானவன் வாக்கு மனதிரண்டுகளையும் அடக்கிப் பிரஹமத்தியானத்தைச் சார்வதாப் பண்ணவேண்டுமென்றும் வெகுவாய்க்கிற முழுக்காவானவன் வாக்கு மனதிரண்டுகளையும் அடக்கிப் பிரஹம கோவிக்கிற சுருதிகளெல்லாம் பிரமாணம்.

ஏ சுமதே அறியவேண்டியவஸ்துவையறிந்தாலெப் பிழை
நாட்பண்ணீன சாஸ்திரவாசனையைவிட்டுவிட சாஸ்திரவாசனையா

கஉச

அத்தொய்தபோத்தீயிகை.

வதேதன்றுல் வேதாந்தசாஸ்திரங்களைப் படிக்க அதனர்த்தங்களையறிய நெட்டுருப்பண்ண மறவாமல் நினைத் தனுசந்தானம்பண்ண இதுகளிலே மனது பிரவருத்திக்கிறதே சாஸ்திரவாசனையென்று சொல்லப்படும் இந்தவாசனை பிரமத்தியானத்திற்கு விரோதமானபடியினாலே பிராஞ்ஞஞயிருக்கிறவன் இதைச் சர்வப்பிரகாரத்தினாலேயும் விடவேண்டும் பின்பு லோகவாசனையினாலே மனது போகாமல் லோகவாசனையும் விடவேண்டும்.

(எ)

லோகவாசனையாவ தேதன்றுல் இது நம்முடையதேசம் நம்முடயகுலம் நம்முடைய ஆசாரமென்றும் இதுகளைப் பிரத்தியானதுவித்தால் நம்முடையதேசத்தைத் துவிக்கிறான் நம்முடையகுலத்தைத் துவிக்கிறான் நம்முடையஆசாரத்தைத்துவிக்கிறானென்ற தலே ரோஷத்தினாலே தன்னுடைய குலாசாராதிகளிலே துவினாலும் ஏணங்களினாலே வருகிற ஆக்கிரகமே லோகவாசனையென்று சொல்லப்படும் இந்தலோகவாசனையையும் விட்டுப்போட்டுத் தேகவர்தானையையும் விடவேண்டும்.

(ஏ)

தேகவாசனையாவ தேதன்றுல் நமக்கித்தனைவயதாச்ச நல்லவயதாயிருக்கிறோம் இன்னாந்தீர்க்காயுசாயிருக்கவேண்டும் மென்றும் ஆரோக்கியமாயிருக்கிறோமென்றுஞ் சுகமாய் ஆரோக்கியமாயிருக்கவேண்டுமென்றும் நன்று யழகாயிருக்கிறோமென்றும் நன்று யழகாயிருக்கவேண்டுமென்றும் யேவமாதிகளாய்த் தேகத்தைத்தொட்டுவருகிற சிந்தனையே தேகவாசனையென்று சொல்லப்படும் இந்தலோகவாசனை தேகவாசனைகள் மனத்திற்கு விகேஷபங்களைக் கொடுக்கிறபடியினாலே பிரமத்தியானத்திற்கு விரோதிகள் ஆகையினாலே இதுகளையெல்லாஞ் சகலவிடயங்களும் அநித்தியமென்கிற விவேகத்தினாலே விடவேண்டும் பின்பு போகவாசனைகளை விடவேண்டும். (கூ-கு)

போகவாசனைகளாவ தேதென்றால் இதுநல்லது நமக்குவேண்டும் இதுவாகாது நமக்குவேண்டாம் இதுகிடைத்த தினிமேல் நமக்ககப்பட வேண்டுமென்கிறபுத்தியே போகவாசனை இதை எதிரூலேவிடலாமென்றால் சகலவிடயங்களும் வாந்தாசனமூத்திரபுருஷங்கள்போலே கண்டுவருகிற வயிராக்கியவாசனையிடுலே போகவாசனைகளை விடவேண்டுஞ் சகல போகவாசனைகளையுஞ் ஜெயிக்கிறதற்கு வைராக்கியமே பரமமாயிருக்கிற உபாயமானபடியிடுலே போகவாசனைகளை விட்டுக் காமாத்திவாசனையும் விடவேண்டும். (கக-கட)

காமத்துரோதாதிவாசனைகளை யெதிடுலே விடுகிறதென்றால் மயித்திரி கருணை முதிதா வுபேஷா வாசஞ்சப்பியாசத்திடுலே காமாத்திவாசனைகளை விட்டுப்போட்டுச் சத்தாதிவாசனையும் விடவேண்டுஞ் சத்தாதிவாசனையாவ தேதென்றாற் சுரோத்திராதி ஞானேஞ்திரியங்களைந்துஞ் சத்தாதிவிடயங்களிலே சதாவோகிறதே சத்தாதிவாசனை இதை எதிரூலேவிடவேண்டுமென்றால் இந்திரியங்களை நிரோதம்பண்ணிச் சமதமாகி வாசஞ்சப்பியாசத்திடுலே விடவேண்டும் அதையும் விட்டபிறகு சங்கவாசனையும் விடவேண்டும். (கஞ)

சங்கவாசனையாவதேதென்றால் இந்திரியங்களைச் சத்தாதிவிடயங்களிலேபோகாமல் நிறுத்திடுலும் மனதான துள்ளேயிருக்குதொன்று சர்வகாலமும் அதென்று மிதென்று மிப்படிப்பட்டதென்றும் அப்படிப்பட்டதென்று மிப்படியென்று மப்படியென்று மெதையாகிலும் நினைத்துநினைத்ததுகளிலேசங்கத்தை யடைகிறபடியிடுவே மனதிற்குப் பாகியவிடயங்களைச் சார்வதா நினைத் தெண்ணுகிறதே சங்கவாசனையென்று சொல்லப்படும் இதை யெதிடுலே விடுகிறதே சங்கவாசனையென்று சார்வதா வியர்த்தமாய் அதுவிதுவென்றெண்ணுகிற முனைதென்றாற் சார்வதா வியர்த்தமாய் அதுவிதுவென்றெண்ணுகிற முனை

ராச்சியத்தினாலே பிரயோசனமேது போருமென் ரூண்றையும் நினையாம லொழிகிற உபரதியாகிற வாசனுப்பியாசத்தினாலே சங்க வாசனையை விடவேண்டும்.

(கு-கரு)

இப்படிப் பூர்வோத்தப்பிரகாரமாய்ப் பூர்வஞ்சொன்ன வாசனைகளைல்லாம் பூர்வோத்த சாதனங்களினாலே விட்டுப்போட்டு நிச்சேஷமாய்ப் பிற்பாடு மஹா அனத்தப்பிறத்தயாயிருக்கிற விபரித வாசனையையும் புருடயத்தினப் பிரயாசத்தினாலே விடவேண்டும்.)

விபரிதவாசனையாவ தேதென்றால் அனுத்மாவாயிருக்கிற தேகத்திலே நானென் ரூத்மபுத்தியைப் பண்ணி அனுதிகாலத்தைத் தொட்டுப் பழகினவாசனையே விபரிதவாசனை இந்தவாசனை அனுதியானபடியினாலே திரும்பியும் அடிக்கடிவருகிறபடியினாலே இதைப் பிரமாப்பியாசமாகிற வாசனையினாலே விடவேண்டுமேயன்றியலே பின்னை யொன்றினாலேயும் விடப்படாது. (கன)

பிரமாப்பியாச வாசனையாவ தேதென்றால் தேகேந்திரியாதிகள் நாமன்று தேகாதிசடங்களுக்குச் சாக்ஷியாயிருக்கிற பரமாத்மாவேநாமென் றிப்படி நிரந்தரங் தத்துவபாவனை பண்ணுகிறதே பிரமாப்பியாசம் இப்படி யேகாந்தத்திலேயிருந்து சிந்திக்க இரண்டாம் பேர்வந்தாலும் தத்துவவார்த்தையைத்தானேசொல்ல அதைத்தானே அன்னியோன்னியம் போதிக்க இப்படி வாக்கினாலும் மனதினாலும் மொன்றையும் நினையாமற் பிரமத்தியானத்திலேதானே சார்வகாலமும் மொருப்பட்டுக்கொண்டிருக்கிறதே பிரமாப்பியாசமென்று சொல்லுவாள் வித்துவாமிஷாள் இப்படிச் சாக்ஷித்துவ வாசனுப்பியாசத்தினாலே தேகத்திலே நானென்கிற அகந்தாவாசனையை விட்டுப்போட்டுப் பின்பு மமதாவாசனையையும் விடவேண்டும். (கா/ககு-20)

மமதாவாசனையாவ தேதென்றால் தேகத்திலேயும் தேகத்திற் குபயோகியாயிருக்கிற வத்திராகாராதிகளிலேயும் வர்ணச்சிரமாசாரங்கள் முதலான தேகவியவகாரங்களிலேயும் என்னதென்கிற அபிமானமே மமதாவாசனையென்று சொல்லப்படும் இதையெதினாலே விடலாமென்றால் தத்துவவாசனையினாலே விடவேண்டும் தத்துவவாசனையாவ தேதென்றால் தேகேந்திரியாதிகள் தேகோபயோகியாயிருக்கிற போகங்கள் வர்ணச்சிரமாதி வியவகாரங்களெல்லாஞ் சின்மாத்திரமாயிருக்கிற நம்மிடத்திலே மாயையினாலே கற்பிதங்கள் சுத்தியில் ரசிதம்போலவும் சுவர்ணத்திலே கடகமகுடாதிபோலவும் கானலிற் ஜூலாம்போலவும் ஆகாசத்திலே நீலாதிவர்ணங்கள்போலவும் சமுத்திரத்திலே அலைமுதலானதுகள்போலவும் மித்தியாழுதங்களாய்க் கற்பிக்கப்பட்டமாத்திரமேயொழிய வண்மையாயொன்றும் நம்மைத்தவிர அன்னியமன்றன்கிற பாவனையே தத்துவவாசனை இதனாலே மமதாவாசனையைவிட்டுப் பின்பு பேதவாசனையையும் விடவேண்டும்.

(உக-22)

பேதவாசனையாவ தேதென்றால் நாஞ் கலத்திற்கும் சாக்ஷியென்றுங் தன்னாலே யறியப்படுகிற சடங்களாய் மாயாமயங்களாயிருக்கிறது ஜூகத்துக்களன்றுஞ் ஜீவாளன்றுஞ் சீடனென்றுங் குருவென்றும் ஈசுரனென்றும் நானுவிதபேதங்களாய்த் தோனுகிறதேபேதவாசனை இதை ஏதினாலேவிடுகிறதென்றால் அத்தொய்தவாசனையினாலே விடவேண்டும் அத்தொய்தவாசனையாவ தேதென்றால் சத்தியமித்ததயென்கிறபேதபுத்தியன்றியிலே மாயாதற்காரியங்களன்றியிலே நிர்மலராய்ச் சஜாதீய விஜாதீய ஸ்வதகபேத சூனியராய்ச் சக்சிதானந்தகனரா யொருகற்பனையுமன்றியிலே அத்தோயதரா யிருக்குதொன்று நிரந்தர நிர்விகற்பசமாதி அப்பியாசத்தினாலே யொருபேதப்பிரதீதியுமன்றியிலே அத்தொய்தப் பிரமமாத்திரமா யதுபவிக்கு

குறு

அத்தொய்தபோத்திபிளை.

நதே அத்தொய்தவாசனை அதினாலே பேதவாசனையை நிச்சேஷமாய் வெகுதூரத்திலே விட்டுப்போட்டுப் பின்பு அந்த அத்தொய்தவாச னையையும் விடவேண்டும். (உந்-உச்-உடு)

அத்தொய்தவாசனையையும் எதினாலே விடுகிறதென்றால் அத்தொய்தமாயிருக்கிறோ மென்கிறபாவனையுங் தொய்தமுமன்றியிலே அத்தொய்தமுமன்றியிலே வாக்குமனதிற் கெட்டாததாயிருக்கிற வஸ்துவாய்நின்று பழகிற அப்பியாசத்தினாலே அத்தொய்தவாசனையையும் விட்டு வொருவாசனையுமன்றியிலே நிர்வாசனையாய்ச் சுகியாகவேண்டுமேயன்றியிலே மற்றபடி முக்திச்சுகமில்லை ஆகையினாலே சொன்னபிரகாரமாய்ச் சகலவாசனையும் நிச்சேஷமாய் விட்டால் அப்போ மனதானது *நிர்வாசனையமயமாய் உண்டென்கிறது மன்றியிலே இல்லையென்கிறது மன்றியிலே யொருகற்பணையுமன்றியிலே வாக்குமனதிற் கெட்டப்படாத வஸ்துமாத்திரமாகிவிடும் இப்படி நிர்விகறபமாய் *நிர்வாசனையமயமயிருக்கிற மனேநிட்டையே சாக்ஷாத்காரமென்றுஞ் ஜீவன்முக்கியென்றுஞ் சொல்லப்படும். (உச்-உள்)

இப்படியிருக்கிற பிரமசாக்ஷாத்காரம் யெவ்வளவுபரியந்தந்துமாய் எப்போது ஆநுபவிக்கப்படுகிறதோ அவ்வளவுபரியந்தம் அப்ரோகஷ்ஞானம் வந்தாலுஞ் சகலவாசஞ்சூயமாய் ஜீவன்முக்கி சாக்ஷாத்காரஞ் சித்திக்கிறமட்டும் முன் சொன்ன சாந்தியாதி சாதனங்களோடே கூடிக்கோண்டு நிரந்தரம் பிரமாப்பியாசம் பண்ணவேண்டுமென்றிப்படி வாசஞ்சூயப்பிரகரணஞ் சொல்லப்பட்டுது. (உறு)

ஆருவது-வாசஞ்சூயப்பிரகரணம் முற்றிற்று.

* நிர்வாசனமாயென்றும் பாடும்.

எழுவது - சாக்ஷாத்காரபிரகரணம்.

முந்தினபிரகரணத்திலே அபரோக்ஷக்ஞானம் வந்தாலும் வாசனாக்ஷயம்பண்ணிப் பிற்பாடுசாக்ஷாத்காரஞ் சித்திக்கவேண்டுமென்று சொல்லி இந்தப்பிரகரணத்திலே பிரமசாக்ஷாத்காரத்தை யுபதேசிக்கிறார் குரு ஏ சுமதே வாராய் சீடா விசாரத்தினாலே ஆத்மத்துவத்தை அபரோக்ஷமாயறிந்த நீயும் பிரமசாக்ஷாத்காரஞ் சித்திக்கிறாரியித்தமாய் நிதித்தியாசனத்தைச் சர்வதாப் பண்ணெண்றுசொன்ன குருவைப்பார்த்துச் சீடன் சங்கிக்கிறான். (க)

வாரிர் ஏ குரோ விசாரத்தினாலே அபரோக்ஷக்ஞானஞ் சித்தித்துக்கிருதக்ருத்தியாயிருக்கிற எனக்கு இன்னங்கர்த்தவ்வியமாய்ந்தித்தியாசனமாவ தேது அதினாலேதான் பிரயோசனமேதன்று சீடன் கேட்டான். (2)

குரு சொல்லுகிறார் மனனத்தினாலேதானே ஆத்மத்துவத்தைப்பிரத்தியக்ஷமாய் நன்றாயறிந்தாலும் நிதித்தியாசனம்பண்ணமற்பிரமசாக்ஷாத்காரம் வாரா தாகையினாலே அகம்பிரமாஸ்மியன்கிற வாக்கியார்த்தமாகிற பிரமசாக்ஷாத்காரத்திற்குச் சாதனமாயிருக்கிற நிதித்தியாசனத்தைப் பண்ணெண்று குரு சொன்னார். (ஒ-ஐ)

சீடன் சங்கிக்கிறான் பிரமசாக்ஷாத்காரஞ் சித்திக்கிற விபித்தியமாய் நிதித்தியாசனம்பண்ணச் சொன்னேரே அது தேவைஇல்லை ஏனென்றால் மஹாவாக்கிய விசாரத்தினாலேதானே பிரமசாக்ஷாத்காரஞ் சித்தித்துவிட்டுதேயென்று சங்கித்தவனிப்பார்த்துக் குரு சொல்லுகிறார் வாக்கியவிசாரத்தினாலேதானே சாக்ஷாத்காரஞ் சித்த

குக்குமென்று சொல்லுகிறுயானால் அல்லவென் ரூர்தான்சொல்லு வாள் ஒருத்தருஞ் சொல்லாள் வாக்கியவிசாரத்தினாலே சாக்ஷாத் காரஞ் சித்திக்குமென்கிறதிலே சந்தேகமில்லை சித்தந்தான் ஆன மூங் தத்துவமசியாதி மஹாவாக்கியங்களாருக்குப் பிரமத்தோடே ஜூக்கியமாகிற சாக்ஷாத்காரத்தைச் சொல்லுகிறதென்று விஜாரிக் கிறபோது தொம்பதத்திற்கு வகுவியார்த்தமாய்ப் பஞ்சகோசங்களுக்குஞ் சாக்ஷியாயிருக்கிற சாக்ஷிக்குத் தற்பதலகுவியார்த்தமாயிருக்கிற குஞ் சாக்ஷியாயிருக்கிற சுக்கியத்தைச் சொல்லுகிறதுகளேயன்றியிலே வாக்கியார்த்தமாயிருக்கிற ஜீவனுக்குப் பிரமத்தோடே ஜூக்கியஞ் சொல்லுகிற சாக்ஷிக்கிப் பிரமசாக்ஷாத்காரம் விசாரத்தினாலே சித்தித்தது சந்தேகம் லேசமுமில்லை சித்தம் வாக்கியவிசாரத்தினாலே சாக்ஷிக்கிப் பிரமசாக்ஷாத்காரஞ் சித்தித்ததுகொண்டு அதினாலே யுனக்குப் பிரயோசன மேதொன்றுமில்லை. (ஞ-க)

வாக்கியவிசாரத்தினாலே சாக்ஷியேபிரமம் பிரமமேசாஷ்டிய சன்று சாக்ஷிக்குப்பிரமத்துவஞ்சித்தித்ததினாலே யுனக்குப் பிரயோசன மேதென் றெப்படிச் சொல்லுவீர் பிரயோசனமிருக்கிறதே ஏதென்றால் முன் இப்படி யறியாதவனுக்கு இப்போ விசாரத்தினாலே சாக்ஷியேபிரமமென்று ஜீவாத்மாபரமாத்மாவிக்கிய ஞானஞ் சித்தித்ததே ஆகையினாலே இப்படி யறிகிறதே பிரயோசனமென்று சொன்ன சிடனைக்குறித்துக் குருசொல்லுகிறார் மஹாவாக்கிய விசாரத்தினாலே சாக்ஷியேபிரமம் அகண்டபரிபுரணப்பிரமமே சாக்ஷிய சன்றிகிறஞானம் நன்றாய்ச் சித்தித்தது சந்தேகமில்லை அதினாலே தானுணக்குப் பிரயோசன மேதொன்றுமில்லை அஃதெப்படிப்போலேயென்றாற் சக்கரவர்த்தியாயிருக்கிற ராஜாவே சகலமண்டலத்திற்கும் அதிபதியாயிருக்கிற சாம்பிராட்டென் றறியாதவனுக்குச் சக்கரவர்த்திசாம்பிராட்டென் றறிகிறவாக்கிய விசாரத்தினாலே யொரு

கோட்டையிலேயிருக்கிற இந்தக் சக்கரவர்த்திராஜாவே அகண்டபுமன்டல சாம்பிராக்ஷி யாதிபதியென்று அகண்டபுமன்டல சாம்ராக்ஷியத்திற்கு அதிபதியாயிருக்கிறவனே இந்தக் கோட்டையிலேயிருக்கிற சக்கரவர்த்தி ராஜாவென்றறிந்ததினாலேயிச்சௌங்குகிரவனுக்கெப்படிப் பிரயோசனமில்லையோ அப்படிப்போலே சாக்ஷியே பிரமமென்ற நறிந்தவனுக்குப் பிரயோசனமில்லையே. (ஏ)

வாக்கியவிசாரத்தினாலே சாக்ஷியேபிரமமென்ற நறிந்தபிற்பாடன்றே சாக்ஷிக்குப்பிரமத்துவஞ் சித்தித்தது அதற்குமுன்னே இல்லையே ஆகையினாலே பிரயோசனமுண் டுப்படியநிந்ததினாலேயென்று சொல்லுகிறோயோ அப்படிக்கூடாது ஏனென்றால் நீ விசாரம்பண்ணிச் சாக்ஷியேபிரமமென்ற நறிகிறதற்குமுன்னுஞ் சாக்ஷிக்குப்பிரமத்துவமுண்டு எப்போதுஞ் சாக்ஷியானவர் பிரமமாகத்தானே இருக்கிற ரேயோழிய இப்போ புதிதாய் நீயறிந்ததினாலே பிரமமாகவில்லையே எப்படியாற்க கோட்டைக்குள்ளே யிருக்கிறராஜாவே புமண்டலா திபதியென்று நீ யறிகிறதற்குமுன்னுங் கோட்டைக்கதிபதியாயிருக்கிற ராஜாவுக்குப் புமண்டலசாம்பிராக்ஷியாதிபதித்துவ முண்டே நீயறிந்தாலு மறியாவிட்டாலு மெப்போதுஞ் சாம்பிராக்ஷிய மிருக்கிறப்போலே சாக்ஷிச்கு நீயறிந்தாலு மறியாவிட்டாலும் எப்போதும் பிரமத்துவமுண்டே சந்தேகமில்லை ஆகையினாலே இப்போதறிந்தபிற்பாடு விசேஷமேது சொல் ஹன்றுமில்லை. (ஏ)

அறிந்தபிற்பாடு விசேஷமேனில்லை யுண்டே யேதன்றால் தொம்பதலக்ஷியார்த்தமாயிருக்கிற சாக்ஷியேபிரமமென்று தத்துவம சியாதிவாக்கியங்களினாலே சாக்ஷிக்குப்பிரமத்துவ மறிந்தபிற்பாடு அகம்பிரமாஸ்மியென்கிற வாக்கியார்த்தஞானத்தினாலே நாமே யந்த அகண்டபரிபூரணப்பிரமமென்றறிந்து நானே பிரமமென்று பிரம

அத்தூய்தபோதிப்பை.

5/5.2

சாக்ஷாத்காரம் வந்துதே ஆகையினாலே முன் சாக்ஷியேபிரமமென்
ரறியாதவனக்குச் சாக்ஷாத்கார மில்லாமவிருந்துதே இப்போதறிந்
தபிற்பாடு பிரமசாக்ஷாத்காரம் விசேஷமாக்கதென்றுசொன்ன சீட
னெக்குறித்துக் குருசொல்லுகிறார் இப்போது பிரமசாக்ஷாத்காரம்
வந்துதென்று சொன்னேயே அதெப்பழக்காடுங் கூடாதேனென்றால்
அகம்பிரமாஸ்மியன்கிற வாக்கியத்தினாலே நான்பிரமமென் ரறி
கிறபோது நானென்கிற ஜீவன் விகாரியானபழயினாலே விகாரியா
யிருக்கிற அகங்காரி நான்பிரமமென் ரெப்படி அறிவன் அறியக்
கூடாது எப்பழயால் தாரித்திருமயிருக்கிறவன் நான் ராஜாவென்
(க) காரப்பிரமம் நானென்றறியக்கூடாது.

கூடா தெனென்றாற் சாக்ஷியானவர் நிருவிகாரியாய் நானென்கிற அகங்காரிக்குச் சாக்ஷியாயிருக்கிறபடியினாலே அவருக்கு நானென்கிற அகங்காரமேயில்லை யுண்டென்றால் அவருக்கு அப்போது சாக்ஷி த்துவமேயில்லை அவரும் விகாரியாகவேண்டும் அப்படியில்லாமல் நானென்கிறதுமன்றியிலே பிரமமென்கிறதுமன்றியிலே யொருகற்பஜன யுமன்றியிலே யிருக்கிறபடியினாலே நாம்பிரமமானேமென்கிற ஞானம் அவருக்கில்லை ஆகையினாலே சாக்ஷியே அகம்பிரமாஸ்மியென்று அறிகிறோரன்று சொல்லுகிறதற் கவகாசம் லேசமுமில்லை பின்னை யாரநிகிறோரன்றால் நானென்கிற ஜீவனே அறிகிறேனன்று சொல்லவேண்டும் எதினாலே அப்படிச் சொல்லவேண்டுமென்றால் அஞ்ஞானியாயிருக்கிறவனன்றே சமுசாரகிவிர்த்தியாகிற நிமித்தமாய் அகம்பிரமாஸ்மியென்று ஞானப்பியாசம் பண்ணவேண்டும் ஆகையினாலே சாக்ஷிக்கு அஞ்ஞானமில்லையே அஞ்ஞானமில்லாமற்போன்ற ஞானமில்லையே அஞ்ஞானிக்குத்தானே ஞானம்வேண்டினபடியினாலே ஞானஞ்ஞானங்களிரண்டுஞ்ஜீவனுக்கேயன்றியிலே சாக்ஷிக்கில்லை அப்படியே யதுபவங்கண்டோம் யெப்படியதுபவங்கண்டோமென்றாற் சாக்ஷியாயிருக்கிறஆத்மா ஞானஞ்ஞானங்களுக்கதிஷ்டானமாய் ஞானஞ்ஞானரகிதராயிருக்கிறார் ஜீவனாலே ஞானஞ்ஞானங்களோடே கூடியிருக்கிறான் அதெப்படியென்றால் நானென்றுவிவகரிக்கிற ஜீவனை சாக்ஷியானஆத்மாவை அறிவையோவென்று கேட்டால் அச்சாக்ஷியாவதார் நான்றியேனென்று சொல்லுகிறபடியினாலே ஜீவனிடத்திலே யஞ்ஞானவதுபவங்கண்டோம் பின்பு வேதாந்த சிரவணத்தினாலே சாக்ஷியுண்டென்று தனக்குச்சாக்ஷியாயிருக்கிற ஆத்மாவைப் பரோக்ஷமாயறிகிறான் பிற்பாடு விசாரத்தினாலே தோனவில்லையென்கிற ஆவரணம் போனபிற்பாடு இதோ சாக்ஷிதோ ஞுகிறோரன்று தனக்குச்சாக்ஷியாய் ஆத்மாவைப் பிரத்தியக்ஷமாய்க்

அத்தொய்தபோத்திடிகை.

55-8

(କୁ-କୁ-କୁ-କୁ-କୁ)

நான்பிரமென் றறியவேண்டாது.
சாக்ஷியைக் கண்டமாத்திரத்தினாலே சாக்ஷியோனென் றறி
யப்படாதென் றெப்படிச்சொல்லுவீர் அறியலாமே யெப்படியென்
ரூற் ஜீவஞ்சனவன் றனக்கதிஷ்டான சொருபமாயிருக்கிற சாக்ஷியை
யறியாமல் நானென்று ஜீவஞ்ச விவகரிக்கிறோன் விஜாரித்துச் சாக்ஷி
யை அறிந்தவுடனே சாக்ஷியோமென் றறியலாமே இப்படி யறிந்
தாற் சாக்ஷியே அகண்டபரிபுரணப் பிரமமானபடியினாலே நானேபி
ரமமென் றறியலாமென்று சங்கித்த ஓடினக்குறித்துக் குரு சொல்லு
கிறோர் நீ சொன்னது யதார்த்தந்தான் சாக்ஷியோன்று ஜீவனம்
ந்தானமை சாக்ஷிபிரமங்க ளான்றுனபடியினாலே நானேபிரமமெ
ன்தானமை சாக்ஷிபிரமங்க ளான்றுனபடியினாலே நானேபிரமமெ
ன்றறியலாஞ் சமுசயமில்லை ஜீவன் சாக்ஷியைக்கண்டமாத்திரத்தின்
லே நான்சாக்ஷியென் றெப்படியறிவன் தான்சாக்ஷியா யானலன்றே
நான்சாக்ஷியென் றறியவேண்டும் எப்படியானாற் றரித்திருமைப் பிட
கைவாங்குகிறவன் ராஜாவைக் கண்டதினாலேதானே நான்ராஜாவை
ன் றறியப்படாதே தான் ராஜாவாயன்றே நான்ராஜாவைன் றறிய

வேண்டும் அப்படிப்போலே ஜீவனும் நிருவிகாரியாய்ச் சாக்ஷியாகா
மல் விகாரியாயிருஞ்துகொண்டு நான் சாக்ஷியென் றறியவேகுடாது
இப்படிச் ஜீவன் சாக்ஷியாகத்தானே யாகமாட்டாமற்போலும் அக
ண்டபரிபூரணப் பிரமமாய் எப்படியாகப்போகிறுன் ஆகமாட்டானே
எப்படியானாற் கோட்டையிலே மஹாராஜாவைக் கண்டமாத்திரத்தி
லே மஹாராஜாவாய் ஆகமாட்டாத்தரித்திரனுக் கிராச்சியத்திற் கெல்
லாம் எச்மானைகிற சாம்பிராச்சியாதிபத்தியங் தூரதோ பாஸ்தமோ
அப்படிப்போலே சர்வசாக்ஷியாய் ஆகாசத்தைக்காட்டிலும் அத்தியங்
தங்கேவலமாய் ஞாதுருஞானதி திரிபுடிவியவகாரங்களிலே யொன்
றுமன்றியிலே நித்தியசுத்த புத்த முத்த சத்திய பரமானந்த சௌநிப
மாயிருக்கிற சாக்ஷியைக்கண்ட ஜீவனுக்குத் தான் அந்தச் சாக்ஷியா
காமற்றுனே நான் அகண்டபரிபூரணப் பிரமமென் றறிகிறஞானங்
தூரதோபாஸ்தம். (கந)

சீடன் சங்கை இப்படியானாற் சுருதியிலே அகம்பிரமாஸ்மி
யென்கிற வாக்கியத்தினாலே நானேபிரமமென்று நானென்கிற ஜீவ
னுக்குப் பிரமத்தோடே சமானதிகரணியங் சொல்லப்படுவானேன்
நான்பிரமமென்று ஜீவனுக்குப் பிரமத்தோடே சமானமாயிருக்கிற
அதிகாரங் சொல்லுகிறதே சுருதி அதெப்படிச் சொல்லுமென்று
சீடன் கேட்டான். (கக)

குரு சொல்லுகிறார் சுருதியிலே அகம்பிரமாஸ்மியென்கிற ச
மானதிகரணியம் முக்கியமாய்ச் சொல்லவில்லை முக்கிய சமானதிகர
ணியமாவ தேதென்றால் ஹர்க்டத்திலேயிருக்கிற ஆகாசமே பின்னை
யோர்க்டத்திலேயிருக்கிற ஆகாசம் கடத்திலேயிருக்கிற ஆகாசமே
மடத்திலேயிருக்கிற ஆகாசம் மடத்திலேயிருக்கிற ஆகாசமே எங்கு
யிருக்கிற ஆகாசமென்றால் கடாகாசமே மஹாகாசமென் றறிகிறது மு

அத்தொய்தபோத்திபிளக.

கந்தி

மையினாலே மநுடத்துவத்தை விட்டுப்போட்டு ஈசுரசாயுச்சியத்தை
யடைந்து நானீசுரனென் றறிகிறதுபோலவும் இப்படித் தரித்திரனுக்
கிராசத்துவமும் மநுடனுக்குத் தேவத்துவமும் பக்தனுக்கு ஈசுரத்து
வமும் அறிகிறபோதுமுக்கியமாய்ச்சமானதிகரணியங்கூடாதபடியிலே
தரித்திரமனுகோபாசகத்துவங்களாகிற வுபாதிகளை வாதித்தாற்
சமானதிகரணியம் எப்படிக்கூடுமோ அப்படிப்போலே நான்பிரமமெ
ன் றறிகிறவனுக்குச் ஜீவத்துவத்தை வாதித்துப்போட்டு நான்பிரம
மென் றறிகிற ஜீவனுக்குச் ஜீவத்துவத்தை வாதித்துப்போட்டு நான்
பிரமமென்று ஜீவனுக்குப் பிரமத்தோடேசமானதிகரணியத்தை அறி
யச்சொல்லிச் சுருதியான துபதேசிக்கிறதேயன்றியிலே முக்கிய சமா
னதிகரணியஞ் சொல்லவில்லை ஆகையினாலே ஜீவத்துவத்தை வாதியா
மல் நான்பிரமமென்று அறியவேகூடாது ஜீவத்துவவாதையினாலே
நானேபிரமமென்று அறியலாமென்று சித்தமாச்சது விகாரியாயிரு
க்கிற ஜீவன் பிரமமாகாதபடியினாலே ஜீவத்துவத்தை வாதித்தால்
தானெப்படிப் பிரமமாவன் ஆகானே ஆனபடியினாலே ஜீவத்துவ
வாதையினாலேதான் நான்பிரமமென்கிற சமானதிகரணியம் எப்ப
டிக்கூடுமென்று சங்கிக்கிறுயோ அப்படித்தேவையில்லை கூடுமே அ
தெப்படிப்போலேயன்றுத் பிரமரகீடு ஞாயமாய்க் கூடுமென்றார்.
(கள-கா)

பிரமரகீடு ஞாயமாவ தேதென்றுத் புழுவானது குளவித்
தியானத்தினாலே யெப்படிக் குளவியாகத்தானே ஆகிறதோ அப்ப
டிப்போலே ஜீவனும் பிரமத்தியானத்தினாலே ஜீவத்துவத்தை வாதித்தாற்
பிரமாகாரமாகத்தானே ஆகிவிடவன் ஆகையினாலே ஜீவனுக்கு வாதையினாலே பிரமசாக்ஷாத்காரம் நன்றாய்க் கூடும். (கக)

கீடன்சங்கை பிரமரகீடம்போலே ஜீவன் பிரமமாவனென்று

அத்தூய்தபோதிப்பை.

கந்தி

(20)

எ-வது சாக்ஷாத்காரபிரகரணம்.

கேவச் சிடன்சங்கீக்கிறஞ் தூப்படி யந்தக்கரணத்தை வாதித்தாற் ஜீவனில்லாமல் குளியமாய்ப் போகிறபடியினாலே பிரமமா யெப்படி யாவானென்று கேட்டதற் குத்தரஞ்சொல்லுகிறார் ஜீவன் ஆரோபித மேய் மித்தியாடுத னனபடியினாலேயும் அதிஷ்டானத்திற்கன்னிய மாகாதபடியினாலேயும் உபாதியை வாதிக்கிறபோது அதிஷ்டான மாய் மீருகிறபடியினாலேயுஞ் சொப்பனபுருடன்போலே பிரமமாயா வன்.

(உக)

சொப்பனபுருடன்போலேயாவ தேதென்றுற் சொப்பனே பாதியினாலே கற்பிக்கப்பட்ட தைசதன் விசுவனைத்தவிர அன்னிய னன்று விசுவன்றுஞேவன்றுல் விசுவனுமன்று எதினாலே விசுவ னுமன்று விசுவனைத்தவிர அன்னியனுமன்றென்றுல் விசுவனை வன் கிரகத்திலே சய்யையிலே சயனித்துக்கொண்டுதானே யொரு விடத்திலேயும் போகாமற் சுகமாய் நித்திரைபண்ணி யெழுந்திருக் கிறபடியினாலே நாடுதிக்கிலேயும்போய்ச் சஞ்சரித்து வெகுசமுசார த்தைப் பண்ணுகிற தைசதன் கிரகத்திலேசுகமாய்ச் சயனித்துக் கொண்டிருக்கிற விசுவனையாகானே ஆகையினாலே சாக்ஷாது விசு வன்தானுமன்று இந்த விசுவன்தானே கிரகத்திலே நித்திரைபண்ணி யொருவிடத்திலேயும் போகாமலிருந்துகொண்டுதானே நித்திரா மோக கற்பிதமாய்ப் பிராந்திமயமாயிருக்கிற சொப்பனேபாதியினாலே நாடுதேச சஞ்சாரங்களையும் வெகுவித சமுசாரங்களையும் பண்ணுகிறவனைய் மனோவாசனைப் பிராந்தியினாலே போகிறவன்போலே யும் வருகிறவன்போலேயுஞ் சொப்பனங்கண்டு பிரமிக்கிறபடியினாலேயுஞ் திரும்பி விழித்தபிற்பாடு இத்தனைபோது சொப்பனங்கண்டேனென்று சொல்லுகிறபடியினாலேயும் விசுவனைத்தவிர அன்னிய மாய் வேருய்க் காணுமற்போகிறபடியினாலேயும் விசுவனுக்கு வேற ன்றென்ற றநியலாமே இப்படி யிந்தத் தைசதனைவன் சாக்ஷாது

அத்தொய்த்போத்திபிகை.

கசங்

விசுவனுமன்றியிலே விசுவனுக்கன்னியனுமன்றியிலேபோறை் பின் னையாரொன்றுல் மத்தியிலே நித்திராமோக கற்பிதமான சொப்பனப் பிராந்தியினாலே தோனுகிறதுமாத்திரமேயொழிய யதார்த்தமாகாத படியினாலே ரச்சசர்ப்பாதிகள்போலே மித்தியாடுதனென் றறிய வேண்டும் இப்படி மித்தியாடுதனாலும் இந்தத் தைசதனானவன் சொப்பனேபாதி யழிகிறபோது தனக் கதிவ்தானமாய்ப் பரமார்த்த மாயிருக்கிற தன்னுடைய சொருபத்தை யடைந்து விசுவனகத்தானே யாகிவிடுகிறனே சமுச்யமில்லையே இப்படிப்போலே யிங்கே ஜீவனுஞ் சமுசாரியானபடியினாலே சாக்ஷாது நிருவிகாரியாயிருக்கிற அங்கூனகற்பித பிரமமுமன்று பிரமமாயிருக்கிற ஆத்மாத்தானே அங்கூனகற்பிதமான அந்தக்கரணேபாதியினாலே சமுசாரத்தை யடைந்தவர்போலே விகாரியானவர்போலே ஜீவனைவர்போலே காணுகிறபடியினாலும் அத்மாவேயும் அஷ்டானத்தைவிட ஆரோபமில்லாதபடியினாலும் ஆத்மாவுக் கன்னியனுமன்று பின்னையாரென்றுல் அங்கூனகற்பிதமான அந்தக்கரணேபாதியினாலே தோணித்தோணிச் சமுத்திமுற்சாதிகளிலே அழிந்துபோகிறபடியினாலே மித்தியாடுதனென் றறியலாமே இப்படி மித்தியாடுதனாலும் ஜீவன்றுனே அந்தக்கரணேபாதி அழிகிறபோது தனக்கதிவ்தானமாய் யதார்த்தமாயிருக்கிற சொருபத்தை யடைந்து பிரமமாயாகலாமே ஜீவனைவன் அந்தக்கரணமாகிற உபாதியை வாதித்துப்போட்டு நான்பிரமமென் றறியலாமே.

(22-23)

இப்படிச் ஜீவோபாதியான அந்தக்கரணத்தை வாதித்தாற் ஜீவனும் வாதிக்கப்பட்டுச் சூனியமாய்ப் போகிறபடியினாலே பிரமமாவனென் றறிகிற தெப்படியென்று சங்கித்தாற் பிரமமாகலாமே யெப்படியென்றுற் றைசதனானவன் சொப்பனேபாதி யழிகிறபோது தான் நசியாமல் விசுவனையாகிறப்போலே இங்கே ஜீவனுஞ் தனக்

குபாதியாயிருக்கிற அந்தக்கரணமாத்திரம் வாதிக்கப்பட்டுத் தான் வாதிக்கப்படாமற் றனக்கு யதார்த்த சொலுபமாயிருக்கிற பிரமமாவனே ஆகையினாலே நிட்சேஷமாக மனதாகிற உபாதியை நாசம்பண் ணினால் ஜீவனுக்குச் சச்சிதானந்த சொலுபமாய் அத்தொய்தமாயிருக்கிற பிரமமேநாம் நாமேபிரமமென்று பிரமசாக்ஷாத்காரம் நன்றாயநுபவிக்கப்படுஞ் சித்தம் இப்படிச் ஜீவன் பிரமமாகத்தானே ஆகிவிட்டாற் சுமுத்திபோலே நிர்விகற்பமாயன்றே இருக்கவேண்டும் அப்படி யிராமற் றிரும்பி நானேபிரமமென் றநுபவிக்கிற தெப்படி யென்று சங்கித்தால் நன்றா யநுபவிக்கலாமே யெப்படியென்றாற் றைசதனானவன் சொப்பனாசமானமாத்திரத்திலே விசுவாயிருந்துகொண் டித்தனைபோது நானுதேச கமாகி சமுசாரங்களெல்லாம் பண்ணினான்போலே சொப்பனமன்றே கண்டோம் இத்தனையும் பிராந்தியன்றே யதார்த்தமன்றே நாமிங்கேதானே யொருசமுசாரமன்றியிலே சுகமாயிருக்கிறோமேயென் றநுபவிக்கிறுப்போலவும் உன்மத்தங்கொண்டவன் அந்தப் பயித்தியங் தெளிந்தபிற குன்மத்தப்பிரமையில்லாமற் சந்தோஷசுகத்தை யநுபவிக்கிறுப்போலவும் வியாதிமுக்தனானவன் ஆர்க்குவியாதிவந்துதென்று துக்கமன்றியிலே சுகமநுபவிக்கிறுப்போலவுந் தரித்திரனிராச்சியத்தையடைந்திராஜாவாய்த் தாரித்திரியதுக்கமன்றியிலே சுகமநுபவிக்கிறுப்போலவும் மநுடன்றேவத்துவத்தையடைந்து தேவானந்தத்தை யநுபவிக்கிறுப்போலவும் உபாசக னீசுரசாயுச்சியத்தையடைந்திசுரானந்தத்தை யநுபவிக்கிறுப்போலவும் இங்கே ஜீவனும் பிரமத்தோடே ஜக்கியத்தையடைந்து பிரமமாயிருந்துகொண்டு நாமேபிரமமானே மேசுகலசமுசாரங்களுமெங்கேயோடிப்போனதோ பிராந்தியினாலே யன்றே ஜீவேசுரஜகத்துமுதலான வெகுவித சமுசாரங்களைப் பண்ணின்றே ஜீவேசுரஜகத்துமுதலான வெகுவித சமுசாரங்களைப் பண்ண

கால

அத்தொய்தபோததீபிகை.

னுகிறவன்போலேகண்டு பிரமித்தோஞ் சொபாவமாய் நம்மிடத்தி
லே காலத்திரயத்திலேயு மொருசமுசாரமுங் கானேமே ஸஜாதீய
விஜாதீய ஸ்வகதபேத குனியனைய்ச் சச்சிதானந்த சொருபனையிருக்
கிறோமென்றுபிரமானந்ததாநுபவத்தைநன்றா யநுபவிக்கலாமென்று
இத்தமாக்கதே ஆகையினாலே ஜீவனுக் குபாதிநாசத்தினாலே சாஷ்தா
த்காரஞ் சித்திக்குமேயன்றியலே மற்றபடி சித்தியாது. (உச)

ஜீவோபாதியான மனதை வயம்பண்ணினாற் பிரமமாயிருக்
கிறோமென்கிற வநுபவமெப்படிக்கூடும் மனதிருந்தன்றோ வநுப
விக்கவேண்டுமென்று சங்கித்தால் நீ சொல்லுகிறது யதார்த்தந்தான்
மனது வயித்துப்போனாலன்றோ அநுபவிக்கப்படாது அப்படி மன
தை யத்தியந்தம் நாசம்பண்ணச் சொல்லவில்லை பின்னை மனைவை
மாவ தேதென்றால் மனதிற்கு ரூபலயமென்றும் அரூபலயமென்றும்
இரண்டுவிதமுண்டு ரூபலயமாவ தேதென்றால் வாசஞ்சமயமாயிருக்கிற
விரத்திகளே மனதிற்கு ரூபமென்று சொல்லப்படும் இந்தச் சகலவிர
த்திகளையும் வயம்பண்ணுகிறதே ரூபலயமென்று பெயர் அரூபலய
மாவ தேதென்றால் சகலவிரத்திகளும் வயித்து நித்திரையுமன்றியிலே
லே ஜூகத்துத்தோற்றுமல் நிர்விகற்பமாய்ச் சச்சிதானந் தாநுபவமாத
திரமாயிருக்கிற சமாதி அவத்தை அரூபமென்று பெயர் இந்த அரூப
ம் லயிக்கிறதே அரூபலயமென்றுசொல்லப்படும் இந்த அரூபலயம் ப
ண்ணினாற் பிரமானந்த சாஷ்தாத்கார அநுபவங்கூடாது அரூபலயங்
தா னெப்போவன்றால் விதேகமுக்கியலே யொழுயச் ஜீவன்முக்கிய
லேயில்லை இப்போது ரூபலயமாத்திரமுண்டு இப்படிமனதிற்கு
ரூபமாத்திரம் வயித்து அரூபம் லயிக்காமற் பிரமானந்தமாத்திரமாயிருக்கிறபடியினாலே பிரமமாயிருக்கிற மனதினாலேதானே நாமேபிரமமென்று தோனுகிறபடியினாலே யநுபவிக்கலாமே. (உடு)

சாக்ஷாத்காரமாவ தேதென்று சித்தமாச்சதென்றுற் ஜீவனுக் குபாதியாயிருக்கிற மனோருபத்தை வயம்பண்ணிச் சச்சிதாந்த மர்யிருக்கிற மனோருபத்தையடைந்து நாமேபிரமமென்று அநுபவி கிறதே சாக்ஷாத்காரமென்று சித்தாந்தம் இதற்குப்பிரமாணமேது இப்படி யார்சொல்லியிருக்கிறார்களன்றுல் ஸ்ரீஆசாரியசுவாமிகள் சொல்லியிருக்கிறார்கள் எப்படியென்றுல் ஞானப்பியாசத்திற்குமுன் பிரமமேநானன்கிற ஸ்மரணமேயின்றி தேக மேதானுய்ச் சமுச்சயவி பரிதமன்றியிலே சத்தியமாயிருந்தாப்போலே பிற்பாடு ஞானப்பியாச த்தினாலே தேகமேதானுயிருக்கிற பிராந்தியைவிட்டு தேகஸ்மரணை யேயன்றியிலே சச்சிதாந்தாகாரனுய்ச் சமுச்சயவிபரிதமன்றியிலே பிரமமேதானுய் எப்போதும் அநுபவிக்கிறதே சாக்ஷாத்காரமென்று சொல்லியிருக்கிறார் அதுவே பிரமாணம். (உக-உள)

இப்படிச் சொருபாஅவத்தையை யடைகிறதே சாக்ஷாத்கார மென்று தத்துவவித்துக்களுடைய சித்தாந்தங் சொருபாஅவத்தை யாவதேது னங்கே சொல்லியிருக்கிறதென்றுல் வாசிட்டத்திலே நன் ருய்ச் சொல்லியிருக்கிறது. (உச)

வாசிட்டத்திலே சொருபஸ்திதி யெப்படிச் சொல்லியிருக்கிற தென்றுல் மனதானது கல்லுக்குள்ளே யெப்படி யொன்றுமன்றியிலே நிச்சங்கற்பமா யிருக்கிறதோ அப்படிக் கல்லுடைய வள்ளுப்போ லே நிச்சங்கற்பமா யொருங்கிணவுமன்றியிலே நித்திரையுமன்றியிலே தொய்தப்பிரதீதியுமன்றியிலே மனதிருக்கிறதே சொருபஸ்திதியே ன்று சொல்லியிருக்கிறது. (உக)

இப்படி யானபடியிலே மனோலயம்பண்ணமற் சொருபஸ் திதியை யடையாமற்றுனே நானேபிரமமென்று பிரமசாக்ஷாத்காரத்

சாக்ஷாத்காரஞானிக்கிச் சுயதிருஷ்டியலே யொருவியவகாரமு மில்லாவிட்டாற்பராளுக்கு வியவகரிக்கிறதாய்ப் பிராந்தியினாலே கானுமோவன்றுத் கானுமே எப்படி யென்றுத் பரமார்த்தத்தையறி யாத பிராந்தாளுக்கு அத்தொய்தமாய்க் கேவலமாயிருக்கிற சிதாகாசமொன்றுதானே பிராந்தியினாலே ஐகஜீவேசராதிகளாய் நாளுவித நாமருபங்களாய் நீயென்றும்நானென்றும் அவனென்றும்இவனென்றும் அதன்றும் இதன்றுங் தோனுகிற தெப்படிப்போலேயென்றால் ஸ்தானுவிலே புருடத்துவ புத்திபோலேயுஞ் சுத்தியிலே ரசிதமென்று தோனுகிறப்போலேயும் ரச்சவிலே சர்ப்பப் பிராந்திபோலேயும் மிருத்துவிலே கடாதிப் பிராந்திபோலேயுஞ் சுவர்ணத்திலே சூஷணப் பிராந்திபோலேயும் பிராந்தனுக்குச் சிதாகாசந்தானே நாமருபாத்மகமாய் நாளூபமாய்த் தோனுகிறதே அப்படிப்போலே ஞாப்பியாசத்தினாலே பிராந்திபோய்த் தத்துவத்தையறிந்த வித்துவானுஞ் சிதாகாசசொருபமாகத்தானே எப்போது மிருப்பனேயன்றியிலே அவன் பிராரத்தபோக வியவகாரங்க ளான்றையுங் கானுன் சிதாகாசமாத்திரத்தைப் பார்த்துக்கொண்டு சிதாகாசமாகத்தானே யிருப்பன் இப்படித் தத்துவசாக்ஷாத்காரம்வந்த வித்துவானும் எப்போதுஞ் சிதாகாசசொருபமாகத்தானே யிருந்தாலும் பிராந்திபுத்திகளாயிருக்கிற அஞ்ஞானிகளுக்குத் தேகியாயிருக்கிறவன்போலேயும் வியவகரிக்கிறவன்போலேயுஞ் தங்களுடைய பிராந்தியினாலே அவன் இவர்களுக்குச் சமுசாரியாய்த் தோனுகிறதன்றியிலே அவனைரு வியவகாரமும் பண்ணவில்லை.

(ஹ-சஉ-ஹங்)

சங்கை தத்துவவித்தானவ னெப்போதுஞ் சிதாகாசசொருபமாகத்தானேயிருந்தால் அவனுக்குப் பரதிருஷ்டியினாலேதான் வியவகார மெப்படியுண்டு வியவகார மொன்றுமன்றியிலே யிருக்கிறவன்பராளுக்குப் பார்த்தால் வியவகாரம்பண்ணுகிறவன்போலே பிராந்தி

அத்தொய்தபோத்தீபிகை.

னிருஷ்டியிலேயென்றால் அவன் நிருஷ்டியிலே நிர்மலமாய்க் கேவ
லமாயிருக்கிற சிதாகாச மொன்றுமாத்திரமேயிருக்கிறதன் நியிலே
வேறேயொன்றுமில்லை இப்படியானாற் புசிக்கக் கண்டோமென்றால்
ஞானிக்குப் பரதிருஷ்டியிலே போகங்கானுகிறதேயொழியச் சுய
திருஷ்டியிலே இல்லை. (ஏக-ஏக)

இப்படி வித்துவானுக்குச் சுயதிருஷ்டியிலே போகவில்லைப்
பரதிருஷ்டியிலே போகமுண்டென்கிறதற்குப் பிரமாணமேது யார்
எங்கே சொல்லியிருக்கிறார்களென்றால் விவேகசூடாமணியென்கிற
கிரந்தத்திலே ஶ்ரீஆசாரியசுவாமிகள் சொல்லியிருக்கிறார்கள் எப்படி
யென்றால் ஞானிக்கி ஞானம் வந்தமாத்திரத்திலே அஞ்ஞானகாரி
யங்களெல்லாஞ் சமூலமாய் வயித்துப்போம் ஒருபோகமு மில்லையெ
ன்றுசொன்னாற் பிராந்தாளாயிருக்கிற மூடர்களுக்குச் சங்கையுண்
டாகிற தேதென்றால் ஞானத்தினாலே அஞ்ஞானகாரியங்களெல்
லாஞ் சமூலமாய் நசித்துப்போனால் ஞானி வியவகரிக்கிறானே இவ
னுக்குத் தேகம் எப்படியிருக்குமென்று சங்கைவருகிறபடியினாலே
அவர்களுடைய திருஷ்டியிலே தோனுகிறபடியினாலே பிராந்தர்க
ஞடைய திருஷ்டியைக்குறித்து ஞானிக்குப் பிராரத்தமுண்டென்று
சுருதி சொல்லுகிறது சுயதிருஷ்டியிலே பிராரத்தமுண்டென்று
சுருதி அங்கீரிக்கவில்லையென்று ஶ்ரீ சங்கராசாரியசுவாமிகள் சொ
ல்லியிருக்கிறார்கள் அதுவேபிரமாணம். (ஏஞ-ஏஞ)

சங்கை ஞானி பரமார்த்தமாய்ப் போகமே இல்லாதவானாலும்
அப்போது பரதிருஷ்டியினாலேதான் போகங் காணப்படுவானே
யேன்று சங்கித்தாற் சங்கிக்கூடாது ஏனென்றாற் பராஞ்குப்
பிராந்திபோகாம் விருக்கிறபடியினாலே இவன் போக்தாவாய் வருகிற
தாய் * அப் பராள்திருஷ்டியிலே காணலாமே. (ஈஞ)

* அவன் திருஷ்டி - என்றும்பாடும்.

சாக்ஷாத்காரானிக்கிச் சுயதிருஷ்டியலே யொருவியவகார மில்லாவிட்டாற்பராளுக்கு வியவகரிக்கிறதாய்ப் பிராந்தியினுலே கானுமோவென்றாற் கானுமோ எப்படியென்றாற் பரமார்த்தத்தையறி யாத பிராந்தாளுக்கு அத்தொய்தமாய்க் கேவலமாயிருக்கிற சிதாகாச மொன்றுதானே பிராந்தியினுலே ஜகஞ்சீவேசராதிகளாய் நானுவித நா மருபங்களாய் நீயென்றும்நானென்றும் அவனென்றும்இவனென்று ம் அதன்றும் இதன்றுந் தோனுகிற தெப்படிப்போலேயென்றால் ஸ்தானுவிலே புருட்துவ புத்திபோலேயுஞ் சுத்தியிலே ரசிதமெ ன்று தோனுகிறுப்போலேயும் ரச்சவிலே சர்ப்பப் பிராந்திபோலே யும் மிருத்துவிலே கடாதிப் பிராந்திபோலேயுஞ் சுவர்ணத்திலே பூஷணப் பிராந்திபோலேயும் பிராந்தனுக்குச் சிதாகாசந்தானே நாமருபாத்மகமாய் நானுபமாய்த் தோனுகிறதே அப்படிப்போலே ஞாப்பியாசத்தினுலே பிராந்திபோய்த் தத்துவத்தையறிந்த வித துவானுஞ் சிதாகாசசொலுபமாகத்தானே எப்போது மிருப்பனை யன்றியிலே அவன் பிராரத்தபோக வியவகாரங்க ளான்றையுங் கா ஞன் சிதாகாசமாத்திரத்தைப் பார்த்துக்கொண்டு சிதாகாசமாகத் தானே யிருப்பன் இப்படித் தத்துவசாக்ஷாத்காரம்வாந்த வித்திவா னும் எப்போதுஞ் சிதாகாசசொலுபமாகத்தானே யிருந்தாலும் பிராந்திபுத்திகளாயிருக்கிற அஞ்ஞானிகளுக்குத் தேகியாயிருக்கிறவன் போலேயும் வியவகரிக்கிறவன்போலேயுஞ் தங்களுடைய பிராந்திய னுலே அவன் இவர்களுக்குச் சமுசாரியாய்த் தோனுகிறதன்றி.பிலை அவளைரு வியவகாரமும் பண்ணவில்லை. (சுக-சுடு-சுஷ)

சங்கை தத்துவவித்தானாவ ஜெப்போதுஞ் சிதாகாசசொலுபமாகத்தானேயிருந்தால் அவனுக்குப் பரதிருஷ்டியினுலேதான் வியவகார மெப்படியுண்டு வியவகார மொன்றுமன்றியிலே யிருக்கிறவன் பராளுக்குப் பார்த்தால் வியவகாரம்பண்ணுகிறவன்போலே பிராந்தி

யினாலே தோன்றுமென்றால் அதற்குத் திருஷ்டாந்தமேது அப்படி யெங்கே கண்டோமென்று சங்கித்தால் அதற்குத் திருஷ்டாந்த முன்டே அப்படிக் கண்டிருக்கிறோமே யெங்கேயென்றால் லோகத் திலே இரண்டுபே ரொருவிடத்திலே நித்திரைபன்னினு ளதிலே யொருத்தன்மாத்திரஞ் சொப்பனங்கண்டா வெருத்தன் சுகமா யொருவியவகாரமுமன்றியிலே தூங்குகிறான் இவன் தூங்குகிறதிலே யொருவியவகாரமுமன்றியிலேயிருந்தாலும் அவனைச் சொப்பனங்கா ஆகிறவன்போலே தன்னுடைய வாசனையினாலே வியவகரிக்கிறவனுக்கக் கானுகிறான் குருவும் அவனேடே பழகியிருந்த வாசனையினால் சொப்பனத்திலே அவனேடே கூடுக்கொன்று நானுதிக்கிலேபோய் நானுவித வியவகாரங்களைப் பண்ணுகிறான் இப்படிக் கன்னுடைய சொப்பனப் பிரமையினாலே * வெறும்மனே இருக்கிறவனை நான் வியவகாரம் பண்ணுகிறவனும்க்கானுகிறுனே ஆகையினாலே தூங்குகிறவனுக்குச் சுயதிருஷ்டியிலே வியவகாரங்க ஸில்லாமலிருந்தா இருஷ்டியினாலே சுகவவியவ ஹாரமு முன்டே இதவே திருஷ்டாந்தமாம் இப்படிப்போலே வித்து வானுடைய திருஷ்டியிலே சிதாகாசமாத்திரமேயொழிய வேறே யொன்று மில்லாமலிருந்தாலும் இவனவனைன்று நானுவித நாம ரூபப் பிராந்தியுள்ள பராநூக்குத் தங்களுடைய வாசனைப் பிரமையிலே வெறும்மனே இருக்கிற தத்துவவித்தும் வியவகரிக்கிறவன் போலே தோனுகிறபடியினாலே பரதிருஷ்டியிலே வியவகாரமுன்டே ஆகையினாலே தத்துவ சாக்ஷாத்காரம்வந்த வித்துவானுக்குப் பரதிருஷ்டியிலே பிராரத்தபோக வியவகாரங்களன்றியிலே சுயதிரு

* வெறும்மனே - என்னும் பதம் இப்புத்தகத்திலெங்கன் வரினு ட சம்மா - விருதா - வியர்த்தம்-என்றும் பாடம்.

ஷ்டியிலே எல்லாங் கேவலமாயிருக்கிற ஆத்மசொருபமாய்ப்போனப் பூவினாலே யொருவியவகாரமு மில்லை. (சச-சடு-சக)

தத்துவ சாக்ஷாத்காரம்வந்தாலும் போகம் மித்தியாழுதமாயிருக்குமேயன்றியிலே அடியோடே இல்லாமற்போகாது ஞானத்தினாலே ஆகாமிய சஞ்சிதக்கள் நஷ்டமாய்ப் பிராரத்தமாத்திரமிருக்கும் பிராரத்தமுள்ளமட்டும் வியவகாரமும் மித்தியாழுதமாய்ச் சுயதிருஷ்டவிலேயு முண்டென்று சங்கித்தால் அதுகூடாது ஏனென்றால் ஆகாமிய சஞ்சித பிராரத்தங்கள் மூன்றும் ஞானதிசையிலேயோ அஞ்ஞானதிசையிலேயோவென்று விஜாரித்தால் அஞ்ஞானதிசைடிலே பிராந்தியிலே யுண்டென்று சொல்லுகிறதேயன்றியிலே ஞானதிசையிலே பிராங்தி யில்லாதபடியினாலேபிராரத்தமே இல்லை ஆகையினாலே பிராங்தியே யில்லாமல் வித்துவானுய்ப் பரமார்த்தத்தைத்தானே சதாபார்த்துக்கொண்டிருக்கிறவனுக்குத்திரும்பியும் பிராரத்தபோகமென்கிற பிரமையங்கேவரப்போகிறது சொப்பனப் பிரமைபோய் விழித்தவனுக்குத் திரும்பிச் சொப்பனபோகம் வருகிறதுன்டோ இல்லையே அப்படிப் பிராங்தியற்றவனுக்குப் போகமில்லை ஆகையினாலே வியவகாரபோகத்திலே தூங்கிப் பிரமத்திலே விழித்துக்கொண்டிருக்கிற ஞானியும் அத்தோய்தமாய் அகண்டேகாசமாய் ஸிர்விகற்பமாய்ச் சிதாகாசமாயிருக்கிற தன்னைத்தானே எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பனேயன் நியிலே பின்னையொன்றையும் பாரான். (ச-ச-ச)

சங்கை *தஸ்யதாவதே வசிரம்யாவன்ன விமோக்ஷியே யத ம்பச்சியே என்கிற சுருதியானதுத்துவஞானம்வந்தாலும் பிராரத்தமுண்டு பிராரத்தமுள்ளமட்டும் பீரபஞ்ச வியவகாரங்க வீல்லாம் வித்தயாய்த் தோணிக்கொண்டிருக்குமென்று சொல்லுகிறதேயே

*தஸ்யதாவதேவிரமயாவன்ன விமோக்ஷியேபதசம்பக்கியே என்றும் பாடம்.

ன்று சங்கித்தால் அப்படிக்கூடாது எனென்றாற் பிரார்த்த வியவகார ங்கள் ஜகத்துக்களெல்லாம் மித்தையாய்த் தோன்னுமென்கிற தார்க் கென்றுல் ஞானப்பியாசம் பண்ணுகிறவனுக்கே யன்றியிலே தத்துவ சாக்ஷாத்காரம் வந்தவனுக்கன்று அப்பியாசிக்கிறவனுக்கே நான் சாக்ஷியென்றுஞ் ஜகத்துக்கள் வியவகாரங்களெல்லாஞ் சடங்களானபடிபிடிலே சாட்டியங்களென்றும் நன்றாய் அப்பியாசிக்கிறபோது பிராடிலே சாட்டியங்களென்றும் நன்றாய் அப்பியாசிக்கிறபோது பிரமாயிருக்கிறநாமே சத்தியம் மற்றையவெல்லாம் மித்தையென்றும் அப்பியாசகாலத்திலே நன்றாய் அப்பியாசித்து முடிந்தாற் சடமாய்ச் சாட்டியங்களாயிருக்கிற பிராரத்தவியவகாரங்களென்கிறநாமலுபங்க ளே காலத்திரயத்திலேயு மில்லாதபடியினிலேயும் தனக்குச் சாக்ஷித் துவ மில்லாதபடியினிலேயும் பிரமமாத்திரமாய்ச் சேஷித்துத் தானே பிரமமாய்த் தானேதானையீப் பார்த்துக்கொண்டிருக்கிற தத்துவ வித்துக்குப் பிரமமாத்திரங் தோன்னுமேயொழியீப் பிராரத்த ஜகத்து வியவகாரப் பிரத்திக ளொன்றுமில்லை இப்படியாறை சுருதி பிராரத் த முண்டென்று சொல்லுவானே நென்றாற் றத்துவனானியைக்குறி த்துச் சொல்லவில்லைப் பின்னை யாரைக்குறித்துச் சொல்லுகிறதே ஸ்ரூல் அஞ்ஞானிகளைக்குறித்துச் சொல்லுகிறது யாதினிலேயென்று றத்துவனானியானவன் சுயதிருஷ்டியிலே யொருவியவகா ரமுமன்றியிலே இருந்தாலும் அஞ்ஞானியாயிருக்கிற வாதிகள் தன் னுடைய வாசனைப் பிரமையினிலே ஞானி வியவகரிக்கிறதாய்க் கண் டு பிரமிக்கிறதினிலே ஞானிக் கொருபோகமுழில்லையென்று சொன்னால் அவனுக்குச் சம்மதியாகாமல் ஞானி வியவகரிக்கிறானே யென்று சங்கிக்கிறபடியினிலே அந்தச் சங்கையைப் போக்குகிற நிமித்தமாய்த் தத்துவஞானம்வந்தாலும் பிராரத்தமுண்டு ஞானி க்கென்று வாதிகளைக்குறித்துப் பிராரத்தத்தை ஞானிக்குச் சொல்லுகிறது ஞானியைக்குறித் துனக்குப் பிராரத்தமுண்டென்று சொல்லவிற்கு ஞானி வியவகரிக்கிறானே

ல்லை ஆகையினாலே ஞானம் வந்தும் பிராரத்தமுண்டென்கிற சுருதிக
ஞக்கு ஞானிகளுக்குச் சூமதிருஷ்டியிலே பிராரத்தமுண்டென்கிறது
அவிப்பிராயமன்று. (சக)

சங்கை இப்படியாறும் ஜீவனுக்குக் ஜீவத்துவத்தை நாசம்ப
ண்ணியன்றோ சாக்ஷாத்காரஞ் சித்திக்கவேண்டும் இப்படித் தன்னை
நாசம்பண் ஞுகிறதற்கு ஆர்தான் இச்சிப்பானென்றாற் சமுசாரதாப
த்திலேநின்றுங் கரையேறவேண்டுமென்றுங் கேவலப் பிரமமாகவே
ண்டுமென்றும் இச்சித்த புருடன் தன்நாசத்தையும் பண்ணுவன் அ
தெப்படிப்போலேயென்றாற் றேவத்துவத்தை யடையவேண்டு மெ
ன்கிறவர்கள் அக்கினிப் பிரவேசங் கங்காப்பிரவேசம் முதலானதுக
ளைப் பண்ணீத் தன்னை நாசம்பண் ஞுகிறதற் கெப்படி இச்சிக்கிற்க
ளோ அப்படி முழுக்கங்களாயிருக்கிறவர்கள் சாக்ஷாது பரிபூரணப
ரப்பிரமமாகத்தானே ஆகவேண்டுமென்று நிதித்தியாசன சமாதி அப்
பியாசத்தினாலே ஜீவத்துவத்தை நாசம்பண்ணிப் பரப்பிரமமாகத்தா
னே ஆகிவிடுவார்கள் சந்தேகமில்லைச் சித்தம் இப்படிச் சாக்ஷாத்கார
ப் பிரகரணஞ் சொல்லப்பட்டது. (நீ-உ) (நீ-உ)

இந்தச் சாக்ஷாத்காரப் பிரகரணத்தை யாதொருவித்துவான்
பராமரிசுத்துப் பார்க்கிறானே அவனே ஜீவோபாதியாயிருக்கிற மன
தை வயம்பண்ணிப் பரப்பிரமமாகத்தானே ஆகிவிடுவன். (நீ-உ)

ஏழாவது - சாக்ஷாத்காரப்பிரகரணம் முற்றிற்று.

எட்டாவது - மனோலைப்பிரகரணம்.

முந்தின பிரகரணத்தினாலே அத்தொய்த பிரமசாக்ஷாத்காரத்தைச் சீடனுக்குபதேசித்து இந்தப்பிரகரணத்திலே பிரமசாக்ஷாத்காரத்திற்குச் சாதனங்குமாயிருக்கிற மனோலையத்தை யுபதேசிக்கிறார்களும் வாராய்வு சுமதே அத்தொய்தராயிருக்கிற ஆத்மாவுக்குச் சீவத்குரு வாராய்வு சுமதே அத்தொய்தராயிருக்கிற ஆத்மாவுக்குச் சீவத்துவத்தை யுண்டாக்கிறதிலே யுபாதியாய்ச் சமுசார மஹாவியாதிக்காரணமாயிருக்கிற யாதொருமனதுண்டோ அந்தமனதை நிட்டேசமாய் விட்டுப்போட்டுப் பிரமசாக்ஷாத்காரத்தை அடையென்று குருசௌன்னார். (க)

வாருமையா ஏ குரோ மனதைவிடுகிறதெப்படி கழனமன்றே மனதானது மஹாபெவுத்தன்றே யொருத்தராலும் நிக்கிருக்கப்படாத துஷ்டமாய்ச் சர்வதாய்ச் சஞ்சலசொபாவமாயிருக்கிறதன்றே அதைவிடுகிறதெப்படிச் சொல்லுமென்று சீடன் கேட்டான் குரு சொல்லுகிறார். (2)

ஏ சுமதே மஹாமிருதுவாயிருக்கிற மல்லிகாகுசமாதிகளைக்கச்கிறதும் வெண்ணெயிலேயிருக்கிற மயிர்வாங்கிறதும் கண்ணெழுஷ்டதிறக்கிறதும் எப்படி லெகுவோ அப்படி மனதைவிடுகிறது மஹாதைவராக்கியபெலத்தினாலே பாகியவிடயங்களை யுபேக்குக்கிற தீரனுக்கு மனத்தியாகத்தினாலே யோருபிரயாசமுமில்லையே யெதாலே யெளிதென்றால் மனதென்றென்றிருந்தாலன்றே அதைவிடுகிறது கழனம் எதார்த்தமாய் மனதில்லையே இதோ பேரிருக்கிறதென்று சொன்னமாத்திரத்திலே யொன்றுமில்லாதவிடத்திலே விருதாப்பிரமையினாலே பேயிருக்கிறதென்றில்லாததை யுண்டென் ரெண்ணே

ன மூடுண்பாலனுக் கசத்தியமாயிருக்கிற பிசாசுதானே சத்தியம் போலே நிக்கிரகுக்கப்படாததாய் மஹாபயங்களை துக்கவக்களை அனர்த்தங்களைக் கொடுக்கிறதோ அப்படிப்போலே பிரமத்திலே அதுவிடு வென்று இல்லாதவஸ்துக்களை கிணைத் தெண்ணுகிற பாவணமினாலே மனதெண்று பொய்யாய்ப் பிராந்தியினாலே யொன்றுண்டாய்ச் சத்தியம்போலேயிருந்துகொண்டு அதுவிடுவென்று சங்கற்பிக்கிறதாய் சிகிரகம்பண்ணப்படாமல் மகத்தாய மூடுண்டியிருக்கிறவனுக் குண்டாயிருக்கிறது ஆகையினாலே தீருமை அந்தமனதினுடைய சொருபத்தையறிந்த விவேகிக் கஃதைவிடுகிற தத்தியங்தம் மஹாவெள்கு ஏனதி நுடையசொருபத்தை யறியாதவனுக்கு மஹாபிரயாசமென்று கூற சொன்னார்.

(ஈ-ஈ)

மன்திற்குச் சொருபக்தான் ஏதென்றால் அதுவிடுவென்று என்னுகிற சங்கற்பமே சொருபஞ் சங்கற்பமன்றிடலேபோன்று மனதேயில்லை ஆகையினாலே சங்கற்பநாசமாறு சுக்கிருங்கப்போலே மனதெண்று பெயர்மாத்திரமேயன்றிடலே மனதேயில்லாமற் குடியீபமாய்வந்தியாடுத்திர சுக்கிருங்க ககனகுசமாதிகளுக்குச் சரியாய்ப் போம் வாசிட்டத்திலேயும் அப்படியே சொல்லியிருக்கிற தெப்படுயென்றும் சொல்லுகிறேன் கேள்.

(நீ-ஈ)

கேளும் ஏ இராமா மனதிற்குக் சொருபம் ஒன்றுயில்லை யில்லை ஆகாசமென்று சொல்லுகிறதேயன்றிடலே ஆகாசத்திற் கொட்டபடி ரூபமில்லையோ அப்படிச் சுனியமாய்ச் சடமாரிருக்கிற மனதிற்கும் நாமமாத்திரமேயோழிய ரூபமேயில்லை மனதெண்டிற மேருவஸ்து உண்டென்று ரூபமாய் இருதயத்திற்குள்ளேயுமில்லை மேரியிலேயுமில்லை ஆனாலும் ஆகாசம் ரூபமன்றிடலேக்குத்தாலு கீழைக்குமெப்படியிருக்கிறதோ அப்படி மனது ரூபயில்லாமலிருக்காது

அத்தொய்தபோத்தீபிகை.

கருசு

மெங்குமிருக்குமென் றநியும் ரூபமன்றியிலே யெங்குமெப்படி யிரு
க்குமென்றால் ரூபமில்லாவிட்டாலும் அதுவிதுவென்று சங்கற்ப
மெங்கேவருகிறதோ அங்கேயிருக்கிறது மனதென் றநிக்குகொள்
ஞும் எங்கெங்கே சங்கற்பம்வருகிறதோ அங்கங்கெல்லாம் இருக்கு
ஞும் மனதுவேறேயோ சங்கற்பம்வேறேயோ வென்றாற் சங்
மன்றால் மனதுவேறேயோ சங்கற்பம்வேறேயோ சொல்லுகிறதேயோழி
கற்பம்வருகிறதினாலே மனதிருக்கிறதென்று சொல்லுகிறதேயோழி
யச் சங்கற்பமன்றியிலேபோனால் மனதேயில்லை ஆகையினாலே சங்
கற்பத்தைத்தவிர மனதுவேறேயன்று சங்கற்பமேமனதென் றநியும்
ஏங் சங்கற்பமாவ தேதென்றால் நினைக்கிறதேசங்கற்பமென் றநியும்
அநுபுதங்கினைவென்றும் இரண்டுவிதமாய்
அநுபுதங்கினைவென்றும் அநந்தங்கினைவென்றும் இரண்டுவிதமாய்
ஞுக்குமென்று ஶ்ரீவசிட்டர் இராமனுக் குபதேசித்திருக்கிறுரென்று
(எ-ஆ-கு-கா)
ஞு சொன்னார்.

வாசிட்டத்திலே யதுபூதங்கினைவென்றும் அநந்தங்கினைவெ
ன்றும் இரண்டுவிதமாய்ச் சொல்லியிருக்கிறதென்று சொன்னிரே
நினைவாததே அஃதைத்தான் முன்னே சொல்லுமென்று கேட்ட
ங்கினைவாததே அஃதைத்தான் முன்னே சொல்லுகிறதென்றால் அதை
ஒட்டினைப்பார்த்துக் குரு சொல்லுகிறார் நினைவாவதேதென்றால் அதை
நூறும் இதென்றும் உண்டென்றும்இல்லையென்றும் இப்படியென்று
அப்படியென்றும் ஏதாகிலு மொருபாகியவிடயங்களி லொன்றை
நினைக்கிறதே நினைவென்று தத்துவவித்துக்கள் சொல்லுவாள். (கக)

இப்படி யொன்றைநினைக்கிறதே நினைவென்றால் அதிலே
யதுபூதமென்றும் அநந்தமென்றும் இரண்டுவித மேதென்றால்
லொன்றைநினைக்கிறபோது டிருவங்கேட்டேன் தொட்டேன் கண்
டேன் புசித்தேன் ஆக்கிராணம்பண்ணினேன்று டிருவங்கே

லேலே கண்டதாய் கேட்டதாய் அநுபவிக்கப்பட்ட சத்தாதிவிடயங்களை நினைக்கிறதே அநுபூதநினைவென்று சொல்லுவாள். (க2)

அநுபூதநினைவாவ தேதென்றால் பூருவங் காணத்தாய்க் கேளாததாய்த் தானே அநுபவியாததாயிருக்கிற சத்தப்பரிசாதி விடயங்களை நினைக்கிறதே அநுபூதநினைவென்று பெயர். (கங்)

சிடன்சங்கை பூருவந்தன்னாலே அநுபவிக்கப்பட்ட விடயங்களை நினைக்கிறதெல்லா மநுபூதநினைவென்று சொன்னிரே அதுயுக்தங்தான் அநுபவிக்கப்படாததை நினைக்கிறதும் நினைவென்று சொல்லுகிற தெப்படிப் பூருவம் எத்தநுபவிக்கப்பட்டதோ அதுவது வன்றே நினைக்கப்படுகிறது அநுபவியாததும் நினைக்கப்படவில்லை யே ஆகையினாலே அநுபவியாததையும் நினைவென்கிற தெப்படியென்று சங்கித்தாற் சொல்லுகிறோங் கேள். (கச்)

அநுபவிக்கப்படாததையும் நினைவென்று சொல்லவேண்டும் அதெப்படியென்ற சொல்லலாமே அநுபவிக்கப்பட்டது அநுபவிக்கப்பட்டதாய்த் தோனுகிறப்போலே அநுபவிக்கப்படாததும் அநுபவியாததாய் நினைத்துத் தோனுகிறபடியினாலே நினைவென்று சொல்லவேண்டும் அநுபவிக்கப்படாததாய்த் தோணினதினாலே நினைவென்று சொல்லவேண்டுமோவென்றால் வேண்டும் ஏனென்றால் அன்னுவயவிதிரேகங்களினாலே பார்க்கிறபோது தோனுகிறதெல்லாம் நினைவென்று சொல்லவேண்டும் அநுபூதமாயும் அநுபூதமாயும் எப்படியானாலும் எதெதுதோனுகிறதோ தோனுகிறதெல்லாம் நினைவானானே. (கஞ்)

அன்னுவயவிதிரேகங்களிலே தோனுகிறதே நினைவென்கிற தெப்படியென்ற சத்தாயுண்டானதாகட்டும் அசத்தாயில்லாததாகட்டும் அநுபவிக்கப்பட்டதாகட்டும் அநுபவிக்கப்படாததாகட்டும் எப்படியெப்படியாகட்டும் எதெதுநினைக்கப்படுகிறதோ அதுவதா

குருசு

அந்தொய்தபோதத்திப்பை.

நே தோனுகிறது நினைத்ததெல்லாங் தோனுகிறபடியினாலே நினை
வே பிரத்தியென்று அன்னுவயத்திலே சித்திக்குமே விதிரேகத்தி
கட்டும் அநுஷ்஠மாகட்டும் அசத்தாகட்டும் அநுஷ்஠மா
கட்டும் அநுஷ்஠மாகட்டும் எப்படியெப்படியாகட்டும் எதெத்துநினை
கட்டும் அநுஷ்஠மாகட்டும் எப்படியெப்படியாகட்டும் விதிரேகத்தினாலே
க்கப்படவில்லையோ அஃதெல்லாங் தோன்றவில்லையே ஆகையினாலே
விதிரேகத்தினாலேயும் நினைவே பிரத்தியென்று * சித்தித்துதே. ()

சங்கை நினைத்ததெல்லாங் தோனுமென்கிற தெப்படி இப்
போதுகின்திரியப் பிரத்தியகூஷமாய் அநுபவிக்கிறதுமாத்திரங் தோனு
போதுகின்திரியப் பிரத்தியகூஷமாய் அநுபவிக்கிறதுமாத்திரங் தோனு
காணுமற் காதாலேகேட்காமல் அநுபவியாததை நினைத்தாற் ரேணு
வில்லையே ஆகையினாலே நினைத்ததெல்லாங் தோனுமென்கிற அன்ன
நீண்ணால் இந்திரியப் பிரத்தியகூஷமன்றியிலே அநுபவியாததுமுத
வென்னால் இந்திரியப் பிரத்தியகூஷமன்றியிலே அநுபவியாததுமுத
வொய் நினைத்தாற் ரேணுதென் ரெப்படிச் சொல்லுகிறது தோனுமே
யெப்படியென்றுச் சுவர்க்கலோகத்திலே இருக்கிற அச்சரஸ்தூரிகளு
டைய கீத்ம்பாடுகிறசப்தத்தையும் மவர்களுடைய ஆவிங்கனம்பண்ணு
கிறபரிசத்தையும் அவர்களுடைய ரூபத்தையும் அமுதபானங்களு
டைய ரசத்தையும் கற்பகருசுமங்களுடைய கந்தத்தையும் இந்திரி
யப் பிரத்தியகூஷமாய் அநுபவியாமவிருந்தாலு மதுகளை நினைக்கிற
போது அதுசன்முதலாய்த் தோனுகிறதே எங்கேதோனுகிறதென்
ஆல் கண்ணாலே காணுதிருந்தாலுஞ் சாஸ்திரங்களினாலே கேட்டிரு
க்கிறதை நினைத்தால் அதை நாம் அநுபவிக்கவில்லையென்றும் அநு
பவியாததாகிலுங் தோனுகிறதே. (கா)

இப்படிச் சொல்லப்படாது அநுபவிக்கப்பட்டதை நினைத்
தாற் ரேணுமேயன்றியிலே அநுபவியாததை நினைத்தாலுங் தோனு

* சித்தமாச்சதே - என்றும் பாடம்.

அ - வது மனோலயப்பிரகாரணம்.

குடின்

கூதன்று பின்னையுள்ள சங்கித்த சிடனுக்குச் சொல்லுகிறார் அநுபவித் ததானாலும் அநுபவியாததானாலும் நினைத்தாற் ரேணும் எப்படி யென்றாற் ரேசாந்திரத்திலே ஸ்தருவம் அநுபவித்ததை நினைத்தால் அதைப்படித் தோனுகிறதோ அப்படிப்போலே அதைபவியாததையும் ஆப்ததோபதேசத்தினாலே கேட்டால் அதைநினைக்கிறபோது மகா மேரு முதலான துகள் முதலாய்த் தான் அறியாததாய் அநுபவியாததாய்ச் சுவர்ணமயமாயிருக்குமென்று மனதிலே தோனுகிறதே இது மாத்திரமன்று பின்னைச் சகூஷரோத்திராதி இந்திரியங்களை மூடிக் கொண்டால் இந்திரியங்களுக்குப் பிரத்தியகூஷமாயில்லாமற்போலே அம் ரூபசத்தாதிகளை நினைத்தாற் ரேணுகிறதே மனதிலே இருட்டி வேவிருக்கிறவனுக்கு ரூபந்தெரியாமலிருந்தாலும் ஒன்றை நினைத்தால் அந்தரூபங் தோனுகிறதே இதுமாத்திரமன்று குருடமீய்ச் செவிட்டுயிருக்கிறவனுக்குச் சகூஷரோத்திரங்க ஸில்லாமலிருந்தாலும் ரூபசப்தங்களை நினைத்தாற் ரேணுகிறதே ஆகையினாலே அறித்தானாலும் அறியாததானாலும் எதைநினைத்தாலும் நினைத்ததெல்லாங் தோனுமே ஆகையினாலே அன்னுவயயுக்கிக்குத் தடையில்லை. ()

விதரேகயுக்தி எப்படியென்றால் சுழுத்திமூர்ச்சாசமாதிகளிலே மனதில்லாதபோ தொன்றுந்தோன்றுதபடியினாலே நினைவில்லா விட்டாற் ரேணுகிறதுமில்லை யென்கிறவிதிரேகயுக்தியும் தடையில்லைச் சுழுத்தியாதி அவஸ்தையிலேமாத்திரமன்று சாக்கிர அவத்தையிலேயும் நினைவில்லாவிட்டாற் ரேற்றறிவு மில்லையே. (22)

சங்கை சாக்கிரத்திலேயும் நினைவன்றியிலே தோனுதென்று சொல்லப்படாது ஏனன்றால் இந்திரியப் பிரத்தியகூஷமாய் யாதோன் ஹதுபவிக்கப்படுகிறதோ அது நினைவன்றியிலேதானே தோனுகிறதேயென்று சங்கித்தா வதுகூடாது ஏனன்றால் அப்படி லோகத்தி

அத்தூய்தபோதத்திபிகை.

கடுஅ

வே அநுபவங் காணுதபடியினாலே நினைவன்றியிலேதோன்று லோக
கத்திலே அநுபவந்தான் எப்படிக்கண்டோமென்று வொருகாரியத்
திலே ஏகாக்கிரசித்தலே யொன்றைச் சிந்திக்கிறபோது பின்னை
யொருத்தன் அழைத்தாலும் தெரியாமல் வேறேங்கினைவா யிருந்தேன்
கேட்காமற்போனேன் காணுமற்போனேன் அறியாமற்போனேனென
ன்று பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டு செய்துகொண் டிருக்கிற
திலே வேறேங்கினைவா யிருக்கிறபோது தோன்மலிருக்கிறபடியின
வே நினைவன்றியிலே தோன்மலிருக்கிறது லோகத்திலே அநுபவிக்
கக்கண்டோம் ஆகையினாலே பிரத்தியக்ஷமாய் அநுபவிக்கிறது முத
(எந-உக-2ஞ)
லாய் நினைவன்றியிலே தோன்று.

இந்திரியப் பிரத்தியக்ஷமாயிருக்கிறது நினைவன்றியிலே தோ
ன்றோவன்றுற் றேன்று இந்திரியங்களுக்குப் பிரத்தியக்ஷமாயிரு
ண்டோவன்றுற் றேன்று பிரத்தியக்ஷமா யிங்திரியங்களி
ந்தாலும் நினைவன்றியிலே தோன்று பிரத்தியக்ஷமா யிங்திரியங்களின
ஞலே அநுபவிக்கிறது முதலாய் நினைவில்லாமற் றேன்றைதன்கிறது
ஞ்டோ வென்று இன்று எப்படியென்றுற் கழுத்திலேயிருக்கிற
கண்டாபரணத்தைத் தொக்கிக்கிரியத்தினாலே பரிசுத்துக்கொண்
மறந்து டிருக்கிறதிலேதானே யஃதிருக்கிறதென்கிற நினைவில்லாமல் மறந்து
போய்க் கண்டாபரணத்தைக் காணேமென்று தேடுகிறான் இப்படிப்
பிரத்தியக்ஷமா யநுபவிக்கிறதிலேதானே யந்த நினைவில்லாதபடியிப்
நினைவில்லையே இதுமாத்திரமன்று மஹாவியாதிகளை
ஞலே அதுதோணவில்லையே இதுமாத்திரமன்று மஹாதிராதிகளை
வேறே அநுபவிக்கிறவனுக்குத் துக்கஞ் சகிக்கப்படாமலிருந்தாலும் வேறே
பராக்காய் அதை நினையாதிருக்கிறபோது அந்த வியாதிடீடை முதலா
ய்த்தோணவில்லையே இதுமாத்திரமன்று தாரித்திரியத்தினை ஒம் ஸ்தி
ரிபுத்திராதிகள் மரித்துப்போனதினாலேயும் தனங்களுடையநாசத்தி
ஞலேயும் நானுவிதமாய் மஹாஅனர்த்தமாயிருக்கிற மஹாதுக்கங்களை

அ - வது மனோயப்பிரகாரணம்.

கடுகு

பராக்கினாலே அந்த நினைவில்லாமலிருக்கிறபோ தந்தத்துக்கானர்த் தங்களொன்றும் அவனுக்குத்தோணவில்லையே ஆகையினாலே பிரத்தியகூதமாய் அனுபவிக்கிறதிலேயும் நினைவன்றியிலே தோன்றுகிறது சித்தம்.

(உக-உங-உஅ)

இப்படிச் சொன்னபிரகாரமாய்ச் சித்தாந்த மேதாச்சிதென் ரூல் அனுபவிக்கப்பட்டதாகட்டும் அனுபவிக்கப்படாததாகட்டும் அன் ஸியதாவாய்த்தானுகட்டும் எப்படியானாலும் யாதொன்று தோன்றுகிறதோ அத்தோற்றறிவெல்லாம் நினைவன்றே சித்தாந்தமாச்சிதை. (உக)

இப்படிச் சொன்னபிரகாரமாய் யாதொரு பிரதிதியுண்டோ அந்தத் தோற்றறிவே வேதாந்தசாஸ்திரத்திலே நானுவிதமாய்ச் சொல்லப்படுகிறது எப்படிச் சொல்லுகிறதென்றால் அதுவிதுவன்று தோன்றுகிறதோற்றறிவுதானே சங்கற்பமென்றும் நினைவன்றும் விர்த்தியென்றும் விஞ்ஞானமென்றும் வாசனையென்றும் பலமென்றும் இருதயக்கிரந்தியென்றுந் திரிசியமென்றும் பிராந்தியென்றுஞ் ஜீவனென்றுஞ் ஜகத்தென்றுஞ் சர்வமென்றும் ஈசரனென்றும் பெயரிடப்படுகிறதென்றறி சங்கை வேதாந்தசாஸ்திரத்திலே தோற்றறிவுதானே சர்வமென் றங்கேசொல்லப்படுகிறது அப்படியில்லையே மாயைதானே சர்வமாச்சிதென் றன்றே சொல்லப்படுகிறதென்று கேட்கிறேயோ அந்தத்தோற்றறிவுதானே மாயையென்றறி எப்படியென்றால் அந்தத் தோற்றறிவுதானே மாயையென்றும் அவித்தையென்றும் பந்தமென்றும் மலமென்றுங் தமசென்றும் அஞ்ஞானமென்றுஞ் சித்தமென்றுஞ் சமுசாரமென்றுஞ் சொல்லப்படுகிறதன்றியிலே ஒரே யொன்றுமன்று சங்கை இப்படித் தோற்றறிவுதானே சர்வமென்று சொன்னதினாலே இங்கே மனோயத்திற்கு ஏதாச்சிதென்று சங்கிக்கிறேயோ சொல்லுகிறேங் கேள் இப்படி நானுவித நாமதேயங்களீ

కుమా

அத்தொய்த்போதிடிகை.

கலே சொல்லுகிற தோற்றுவிவதானே மனதென்று சொல்லப்படுகிற
தெள்ளும்.
(நூ-ஙக)

இப்படித் தோற்றுவே மனதென் ஓர்சொல்லியிருக்கிறோனா
ன்றுல் வாசிட்டத்திலே இராமனுக்கு ஶ்ரீவசிட்டர் சொல்லியிருக்கின்று
ஏப்படியென்றுல் அதுவிதுவென் றுண்டானதாகட்டும் இல்லாத
தாகட்டும் எதானாலும் தோன்னுகிற யாதொரு தோற்றுவுண்டோ
அதுதானே மனதென்றறியும் அதுவிதுவென்று தோற்றுகிற தோ
ற்றறிவைத்தவிர மனதே இல்லையென் றறியுமென்று ஶ்ரீவசிட்டர்
சொன்னார்.

ஸ்ரீவசிட்டர் எப்படிச்சொன்னாரென்றால் வாரும் ஏ இரா
மா அநுபவிக்கப்பட்டதாயும் அநுபவிக்கப்படாததாயும் அநுபவிக்
கப்படுகிறதாயும் முன்சொன்ன நினைவையெல்லாம் நன்றாய் மறந்து
காட்டக்கள் குட்டியங்கள் எப்படி யோருங்கினைவுமன்றியிலே யிருக்
திறதோ அப்படிப்போலே யோருங்கினைவுமன்றியிலே இரும் சர்வத்
தையும் மறக்கிறதோவென்றாற் சர்வத்தையும் நன்றாய் அடியோடே
மறந்து ஒருங்கினைவுமன்றியிலே இரும் சர்வத்தையும் அடியோடே

அ - வது மனோலயப்பிரகரணம்.

கஞக

மறந்தாற் காட்டகுடியங்கள்போலே மூடமாயன்றே போகவேண்
மேமன்கிறீரோ ஏ இராமா அப்படியன்று சகலமும் பிராந்தியானப்
டியினாலே சகலபிராந்தியும் மறக்கு வெளியிலே மூடன்போலேயும்
உள்ளே யொருபிராந்தியமன்றியிலே பிரமானந்தமாத்திரமாய் அநு
பவித்துக்கொண்டு மஹாபுத்தியா யிருந்துகொண்டு சுயதிருஷ்டி
யிலே யொருவியவகாரமுமன்றியிலே பிரமானந்தமா யிருந்துகொ
ண்டு பரதிருஷ்டியிலே சகலவியவகாரமும் பண்ணிக்கொண்டு சுகி
யாயிருஞ் சின்மாத்திரமாயிருக்கிற தன்னிடத்திலே ஆகாசத்திலே
கீலாஞ்சிவர்ணங்கள்போலே பிராந்தியினாலே தோனுகிற ஐகப்பிராந்தி
யொருக்காலுஞ் திரும்பினினையாமல் மறக்கிறதே யுபாயமன்றியிலே
வேறேயொன்றுமில்லைச் சாக்ஷாது அந்த அரனுண்டே அந்தச் சிவ
ன்றுனேவங் துமக் குபதேசித்தாலுஞ் சாக்ஷாது விஷ்ணுதான் பிர
மாதான் ஞானேபதேசம்பண்ணினாலும் உமக்குச் சொருபஸ்திதி
வாராது சர்வத்தையும் மறக்கிறதைத்தவிர யொருக்காலுஞ் சுவத்த
பாவமில்லை ஆகையினாலே சர்வத்தையும் மறக்கவேண்டுமென் றிரா
நனுக்கு ஸ்ரீவசிட்ட ருபதேசித்தார். (ஈடு-நகூ-நள்)

சர்வத்தையும்மறக்கிறதீ மஹாதூர்பமன்றேவன்றால் அவி
நாவகிகளுக்குத் தூர்பமானாலும் விவேதிகளுக்கு மஹாசுலபந்தானே
எப்படிவிப்பன்று வெளன்றையும் நினையாமல் அகண்டபிரமத்தைமாத்
துரம் ராக்ரம் நினைத்துக்கொண்டிருந்துதானே சிரக்தரம் அப்பி
யாசித்தால் எளிதாய் மறக்கலாமே கடினமில்லையே யொருபிரயாச
முமன்றியிலே யொன்றையுநினையாமலே வெறும்மனை சம்மாவிருக்கு
கலாமே ஒன்றையும் நினையாமல் வெறும்மனை சம்மாயிருக்கிறதிலே
பிரயாச மொன்றுமில்லையே ஆகையினாலே மனதிலே யொன்றும்
நினையாமற் பிரமமாத்திரத்தை சிரக்தரம் நினைத்துக்கொண் டிருக்க

உதாரண ஆசிரியர்களின் பெயரகராதி.

வசிட்டர்.
சங்கராசாரியாள்.
வித்தியாரண்ணியாள்.
நாரதர்.
சனற்குமார்.
இந்திரன்.
பிரமா.
சுகர்.
ஜனகமஹாராஜா.
யாக்ஷியவற்கர்.
மைத்திரை.
லீலை.
சூடாலை.
இராமாருச்சுலை.
வியாசர்.
கிருஷ்ணபகவான்.
பிரமசர்மா.
சிதித்துவசன்.
சரபங்கரரிஷி.

உச்சரிப்புச்சப்தஞ்செவ்வையாயிருத்தற்காகச் சிலசில இடத்தில் வடமொழிச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

உதாரண நூல்களின் பெயரகராதி.

வேதசாஸ்திரம்.
சகலசாஸ்திரம்.
சருதி.
அசங்கோகி. }
அயம்புருஷ. } சருதி.
வியாசகுத்திரம்.
வாசிட்டம்.
விவேகசூடாமணி.
ஸ்மிருதி.
மைத்திராயணியசாகை.
கீதை.
பஞ்சதசப்பிரகரணம்.
புராணம்.
இராமாயணம்.
குதசங்கிதாவசனம்.

இந்நூல்களை இந்நாலாசிரியரை விடத்தெவ்விடத்தெந்தெந்த நயாயத்திற்கெந்தெந்த விடத்திலுதாரணங் கொடுக்கவேண்டுமோ ஆண்டாண்டனந்தமடங் குதாரணங் கொடுத்திருக்கின்றமையால் அவைகளை இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதுவசனமாதலாவிடையிடையே வேண்டிய வேண்டிய இடங்களில் உயிரெழுத்தும் உயிர்மெய் எழுத்தும் பிரிந்து வரும்படிசெய்திருக்கின்றன ஏனெனிற்கற்றேறன்றியில் மற்றேறுக்கும் உபயோகப்படுமென்பதால்.

பரிசோதன பத்திரம்.

பக்கம்.	சுலோகம்.	வரி.	பிழை.	திருத்தம்.
2	கூ	க	அத்தோய்த	அத்தொய்த
அ	நகூ	ஞ	மத்தியிலே	மத்தியிலே
கங்	கூக்	உ	பேயரே	பெயரே
கங்	,	க	திற்க்கு	திற்கு
கங்	எஞ்	ஞ	காரா	காரா
20	நங்	,	ணினீக்பப்	ணினீக்பப்
நங்	க00	ந	அத்தோய்	அத்தொய்
,	,	எ	ரைஞ்சேலே	ரையிஞ்சேலே
உச்	கக0	க	ஜினன	ஜினன
உக்	ககன	ச	ஜிகச்	ஜிகத்
உஅ	கஉன	உ	இந்	இந்த
,	,	க	முஷ்டனை	முஷ்ண
ஙக	கங	உ0	சமித்திர	சமுத்திர
,	கஞ்ச	உ	மிரக்ஷிகிக்	பிரக்ஷிக்
நஞ்	கஞ்சு	கூ	யிஞ்சேலே	யிஞ்சேலே
நங்	கங்கு	க	ன்ராங்தி	ராங்கி
,	கங்கூ	எ	போவ	போ
நங்	கஅக	க	தோணுகி	தோணுகிற
நஅ	கஅஞ்	கக	வாரோவி	வாரோவி
ஏக	கூ	ச	வித்துவாம்சா	வித்துவாமிசா
ஏச	உக	,	இஞ்சேயு	இஞ்சேயும்
,	உஞ்	கஂ	யுக்திஞ	யுக்தியின்
ஏக்	நங்	அ	கிறத்தற்கு	கிறதற்கு
ஏங்	ச0	கன	பஸ்ம	பஸ்ப
ஏஅ	சங்	க	யான	யா

பரிசோதனைப்பத்திரம்.

பக்கம்.	சுலோகம்.	வரி.	பிழை.	திருத்தம்.
ஞ०	ஞங்	ஞ	மேகங்	மோகங்
"	"	எ	பண்ணு	பன்னு
"	ஞஞ	க	இந்தாவ	இந்தாப
ஞஞ	ஞ०	உ	யேன்றுல்	யென்றுல்
"	"	ஞ	பருவ	பருவத
ஞஞ	உஅ	க	நிவிர்த்தி	நிவிர்த்தி
"	உகூ	க	திற்க	திற்
"	சஅ	க	யெல்லா	யெல்லா
"	ஞ०	க	வைரரக்கிய	வைராக்கிய
ஞக	"	கக	சாத்திர	சாஸ்திர
"	"	உ	சாஸ்த்திர	சாஸ்திர
ஞக	கஞ	க	சக்த	சத்
"	"	கக	சதுஷ்டங்	சதுஷ்டயங்
ஞக	அஞ	க	சாஸ்த்திர	சாஸ்திர
ஞ	கஞ	ஞ	வாக்குமை	வாக்குநா
ஞன	ககஞ	கப	ஒடும்	ஒடும்
ஞஅ	கபை	அ	சக்தி	சத்தி
ஞக	கபகை	க	பண்ணிகிற	பண்ணுகிற
"	கங்க	ஞ	பண்ணிகிற	பண்ணுகிற
அ०	"	கப	ஏபம்ர	ஏபமா
"	அங்	க	சொலியிருக்	சொல்லியிருக்
"	கக	ஞ	ஞான்மை	ஞானமே
"	கஞ	ஞ	சாஸ்த்திர	சாஸ்திர
அசை	கன	உ	முமே	மே
அஞ	ககை	உஞ	யினுலெ	யினுலே
அஞ	"உஞ	உ	விவகரி	விவகரி

பரிசோதன பத்திரம்.

ஏ

பக்கம்.	சுலோகம்.	வரி.	பிழை.	திருத்தம்.
அ எ	உழி	எ	பனங்கள்	பனங்கள்
,,	,,	கூ	சுழித்தி	சுழுத்தி
கூ	நூசு	கா	யிருங்கிற	யிருக்கிற
,,	,,	உங	சொப்மன	சொப்பன
கூகு	நாசு	க	சொல்ல	சொல்ல
கூஞ	ஞா	கா	ஸ்திரி	ஸ்திரி
கூஞ	சாஞ	க	கிரோ	கிருரோ
கூஞ	ஞஞு	ஞ	யக்காத்மா	யகாத்மா
காஞ	ஞாஞ	நூ	மனலே	மனதிலே
காஞ	ஞாஞ	கஞ	தைபோ	தையோ
ககஞு	நஞு	கஞ	தான்றுதானே	தான்றுனே
ககஞ	,	நங	ஞலே	ஞலே
ககஞ	சா	உஞி	தினுலே	தினுலே
காஞ	உ	அ	வஸ்து	வஸ்து
,,	,	கா	வஸ்து	வஸ்து
காஞ	அ	உ	முடய	முடைய
காஞ	உஞ	க	அத்தோய்த	அத்தொய்த
காஞஞ	காஞ	அ	தித்திலே	திலே
காஞ	உஞ	கஞ	அஷ்டான	அதிஷ்டான
,,	உஞ	கக	பவிக்கிற	பவிக்கிற
காஞஞ	,	ஞி	சுவாமிகள்	சுவாமிகள்
காஞு	நஞு	கஞ	தக்ஞக	தக்ஞக
காஞஞ	நஞு	உஞி	யேன	யே
காஞஞ		க	திற்குக்	திற்குச்
காஞஞ	ஞ	கஞ	அச்சரஸ்திரி	அக்ஷரஸ்திரி
காஞஞ	கஅ	கஞ	ஸ்திரி	ஸ்திரி
காஞஞ	உஞ	கஞ	சோல்லி	சொல்லி
காஞஞ	நஞ	அ		